

உ

சிவமயம்.

அரிச்சந்திரபுராணம்

என வழங்கும்

அரிச்சந்திரசரித்திரம்மூலம்.

நெல்லூர் வீர கவிராஜனெனும்

ஆசு கவிராஜர்

திருவாய்மலர்ந்தருளியது.

—2000—

இஃது

ய்ச்சையப்பன் காலேஜ்

தமிழ்ப்பண்டிதர்

பி. கிருஷ்ணசாமி முதலியார் மாணாக்கர்

ஆ. மெ. சென்னகேசவுலு நாயடு

அவர்களால்

பிழையறப் பரிசோதித்து,

சென்னை

சொ. லோகநாத முதலியாரால்

நமது

மனோமணிவிலாசம்

அச்சுக்கூடத்தில்

பதிப்பிக்கப்பட்டது.

1900.

புத்தகவிளம்பரம்.

பஞ்சதசப்பிரகரணம்	1 0 0
பகவந்தீதை வசனம் (தஞ்சைபதிப்பு)	1 4 0
ஞானப்பிரகாசநீபிகை அண்டபிண்டபஞ்சீகரணபடம்	1 0 0
தத்துவராயர்பாடுதறை	0 12 0
வள்ளலார் சாஸ்திரம்	1 8 0
ஸ்ரீ குமாரதேவா 16 சாஸ்திரம்	0 10 0
பொன்னம்பலசுவாமி கைவல்லியநவநீ தவிருத்தியுரை	2 0 0
திரும்ப்திரம் மூவாயிரம்	1 8 0
கந்தபுராணச்சுருக்கம்	0 12 0
திருவிளையாடற்புராணம் செய்யுள்புடனோட்டுடன்	2 0 0
சேதுபுராணவசனம்	2 0 0
வாதலூர்புராணம் விருத்தியுரை யாழ்ப்பாணப்பதிப்பு	1 0 0
சானந்தகணேசா புராணம் உரை	0 12 0
விருத்தாசலபுராணம் உரை	0 10 0
அருணாசலபுராணம் உரை படத்துடன்	0 8 0
சிவதலமானமியவசனசுருக்கம்	0 12 0
விஷ்ணுதலமானமியவசனசுருக்கம்	0 8 0
மூவர்தேவாரம் பணமுறை	3 8 0
குடாமணிகிணடு 12-தொகுதியும்	1 4 0
,, 10, நிகண்டுவரை	1 0 0
,, 11, 12-வது நிகண்டுகள்	0 8 0
நித்தியானுஷ்டானவிதியும் திருவாராதனைக்கிரமமும்	0 4 0
வேதநாயகம்பிள்ளைகோத்தனை கிளேஸ்கடிதம்	0 8 0
நந்தனாசரித்திரக்கீர்த்தனை சுததப்பிரதி படத்துடன்	0 8 0
சின்னசாமிதாசர் கோத்தனை	0 8 0
ஜெயமுனிசோதிடம்	0 2 0
நித்தியானந்தசோதிடம்	0 6 0
சப்தரிஷிவாககியம் 5500 பாடல்	4 0 0
மனைவி திவிளக்கம்	0 4 0
சோதிடபாலகிணடு	0 6 0
மனையாளுடசந்தாமணி	0 2 0
பெரியவருஷாதிநூல்	0 6 0
சுப்பிரமணியபண்டிதர் ஜீவராஜாயிர்தம்	4 0 0
சீராவசனகாவியம்	2 0 0

முத்தியவனிப்பு.—இதில்கண்டிராத வேறு எந்தப்புத்தகங்கள் வேண்டியிருந்து எழுதினால் வாங்கி அனுப்பப்படும் தகவல் கடிதம் கண்டவுடன் வி. பி. போஸ்டில் புத்தகங்கள் சீக்கிரம் அனுப்பப்படும். தாங்கள் எழுதும் ஒவ்வொரு கடிதத்திற்கும் தகவல் மேல் விலாகம் எழுதவேண்டும்.

கோ. லோகநாதமுதலியார்,
மனேன்மணிவிலாச சென்ட்ரல் புகழ்போ,
29 - வைத்தியநாதமுதலி வீதி, சென்னை.

இச்சரித்திரத்தினுட்பிரிவு.

பக்கம்,	காண்டம்,	பாடல்.
க	... பாயிரம் . . .	கச
கி	... நாட்டுசெறிப்பு ..	கக
ககி	.. நகரச்சிறப்பு .	ககக.
ககக	... விவாககாண்டம்	ககௌ.
ககஉ	. இந்நிரகாண்டம்	ககஎ.
ககக	. வஞ்சனைககாண்டம்	ககஉ.
கௌ	... வேட்டஞ்செய்ககாண்டம் .	ககஅ.
ககக	. சூழவினைககாண்டம் ..	ககஉச.
கககக	.. நகாநீறுககாண்டம் ..	ககௌச.
ககஉ௦	... காகிககாண்டம் .	ௌ௦
ககச௦	. மயானககாண்டம்	ககஉச
கககக	.. மீட்சிககாண்டம்	ௌஎ.
கௌ௦	... உத்தரககாண்டம் .	உச.

ஆ விருத்தம் ககககி.



உ

விநாயகவணக்கம்.

பெருமபுகழ்பெறும்படியருநனூயாகெடுமபடி
பிரியமபலவரும்படியுளம்
விருமபியதனம்பெறமிகும்பெறுபதம்பெற
விளங்கியதவஞ்செயநெடும்
கருமபவலபெரும்பயறருங்கனி ரசகுகொடு
கவாநததெனவநதருளபுரிந
திருககரிமுகனசிறுசதகுகையொடுகிண்கிணி
யிலங்கியபதம்பெறுவனே

அரிச்சந்திரசரித்திரம்.

பாயிரம்.

கடவுள்வணக்கம்.

கணபதிகாப்பு.

பரிசிதன்மாயிலஹுபாத்திவன
விரிதருமபுகழமேவரிசசந்திரன
சரிதமன்னுநசட்டிகுருதமணசெயக
கரிமுகனபதவகைதொழுதேததுவாம

பரமசிவம்

சாகொண்டசெழுநகமலததிகைமுகனு
நெடுமாலுஞ்சிவனுமென்னப
போகொண்டமூவுருவிரிருநவ
மோருருவாயபிறநருநதொலலை
நாகொண்டவண்டததூதாவகதரு
சங்கமததுநிறைதூரினரேன
ராகொண்டதாளினைகடழைகொண்ட
வனபிடுகுதலைமேற்கொளவாம

(6)

புகலரியசதுமறையாமறைப்பொருளா
யுபநீடததாயபபூசமேததாய
அகிலமுமாயமன்னுயிராயனுவில்லு
வாயவற்றினகமாயமேலாயப
பகலிரவெனறறியாதபராபரமா
யறுசமயப்பகுதியாகிச
சகலமுமாயநீடகளமாயநினரேனறன
செழுநகமலசரணபுக்கேமால.

(2)

அரிச்சந்திரபுராணம்

ஆதியாயண்டபகிரண்டத்து
 மப்புறததுமடங்காதுற்ற
 நீதியாய்மணியொளியும்பாற்சுவையு
 மெனவனைத்துநிறைநதுநின்றும்
 பாதியாயொன்றாகியருவாகி
 யுருவாகிப்பரந்தமல்குஞ்
 சோதியானமுடிசூட்டத்தனதுதிரு
 வடிசூட்டத்ததுணிந்ததுயோன்.

(௩)

ஊமாதேவியார்.

கனத்தாளவெககயமுகனுநகந்தனுஞ்சம்
 பந்தனும்பாலுண்டகும்ப
 தனத்தாளையறம்வளாததகரத்தாளே
 திரிபுரங்கடழலாயவேவச
 சினத்தாளேசிறியோராகளசெய்தபிழை
 பொறுத்திரககஞ்செய்யுஞ்செய்ய
 மனத்தாளேநின்மலமலர்த்தாளே
 யென்றலைமேல்வைத்தாள்வாயே.

(௪)

விநாயகக்கடவுள்.

வையாம்பன்முகத்தானைமறலியையோ
 டத்தூரநதுவாழுவதென்றும்
 மெய்யாமபன்முகத்தாலும்வேததது
 மாகமத்தம்விரித்ததென்றே
 மொய்யாம்பன்முகத்தானைப்பொடியாகப்
 பொருதுவினைமுடித்துநீண்ட
 கையாமபன்முகத்தானைக்காலையினு
 மாலையினுநகருதுவோககே.

(௫)

முருகக்கடவுள்.

பெருமையிலங்கதிமையிலமுதிமையில
 முகிலெனவேபிறகருமேனிக்
 கருமையிலநகடுந்தறுகட்செம்மையிலும்
 வெம்மையிலநகலககேன்காவா

எருமையிலும்வெள்ளாட்டுப்பால்போது
 மெனப்பிறையெண்ணெனபால்
 வருமையிலும்பொருமையிலும்வரதமகன
 குகனுமெனறவமனத்திலுண்டே. (௬)

காளி.

வேறு.

அந்தரியாமனையமலையாலகாலி
 யமபிகைமாதாரிகளரியாளிபூதி
 வந்தரிநானமுகனவணங்குமலாதசாடகூரி
 வைரவிதாருகவைரிமதங்கிரீல
 கந்தரியோகினிசூலீலீநாக
 கங்கணிசங்கரிவிமலையாளிவால
 கந்தரிசாமுண்டிதிரிசூலீகோலத
 துணையடியென்முடிமீதுகுடினேனே (௭)

கலைமகள்.

மருப்பவளவாக்குவிந்துதிரண்டுமுதது
 வடமணிந்துகுடமெனவேவயங்கிசெமபொற
 பொருப்பவளவாவளாந்ததுதமயிவிமய்ப
 புடைபரந்துகளபந்றமுளகககொகைகத
 திருப்பவளவாயானைததேனைமானைச
 செழும்படிக்கிறததானைத்திகழுவணகளுசத
 திருப்பவளையுலகேழுமீன்றதாயை
 யெனதிதயகமலத்தேயிருத்தினேனே (௮)



அவைபடக்கம்.

வேறு.

நீர்கொளவாரபாலோடுநேருற்றற
 பதர்கொளவாரெலலோடுற்றல்
 கார்கொள்வார்பூவுற்றலவேர்கொளவா
 ரதிற்சிறிதுநறையுண்டாயின்

* மயில் அயில் - மையில் ஐயில் எனப் போலியாயவநதன

அரிச்சந்திரபுராணம்

சீரகொள்வார்புன்சொல்லுஞ்செஞ்சொல்லுஞ்

சோநதொன்றிற்சேராப்புன்சொல்
யார்கொளவாரென்பதுசற்றறியாமற்
சிறியேனுவசைசககிணேறேனே.

(க)

புருடனூர்க்கேநகிழையார்பொருளுரைப்ப

தெனப்பிறாசுமபொருளேவெளவுந
திருடனாமேலவருககறமுரைப்ப
தெனசசிறியதெனகுதுளளிக
கருடனாககுபறவைகற்பிப்ப
தெனவனநதகுகணனுளளாககுக்
குருடனாவழிகாட்டலென்பபெரியோ
முன்சிறியேன்கூறலுற்றேன்

(க0)

ஆக்கியோன்பெயர் முதலியன.

தணகவிகைக்குரிசிலரிசசநதிரன்றன்

சரிதமதைத்தாரணியோவிரூப்பமெய்த
வண்கவினாவகைவகையேவருத்தூரைத்த
வடமொழியுதென்மொழியினவமுவிலாத
வெண்கவியுகண்டாங்கினமாதாடல்
விதகுகடமொழியெனவேவெருணடுசோலைக
கணகவிகளகுதிபாயுடுநலலூராவீ
கவிராசனேவிருத்தககவியெய்தானே

(கக)

விதியினரசிழந்தவரிசசநதிரன்றன்

வியனகதைசயாமவண்கவியைவிருத்தமாகி
அதிவிதமாகவியுகத்தில்வருசகாப்த
மாயிரத்தூநானூற்றுநாற்பத்தாறில்
சதுமறைதோபுல்லாணித்திரமான்முன்னே
சககரசீர்த்தககரைமேன்மண்டபத்துள
கதிதருசீரெல்லூராவாமுலீரகை
கவிராசன்கவியரங்கமேற்றினே.

(கஉ)

பாயிரமுற்றுப்பெற்றது.

நாட்டுச்சிறப்பு

முன்னொற்றியாப்பிற்விக்குருடானமூடன
தனொறொடுசாகரத்தினிடஞ்சாற்றுமாபோல்
எனனொலறிதக்கதனறெனனிணுமனனாமனன
எனனொட்டணியானசிலவலநடததலுற்றேன. (ஈ)

தட்பாற்கடலாரமுதகுகெழுமித்தழைந்து
நட்பாற்புகுந்தாலெனவந்துவாவேலைண்ணி
உட்பாற்புனலுண்டெழுந்தோங்கியகாளகூடம
விட்பாற்பரந்தாலெனமேகமெழுந்ததனறே (உ)

அடியும்முடியுநதெரியாதிருண்டண்டமெகும்
கொடியுகுடையுமெனமாழுகிறகூட்டமீண்டிப்
படியும்விசமபும்பகைத்தாலென்பாரவிற்றகோத
கிடியுந்துளியுககணையாபபெரிசெய்ததனறே. (ஊ)

மீனநதிகழவேலையிறேரன்றியதெனவிண்ணோ
தானநதிகழ்தாததிரியைப்பெருந்தாழியாககி
வானநதனைநெயயரிவட்டகையாககிவிட்ட
பானநதனையொத்துவிழுந்ததுமாரிப்பம்பல். (ஈ)

விண்ணிற்பொழியுகணைமாரிவிழுந்துதெத்த
புண்ணிற்பொழியுகுருத்திரளபோலவெரு
மண்ணிற்பொலியிந்திரகோபமலிந்துதோனறக
கண்ணிறகமையாப்புனல்வந்துகலித்ததனறே. (ஐ)

கள்ளகுகொலைகட்புலைகாமமென்றைநதுமற்றாக
குள்ளநதெளிந்தோதருமுத்தமதானமெனன்ப
பள்ளநதிடாமாலவகாகானகப்பக்கமெகும்
வெள்ளமபெருகிப்பந்தோலிவாந்ததனறே. (ஈ)

கருவிககணமாமழைபெய்துகலித்துவெள்ளம்
பரவிப்பலகொடிபருப்பதகொடொடித்தாறு
கருவித்திரளபுககடககாதிரைத்தொடியாத்ததுச
சரயுத்தனிலேதலைவநதுசகரித்ததனறே. (எ)

* தாத்திரி - பூமி.

ஆரங்குளவஞ்சியசோருபலாசாதேவ
 தாரமங்குளநகதிசுசணபகஞ்சாதிகனனி
 காரஞ்சுரபுனைகடமபுகாசசூரமவேயகாப
 பூரமபணையோடுபுரணடிடப்போயதனறே (அ)

ஏலாசகரமிலவநாமிசநிரநதத
 சோலமவசவாசிதொருநருமகுகோட்டமவாரித
 தாலம்பநினூராங்கிடசாராரதழிந
 சாலசனினைமோதுகருநாகடுலாசசதமமா (ஆ)

நீலமவைரமவைடுரியிசநிலஞ்செற
 கோலநங்கமுசதுகிரகோமனமபதமராகம
 தாலசதனிலவசதொரிநதிராபமெனை
 லொசிகழாநறினொழுககெறிநதோடிநறனறே (க)

வேறு

ஆடுநாகமும்சதிகளும்வலா
 யாடுநாகமும்சதிகையேபுன
 லோடுநாகமுமுற்றிடலானதி
 யோடுநாகமுமேநதியையொததே

இ-ன ஆடுநாகமும் - படமெடுத்தாடுகின்ற பாம்புகளும், அத
 ிகளும் - எலும்புகளும், வரையாவ - மலைகள், துன - பாதிற்ற
 சலநச, ஆசுமும் - திருமேனியும், அததி - அப்பாதி வடிவினனது,
 லை - கையிலேபிறநச, புனலோடு - கங்கையோடு, நாகமும் - புன
 னாமலரும், உற்றிடலால் - பொருநதுதலால், ஆடுநாகமும் - ஆடு
 கின்றவானரங்களும், அத்திகளும் - அததிமாங்களும், வரையாடும -
 வருடைகளும், நாகமும் - யானைகளும், அததிகையே - அவை
 கொண்டெபோகப்பட்டதிகையே, புனல - நீரின்கண்ணே, ஒடு - ஒடு
 கின்ற, நாகமும் - பாம்புகளும், உற்றிடலால் - பொருநதுதலினாலே,
 நதி - சாயுநதியானது, ஒடும - சுபாலததையும், நாகமும் - மேரு
 வையும், ஏத்தியை - ஏத்தியகடவுளை ஒத்தது-, எ-று. * கடவுண்
 மேற்சொல்லுங்கால் வரையாடு நாகமென்றபாலது அடிமடக்குஞ்
 சிலைடையுமாதலின் ஒவ்வடிவின்னொப்புமைப்பற்றி வரையாடு நாக
 மெனப்பட்டது (கக)

* வசவாசி - வசம்பு.

அம்மடகலுமாழிகினர்தெழு
மமடகலுமொப்பசையன்றதின்
மும்மடகலுமவெல்லுமுநாகய
முமடகலுகொண்டுமுடுகிறதே.

இ-ள அம்மடகலும் - நீாமுமுவுதும், அழிகினர்தெழு அம்
மடகலும் - கடலினகண்ணே செழிதெழூர்நற அழுகிய ஊழித
சீயையும், ஒப்பதை அன்று - நிகாவசையன்றி, அந்ந - அநினும்,
முமடகலும் - மூன்றுபங்கும், வெல்லும் - வெவலாநின்ற, முநா
கயமும - பருசதயானையையும், மடகலும் - அதனைவெல்லுஞ்சிற
கததையும், கொண்டு - தனகண்ணே சோததுகொண்டு, முடு
கிறது - வினாந்துசென்றது எ-று அடகலு முடுகிற்று என்க
கூட்டுக (கஉ)

முறியுமாறுந்சருவுமுதல்கெட
முறியுமாறுந்முற்றிர்ன்மாமைத
வெறியுமாறடியுகொடுவேகமும
வெறியுமாறிலாவெகுகளிரெத்ததே

இ-ள. முறியும் - தளிரகளும், மாறும் - வளிரகளும், தரு
வும் - மாகளும், முதல்கெட - அடியோடுகெட, முறியுமாறு-சுதை
யும்படி, உநதி - வீழலிதது, முறறி - சூழநது, நல - நல்ல, மாந
மதவெறியும் - ஸீருகமத நாற்றசதைசயும் பெரியமதசல நாற்றசதை
யும், மாறடியும் - மாறிவைக்கப்பட அடிகளையும், கொடு - கொண்
டுவருதலால், வேகமும-வினாவும், வெறியும் - மயக்கமும, மாறிலா-
நீங்காத, வெமகளிறுஒத்தது - வெவலியயானையெயொத்தது எ-று

வாரணத்தடகுகோடுமவளைகளும்
வாரணத்தடகுகோடுமவன்றியே
ஆரணத்துறையநதரியுணமகியூந
தாரணத்துறையொத்ததவவாறரோ.

இ-ள. அ ஆறு - அந்தசசாயுநதி, வாரணத்து - யானைகளு
டைய, அடும் - கொலைசெய்கின்ற, அம் - அழுகிய, கோடும் - தந்தக
களையும், வளைகளும் - சங்குகளையும், வார் - நீட்சி, அண - பொருந்
திய, அ தடவ்கோடும் - அப்பெரியஆறுகொம்புகளையும், வாரணம்-
தடையாகிய, தடகுகோடும் - தடாகக்கரைகளையும், வரன்றி-வாரிக்
கொண்டு, ஆரணத்து - வேதத்தின்ஞானபாகையிலே, உறை - தங்
கிய, அநதரி - பத்திரகாளி, உள்மகிழ்ந்து - திருவுளங்களிகூர்ந்து,

ஆ - பொருந்திய, ரணத்துறை - போர்க்களத்தை ஒத்தது எ-று.
 * ஆரென்பதன் ரகரம்முதலாகாதகரமுதலாதலின்கெட்டது. அகரமுதனகரவிறுவா யெனபதுபோல். (கச)

துடிமருகுகிற்கொடிச்சியர் தோயவே
 துடிமருகுகிறபரபிசுகழித்தராய்க்
 கொடிபுனைநதகுகனகழறழ்ந்துபூந
 கொடிபுனைநதகுறிஞ்சிகடநததே.

இ-ள். துடிமருகுகிறகொடிச்சியா - உடுககைபோ லிடையை யுள்ளகுறமகளிர், தோய - மூழக, துடி - ஏலசெடிக்களை, மருகுகில் பரபி - அருகே பரப்பிக்கொண்டு, சுழித்து-சுழிகளையுடையதாய், உராய - உராயநது, கொடிபுனைநத குகன்கழல்தாழ்ந்து - வெறறிக கொடிதரித்த முருகுகடவுளினடிக்களைவணங்கி, பூநகொடி - மலாக கொடிகளும், புல-புறகளும், நைநத-தனலைசெதைநத, குறிஞ்சி- மலைசார்பை, கடநதது - கடநதுசென்றது எ-று. * புல் - புலியு மாம அவவாறென்னும் எழுமாய வருவீத்துககொளக. (கடு)

வீயும்வேகுகையுமநதியுமேதகு
 வீயும்வேகுகையுமநதியும்வீழ்பலாக
 காயுமபாலையிலகைக்கயமுநகொடு
 காயுமபாலையிலவநதுகலாததே.

இ-ள். வீயும் - பறவைகளும், வேகுகையும் - புலிகளும், மந்தியும் - குரங்குகளும், மேதகுவீயும் - மேம்பாடுபொருந்திய மலர்களும், வேகுகையும் - வேகுகைமாடுகளும், மந்தியும் - வண்டுகளும், வீழ்பலாககாயும்-வீருமப்பபட்ட பலாககாயகளும், பால்-தன்பக்ககுகளில், அயில - நீருண்கினற, கை - துதிககையையுடைய, கயமும- யானைகளும், கொடு - கொண்டு, காயும - சுடுகின்ற, பாலையில்- பாலில்லததில், வநதுகலநதது - வநதுகூடிற்று எ-று * அயில் ஐயிலெனப்போலியாயவநதது. (கக)

தேருமாறுணராசசினவேடாபேய்த்
 தேருமாறுமுட்டேறரும்பாலையில்
 ஊருமாதரியானாயுமுந்திமான
 ஊருமாதரிதாடொழுதுற்றதே.

இ-ள். தேரும் ஆறு - தெளியும்வழியை, உணரா - அறியாத சினவேடர் - கோபத்தையுடைய மறவா, பேய் தேரும் - காணு

யும், ஆறும் - வெள்ளதையும், உள் - உள்ளே, தேறும் - பருத
தறிதல்கூடாத, பாலையில - பாலைநிலத்தில், ஊரும் - அங்குள்ளஊர்
தூளையும், மாதரியாராயும் - மகாரியாவராயும், உருதி - தளளிக
கொண்டு, மான - கலைமாலை, ஊரும் - ஊடுருதுகின்ற, மாதரி - பத
திரகாளியினது, தாள தொழுது - தாளவேண்டுகி, உறறுது - பொருந
திறறு எ-று. (௧௭)

இறவங்கோங்குநிருப்பையினபூநதுணர்
இறவங்கோங்குவெரிமின்னினியெனப்
புறவமேயநசுரமவிட்டுப்போயசசெழும்
புறவமேயநததுபுமபுனலாறரோ.

இ-ள. அமகோங்கும் - அழகிய கோங்கினுடையவும், இருப்
பையினபூநதுணர் - இருப்பையினுடையவும் பூங்கொத்துகள், இற-
கெடவும், இறவு - இறமின்கள், அங்குங்கு - மேலெழவும், எரி-
நெருப்பு, மின்மினி என-மின்மினிபோற்றேறறவும், புறவமேயந்த-
புறககளமேயந்த, சுரமவிட்டுப்போய - பாலைநிலத்தைவிட்டுப்போய,
செழும் - செழிந்த, புறவம் - முல்லைநிலத்தில், எய்ந்தது - பொருந
தியது, பூம்புனல்ஆறு - அழகியநீராயுடைய ஆறானது எ-று. (௧௮)

ஆடுமாசுரையாலிடையாழநீர்
ஆடுமாசுரையாலிடையோடவே
பாடுகுதநிகருலைத்ததுகொன்றையின
பாடுகுதநிகருலைத்துணாவாரியே.

இ-ள ஆடும் - முழுகுதற்குரிய, மாசு உரையா-குற்றஞ்சொல
லப்படாத, இடையாழம் - ஈடுவாழத்தையுடைய, நீர் - நீரானது,
ஆடும் - ஆடுகளும், மா - பெரிய, சுரை ஆ - கறவைப்பசுக்களும்
விடை - எருதுகளும், ஓட-அநீதியோடுமபடியாக, கொன்றையின-
கொன்றைமரங்களின, கோடு - கிளைகளை, உருது - முறித்து, இ
குலை - இக்காயக்கொத்துகளையும், துணர் - பூங்கொத்துகளையும்,
வாரி - சோத்துக்கொண்டு, கோடு - களைகளை, குத்தி - மோதி,
குலைத்தது - அழித்தது எ-று. (௧௯)

அண்டர்தோயிலவாரிமராவழிஇ
அண்டர்தோயிலவாரியிற்சார்ந்தணி
கொண்டலைத்தரிக்குங்குருந்திற்கலை
கொண்டலைத்தரிககொத்தகுடினையே.

இ-ள். அண்டர் - ஆயரது, தேயலை - தயிரை, வாரி - கொள்
 னையீட்டு, மரா - மராமரத்தை, அழீஇ - அழித்தது, அண்டா-தேவா
 கள், தேய - மூழ்காநின்ற, அலை - அலைகளையுடைய, வாரியில்-கட
 லினகண்ணை, கடல்போல-சமுத்திரம்போல, சாந்து-கூடி, அணி
 அலங்கரிக்கப்பட்ட, கொண்டலை-மேகத்தை, தரிககும் - தரிககின்ற,
 குருந்தில்-குருந்தமரத்தில், கலைகொண்டு - ஆய்ச்சிய ராடைகளைக்
 கொண்டு, மான்களைக்கொண்டு, அலைத்தது - அலைசெய்தது, அரிககு-
 திருமாலுக்கு, ஒத்த - ஒத்தது, குடினகு - அவவாருனது எ-று.
 ஒத்ததெனபது - கடைகுறைநதுரினறது. (உ0)

உறவணகுகுமராவுமுழுகதிவான்
 உறவணகுகுமராவுமொசித்தது
 மறைவணகுகுமரியைவணகல்போல்
 மறைவணகுகுமரியைவணகுகியே.

இ-ள். உற - மீகவும், அணகுகும் - வருத்துகின்ற, அராவும-
 பாம்புகளையும், உழக்கி - வருத்தி, வானுற-மேகநதவழ, வணகுகும-
 வளைநிறுகுகின்ற, மராவும் - மராமரங்களையும், ஒசித்தது - ஒடித்
 தது, மறைவு - மறைதல், அண் - பொருந்திய, நம் - நமது, கும
 ரியை - கொற்றவையை, வணகல்போல் - முன்பாஸையில் வணக
 கினமைபோல, மறை - வேதத்தினாலே, வணகுகும் - வணகுகுப
 பட்ட, அரியை - திருமாலு, வணகுகி-முலலையில்வணகுகி எ-று. ()

ஆவியன்னபெடைகளுமன்றிலும்
 தூவியன்னமுநதுன்னியநாகாயும
 மேவியினபமவிடாதநெடும்புனல
 வாலிகுமுருதமபுருந்ததே. (உஉ)

வாழைபுகமகிழமருதாசினி
 தாழைகேசரஞ்சமபகஞ்சன்மலி
 ஞாழன்மாதுளைநாகமலர்நந்நண
 சூழல்சேரத்தொலைத்ததுதோயமே. (உஉ)

பால்கடோறும்பரந்துசெறிந்தவக்
 கால்கடோறுககலநதகடும்புனல்
 வால்கடோய்கிடம்புகவான்படச்
 சேல்கன்பாயுஞ்செழுந்தடம்புக்கதே. (உச)

வாவிசேரநிரப்பிமதகினில்
தாவிரீன்கரைசாடியுடைதலை
நீவிவண்டல்கொழித்தநெடும்புனல்
பாவிநீலவயலிற்பரந்தே. (26)

வரம்புடைததுககரைததுமடுக்கரீன்
குரம்புடைததுககுமுதமுங்கஞ்சமும
கருமபுமிஞ்சியுமஞ்சனுககட்டழிச
தரம்பையோறுகுபடபையழித்தே (27)

எரிசேரவுடைத்தழித்தின்கனி
வாரியோடிவளம்பயினமளளாசு
சேரிசேரவழித்தசுசெழும்புனல்
பேரியாறுபரந்தபெருகிறே (28)

நாடுதோறுமலிந்தநறும்புனல்
ஒடுமோதையுமோறுகுதடககரை
சாடுமோதையுநதண்டலவண்டுகள
பாடுமோதையுமெறுகும்பரந்தவே. (29)

கள்ளலம்பியவாயுகளமகிழ
உள்ளலம்பியவுள்ளமுநதோன்றவே
புள்ளலம்பியபொயகைககரையெலாம
மளளர்வந்துநெருகுகிமலிந்தனா (30)

கொட்டுவாகுகிககுதித்துநிவப்புமண
வெட்டுவாசுமப்பாமிதித்துககரை
கட்டுவாவனகடிப்பெடுத்ததுககினை
தட்டுவார்துரககுகொடுதாறுகுவா. (31)

முழுவெழும்படிமொய்சிறையிற்கறங்
கெழுவெருண்டயலன்னமிருந்திடப
பழுவரம்புபுதுக்கிப்பகடுசோத
துழுவெறுகுமுமுமொலியோக்குமே (32)

வலம்புரித்திரள்வால்வளைவெணசலஞ்
சலம்பிளப்பதானம்பிளப்பவுற்
பலம்பிளப்பப்பதுமம்பிளப்பமீன்
குலம்பிளப்பக்கொழுசெலுஞ்சாலெலாம. (33)

இரும்பொடி ததனவேரடிககின்றகோல்
 அரும்பொடிப்பொடியாகவுமப்பினீள்
 கரும்பொடி ததுககடாவடி ததெககணும
 பரமபடிப்பவாபற்பலகோடியே. (௩௩)

கரும்புங்காவியுங்களுசமுமாம்பலும்
 அரும்புஞ்சேமபுமலவனுமாமையும்
 சுரும்புநந துஞ்சரிமுசமுஞ்சொழும
 பரம்புதோறுமபடி ந துநெரிந தவே (௩௪)

சாலெலாந்தரளத்திரண்மள்ளாதது
 காலெலாககமலககடிகாராகடா
 மேலெலாமபொழிவேழ்சுதினசாறதன
 வாலெலாமபலமாமலாமனறவே. (௩௫)

போரடி ததவி தியவனபோன்றுமூன
 ஸ்ரடி ததவனூா தியெனநெண்ணியே
 ஏரடிப்பவிருகிறையுங்கொடு
 *மாரடி ததிரியுமமடவனனமே. (௩௬)

நன்னுரை ததடநாண்மலாதா துறீஇப
 பன்னுரை ததபகட்டின்பதகருளம
 பென்னுரைப்பதிடமறகெங்கணும
 பொன்னுரை ததநிறசசுகறபோனறவே (௩௭)

தொக்கவேதியாகருந துறவோகட்கும
 தககதானா தருபவாபோலவே
 பககநோககிப்பலிப்பறிதெங்கணும
 மிககசெநநெலுமவெண்ணெலுமவி தநீனூா (௩௮)

இறவுபாயவிருகதலீககனி
 மறவுபாயவருககைககனி மாங்கனி
 பிறவும்வாயவிண்கிப்பிப்பொழிநதுடு
 நறவுபாயநதிடநாறுவளாநதவே. (௩௯)

சேமபுதோன்றுஞ்செழுந்தடத்தினகரை த
 னாமபுதோன்றியசோபுனரேருனறுவ

சாமபுதோன்றுவரைப்புழைக்கட்பெரும
பாம்புதோன்றுவபோனறனபாவெலாம.

(சுப)

இரவைவென்றவிருண்டசெழுநுதழல
அரவைவென்றவகலணியலகுலவெங்
கரவைவென்றகயறக்கடைசியா
குரவைவென்றகுரைகடலாப்பையே

(சுக)

செவ்வணர்திகழ்சீறடிமெனமுநங்
கைவவணஞ்செழுநதாமரைகாவியின
ஆவ்வணமவிழ்வாயரககாமபனமற்
நெவ்வணங்ககொகொயகுவரேழைமா

(சுஉ)

வயலினமென்களைமாயநுநுகடைசியா
சயநெடுங்கணசலிலதகிறேறனறலால
மயலலினைநதுமயங்கிடுமனாரதாம
கயலகனொன்றயலிற்பறிகடடினா

(சுங்)

சேலிரும்புன்றகெளவனைசசோநதுபின
சூலிருநதுதுவண்டலைநீன்றுமெயப
பாலிருநதுபசநதுபழுததசெஞ்
சாலிகறபினாபோற்றலைசாயததவே.

(சுச)

தோட்டுவாரநதைசூழவயல்சோவநீநீப
பூட்டுவாரககிரபபுள்ளங்களுறாககில
தீட்டுவாரமலாசசெநகிருகாணமுன
நீட்டுவாரொனநெல்லரிவாரகளை

(சுகி)

சேற்றுவாரககிரசேரககொணாநதுவைத
தாற்றுவாரககததாற்றினடைநதுபோ
ஏற்றுவாரபகடேற்றியிதிததநெல்
தூற்றுவாரகுவிப்பாசுமப்பார்களே

(சுகி)

பகடுமுட்டறபபூட்டிப்பிததநெல
சகடுமுட்டவிட்டுநதுதததங்குல
மகடுமககருமவைசூறும்வாழமனை
முகடுமுட்டநிறைப்பர்கண்முற்றுமே

(சுகி)

நாடுதோறுமிவவாறுநடப்பன
 காடுதோறுகனிமயிலாடுவ
 வீடுதோறுநகிருவிளையாடுவ
 கூடுதோறுங்கருகருயில்கூவவே. (௪௮)

பெடைகிடப்பவும்பிள்ளைகிடப்பவும்
 இடைகிடப்பவிளவனசசேவலகள்
 மடைகிடைக்கும்வளைமுத்தையண்டமென
 றடைகிடப்பனவன்னப்பெடைகளே. (௪௯)

சாயெலாம்பருவசசெழுஞ்சாலியின்
 காயெலாநதின்றுகன்னற்படப்பையுள
 மேயலாலிளமேதிகளிணகடை
 வாயெலாமுததுமாலைகணுலுமே. (௫௦)

மட்டிலாமட்வார்குடைவாவிவிட்
 டெட்டியன்னமிரிநதுபரககவாய
 விட்டிரககிபார்பினைமென்மலா
 தொட்டிலாட்டித்திகைகயிற்றுமால் (௫௧)

பள்ளமேற்பனசககனிபூறலவ
 வெள்ளமேற்கமலததலாமேல்வீழ
 உளளமேற்கமுணுண்டவவாவினாள்
 வளளமேற்பனபோல்வனவாவியே (௫௨)

பூகத்தின்செழும்பாளையைப்புன்கவி
 நாகத்தின்படமென்றுநடுகுகியே
 பாகத்திற்றின்றுவிட்டபலாககனி
 மேகத்திற்புறாவெககதிரொகருமே. (௫௩)

சேருபாய்மலர் ததேடுகுநீகுகனி
 ஊறுபாயவவுமொண்கரும்பட்டதீஞ்
 சாறுபாய்வவுநதததயிற்கூடியே
 ஆறுபாய்வனவககுகனநதமே. (௫௪)

மன்றறங்குமலர்களின்மேயந்திளந்
 தென்றல்வந்தவண்சிந்தியதாதுகள
 குன்றின்வீழ்பொன்மழைகருமுடுவென்னவே
 முன்றிலும்மணிமாடமுமொய்கருமே. (௫௫)

உகலருமபுனததிற்கினியோசசுவார்
அகல்கவண்டொண்டெறியுமராமணி
பகலவிமுககண்டொப்பனபாரெலாம்
குதனிநுநதசெழுந்தணகுறிஞ்சியே. (௫௬)

நெடியநெய்தலினித்திலவண்டலில்
கொடியகாதலிற்கூடலிழைத்திடும்
கடியநீலக்கருகுகணுளைசசியா
மடியிலேறிவளைகணமுதலீனுமே. (௫௭)

கலையளகருகருகுகணுளைசசியா
புலையளகருகறைக்கும்பொருநதியே
விலையளப்பனவெணமுததமேயற
னிலையளகருமபரதவாநெய்தலே. (௫௮)

நிலம்விளககிடுநித்திலநீலவுந்
பலமவிளககிடுபைமபுனல்பண்பினன்
னலம்விளககிடுநல்லவாவாயமொழி
குலமவிளககிடுகுகோசலநாடரோ. (௫௯)

நாட்டுசசிறப்புமுறறிற்று. ௧௯௩௬

நகரச்சிறப்பு.

மகரதோரணவாயிலுநாளுடிலும
சிகரமாமதிலுஞ்செறிபேரகழ
சகராவானபுகழசாறறுமயோதநிமா
நகரமேனமைசிறிதுநடததுவாம (௬)

மாடமாளிகையும்மடப்பளளியும்
கூடகோபுரமும்பெருகுகோயிலும
ஆடரகருமணியறசசாலையும்
பாடலகுகரிவைகியபநதியும். (௭)

மாரன்னவர்மாமயிலன்னவர்
தாரடர்ந்தபுயமுந்தனககளும்
நேரடர்ந்துநெருககலின்வீழ்ந்தபொன
ஞரமின்னுவவாவணவீதியே. (௮)

அன்புதங்குமனத்தரிச்சந்திரன்
 நன்புகழுகொழுநதோங்கிததழைததல்போல்
 பொன்புணாமுலையாபுலர் ததும்மகி
 லின்புகைசெனறெழுமுகடெங்குமே. (ச)

சோனையாப்பெனவுழிதொடாநதெனச
 சேனையாப்பனதேரொலியாப்பன
 வாணையாததுறும்வாமபரியாப்பன
 ஆனையாப்பனவாவணவீதியே. (சு)

வேதவோதைவியனகலையோதையின
 கீதவோதைகினையோதையாடுவார்
 பாதவோதைபரிபுரததோதையாழ
 நாதவோதைநடபபனநாளுமே. (சு)

கிளளைபாடுவசீதங்குளசாரிகைப்
 பினளைபாடுவவேதமபிராமணா
 கொளளைபாடுவரிளளிசைககோதையா
 வளளைபாடுவாமனனவன்வணமைமே. (எ)

கூடலோங்குவகோதையாயாவாகம
 ஁஁டலோங்குவதவவையொருத்திகும
 ஆடலோங்குவகணணுளாககன்றன்றும்
 பாடலோங்குவநிததலும்பாணாககே (அ)

பொற்பராககாபபூரபராகசசெம
 பறபராகபயோசாவேசையா
 விற்பராகமிராவிடியன்முதல்
 கற்பராகமரூடககானமே. (க)

எம்மினண்ணியிருநதனயாவையும்
 வம்மினென்னவழைப்பதுமானவே
 விம்மினிறவியனகொடியெங்கணும்
 தம்மினின்றுநடங்கித்தழங்குமே (க1)

முன்னமாதவததானமுழுதுக்குநல்
 லன்னையாமரிச்சந்திரன்நன்னமா
 லென்னமேல்வளைந்தீண்டியபாற்கட
 நன்னையொத்ததவனக்கொடிகளே. (கக)

திருகநோக்கியற்சித்திரப்பாவையை
அருகநோக்கியவனபராக்ஷியா
உருகநோக்கியஆடலிவெகருயிர்
பருகநோககுஞ்சமனைப்பழிக்குமே.

(௧௨)

முரணெடுவருலிசத்தவன்முண்டபோக
கரணமககரிசசநதிரஞமெஞ்ச
சரணடைநசத்தவவாயீட்டமபோல்
திரணெடுமபரித்தேரணிரிறகுமே

(௧௩)

ஏமசாலையுயினனிசைசசாலையும
ஓமசாலையுடனறசாலையும
தூமசாலையுநதோகையாமாதவந
காமசாலையுமேகண்ககிலலவே.

(௧௪)

அறவீருகருமனத்கிலனைவாகரும
திறவீருகருமபுயதநிற்செழுஞ்சடா
நிறவீருகருமபடையினகண்ககமின
மறவீருகருமடநதையாகண்ணினே

(௧௫)

தொட்டுமனனன்சடாமுடிசூடிய
மட்டுமேககமவவாணகாககிலலையுண
அட்டுணபாரனறியாதூலின்மையால
இட்டுணைககுறையென்பதொரேககமே

(௧௬)

கற்றிடுவகொலைககண்கண்டுகாமுகா
முற்றிடுமபையுமோட்டிளங்கொங்கையால்
ஆற்றிடுமமருங்குகென்னுயிடும்பையும
மற்றிடும்பையமமணடலத்திலலையால்

(௧௭)

இபமருப்பெனககொங்கைசமந்தினட
தபமுரிநதிடுநதககதன்றீதெனா
உபயபாதத்திற்கொண்பொற்சிலம்பிடும்
அபயமன்றியபயமற்றில்லையே.

(௧௮)

நிறையுந்தாமரைநீட்டத்தினற்புனற்
சிறையுமன்றிசசிறைபிறிதில்லையால்
பிறையுமென்முலைப்பேதையாசிற்றிடைக்
குறையுமன்றிககுறையிறிதில்லையே.

(௧௯)

பொருந்திமானும்புலியும்புனலுடன
 அருந்திவாழுமொருதுறையன்பினால்
 பருநதுமபைகுகியும்மொருபஞ்சரத்
 திருநதுவாழுமீரவும்பகலுமே (உ௦)

பொருளுமவேதபுராணமும்புநதியில
 தெருளுந்தானதியாகமும்யாகமும்
 மருளினைமாதவமுமவளமுமமுயிராக
 கருளுநதோன்றுறுமந்நகரத்தினே (உ௧)

உ வ று .

அத்திருநகரகருணியாயிரமணித்தூண
 பத்திகளுமத்தொகையபைமபொணுறுகோயிற
 சித்திரமணித்தவிசினமுத்தணிசெழுமபொற
 சத்திரநிமுற்றவரிசுகநதிரனிநருநசான் (உ௨)

என்னதிஃசென்னதிஃசென்றிருகைகூப்பி
 மன்னவரிசெந்திறைகளவநதினிதளப்பத
 தூனனுமறையோகள்பலாசோதிடமுரைப்ப
 மன்னுகவிவாணர்பலாமங்கலஃயம்ப (உ௩)

முநதையிரவிகருலமுதற்றலைமையோமெ
 வநதருலமநதிரிகணமண்டலிகாசுமுத
 சநதிரமுதத்தமனியககனதனத்தூச
 சநதரமடநதையாசுமுற்றிபணிமாற (உ௪)

ஆடகமணிககடககைத்தலமுநுத
 மாடகமுறுகருபுமடந்தையாகளபாடப
 பாடகபதப்பரிபுரத்தொலியெழுமப
 நாடகமடநதையாசைநதுநடமாட. (உ௫)

ஆகயிசைதங்குமணியாரமுமவற்றின்
 பாகயிசைசோதிவிரிபனமணியுமின்னக்
 கோகனகமங்குகயொடுகொற்றவையுமம்பொன்
 வாகுவலயங்களுமணிப்புயமில்லக. (உ௬)

சோமனைமுடித்தருளுமாபதிசுடாத
 காமனிவனென்னவொளிகட்டமுசிலங்க
 மாமகரகுண்டலமணித்திருவில்லீசச
 சேமவுடைவாளதுதிருகனகயிலிலக. (உ௭)

துடிப்புகரத்தனடியர்ததொழுதுநீற்றுப்
பொடிப்படவெப்புகறுப்புறுதல்பொங்க
முடித்தலையுறத்திசைமுகத்ததரரூயத்த
வெப்புகறுப்பிருமலாககழலவிளங்க (உஅ)

காலமதுகண்டுகதிருஞ்செயுமொத்தெண
பாலனவுள்ளகதிராபரப்புவனபோலக
கோலமுகநின்றொளிசூலாவதனமீதே
சாலமணிமேவுமுடிநின்றொளிதயங்க (உஆ)

கண்ணகநிறைநதிமைகடநதுகடைதாவி
மண்ணகமடங்கலுமடைந் துயிராகன்வாழ
விண்ணாளவுதாவிடிருவெங்கலிகரப்பத
தண்ணளிநெடுங்கடலீடங்கொடுதழைப்ப (உஊ)

வந்தெறிபயோததியினமண்டுதினாவானிற
சிறுதுறுநாயுடுதிகழ்செங்கதிராகடுபச
சுந்தமுலைமாதரிசொமராயினூடு
சுந்தரமணிப்பணிதுலங்கிடவீருந்தான (உக)

நகரச்சிறப்புமுற்றிற்று ஆக ௧0௪.

முதலாவது

விவாககாண்டம்.

இருந்தகாலையிலியாவாகும் விடைகொடுத்தருளித்
திருந்தமாமுடிமன்னவன் சிலருடனிருப்ப
பொருந்தநன்னெறிப புண்ணியதீர்த்தககளாடி
அருந்தவத்தினரனேகாவந் தந்நகரடைந்தார் (௧)

சடையுமுண்டமுஞ்சிகையுறுண்டாதுகற்றெய்ந்த
உடையுமாமரவிரிகளுமுடித்தழகிருந்த
இடையுந்தாழ்சிறுபண்டியுமெய்ததினைத்தோய்ந்த
நடையும்வாமுத்தலுஞ்சயித்தலுமுந்துறுநாலும். (௨)

அவலியங்குமுலாடன்னையருமணமடியேனகுட்டக
கவலியற்சரமுங்காடுககடநதுகாலவருநதநீர்போய
வவலியைப்பயநதோற்கண்மணனமொழிநதநதவேநதன்
சொலவியநெறிகேட்டெனபாலவருகவெனநினிதுசொன்னான் ()

காதலான்மன்னகூறமாதவாகருணைவெள்ளம
மீதெலாமெழுநதுபொங்கவேநதகேணமீண்டியாகுகள்
போதலுஞ்செயவேமுங்குபுதுமணககாணபேமாயின்
நதலாலுறுதிவேறெனநிலையெனநெழுந்திருநதாள். (௨௪)

சநதிரமதிதன்பாரதனங்களுன்சைலதாம
சநதரமாரபினமூழகசுடடுவேமென்னவாழததி
மநதிரமுனிவரெலலாமண்டபமகனநூங்குகி
இநதிரபுரியேயன்னவெழினகாகடநதுபோலா (௨௫)

மாதவாபோனபினனாமண்டபங்குகிமன்ன
ஆதுலாபோலபள்ளியறையுருநதமளிநண்ணி
மீதெலாமனங்கவாலிகுளிததிடவெளியிறபுகருந
காதலங்கடலுடடாழநதானகாரகிலகண்டிலாதான் (௨௬)

மயங்கினுவருநதினெமெயவாடினெமதன்னமபால
தியங்கினுவளநதகாமததீயினறெசெயலறறுவி
தயங்கினுநீராமோகதாகததாறநாந்நதுமேனமேல்
உயங்கினுறுருகிமெயசோநதுநதசாடுமுரைப்பானுன (௨௭)

தநதமாலகிறியாணசசநதிரதயனநனபாவை
வநதமாமுனிவரோடுமவநிவணமாயமாகி
எநதமாருயிராவெளவியெமமுநாமபுகுநதுகைககொண்டு
டநதமாமுனிவரோடுமகனநிதாவறிகிலேமால். (௨௮)

ஒறறையாழியநசோநுழிவவுலகமயான்காவல்புண்ட
அற்றைநாணமுதலாகுகளாயினறியேயமாநததநதோ
பிறறைநாள்வலியினூலாரபெண்கொடியெநதமாவி
இற்றைநாநகரநதுகொண்டதேழமைமெமகருமன்றோ. (௨௯)

தனககுறுநதமாக்குருநதான்நனைக்கரந்தரிதிற்கொள்ளும்
வனககுறுமபறகுவாகைககுறுவனேமயிலேமாளே
எனககுறுமெனறுகாத்வெண்ணைவிட்டுனபால்வநதால்
உனககுறுமெனநேருநியென்னுள்ளததைககொண்டாயென்றான். ()

வேறு.

முகிலவென்றறலைக்கடிந்துசைவலததை
முனிநதுபொற்கடுகையைமுடுககி
அகினறும்புகையுநதகரமுமபுமுரு
மளைஇப்பனிநீரிலேநனைநது
பகலவற்குடைநதவசையினூலிவள்சிப
பலமலாத்தாரணிகதவநே
டிகல்செயக்கருத்தியிருடிரண்டாலித
செழுநதனசெழுநதடங்குமுலாள (கக)

பயிர்கடந்தனவும்பட்டமாமரமும்
பண்டைநாளுக்கவெளளெனபும்
உயிர்பெற்றபொருட்டுப்பளிதமுமபாலு
மொழுகியதேனுமாரமுதும்
சூயிலினிற்குரலுகிளியினின்மொழியுங
குழலுமயாமுயகுழைததிழைத்து
மயிலியற்சாயலவாணுதநனகரு
மலாயனவகுத்ததெனமொழியாள (கக)

சுடலிநாககயலைக்கணையென்பிணையக்
காவியைக்கருவினமலரை
வடுவிளைககொடியமறலியைவலையை
வாளேவென்றறவுநீண்டகன்று
கொடுவிளைககுடிக்கொண்டிருபுறநசாவிக
சூயிழையுங்குழையையுஞ்சீறி
வீடமெனக்கறுப்புற்றரிபரநதுனகை
வேலினுங்கூரியலிழியாள (கக)

இருப்பைவிட்டயனூர்நெடிதுநாட்டவஞ்செய
திருகையுஞ்சிநதையும்வருந்திச
செருப்பையினறிநந்தமதனைசகூட்டத
திருமுடிவேண்டுமென்றியான

* பயின்றென்பது பையினறென்போலியாயது

அவலியங்குமுலாடன்னையருமணமடியேனகுட்டக
கவலியற்சரமுங்காடுககடநதுகாலவருநதநீர்போய
வவலியைப்பயநதோற்கண்மணனமொழிநதநதவேநதன்
சொலவியநெறிகேட்டெனபாலவருகவெனநினிதுசொன்னான் ()

காதலான்மன்னகூறமாதவாகருணைவெள்ளம
மீதெலாமெழுநதுபொங்கவேநதகேணமீண்டியாகுகள்
போதலுஞ்செயவேமுங்குபுதுமணககாணபேமாயின்
நதலாலுறுதிவேறெனநிலையெனநெழுந்திருநதார். (௨௪)

சநதிரமதிதன்பாரதனங்களுன்சைலதாம
சநதரமாரபினமூழகசுடடுவேமென்னவாழததி
மநதிரமுனிவரெலலாமண்டபமகனநூங்குகி
இநதிரபுரியேயன்னவெழினகாகடநதுபோலா (௨௫)

மாதவாபோனபினனாமண்டபங்குகிமன்ன
ஆதுலாபோலபள்ளியறையுருநதமளிநண்ணி
மீதெலாமனங்கவாலிகுரிததிடவெளியிறபுகருந
காதலங்கடலுடடாழநதானகாரகிலகண்டிலாதான் (௨௬)

மயங்கினுவருநதினெமெயவாடினெமதன்னமபால
தியங்கினுவளநதகாமததியினறெசெயலறறுவி
தயங்கினுநீராமோகதாகததாறநநநதுமேனமேல்
உயங்கினுறுருகிமெயசோநதுநதசாடுமுரைப்பானுன (௨௭)

தநதமாலகிறியாணசசநதிரதயனநனபாவை
வநதமாமுனிவரோடுமவநநிவணமாயமாகி
எநதமாருயிராவெளவியெமமுநாமபுகுநதுகைககொண்டு
டநதமாமுனிவரோடுமகனநிதாவறிகிலேமால். (௨௮)

ஒறறையாழியநசோநுழிவவுலகமயான்காவல்புண்ட
அற்றைநாணமுதலாகுகளாயினறியேயமாநததநதோ
பிறறைநாள்வலியினூலாரபெண்கொடியெநதமாவி
இற்றைநாள்கநதுகொண்டதேழமைமெமகருமன்றோ. (௨௯)

தனககுறுநதமாக்குருதான்நனைக்கரந்தரிதிற்கொள்ளும்
வனககுறுமபறகுவாகைககுறுவனேமயிலேமாளே
எனககுறுமெனறுகாத்வெண்ணைவிட்டுனபால்வநதால்
உனககுறுமெனநேருநியென்னுள்ளததைககொண்டாயென்றான். ()

மைதிகழ்வாரிருமுமாகிலத்தோர்கட்கெலலாம்
பெய்தவமபழியிறங்காப்பினையைப்பெறுதலென்பார்
செய்தவமனறுந்தாதைசன்னங்கடோறுஞ்செய்த
கைதவமாவிகொளளுங்கனவினிற்பயநதெதல்லாம் (௩௧)

மாறுகொண்டென்னைவல்லிவாட்டியவாட்டஞ்சொல்லி
ஆறுதற்கெனபானண்ணியனையுமோவண்கிலாமல
வேறுயிப்படியேவாதைவினாகருமோவினைகரும்வாதை
ஏறுமோருறையுமோவென்றிருநசனளிற்றைவனிப்பால. (௩௨)

மானவனவதுவைகுட்டமணமொழிவதற்குணணிப்
போனமாமுனிவாபூகப்பொழிலுடனபொயகைகீங்கிக
கானமுமையுமயாறுங்கடநகுகனனெஞ்செயனனும
மானகரணுகிகொற்றமதிதயனசபையிற்புகாரா (௩௩)

மேருவைவெரிசெய்தனனமேனிவேமணிமாடத்து
வாரிதியெழுநதெனனவதவனருளேப்போற்றத
சேரும்யானையுயிழிந்துதிறையீமொசாரீறக
காருள்ளகடலுமபோலநகநிராமணிமுரசுமாப்ப (௩௪)

வெயில்விரிமருடம்பொங்கவிரிவடாகநமுலவிளங்க
கையில்விரிகடகநினனககநிரமண்கருழைகடாமுப
பயின்மணிமரகதததாறபகங்கநிரபரப்பமுடச
சயிலசாளரங்கடோறுமபலயதநினகிரணரதாங்க (௩௫)

சிகரமாமுலயாரொமபொறசெழுமணிசகவரிவீசப
புதரனவமைசசாபோற்றபுரிதவமுனிவாவாழ்சதப
பகாதருமீறையோகுழப்பாவலாகவிகளபாட
மகரதோரணகீழமனனன்மடங்கலாதனதநிருநதான (௩௬)

அநதவேலககநதன்னிலருநதவமுனிவொலலாம
வந்தனாவநதபோதுமனனவனெழுநதிருந்து
சந்தரமகுடநதாமுததொழுதனனவனைவாழ்ததநிச
சிறுதையினமகிழ்சசிபொங்கவிரிந்தயினசெப்பலுற்றான (௩௭)

வானாரீபொழிந்துமுததமணிகொழிததருவிபாயநத
கானாரீபெருகுந்தெயவகண்டகியெனனுநதீரத்தத
தானாரீராடியெனநன்றிலககடிமுடிகன்சூட்டிப்
போனாரீருடனேமீண்டவருததியெனபுகலுமென்றன் (௩௮)

அவலியகருமுலாடனனையருமணமடியெனசூட்டக
 கவலியநகரமுங்காடுககடநதுகாலவருநதநீபோய
 வவலியைப்பயநதோறகணமணமொழிநதநதவேந்தன்
 சொலலியநெறிகேட்டெனபாலவருகவென்றினிதுசொனனூன ()

காதலான்மன்னன்சுறமாதவாகருணைவெள்ளம
 மீதெலாமெழுநதுபொங்கவேந்தகேணமீண்டியாங்கள்
 போதலுஞ்செயவேமுங்களபுதுமணககாணபேமாயின்
 ராதலாலுதுதிவேருனநிலையெனநெறமுந்திருநதார. (23)

சந்திரமதிசனபாரதனககளுனசைலதாம
 சந்தரமாரபினமூழகசகூட்டுவேமென்னவாழத்தி
 மந்திரமுனிவரெல்லாமண்டபமகனறுநீங்கி
 இநதிரபுரியேயனனவெழினகாகடநதுபோனூ (24)

மாதவாபோனபினனாமண்டபநீங்கிமன்ன
 ஆறுலாபோலப்பள்ளியறைபுநதமாரிணணி
 மீதெலாமனகவாபிராபித்திடவெளியிறபுகருக
 காதலககடலுடடாழநதானகரைநிலைகண்டிலாதான (25)

மயங்கிணைவருநதிணன்மெயவாடிணைமதனனமபால
 தியங்கிணைவனாநதகாமதசீயிணைசெயலறறுவி
 தயங்கிணைநீராமோகதாகததாறநாந்நகுமேனமேல்
 உயங்கிணைநுகிமெயசோநதுநதெதாடுமுரைப்பாணூன (26)

தந்தமாலகரிற்றியாணைசசநநிதயனறனபாவை
 வந்தமாமுனிவரோடுமவாசிவணமாயமாகி
 எந்தமாரூயினாடுபளவியெமமுநாமபுகுநதுகைககொண்டு
 டந்தமாமுனிவரோடுமகனறதேசாவறிகிலேமால. (27)

ஒற்றையாழிபுகுசொநுழிவவுலகமயான்காவல்பூண்ட
 அற்றைநாணமுதலாபுள்ளமினறியேயமாநதநதேதா
 பிற்றைநாளவலியிணைலார்பெண்கொடியெநதமாவி
 இற்றைநாந்காநதுகொண்டதேழமையெமககுமன்றூ (28)

தனக்குறுந்தமாககுநதானிறைககரநதரிதிற்கொள்ளும்
 வனக்குறுமபறநுவாகைககுறுவனேமயிலேமானே
 எனக்குறுமெனறுகாததவெனனைவிட்டுனபால்வந்தால்
 உனக்குறுமெனறேநீயெனனூள்ளதைதக்கொண்டாயென்றான். ()

மைதிகழ்வாரிருமுமாகிலத்தோகட்கெலலாம்
பெய்தவம்பழியிறகாபிளையைப்பெறுதலென்பார்
செய்தவமனறுந்தாதசனனங்கடோறுஞ்செய்த
கைதவமாவிகொள்ளுகளவீனிற்பயுததெவலாம் (௩௧)

மாறுகொண்டென்னைவல்லிவாட்டியவாட்டஞ்சொல்லி
ஆறுதற்கென்பானணணியனைபுமோவணைகிலாமல்
வேறுமிப்படியேவாதைவினைகருமோவினைகருமவாதை
எறுமோகுறைபுமோவென்றிருநதனனிற்றைவனிப்பால் (௩௨)

மானவனவதுவைகுட்டமணமொழிவதற்குணணிப்
போனமாமுனிவாபூகப்பொழிஊடனபொயகைகீறுகிக
கானமுமலையுமயாறகூடநகுகனடேருசியெனனும
மானகரணுகிககொற்றமதிதயனசயையிறபுககார (௩௩)

மேருவைவெளிசெய்தனனமேனிமேனிமாடதது
யாரிதியெழுந்தெனனவந்தவனருளேபேபாற்றத
சேருமயானையுள்பிடுதுதினறய்மொசாநீற்க
காருள்கடலுமபோலகநீராமணிமுரசுமாபப (௩௪)

வெயிலவிரிமருடம்பொருகவிடுகடாகழலவினங்கக
கையிலவிரிகடகவினனககசிரமணிக்ருழைகடாழப
பயின்மணிமாகதததாறபகங்கநிரபரபபுமாட
சயிலசாளரங்கடோறுமபலயத்தினகிரண்தாமாக (௩௫)

சிகரமாமுலையாரொமபொறசெழுமணிககவரிவீசப
புதரனவமைசசாபோறறபுரிதவமுனிவாவாழ்சதப
பகாதருமிறையோகுழப்பாவலாகல்களபாட
மகரதோரணககீழமனனமடங்கலாதனத்திருந்தான (௩௬)

அந்தவோலககநதனனிவருந்தவமுனிவரெலலாம்
வந்தனாவந்தபோதுமனனவெனழுந்திருந்து
சுந்தரமருடநதாழத்தொழுதனனவனைவாழத்திச
சின்னதயினமகிழ்சசிபொங்கவிருந்தயினசெப்பலுற்றன (௩௭)

வானகோபொழிந்தமுததமணிகொழித்தருவிபாயநத
கானகோபெருருந்தெயவகண்டகியெனனுந்தீரத்தத
தானகோடியெனநனறலைககடிமுடிகளகுட்டிப்
போனகீருடனேமீண்டவருத்தியெனபுகலுமெனருன் (௩௮)

மனனகேள்சென்றயோததிமாநகர்புகுந்தியாங்கள்
 அந்நகராககரசனீதியருளரிசசந்தர்னென்பான
 நினைகாவளமுநின்றனெறியுநின்மகடனேரும்
 சொன்னபிணினபாலெயதுமுவுகையேதுணிக்துநின்றன. (௩௬)

அறநெறியிக்கோராதம்பாலருந்ததிககறபினுளைப்
 புறநெறிபோகாவண்ணம்வருநதியும்பொருநதசெய்தல
 மறநெறியன்றுமாயாமாதவநதன்னினமிகக
 திறநெறியதனூனினபாற்சோநதனஞ்செவ்வெனரா (௪0)

புவனமுள்ளளவும்யாங்குபுககறிநதனேககோடி
 நவநரபதிகடம்மைககண்டனநறுந்தாராவேநதே
 சிவனலகநீபயந்ததிருமகடனகருககேளவன
 அவனலதில்லையென்னவருநதவரெடுததுரைததார (௪௧)

மையலாற்றியருணததுமாதவருரைப்பககேட்டுப்
 பொயயிலாமொழியானுள்ளம்பொருநதியும்பொருந்தாநுகித
 தையலாநபங்கனமேனூளசாற்றியதகமைககேது
 செயயலாநமமாலெனனததிகைததிருநதுரைககவற்றின. (௪2)

மூவராயவரினமுனனூழாததியாமருளிசெய்த
 தேவராசியமொன்றுண்டாலன்னதுதெரியவல்லார
 யாவாரயினுமயானபெற்றவிளங்குகொடிதனகருககேள்வா
 ஆவராலவனிகையதினறியலாமழையுமெனறன (௪௩)

அரணசயிங்கநழையுமென்னவகமகிழநதுவகைகடாநது
 வினாவுடனெழுநசிருநதுவேதமாமுனிவார்போனூ
 இருநிலததரசாககெல்லாஞ்சுயமவரமேமுநானென்
 றுரைசெயுமெனறுதுதுமோலையுமபோகவிட்டான். (௪௪)

தொழுகழம்மன்னர்மன்னனறுதாசெனறுரைத்தபோதே
 அழுங்கியவாசையோமீமளவிலாவுவகையோடும
 செழுங்குடைமன்னரெல்லாநதேசமுநகருநீங்கி
 எழுங்கடலவீநததென்னவீண்டிவநதடைநதாரனறே (௪5)

சோலைகடோறநனனிசருளிகைதோறநதேவ
 ராலையநதோறுமாதாரங்குகடோறுமாட

* சுயம்வரம் - கன்னிகை ஒருவனைககணவனாகத்தானேவரித்தல.

மூலைகடோறுஞ்சீசான்முன்றில்கடோறுமேம
சாலைகடோறுமன்னர் தானைவந்நிருத்ததனறே.

(௪௬)

மானைவென்றடருகநண்ணமணமகனவருமுன்வநத
ஏனையவேநதாககெல்லாமிமையவாககறியவொண்ண
யானையுநதேருமாவுமாதருமமைசசாதாமும
சேனையுமளவிட்டாராககுஞ்செப்பலாநதகைமைத்தனறே.

(௪௭)

இநகாமுமுதுமனனீணடியினனையோத்தி
நன்னகாதனனிநபுககாரநறவமுனிவரெல்லாம்
மன்னவனெழுந்நிருநதுவணககிவாயபுதைத்தூநீகுகள்
சொன்னதுககேட்டவாறுஞ்சொல்லுமென்றெடுத்ததுரைத்தான

()

அருந்தவமுனிவரெல்லாமரசினேநோககியைய
பெருநதவமுடையாமணணினீயலாற்பிறிநுண்டோ
நிருந்திழைதனையுனககேநிருமணமுடிககத்ததை
பொருநதினவலலையுமெமுடனபோதுகெனரா.

(௪௮)

என்றினிதுரைத்தலோமெழுந்தபேருவகவெனளம்
நின்றினிதோகுகவாகுவலயககணியாகதூநீகுக
குன்றினுமுயர்ந்தசெமபொறகோயிலவிட்டெழுநதுபோந்து
முன்றிலினவநதுமன்னினையனமொழியலுறருன்.

(௫0)

கன்னலகமுனிவேலிககனனேகிரோககியிவவூ
மன்னருமமைசசாதாமுஞ்சேனையுமாதாரும்
முன்னரேசெலகவெனனொழிநதுகுதனைககணசாத்தி
வனனமாமுணித்தேதோகொண்டவருகெனவருளிசெய்தான்.

(௫௧)

வேறு.

மாதகமடககல்லயப்பரிமா
பூதம்பலதேரொடுபூணகீரீஇச
குதன்கொடுவநதுசடாககமுலோன்
பாதகுகளினமீதுபணிகதனனே

(௫௨)

வாரேறுசெழுநதடமாமுரசும
நீரேறியசகமுநின்றதிரத்
தாரேறுபுயககடதம்பநெடுந்
தேரேறிவினாந்துசெலுத்தினனே.

(௫௩)

நற்றேரினமன்னடைத்திடவே
 சுற்றேறநினைநதயறுனனினைவால்
 குற்றேவலசெயுமபலகொற்றவாதம்
 பொற்றோசதகோடிபொருபபெனவே. (௫௪)

கவிகைப்படுநீழல்கவிப்பமணிச
 சிலிகைத்திரளினையிசைசெனறனரால்
 புலிகைககொளமைசசாபுகழநதரசைச
 குவிகைத்தலமிட்டொருகோடியரே. (௫௫)

வன்னககுவிமாமுலைவலியரும்
 கன்னறசிலவேளனகானையரும்
 அன்னத்திரளோடரியினறிளவந்
 தென்னககடிதெய்தினரெங்கணுமே. (௫௬)

சிறையோதிமமேல்வருதேவனெனப்
 பொறையோடொளிரவண்சிலிகைப்பொலிவுற்
 றிறைமீயாடுடைமைசசரிறைஞ்சிடமா
 மறையோதிவசிட்டனுமவநதனனே (௫௭)

தனாசோகடலொத்தனநானேகடற்
 றினாபோலநடநதனதிண்பரிமா
 வினாசேரருவித்திரள்வீழபலமால்
 வனாபோலநடநதனவாரணமே (௫௮)

கல்லாரநெறிசெல்வதுகால்களபொரு
 வெல்லாரநரவாகனமேறுமெஞ்ச
 சொல்லாமுனமேதுறவோவினாவிற்
 * செல்லாரநெறியேறினாசென்றனரால் (௫௯)

பலவெண்குடையும்பவளககுடையும்
 குலவுமபலசெம்மணியின்குடையும்
 உலவுககதிருஞ்சதகோடியுவா
 நிலவும்மெனவெகுகுநிறைந்தனவால். (௬௦)

ஆதித்தனருயகுலமன்னவர்தந்
 நீதிப்புகழெகுகுநிறைந்ததெனச

0 மிகுவாதனைமேவுமென என்றும்பாடம்.

* செல்லாரநெறி - ஆகாசமாககம்.

சோதிககவரித்தொகையுகொடியும்
வீதிதலைசோறுமிடைந்தனவால். (சுக)

காற்றோடுகிகாததகடும்பரிவா
னேற்றோடுகிகாததனயானைவரைக்
கூற்றோடுகிகாததனசோருலவும்
ஆற்றோடுகிகாததவனீகமரோ. (சு2)

மழுவுகந்வாளமுவாரிலையும்
எழுவுகநுவீசுகளுமேதிகளும்
கொழுவுமவனையுமபலருநமுநீண்
முழுவெளுகடாவேலகளுமொய்த்தனவால் (சு3)

மீயுற்றுடனெற்றியவெம்படையின
வாயுறறெழுவெம்பொறிமண்டுவனீள
வேயுறறெபருகுகிரிமீதரியும்
தீயுற்றனவொததனசேணளவும். (சு4)

நலிவுற்றுநுடங்கிடைநனனுதலார
பொலிவுறறணிதோமிசைபோயினாரா
கலியுறறெழூளகனககிரிமேல
மலிவுற்றெழுவஞ்சிகணமானுமென. (சு5)

கருமாழுகிலன்னகவின்குழலார
பெருமால் கரியினபிடாமேலவருமா
நிருமாழுகிலுக்கிடையெழுமின்
வருமாறுநிகர்த்தெனவையமெலாம. (சு6)

விலையுன்னரிதாகியவெம்பரிமேல்
சிலைநனனுதலாபலாசென்றனரால்
உலையுமுனல்வாரியிலூதையினால்
ஆலையுநதிகாமேல்வருமன்னமென. (சு7)

பரிதுன்னெடும்படதுன்னமத
கரிதுன்னவிழிநதுகடந்தனனால்
விரிகின்றசெழுஞ்சுடர்வெண்டரளம்
சரிகின்றபுனற்சரயுத்தனையே. (சு8)

வினாயேறியதார்புனைவேலிறைவ
னினாயேறுமனீகநெருக்குதலால்

தராயேறியதண்புனறள்ளநெடுங்
கராயேறியவானை கணக்கிலவே. (௩௬)

அரியனனவாமின்னையாகடனம்
நெரியுமபடி துன்னிநெருககுதலால்
பரியுமமணிமாலைகன பராக்கிலாகீழ்
சரியுமமணிமேகலைதாமறியார (௩௭)

அரநூமுனியாமதனனவாதேராள
பரநாரியாகொறுகபடப்படமுன
ஒருநாநலவாரிறையொண்ணுதல்பால்
வருநாணமணுநீ, விவழுகிலசால் (௩௮)

வெளி நுஞ்சடாவேலிளவேளையான்
பிளிறுககரி துள்ளலிமுந் துபெயாந
தொளி நுநதனவல்லியொருசநியையக்
கனிநென்றிருகைகொடுசுடமுன்னே (௩௯)

ஆடுககழன்மனனனனேகருடன
நாடுந் தருவுமபலாணணிநெடுப
காடுகுகிரியுமபலகணடுகடந
தோடுககுளிரகோமதியுறறனனால் (௪௦)

வேறு.

கானயாறனைத்தையுங்கடந்துகெளசிக
மானயாறையகோமதியைநண்ணியே
யானையுமிரதமுமிவுளியீட்டமும
சேனையுமனனனுஞ்சென்றிருச்சவே (௪௧)

தோயகநிாவேற்படைகுமுந் துன்னிட
ஆயகநிாமுடியினுற்றைநண்ணினுன
பாய்கநிாப்படலையுட்சருககிப்பையவே
காய்கநிர்ச்செல்வனுங்கடலைண்ணினுன. (௪௨)

அழவேழ்கருங்கடலதனில்வெய்யவன்
விழலுமனனனும்வேந்சர்மக்களும்
வழையாயாவருமிரதமுங்கட
வேழமுஞ்சிவிகையுமவிட்டிறங்கினூ. (௪௩)

மண்டலவேந்தருமாதரிட்டமும்
 நிணடிநலமைச்சருளுசேனைவெள்ளமும
 தண்டரளமவளைதவமுமாநதி
 வண்டலிலிடமறயந் திறுததவே (எஎ)

பட்டினுமணியினுமபடங்கமைசதுவிண
 முட்டியசெம்பொனினமுடிகளவைசதுமெரு
 கடடிமுமபதாகைமுங்கடடிகீடிரை
 விட்டனாமன்னரு ின்னளுருமே (எஉ)

சணபகததருவினுளுசகசனைததினும
 திணபணையகிலினுநதேவதாரசதும
 தணபருமபலவினுநதாறுபாயபசும
 பணபடுகரிகுருமபரியுமபூட்டிளு (எ௩)

நிலைமரமபினசுடிடரிவநதுததசிய
 கொலைமசயாடாயின்கோடுபோலவே
 சிலைமநனையவாமாயிறேநனைநா
 முலைமசயானையின்கோடுபூழுகின (அ0)

மோதுகொண்டலைப்பொருளுரியானசம
 மீதுகொண்டலைத்தமெயமமெலியுமாறயே
 தாதுகொண்டலைகுழறறையலாமுலை
 வேதுகொண்டொற்றினூவீராந்தெலாம (அ௧)

அகிலொடுசநதனததுணியினுககிடு
 துகிலபொதிமணிபுளையெரியுநதுமமும
 திகிலெனப்பலபலசெககாவானமவெண
 முகில்பொதிநதனவெனமூண்டெழுநதவே. (அ2)

ஆறிலாதணிபடங்கததுளேற்றிய
 மாறிலாததுளங்கெழின்மணிவிளககொளி
 தேறலாநதகைமையசிலமபிநூல்பொதி
 தூறெலாயினியினிததேதாற்றமெனனவே. (அ௩)

குசைநெடுங்கடம்பரிககொற்றமன்னவன்
 வசையிலாநங்குலமடந்தைமாமுலைக
 கிசைவனோவென்றுவந்தெட்டிப்பார்தெனத
 திசையெலாங்கதிராவிதித்தெழுந்தகுகளே. (அ௪)

எழுந்தது - எழுந்த எனலிகாரமாயிற்று.

செங்கயலினையகட்டெரிவைதன்றிரு
மங்கலமுணாந துமண்மடந்தையட்டதோர
பங்கமிலிரசிதப்பானேமேல்வழி
பொங்கலிற் புதுநிலாப்பொலிந்ததெங்குமே. (அதி)

பெருத்தவானிலவிடைப்பேதைமாதரை
கருத்தறககாதலர்கலநதுறங்கிறா
வருத்தமுங்காதலும்வளரமன்னவன்
ஒருத்தனேதனிககிடநதுறககீங்கினான். (அசு)

உருவெளிநோகருவனுவப்பனுனனுவன்
கரவினாலெங்குவன்கலங்குவனமதி
மரபினுடன்கணெனமனதுபோம்வழி
இரவுபோவதற்கிடமிலையோவென்பான். (அள)

கொடியமாமதனையுங்கொழுநிலாவையும்
கொடியினுமொருகுறைசொல்லிநோகிலான்
படிகிலாவிழியையும்பாரில்வோநீஜி
விடிகிலாவிரவையும்வெறுககுமவேலையில். (அசு)

மையலுங்ககருலுமதியுமவாட்டவிவ்
வையனேவெளியனென்றணிவயிறறினில்
கையினுலறைநதுகூயககாமர்வாரணம்
வெயயவாவிரையவாவெனவிளித்ததே. (அக)

ஊழிவெங்கதிரவனுதயமுன்னநிந்
தாழியுந்திங்களுமாப்படங்கின
கோழியுமார்த்தன*குக்கிலாத்தன
o குழியிற் புள்ளெலாந்துள்ளியார்த்தவே (கo)

நங்குலத்தரசினநலிந்தபாதகக
கங்குலேத்திங்களைக்கனன்றுதேர்கடாய்
ஆங்கணமாஞாலம்விட்டகற்றுவேனெனச
செங்கதூக்கடவுளுஞ்சிவந்துதோன்றினான். (கக)

படர்கெடுத்தநிலைபரித்தமன்னனுக்
கிடர்வினைத்தெய்தியவிராமடந்தையிப்

குக்கில் - செம்போத்து.
o குழி - குளம்.

புடவீவீட்டேகினுமபோனதுககெலாம்
தொடர்மினென்றெண்ணிலாசகடரையேவினான் (கூஉ)

அலரிவந்தெழமுரசுதிரவாழிபோல்
புலரியிலானடிபூசுததண்ணலும்
சிலாசிலசுடாமணித்தேரிலேறினார்
பலர்பலகரிகளும்பரிபுமேறினார். (கூந)

அந்தமாலாறறவிட்டகன்றுமனனவன்
முநதமால்கரிபரிநடப்பமொயததுடன
கநதமால்கருமுறகடலுடனவரசு
சந்தமால்வரைத்தடஞ்சாரனண்ணினான் (கூச)

அரிதகிபலாசமாதிலகமாசினி
விரிமலாசசமபகமவேககைகோங்கமை
சொரிமலாசசுரபுனையசோகுதுனனிய
வரிமணற்காவிடைவநதுவைகினான். (கூசூ)

அலைசுனையாடவுமருவியாடவும்
மலைமிசைப்பிடியும்வனகளிறுமானவே
சிலையதலாருஞ்செல்வருஞ்சென்றேறினார்
முலையொடும்புபததொடுக்காததமொயம்பின. (கூசு)

அருவிகளாடுவாசுனைகளாடுவா
வெருவிவநதகனககாமீதிலேறுவா
* சருவீமீண்டோடியபபுனவிற்றவுவார்
மருமலர்க்கொய்குவாமலைதுமீள்குவார். (கூசு)

அருவியுஞ்சுனைகளுமாடிநண்மணல்
மருவியவண்டலுமணநதசோலையும
பருவகாககுடியும்பளிங்குப்பாறையும்
பொருவிலாப்புனகளும்புகுந்துநோகருவார். (கூசு)

*அன்றிருந்தணிவகாசசாரலவைகியே
துன்றிருன்விடிநதபின்சோதிவேலினான்
சென்றிருஞ்சுடர்மணித்தேரிலேறியே
வென்றிவெம்படையொடுவினாந்துபோயினான். (கூசு)

வேயிருங்கானமும்வெற்பிணுசசியும்
 மாயிருமபொழிலகளுமடிநதுநுண்பொடி
 யாயினவிசுமபிணையடைந்ததுளியும்
 சேயிருஞ்சடாமணிததோகளசெலலவே. (௧00)

செநநிறப்பொலன்கதிராதேநிரொழிதேய்ந
 தநநிறமவழியினேததுமாதலால
 பனனிநககிரிகளும்பரநதபாறையும்
 பொன்னிறமேருவேபோறபொலிந்தவே. (௧0௧)

வானமுற்றெழுநதமாமலையுமால்கரித
 தானமுற்றெழுமுகியதடமுஞ்சாரலும
 நானமுற்றெழுநறுமபொழிலுநண்ணிவெங்
 கானமுற்றெருநறிகடநதுபோயினன. (௧0௨)

விரிந்தவெங்கமாகளும்வெயிலினவெந்துகீழ
 சரிந்தமாமலைகளுஞ்சருகுவெந்தமேற்
 பொரிந்தமாமரங்களுமபுகைநதுபாராய்சை
 எரிந்ததெழுசடுஞ்சுரத்தெதலையெய்தினன. (௧0௩)

வேறு

என்றுமமராக்ருவினையினறியானமுப்புமெரித்தகனலும்
 வென்றிமதனைப்பொடிபடத்திருந்தகனைவழித்தகனலும்
 வனறினாயெநிந்தெழுக்கடற்குணடுவைத்தவடவைக்கனலுமுற்
 ரென்றுபடவநதுகுடிக்கொண்டவணுறைநதனவுருப்பமெழவே. (1)

கானமுழுதநதெறுகனற்றிரளிலவெநதெழுநதிராசுடரினவெந்
 தானமுற்றறியுரத்தலைவெடிப்பவதனுசசிவழிபோய்
 வானளவெழுநதுபுவிமீதுவீழுகின்றமணிவந்தபகலவான்
 மீனமவிழுகின்றபடியாமெனவிளங்கினவெளிப்புறனெலாம். (௧0௪)

கீரும்புயலருந்துளிகரந்துடலகரிந்தயலகலைந்துநெடிதாய
 வரும்பருவமுநதலையங்கிமழையென்பதும்நறதவதனூல்
 பெரும்புவிபிளந்ததிலனநதனமுடியிற்கடாபிறங்கியெழுமால்
 இரும்புவிசினநதழலுமிழந்ததனைச்சுடவெழுந்ததெனவே. (௧0௫)

சுரப்புறுசிறைப்புனவெனக்கருதிவற்றியதுவட்சியதனூல்
 நிரப்புறுதவப்பிளையொழித்திடமனத்தினினினைத்துழையெலாம்
 இரப்பவரைநித்தலுநடத்தியுமொரற்பமுமிரக்கமிலாபால்
 பரப்பவரையொத்தனகரப்பவரையொத்தனபசாசுரதமே (௧0௬)

அடுத்திறலும்வ்வர்படுநிறலுநாமமுமனை ததுமெழுதி
 * நடுகுகலுநறுமபுனறவிநதுடலபதைததுயிரடுகுகியுழலும்
 கொடுகுகரிமருப்புவெருளகறறிடருமறறுளருவடடினிடையும்
 நெடுகுகடறடநதிராகிளநசெனமுழுகருவநெடிததிரளெலாம ()

அநதவெயிலததகல்விசுமபிடைவெடித்துவிழுமானியினெடுக
 தநதமணியைததுளியெனகருகியுண்டுழலவசாதகமெலாம
 வெநதெரிகொளுஞ்சருகெழுநதுவிழுக்கருவிலவிரிநதநிலில்
 வநதடருமெண்குமராயுகடமைபுகுகலையுமானினமுமே. (௧௦௬)

மண்மகளுடுததநிராவாரிவடவைககணலைமாறறியிதினெலார்
 வெண்மணலைவைககிலரமககையரிருமபதியுமவெந்துவிடுமால்
 0 கணமுழுதைதமுபுடைபெயாநதுகவருக்கடையுநததிவிதினெலார்
 நுண்மணநெறிததுவிழினுமபிரளயபுனலைவங்கிவிடுமால். (௧௦௭)

வெங்குகிர்நெறுகுகொடியவினடுவனம வெநதெரியும்வெந்துழலின்
 அங்குகதிறநதுமதகுஞ்சரஹநதுடலபுநதிடமெலாம [வாய
 செகுகருகியுகடலினமண்டமுதவாரியலைநதுநாரைபோல்
 எங்குகணும்வினகுகுவனவெணருவடெனுமபரிசெலும்புமலையே ()

வெங்குகியரித்துடைபுனைநதவன்சலஞ்சசிலிளகுகசடிவச
 சுகுகரிதரிசுவதரிநாருகவிஞ்சனிசவுசரிசெழும
 பொங்குகரிமணிபபரிபுரதநிருபநதநினளடொருப்பனசனத
 தெங்குகடனிநாயகியிருநதசமயததிலவபெடுசதுளாசெயவாம (௧௧௨)

எறித்தசெழுமுசுகடருமொத்தொருதலதநிடையெழுநசெனவெ
 செறித்தநிருபுறககடைசிவதகுகடைகறுததகணடிகசுகழலவே
 சிறுததவிடையிறகாதலதநினமுடியிறறிகழசெறிததவரவப
 பொறிககண்பணததலைமணிசுகுகுகையிற்குகுகளபொங்குகியுழவே

மிடிததவாகளைப்பொருண்மிகுததவாவினைததொழிலவினைப்ப
 தெனவே,கொடிப்படாபொருப்பெனவிடைககிடாவினைதததனரும
 பவழகும், தடிதநினடிந்குமிர தததைகிகாபொறகடிதததநினழ
 கும், பொடிததெழுமெயாதநிருமுகததழகுளநெருளிபொழிநதொ
 முகவே (௧௧௩)

* நடுகுகல - நடப்பட்டகல

0 கண - ஐடம.

வேலைகளெழுந்துலகமேழினுடனேமையும்விழுங்கிவிடுமக்
காலமுடிவிற்கொடியஆழிநெடுவெங்கனன்றெரிதல்போல்
சாலவிறைகொண்டுபொருநாருகனைவென்றவுணாதகங்கள் குடடா
மாலையிடுகின்றதிரிசூலயிசைவெங்கனல்வளைநதெரியவே. (ககக)

பொடிப்பொடி திசைசதிசைதெறித்திடுகடாததிரிபுரத்தழுவலதை
தடித்தெழுவுவதததுதடககைவடிவாளொளிதயங்கியெழுவே
அடிக்கடியெதிராததலையடித்தெழுமுகககடலதிராசகியெனவே
இடிகுரானமுழுககெனவிடககையின்மணிககடகிரைத்தசையவே ()

பட்டயமெடுத்தொருகைபத்திரமெடுத்தொருகைபற்றுமழுவும்
* சொட்டையுமெடுத்திருகைகசககாமெடுத்தொருகைசற்றுமயிலும
வட்டமுமெடுத்திருகைவசகிரமெடுத்தொருகைமற்கரதலம
எட்டினும்விதிர்ப்பனசமுற்று வனவெந்தழுவெழுந்தெரியவே. (கக௭)

ஆடகமணிக் குழைகளபாரியசரப்பணிகள தசகடகம
சூடகமிரட்டையுதிதாரமொடுபட்டமணிகேதாளவளைசெழும்
பாடகமெழிற்பரிபுரங்கழல்சதகைககாபதககமுடனே
நீடுழினமதாணிகளலைநதுதிசையெங்குமொளிரின்றடரவே ()

நித்திலநிறைத்துவயிரத்தினையமுததிமுழுநீலநிறுவிப
பத்திபடவொப்பரியபசகைசவிரவிப்பதுமராகமளவிச
சித்திரமியற்றியமணிககலையுமப்பரிசுசெயதகிரணத
துத்திரியமுநதொடையுமுற்றுநிலவுமவெயிலுமொக்கவிழுவே. ()

காவன்முறைநிற்பவொருகோடியுளகற்பனைகள் கற்றுவழுவா
தேவலிடைநிற்பவொருகோடியுளகூடியவிடாகினிகணமேல்
ஆவலொடுநிற்பவொருகோடியுளநனெறியமைசசரெனவே
போவனவுமீள்வனவுமாவ்வொருகோடியுளபூதகணமே (க௨௦)

அசசமதநசதமதுயிரககொடையளித்தவரறுதததலையை
வசகிரமணிககடகநற்கரதலத்தினிடைவைப்பசிலவே
இசசையினரப்பலிகரிட்டதலையைக்கடிதெடுத்தினைறவிமுன்
பசசதிரமுற்றொழுகவைப்பசசகோடிகன்பசாசகணமே (க௨௧)

ஈடுபடுநுண்ணிடைநுடங்கமிசுசாமரமிரண்டுபுறமும
போடுமவருமபரிபுரத்திருமலாத்துணைபொருத்திமுடிமேற

குடிமவருங்கவிதொடுகருமவரும்பவுரிசுறறிமுறைநீன்
ரூடிமவரும்மிசைகளபாடுமவ்ருமபலவரமபையாகளே. (௧௨௨)

மஞ்சனமெடுப்பவருமாமலாதொடுப்பவருமவானவீழிகளுக
கஞ்சனமளிப்பவருமாமமுதளிப்பவருமனைநீருமுன
கஞ்சனையிடிப்பவருமவருசனையறப்பரிகலததுடனெடுத
தின்கொல்வழிகிற்பவருமெண்ணறியகோடிகளிடாகினிகளே ()

பண்ணவாதிரணடுபகாமுனறிநளிவயாதடிபணிககூதொழுவே
மண்ணவாவிமுறதுதமசெண்ணமுடிபடிபடிவரகுகளபெறவே
கண்ணருளசுரநதுதறுகண்ணரிசுமநசுநனஉததவிசினமேல்
பெண்ணரசிருநதனனிபிறங்குசாடிவடிபடைபெயாநதலையவே (௧௨௪)

அம்பொனிமணிதசுவீசினமயினைநீருப்பவாசாபாசானும
கம்பகரடககறிறுமெம்பரிபதாதிசுகொடததலிநீலிக
குமபமுனிதமயியொடருதவாருவததாசாடிபடவே
வம்புகுடிநெரண்டமுலைமலைநருமுனறியிடையருதொழுதான.

உவறு

நற்றேறாவிடடிநகுகியாகியைத தொழுரிநறநகிரண்ணிரா
சன், முற்றேறானோகததலுமுடிவேதன கருணைவிழிமுனைகடாக
கக், கற்றேருபகதபரியுங்கதறியியுங்க கற்கடையுங்கனனிமுனனே,
பொற்றேருமபொறபரியுமபொறசிலையும பொறகணையுமபொலிநத
வனறே (௧௨௬)

முன்னாளிறகலலானமுடிநதேநமவாய்பரியுமுரிவிலலும்
பொனகைககண்டிருறவனபுதிமகிழுகநதசயிததுபுளகமெயதி
எனகைவநததிதுவெனககருமமயவனவிலிருண்டமேனிப
பொன்னுருங்கபமுலைபுரிசடையானமணிவாயிற்புறததுவாதாவி.

மாசுகிவநதிடலுமலாககரங்கண்முடியிதுவைததுசெமபொற
பாதககண்டிசையமுறதுபணிகதெனதுதவப்பயநதானபலிதததென
பூதககனவீனையாடுசிருவாயிறகநேரோபோயப்பொறநேரான [பு
திதென்றுசீயருளவாயெனககேட்ககருமரியெடுததயமபலுறருள. ()

உவராழிமணனாசையொழிததகலுமடவருணனுலகில்யாரும்,
கவராதுபொறநேறாககற்றேராகசயிததுககணமுன்காட்டி, எவ
ரானுமிதுநோக்கினிவவுருப்போயப்பணடையுருவெயதுமாகில, அவ
ராகுமிதற்குரியோரவாதமககேகொடுப்பதெனவரிததுப்போளு

மன்னுகேகென்னுடையமணிவாயிறனில் வருணன்வைத்துப் போன, அநநாடொடடிந்நெடுநாளளவாகக்கல்லாய் நின்னருட்கண் ணைக்கப், பொன்னானசெழுந்தோ நீகொடுபோவென்றினிதளிக்கப் புகழநதயோத்தி, நன்னாடனரூனவாங்கிநவமணிததேரதிலேறிநடத தினுனே. (௧௩௦)

வேறு

வாளசெலசசிலைசெலமாசாராசெல ,
ஆளசெலததேதாசெலவாளைசெலலீள
தோளசெலுஞ்சுடாமணிததொடியினுன்பல
ராளசெலககேனசிமாநாட்டைநண்ணினுன. (௧௩௧)

தாழையினமுதிராபழங்கமுகின்றறுதே
மாழையினகனிவிழைவருககையின்பலம
கூழைவெண்குரங்கயலகுதிப்பக்கனகூலை
வாழையினகனியெலாமடியவீழுமால் (௧௩௨)

கூனகவென்றிலைருமபவீழதவின
நீனகனிவருககையிற்புதைததசெமமுக்க
வானகவிவாலபிடித்திழுததுமநதிமுன
தான்கொடுகதலியமபடப்பைசாருமால். (௧௩௩)

பலவளைமணிகளும்பதுமராகமும்
நிலவெழுவெயிலெழீலமபங்கயம
புலரியுமாலையும்புகுதலிலென
மலாதலுங்குவிதலுமறநதவாவியே. (௧௩௪)

தாளகளுந்துடைகளுநதையலாமணித
தோளகளுமுலைகளுஞ்சோலைகாட்டுவ
நீளகனங்குழைகளுமுக்கமுலைக்கண்
வாள்களும்வாய்களும்வாவிகாட்டுமே (௧௩௫)

திருதிக்கென்றிலுனன்மதகுசிறதவும
பகுதியுட்பகுதியும்பற்றறதன
வெகுதுரைப்பேரொலிவேலையேழுமுள
புகுதினுநிறைவரூவளவில்பொய்கையே (௧௩௬)

துகிரினுஞ்சிவந்ததாட்டுணவெண்பேடையோ
கிகிரினுமலகினுமொடுக்குமீனுடன்

திகிரியம்புள்புடைபெய*ரத்திண்சிறை
பகிரினீர்கடையுகப்பெளவமன்னதே. (௧௩௭)

கூடியபிறலககொளகைகண்டமுன்
ஊடியவோதிமமொளிதததாமரை
வாடியவாறுகண்டாவிமாயநதிட
தேடியசேவறன்னுளநசெளிநதிடும். (௧௩௮)

காற்றினிற்கலைநதுயாசினையிற்கானறதேன
ஆற்றினிற்பரநதகலவாவியணமியே
சேற்றினிற்பழகியவயலிறசெநநெலின
நாற்றினிற்பரபபனநாலுபாலுமே (௧௩௯)

பிணையனவிழியினாநடைபெறகெழீஇத
துணைபுணரோதிமநதொடாநதுபினவரத
துணைபலபடர்நதுதிணடேரிழிநதுமன
இணைமருப்பியானையினெருததததேறினான். (௧௪௦)

இடியெனமுழுகிடவியம்பியககளால்
வெடிபடுமுலகமுமவிசுமபுமெனனீள
கொடிகளுகருடைகளுகருமுமககொறறவன்
கடிகமழ்க்கவகையின்கரையைநணணினை (௧௪௧)

முன்னரோர்முனிவரன்மொழிந்தசாபததால்
பன்னகத்தரிதுயில்பாற்கடற்கடையோ
பொன்னகாவளனெலாமபுககதாமென
மன்னவனகவகையிலவநதிறகுகினான். (௧௪௨)

மின்னிறநுணணிடைமின்னனாழமுலைச
செந்நிறசுணணமுநதியிர்நதசாநதமும
நன்னிறகருகருமசசுவநெண்ணிவான
வின்னிற்மொத்ததுவிலலீததமே. (௧௪௩)

வகாசெறிவேழமுமாவின்கூட்டமும்
வினாசெறிதாப்புவவேநதமக்களும்
பிரசமாமலர்க்குமுற்பேதைமாதரும்
அரசனுக்கங்கைநீராடியேறினார். (௧௪௪)

அங்கைவேன்மன்னவனருளிளோக்கினோ
மங்கைதனகற்பினோவமைசசர்மாண்பினோ
வெங்கையற்கட்பெருவெள்ளதேதோடும்போய்க்
கங்கையைப்பெரும்படைக்கடல்கடந்தே.

(கசகி)

அன்னமாடுந் துறையகமும்வாலியும்
வன்னமாமதிலகருமாடகூடமும்
பொன்னினமாமேடையுமபொலிந் துதோன்றவக்
கன்னமாபுரி தனைக்கணணினோக்கினான்.

(கசகii)

இந்நகரெந்நகரெனறுகூறவே
முன்னவற்றூணாத்தியமுனிவாரோக்கியே
மன்னவசொன்னவவல்லிவாழ்திரு
நன்னகரீதெனூநயந் துகூறினா

(கசகiii)

வல்லிசனகரி துமன்னவாவெஞ்ச
சொல்லியபொழுதினிற்றுணுககமெய்தியே
அல்லியந்தாரினானவனையினபுறப்
புல்லியகலவியிற்புளகமெய்தினான்.

(கசகiv)

குறு.

சனந்தொடாந் துபினவரத்தடங்கடந் துசென்றுவெஞ்
சினந்தொடாந் தவெம்பரித்தரிசங்குதந்தமைந் தனும்
மனந்தொடாந் துகொண்டவல்லிமன்னுகன்னமாபுரிக்க
சனந்தொடாந் தமாமதிற்கபாடவாயிலெய்தினான்.

(கசகv)

மடங்கலுற்றவாயினேறுமகரதோரணங்களும்
* இடங்கணிப்பொறிப்பரப்புமெண்ணிறந்தமாமதிற்
கிடங்கடங்கநீலமுங்கினாந் தெழுந் தகஞ்சமும்
இடங்கருஞ்சணங்குமீனினங்களுமபெருத்தவே

(ககி0)

நிகரிலாதபொற்குவட்டையுட்டிற்றந்தூணினா
நகரியெங்கும்வைத்ததொத்தநகருமாடகூடமும்
சிகரநேயிவரைதிரித்ததன்புறஞ்செறித்தநீர்
மகரவாரியொத்ததெசம்பொன்மதினூன் கிடங்குமே.

(ககி1)

பங்கயசசகாயவண்ணறன்ருலப்பகீரதன்
 அங்கணவானகத்துநினரோராறழைததன்னமுனம்
 மங்கையையபயநதமன்னனமாநகாக்குளெண்ணிலாக்
 ககைகதநதுளானெனககலிததகேதனகுகளே. (கடு௨)

விண்டலத்துமாதரிநதமேதினிககிறங்கவும்
 மண்டலத்துமாதாவானினவணமைசெனறுகாணவும்
 கொண்டல்விண்டெழுசசமைசுதகூடமாடகோபுரம்
 அண்டாரண்டமூடறுதததற்குமப்புறததவே. (கடு௩)

நெடியமாடநேததிரதநினிரைக்குததசாளரத
 திடையினமாதரெழினமுகங்கொங்கணுமவிளங்குதல்
 கழுகொளவெற்பினமீதெழுநசுகநூதனைததுளைதததின
 நடுவிதித்தநளிாமதிகருங்கெரணப்பொலிந்தவே. (கடு௪)

அலங்கறங்குவேலினுணைகவெள்ளமநகாப்
 பொலங்கலநசமாமதிறபுறம்பெலாநிறைநதுபின
 நிலங்கவாநதிடசசெறிநதநீலவேலையமுமோ
 பிலங்கலநததெனனவேபெருசுவாயிலபுககதே. (கடு௫)

தோரணத்தூழினமன்னுசோதிரதநவேதிகைப்
 பூரணகருடங்களுமபொலிநதிலங்குநீபமும
 காரணத்தமைசசாதநெருக்களுங்கடநதுபோய
 வாரணத்திழிநதுமன்னமண்டபத்திலெய்கினுன் (கடு௬)

தருவீருநதகரளிநுந்தசபைகொணமண்டபத்திலே
 மருகன்வந்துபுகுதலுநதனமனமகிழநதுமநிசயன
 அருகிருநதவரசரோடுமாதனத்திழிநதுபோய
 இருகரங்களிறுகண்பினெதிராடந்துதழுவினன். (கடு௭)

முனிவருகருமாசருகருமுழுதுமாதனங்கொடுத
 தினிதுகூறியவவவணியாவருமிருநதபின்
 அனிகவேலைமதிதயன்றதைத்திருந்துளம்
 களியவாசமுதமலாநதுகண்களிப்பநோக்கினுன். (கடு௮)

வெற்றிமன்னனும்மணம்பிரும்பிவந்தமன்னரும்
 சுற்றியின்றமாதருந்துலங்குதாரமைசசரும்
 பற்றியுற்றெதிர்ந்தகண்களபசுமரத்திலாணிபோல்
 சுற்றிமைக்கிலாதுவளளறன்முகத்தைநோக்கினார். (கடு௯)

வேறு.

மாந்தருமாதாரும்ன்னருமமைச்சாநாமும
 வந்தலைப்பாராதசகண்களிமைத்திலாபிநிதுநோக்கார
 மாந்தளிர்ணையமேனிவாணுதலிரதியென்பாள
 காந்தனுமிவனேவேறுகாமனுமுளனேவென்பார (௧௬௦)

சித்திரமபோலமன்னனிநுந்தன்னநிகைததுமவேறோ
 உத்தரமுடையானுகிபுள்ளுளேமகிழ்ச்சிப்பாங்க
 அத்திரவிழியாண்மேளுளநூசுவமுடையளாயின
 இத்திருப்பயமுமாபுமெயதுமெனெறணனிநைந்தான (௧௬௧)

சிவனமக்கருளிச்செய்ததிருவுளப்படியேகாண்ப
 திவனநைக்கெயதுமாயினேழையுமியாணுஞ்செய்த
 தவமுமாதவாமலலாற்றவமுமென்றையையேபேறும்
 அவமெனவெண்ணியெண்ணியளவிலாதபூநாகுறருன. (௧௬௨)

காளைதன்முக்கதைநோக்கிக்கடவ்தொன்றிலையெமமால
 வேளைவென்றிலநாகுணணைவித்ததவாறளித்தமயாமே
 வாளைவென்றிலநாகுணணைமாமணக்காவணத்தூள
 நாளைவந்தெயதுபின்னுடமினுஞ்சார்பிலெனருன (௧௬௩)

கைத்தலஞ்சற்றுடீடடிமதிசயனகட்டுகொக்கச
 தத்தமக்களித்தசாராபிறாராதனாரசொல்லாம
 உத்தமகுணத்தினுமோகருமண்டபத்தினீங்கி
 மகத்தக்களிற்றிலேறிமாறிகையிடத்தூசாராதான. (௧௬௪)

வாரணத்தணணலேகமதிசயனவையிலுற்ற
 காரணமனைத்தூங்கெட்டுக்காரிகையொருத்தியோடித
 தேரணவாயினீங்கித்தூடியினடயமுத்தசெஞ்சொற்
 பூரணகளைபக்கொங்கைப்பூவைதனகோயிலபுக்காள். (௧௬௫)

புக்கவடன்னைநோக்கிப்பொற்கொடியத்சயித்திவ
 கிக்கணத்தோடிவந்தவருத்தியென்னியம்புகென்ன
 அக்கணத்தரிவைசெம்பொனடியைத்தன்முடியிற்கூட்டிப்
 பக்கமுயிடமும்பாத்தாப்பவளவாயப்பதைத்தூண்ப்பாள் (௧௬௬)

செந்திருவணையாயுன்னைத்திருமணமுடிக்கவேண்டி
 வந்தனரனைகரந்தமன்னவன்சபையிற்றுக்கார்
 அந்தமன்னவாகடம்பிலடலரிச்சந்திரன்நன்
 சுந்தரமுகங்கண்டிகேவரமனந்துணிந்திலேனே. (௧௬௭)

உடுக்குரீருலகமேழுமொன்றின்மேலொன்றைவைத்தே
அடுக்குள்ளுமுஞ்செய்யாளாவியுமனமுந்தாவிப
படுக்குமவாளவிழியுமார்புமபரிசிலாமகிழநாளும்
கொடுக்கும்வாகரமுமா தருளமெலாகுகொள்ளுகொளளும் (ககஅ)

திருக்கிளாமுகமுமவோவுஞ்சிறந்தசெம்பவளவாயும்
மருக்கிளாமாலமார்புகரகுண்டலமுங்காதும்
சுருக்கியமருங்குகண்டாறறுடியிடைமடவாராவி
இருக்கினுமிருக்குநிலலா திருக்கினுமிருக்குமனறே. (ககக)

நிரந்தரவுரோமறேகைநீலமுமவயிறுமார்பும்
புரந்தரசாபமொத்தபுருவமுந்நதலுமபட்ட
மரந்தழைத்திடாசைக்குமுறுவலுமாயனநனபால
கரந்தவாரமுதச்சொல்லுங்கரத்தருமீலலைமனறே (கக௦)

இதையமுடுருக்குநின்பத்திறைவறையுறுநோக்கித்
ததையுமாமலாததாரவேந்தாதங்களைசுமுழநோக்கின
புதையிருள்கடிநதுவேலைப்புலியின்விளக்குஞ்சோதி
உதயனைக்கண்டகண்டக்குடுக்களைக்கண்டதாமே. (கக௧)

மின்னைநேரிடையாளகூறக்கேட்டலுமவேந்தனபாவை
தன்னையுமற்தாளிட்டசங்கமுங்குலையுந்ததாள
அன்னையமறந்தாளபேசுமவாசகமயாந்தாளவேறு
பின்னையுமிழந்தாளகாதலபெற்றதொன்றையினறே (கக௨)

வாசமென்கலவைச்சேறநானமுமபுமுருமவாரிப
பூசவுமேனியெங்குமபொருக்கெழுவியனசாந்தாற்றி
வீசவுமேனமேற்காமவொத்தழன்மண்டப்பினலும்
ஆசையங்கடலுட்டாமுந்தாளருக்கனுங்கடலுட்டாமுந்தான் (கக௩)

அறநெடுஞ்செங்கொல்வேந்தராண்டபாரிபிற்க்கிரங்கா
மறநெடுங்கொடுங்கொல்வேந்தர்க்கனித்தவாவனமபுககாற்போல்
புறநெடுங்கிரிசுமுழவேல்புலியெலாங்கொடியுநீல
நிறநெடுங்குகுற்காக்கிநெடும்பகனீங்குற்றனறே. (கக௪)

மஞ்சடைவானமீரய்மண்முதலாயபூதம்
அஞ்சடையப்பேரூழியகண்டபூரணமாய்நின்ற
நஞ்சடைகண்டத்தண்ணொடகநடித்தநூன்று
செஞ்சடைவிரிந்ததென்னசெசெறிந்ததுசெக்கர்வானம். (கக௫)

நாட்படத்தருமசெகுகோனடத்தியவேந்தாநாட்போய்த்
தோட்படுததவர் தமமககள் சுடர்முடிசூடுமுன்னா
கோட்படையிழைத்திருந்தகுறுநிலவேந்தருயககும்
வாட்படைபுகுந்தென்னவந்ததுமருளகூாமலை.

(கஎக)

மறைந்ததுபரிதிமேனமேல்வளர்ந்ததுகங்குற்காலம்
அறைந்ததுவாடைவானத்தருமபினவனந்தமீனகள்
குறைந்ததுகொடியமாலையூரிருட்பிழமுபுதுணி
நிறைந்ததுநீலவேலைநிலமெலாயகவாந்தென்ன

(கஎஎ)

அருகியமருககுற்பேதையமுன்றெழுகாமத்தீயால்
உருகியவுள்ளந்தாவியுலகெலாமேவிககாயந்து
கருகியதென்னத்தேவாகடைந்தநானெழுந்தவாலம்
பெருகியதின்றுமென்னப்பிறகிருளசெறிந்ததன்றே

(கஎஅ)

முன்னரேபொருதுவெல்லாதலைவரைமுனிந்தசெகுகோன்
மன்னவாகோபகொண்டிவாளவிதிரத்தெழுந்ததேபோவ
இன்னமுமியடனுவியிறந்திலதென்றுசீறித்த
துன்னிருளிரியதுறியெழுந்ததுசுடாவெண்டுகுகள்

(கஎக)

இருளையொத்திலகுகுமேனியிறைகடலகடைந்தகாலம்
பொருளையுற்றிடாதவெல்லாமபுரந்தராதியாககுறலகி
உருளவேதிருட்டிவாரியுளவைத்தவமுத்தசாரத்த
திரளாமேன்மித்தத்தென்னத்திகுகளவந்தெழுந்ததன்றே

(கஅ0)

திகுகளவெண்குடைக்கீழ்தென்றற்றோமிகையேறிவாரி
மகுகலமுரசமாரப்பமகரகேதனநினறோகுக
கககுல்வெகுகளிறுகுகுகுகுகுகுகிளிப்புரவிதுண்டி.
அகுகண்மாஞாலமெல்லாமனகுகவேளபவனிவந்தான்.

(கஅக)

கருப்புவாசிலையையூன்றிக்கால்வளைத்திசைகள் பாடுஞ்
சுருப்புநானேற்றிக்கஞ்சந்தளவுடனசோகஞ்சுதம்
அருப்புவாசனைகணிகையகத்திடையெடுத்ததொன்றெனறு
விருப்பினுவருந்தமானாவெவவினைப்பூசலிட்டான்.

(கஅஉ)

மாரவேள்பகழிமாரிவல்லியினுடலைமுற்றும்
ஈரவேதிகுகட்செந்தீயெரிக்கவேயெரியாதகி
வீரவேளையான்றத்தவேட்கைமீதுரககண்ணீர்
சோரவேயமளிமீதுசமுன்றுமீழ்ந்தினையசொல்வான்.

(கஅங)

வேறு.

கண்ணிலாப்பாதககாமனெய்தவெம்
 புண்ணிலாருயிர்பொடித்தகலப்போனவா
 நெண்ணிலாதனைசசினநதமுநதவெவவினை
 வெண்ணிலாவேயிதுவீரமலலவே. (௧௮௪)

வேறு.

உன்னைககொன்றனறுருவிலியாக்கிடுந்
 நனைககொலலுவதாணமைசதனமலால
 பினைககொலவதெனபெண்பிறப்பாகிய
 எனனைககொலலுவதேழைமைப்பாலதே. (௧௮௫)

உருவககாமன்றுணித்தவுடற்றைச
 செருவிற்கொலலவெழுநதவெண்டிங்களே
 ஒருவற்கீவதற்கோருயிரனறியெற
 கிருவாககீயவீரணயிரிலலையே. (௧௮௬)

முன்னினைந்தலாதொட்டவனமுண்டபோ
 தன்னினைநதுதளநதவெனமேனியைத
 தின்னிநினசலதின்சலேதிங்களே
 என்னினைநதனையிப்படிக்காயகினருய (௧௮௭)

உன்னைககாயந்தபணிகருறவென்றுகொல்
 என்னைககாயந்தனையேநதிநதிங்களே
 முன்னைககாயந்திலையெனனுயிர்முற்றிய
 பினைககாயநதுபிழைப்பிக்கவல்லையோ. (௧௮௮)

அருத்தியோடுதம்மென்முலையன்பாதோள
 பொருத்தியோகைகொண்டாடுவாபூவைமா
 வருத்தியோய்வுறவாடடினையெனனையான்
 ஒருத்தியோவுனக்குட்பகைககருகே. (௧௮௯)

வெங்கையாதபன்வீழ்தலும்யானுனைச்
 செங்கைகூப்பியதீவினைநோக்கியே
 அங்கையாவெடுத்தாரமுற்கொள்ளியென்
 கொங்கைமீதுகொளுத்தினைதிங்களே. (௧௯௦)

குன்றுலாவுகொடுந்திரற்றெனறலங்
கன்றுலாவியகண்ணகல்விண்ணெல்லாம்
சென்றுலாவுதிரைக்கடலன்னமால்
நின்றுலாவுமெனெனெஞ்சிடம்போதுமே. (ககக)

போதநோதகவாக்கியும்போகிலாய
பாதநோதகவேபனிகககருவே
* குதனேதமுற்றேன்றியுயிற்றைநாட்
காதநோதலுங்கறறிலேபோலுமால் (ககஉ)

நிரவுந்தெனறலுநீனவிசுமபெங்கணும
பரவுந்திககளுமபாயதிரையோதையின்
வரவுமபோவினமதனனுமபோகிலா
ஓர்வொன்றேறிகினறகியாருமொப்பிலையே. (ககங)

பூழிசென்றுபுரண்டபொற்பாவையைத்
தோழிசென்றுதெருட்டலுந்தோழியை
ஆழிசென்றெனறடைந்தபினெத்தனை
ஊழிசென்றவெனெருணணுதலகேட்டனர். (ககச)

தோழிகைத்தலங்கூப்பியித்ததுன்னிருள
நாழிகைக்கிடமேநலங்கேகெலென
வாழிகைப்பிடிவந்தமனனுவெனாக
கோழிகைத்தலத்தைக்கொட்டிக்கூவிற்றே. (ககரு)

வேயடங்கினவேலையடங்கின
தீயடங்கினதிககளுங்ககருலும்
போயடங்கினமனமதனபோரெல்லாம்
வாயடங்கினவணகுமுதங்குகளே. (ககசு)

‡ காரிசங்குதயிலெழக்கன்னி 0 மால்
பாரிசங்கும்பொறுத்ததுபார்க்கவே

* குதன் - அருணன். ¶ என்று - சூரியன்.

† நலங்கேகென என்றும்பாடம்.

‡ காரிசங்கம் - காக்கைக்கூட்டம்.

0 மால்பாரி - பூமிதேவி.

- எரிசங்கமெழுந்துமுழங்கிட
வாரிசங்கணமலாந்தனவெகருமே (கக௭)
- கொல்வனாயினுகோதைதயைசசநதிரன்
வெல்வனாயினுமேலவனைசசெயல்
சொல்வனானென்றுதுண்ணெனசசெங்கதிராச
செல்வனாழியநதோமிசைத்தோன்றினா (கக௮)
- சோலையெகருநதொழுதிகளாராதன
ஆலையநதொறுசங்குகளாராதன
மாலையெண்குடைமனனவாமுனறில்வாயக
காலையாமுரசங்குகறகின (கக௯)
- முன்னமனனமுஞாததமொரேழெனச
சொன்னநறநினமவநதுநோடகுகலும
மன்னனுமமறையோர்நரு*மாதரும
கன்னலநதிருககாவணத்தெய்தினா. (௨௦௦)
- வேந்தரீண்டினாவேதியரீண்டினா
மாந்தரீண்டினாமங்கையரீண்டினா
ஆயந்தரீதியமைசசருமவவவா
சோந்தசேனையுஞ்சேரவந்தீண்டின. (௨௦௧)
- வாகையுறறுமதெனாபால்வர
ஓகையுறறுவண்டோலமிட்டேவரப்
பாகையுற்றபனிமொழிப்பைநதொடித
தோகையைக்கொடுதொழியாதோன்றினா (௨௦௨)
- அங்கையிற்பொலிசங்கினமாததெழச
செங்கயற்கண்டிருக்குழையைப்பொரக
கொங்கையெனறிருகுன்றுசமநதெழின
மங்கைமாறிகைவாயிலினமேவினாள் (௨௦௩)
- வல்லெனப்புடைக்குந்தனவன்பொறைக
கில்லெனக்கருதும்மருகுகிறநிம
மெல்லெனப்பதம்வைததுமிதிததுமுன்
செல்லெனப்பொற்சிலம்புபுலம்புமால் (௨௦௪)

நீடிவார்ந்துநெறித்தகுழற்சிகை
 ஒடியுட்சுழியும்புயலொத்ததால்
 ஆடிநோககியணிந்தவணிசசுடா
 கோடிசூரியாகூடியதொத்ததே. (206)

நசசுக்கட்டியுநல்லமுதும்மிக
 வைசசுக்கட்டியமாமுலையாலுல
 கசசுக்கட்டழியும்மழியும்மெனக
 கசசுக்கட்டிமறைததனாகணையே (207)

ஆதிநூலுமனைத்துலருங்கெம
 நீதியனறிவணீசெவ்வெனனவே
 காதியோடியகணகளைககாதுபோய்ச
 சோதிவாராகுழைதாட்டுமறிககவே (208)

காவென்றெண்ணுகரசுசரிசசநதிர
 வாவென்றெண்ணறுமனனாபபுறம்
 போவென்றெண்ணிபுகலகினறபோலவே
 தாவுசோதிககலாபநசமுங்கவே (209)

கைத்தலத்தூணைவீசிககதிராமணிப
 பத்தியினனுமுன்னுஞ்சென்றுபாயவே
 எயத்தநுண்ணிடையிறறிடுமென்றுமேல
 மொயத்தவணடுகலைநதுமுங்கவே (210)

சென்னிநின்றிருசீறடிமட்டும்வான
 மின்னிஞாலமைசுதனனசெமமேனியைப
 பொன்னிஞானமணியாறபுசைசுதேயெழிற
 கனனிநனமணககாவணசுதெயநிஞாள் (211)

பெடைநடைத்திருபெண்ணரசெயதிய
 திடையினிநறவரேத்தியியமபிடக
 கடையுக்கத்திற்கடலகினாரநாடுலன
 அடையமன்னவராலிதெழுந்தனா (212)

தேரினேறித்திசையெங்கணும்வரப்
 போரினவீரர்களபொம்மென்றதிரநதெழு
 மூரிவீரமுரசமுங்காளமும்
 பேரியுஞ்சுங்கும்பீலியுமாததவே. (213)

- தாளமத்தளந்தண்டிசையாழ்தெரு
நீளமட்டுநிறைநதனசக்கர
வாளமட்டுமலிந்தன துளண்ட
கோளமட்டுகொகாடித்திரளுற்றவே. (உக௩)
- பாரிநினறுபரநதெழுதண்டாதம்
ஊரினோடியுயாநதபெருநதுகள்
காரினுணடுளிககண்மறைநதண்டிசை
மூரியானைமதத்துளைமூடிற்றே (உக௪)
- யானையும்பரிமாவுபிரதமும்
தேனைவென்றதிருமொழிமாதரும்
எனைநின்றவிருபிறப்பாளரும்
சேனையுநதிசைதோறுஞ்செறிநதவே. (உக௫)
- இமகருடங்குளிரணடுதனமெனர
சுமகருமெனகொடிசூட்டுஞ்சயமவரம்
எமகடுமகடுகெனவெண்ணிவருமவா
தமகருப்பினாரிசசநதிரனரேனறினான (உக௬)
- அன்னநாலயினங்கைகண்டியே
கன்னனமாமொழிககாரிகைதொழிமா
மன்னாநாமமுநாமவழிகளும்
இன்னதினனதெனவெடுதேதோதுவார (உக௭)

வேறு.

- அதிபாரதனபாரவதிருபமலர்மானையினையாயிவன
நதிபாயவுயாபோதினறைபாயநிறையாதசிறைவாலியில
மதியாமல்வலையீறிவெடிபோனபருவானைவளைபுகமேல்
குதிபாயமடல்கீறிவீழுதேறல்ககாசாடுகுடாடனே (உக௮)
- இருணறுநஞ்சொத்தவிழியாய்துவண்டெயத்தலைடையாயிவன
சுருணுகபநத்தினியலபாமருஞ்சிசரதொடியேவியே
முரணாமன்றிட்டமகவானெடுகொற்றமுடிசாடினான
சரணாவீந்தத்தமகராலயந*துற்றதரிழமாறனே (உக௯)
- மலிவாசமலர்பூசியளிபாடுநறையோதிமயிலேயிவன்
ஒலியேறுதிராமோதுமுவராழியுலகேழுமுடனாகவே.

* துற்றல் - நெருக்கல்.

வலியோகளெளியோரைநலியாமலசையாதமணிவாயிலான்
புலியேறுவடமேருகிரிமீதிவிமீளிபுனளுடனே. (உஉ0)

லிடமேவுகடல்போலுமடனீடுகனைபோலும்விழிமாதராய்
வடமேருகிரிபோலுமுயாதேரினிடையேறிவருகோமகன்
சடமாடுமடமாதர்தனபாரநிகரானதடவாயிலார்
குடமேறிவனையாரமணியீனுமணிமேவுருநாடனே. (உஉச)

முருகோடுபுமுருகோடுபணியோடுபிரியாதமுலையாயின
பொருகோடுகொடுவாசமலாசாடியினமேதிபுனல்பாயவே
ஒருகோடிகயலோடவொருகோடியளியோடவொருகோடிவெண
சுருகோடவொருகோடிசினவானைகரையேறுகுருதேசனே. (உஉஉ)

முயறவியணுகாதுவியாதாவும்திபோலுமுமாதராய்
புயறவுமுயந்தேரினிடையேறிவருமலைபுனைமாபினான்
கயறவநறுநீலமுக்கைநீறிமடையூடுகமழ்தேறல்போய
வயறமுழவயலுடுவளர்சாலிகதிராதாமுகதேசனே (உஉ௩)

முனையேறுவணகிரணவிருதோணறுகருதலைமொழிமாதராய்
உனையேறுதிண்புரவிகரிமுழவிகருவருமுயாதேரினான்
தனையேறுகின்றவயறனிலேயெழுங்கமலதளமீதிவே
வனையீனுமொண்டரளமதிபோலெழுங்கவுடவளநாடனே. (உஉ௪)

அரிசுநதுவிழியாயிவணியேரினியிசையேறியடைகோமகன்
விரிசுநதுவினையுண்டவொருசுநதுமுனிதகருகிரிசுநதுகால் [ம்
பொரிசுநதுதவலாபுனகுபொருளசுநதுதவலா கொன்றைபொறிவண்டின
வரிசுநதுதமகநதமலாசுநதுதவருசுநதுவளநாடனே. (உஉ௫)

சுரரங்கமிகநொந்துகடைகின்றதினம்வநதகதையென்சொலாய்
நீரரங்கமலைகொண்டசுதரங்கவிரிசுநதுநடுபிரதமால
பரரங்கமிகவென்றுவினைகொண்டுசிலைகொண்டுபடைவநநாள்
வரரங்கதராகொன்றமதனகமுருமங்கவளநாடனே. (உஉ௬)

தேஞ்சாலுமிருகுன்றுகனையஞ்சுமிடையஞ்சுதிருவேயிவன்
* ஈஞ்சாலுமிறவாலுமிறலானதிடையீறியிழிதேறலும்
காய்ஞ்சாலுகதிர்சாடமாஞ்சோலையிடையோபுகனியூறலும்
பாய்ஞ்சாலையலுறுபூஞ்சாலிவினையேறுபாஞ்சாலனே. (உஉ௭)

தேம்போதினீர்ந்தாதுபும்பாளைநீங்காததேகுகோதையாய்
கும்போடிவானறையுமான்றேரிலீண்டாசைகூர்ந்தேறினோன்
தும்போடுகூன்கோடுவாந்தோடியீன்றேரிதோய்ந்தேறவே
காம்போடுசேம்போடுசோநதாரமாரந்தோடுகாந்தாரனே. (உஉஅ)

அடர்ந்தோடிநெஞ்சங்கவர்ந்தேவருககண்ணணங்கேயிவன்
தடந்தோறுமங்கவகுமுனறுநருந்துஞ்சயங்ககாசுராத
தொடாந்தோடவெகருகலைந்தோடியஞ்சஞ்சணகாழிநீர்
கடந்தோடியென்றுகரும்பூடுறகருகலிகேசனே. (உஉக)

இகழ்ந்திடுமதன்புலிபுரந்திடவளாநதெழுமிளங்கொடியிவன்
நிகழந்தவரவிந்தமணிதணகழையெகணுநிறைந்துநிரவப்
புகழ்ந்தகடலினகனவிரும்பனகுளம்பிடைபுதநதுமுனையின்
அகழ்ந்துமுதலகொழுநெடுநதலைமடிநதிடுமவந்தியரசே. (உ௩௦)

புத்தமுதமொத்தமொழிவெற்பைநிகரொத்ததனபொற்றொடியிவன்
சுத்தநிபுண்கருசலாசொநகரிவழுக்கரியசுத்தநெறியால்
முத்தணிநகைசசியாதனததிடைநிமிததெறிமுழுக்கலவையில்
மத்தகரடக்கரிவழுகருதெருசசெறியுமத்திராபிரான். (உ௩௧)

கருமசமனையொத்தகொலைத்த*முலைபெற்றகனிமாதராய்
*பெருமசமருமிக்கவிரத்ததினிடையுற்றபெருமானிவன்
இருமசசநயனத்தாமுலைமுததிலவீழுமசசலிடையிற்றென
வருமசமலாதற்ப்மனமசமுறுமசசவளநாடனே. (உ௩௨)

கடனுகமொருகோடியவவாசிபலகோடிகடல்போலவே
உடனுகவரமேகவளவாயவொருதேரிஊறுகோமகன்
மிடனுகமடல்புகவிரிபாளையெனநாணிவெளிமேயகிலா
மடனுகமிசைதோகைமயிலேறிமலருடுமறைகேகயன். (உ௩௩)

வாடிவீழுதூலுமிருமாலவாயுநேரிடையுமாமுலையுமாச
சூடியிகவாணிழியனாலம்விளையாடியவருதோகைமயிலே
ஆடியிழல்போலுனுளமேவியணிதோயிசையுமாநிவருவோன்
நாடியறநாளுமுயர்கோசலமதானகுலநாடனிவனே. (உ௩௪)

* விழிபெற்ற கனிமாதராய் எனவும் பாடம்.

* பெருமச்சு - பெரியமச்சு.

வேறு.

- மந்தரமீனையதோள்வள்ளல்பேர்சொலச
 சுந்தரத்தோகைமாராதோளைத்தாழத்தியச
 சந்திரமதியரிச்சந்திரனறினைக்
 கந்தரநீட்டியுட்கருத்துநோக்கினான். (256)
- அங்கைவேன்மன்னனுமாசைமீககொள்
 மங்கைதனபங்கயவதனநோக்கினான்
 செங்கயற்கண்ணினாடிருக்கமுத்தினில்
 மங்கலநாணுநீஇவயங்கககண்டனன். (257)
- கன்னியென்றெண்ணினங்கனனியோவலள
 முன்னரேமங்கலம்பூண்டமொயகுழல்
 இன்னமுமொருவருக்கெயதுமோவெனா
 மன்னவன்மாதுலற்குறாவழங்கினான். (258)
- பொறுத்துமுனமங்கலம்பூண்டபேதையை
 மறுத்திரண்டாவதுமணமுடிப்பரோ
 சிறுத்தவர்செய்சொழிநிராவரைப்பிதில்
 நிறுத்தினீர்நீரெனெடுகுதுகூறினான் (259)
- வள்ளலீதுரைத்தலுமதிதயன்றன
 துள்ளமவிட்டோங்கியவுவகையம்பெரு
 வெள்ளமுள்ளடக்கியேவேநசாகாளிவர்
 கள்ளமோமெயம்மையோகட்டுரைத்ததே (260)
- தையலாங்கமுத்தினிற்றாலியுண்டெனில்
 கையினாற்கண்ணுறக்காட்டுநீரெனச
 செயயகையறைநதணிமூக்கிற்சேர்த்தியிவ்
 வையனும்பொய்யெனன்றசர்கூறினார். (261)
- மண்டலவேந்தனெம்மடந்நதமங்கலம்
 கண்டதூங்கடாங்குண்டிலாததும்
 திண்டிறலீரொருதேவராசியம்
 உண்டெனமதிதயனுரைப்பதாயினான். (262)
- அண்டர்நாயகன்வரமளித்தநாளையில்
 வண்டணிசூழலியோடுதித்தமங்கலம்
 கண்டவர்பதியிவட்கென்றகட்டுரை
 உண்டலீதன்றிவேறுண்டுகேட்டிரால். (263)

மஞ்சனசசடையினுவரத்தில்வந்தநாள்
கஞ்சனைநீழலிற் காண்பதன்றியே
அஞ்சனக்கண்ணிகராமகைக்கெய்திடா
தெஞ்சலிய்யாவருமியானுகணடிவேம்.

(௨௪௩)

வேறு.

என்றலும்வல்லிமுனெண்ணியநாமம்
ஒன்றலதுள்ளுநறுனனலளாகிச
சென்றபுன்மார்பிதுசோகெனவுள்ளு
மன்றலாமாலையைவானிலெறிந்தாள
வார்பயில்பூண்முலைமாலையுநெஞ்சம்
பார்பயினமனனவாபற்பலாகணனும
தார்பயில்வேலரிசசந்திரனெனபான
மார்பிலணைநதுமலாதனமனனே.

(௨௪௪)

(௨௪௫)

வஞ்சிவழுகியமாலையணிந்தோன்
செஞ்சுடரினமுககின்றொளிசெய்ய
வெஞ்சுடாமுன்சகியாமெனமிககோ
கஞ்சமுககுககரிந்தனவன்றே.

(௨௪௬)

மாதர்களாரத்தனர்வானவாராததார
கீதாகளாரத்தனர்கேளிருமாததார
சூதாகளாரத்தனாதுறவருமாததார
வேதாகளாரத்தனர்வேலையடங்க.

(௨௪௭)

சல்லியனூலறிநாவலர்பாடப்
பல்லியமும்பலபாடலுமார்பப
அல்லிமலாததொடைமாலையணிந்தே
வல்லியுமன்னனுமாளிகைபுக்கார.

(௨௪௮)

மின்னியதாமவிளக்கொருகோடி
நன்னியர்வந்துகலத்தொடெடுப்ப
மன்னியமாமணிமஞ்சமணந்தே
பொன்னின்முலைக்கொடியோடுபுணர்ந்தான்.

(௨௪௯)

ஆரமகிற்புகைகாசறைநீர்காப்
பூரநரந்தமணிந்துபுலர்த்திப்ப
பாரதனத்தினிலிட்டபராகம்
சோரவணிந்தெறிகண்ணெழிந்து.

(௨௫௦)

மல்லிகைசண்பகமா தழிபுன்னை
 முல்லேகுராமகிழ்முண்டகீலம்
 அல்லிநிறைநதசெவந்திசெருநதி
 புல்லிதழீவாசமலைநதுபுனைநதார் (௨௫௧)

அங்கையோடங்கையினை ததுடலொன்றக
 கொங்கையுயத்திரள குன்றிலமுநதச
 செங்கயலசென்று திருக்குழைதாவ
 மங்கையுமன்னுமகிழநதுபுணாநதார (௨௫௨)

வேறு.

வாசமார்மலைமன்னவனமுன் ஞண்மருவிடாவெகுளியின்மலைத் து
 பூசல்வேனபலகாவெயதபுண ணுகருப்புணாமுலைவேதுகொண்டொ
 மாசிலாமணிசெய்குடகககாந்தண மலாககரமாகமேற்கட்டி [ந்றி
 ஆசைசேராய்சீரவமுதவாபுதகமளித்தணவரிவையாபெருமான ()

கண்டகண்வாங்கா திருவருமதறைக்கலவியுமபுலவியும்வினை தது
 முண்டகவதனமவெயரருமபிடினுமுகிழமுலைவடமசைந்திடினும்[தி
 கொண்டலங்குமுலிலவண்டலமபிடினுங் குறைவிலாநிறையிடரெய
 மண்டலததரசன்சிறைதயமமங்கைமருங்குவிரெருவழித்தனறே ()

உடைப்பெரும்பண்டமிகககலததேத்தறி யொலிகடனீகதியோர்
 துறைசோர், தடைப்பெரும்பாததாற் ருமுமெனரேடியறப்பயத்தி
 நகருவாரபோலப், படைக்கலவியியாளணியொடுகிலையுமபனிமலர்த்
 தொடையலும்பரமாய, இடைக்கிடாவினைககவிறுமெனப்பதறியிரு
 கையாற்களைந்தருகுறுததான. (௨௫௫)

தானைசென்றாக்கமங்கலமிடற்றுச்சலஞ்சலம்புலம்பிடத்தனக்
 கோட், டானைசென்றரமாதலைமயங்க வலகுலநதேரினைசெசெலு
 துநி, மீனைவென்றிகண்வேல்படப்புருவவில்வனை ததயொத்தியர்டே
 நகைத, தேனைவென்றினித்த செஞ்சொலாரளின்பசசெருததொழில
 பறபலவினைத்தான். (௨௫௬)

இருநெறிதவறாநிறைவனுமயிலுமின்பமுண்டிடைவிடாநிணங்கிக்
 கணனமாபுரியிற்சிலபகல்கழீஇப்பின்கடிநகரெய்துவான்கருகி
 மன்னனுமன்னமெனுநடைமயிலுமணிசெடுந்தேர்மிசையேறிப்
 பொன்னணிகுடிமிநன்னெடுங்கபாடப்புரிசைநீத்தப்புறம்போனார். ()

பன்னிறத்தனந்தங்கதிரெழுந்தனபோற் பலமணிக்குடைகண்
மேனிமுற்ற, நன்னெறித்தவளககொடிமிசைநெருங்க நவமணிக்கா
களுமாப்ப, பின்னிநககொடிமென மருககுலார்மருககுயினடந்து
வெண்சர்மரமிரட்ட, அன்னிறப்பொழில்சூழ்கன்னமாபுரியிலரணமு
ழுகமுமவிட்டகனரா. (௨௫௮)

காந்தனஞ்செங்கைககன்னியாசில்லோகைதொழுதிடையிடை
மீள, மாந்தாகளவணங்கிவரவருடனே மந்திரத்தலைவாமீண்டேக,
வேந்தாவீழநிறைஞ்சிப பணிவிடைகேட்டு விடைகொடுமிண்டுமு
ரெய்தப, போந்தனனகளிறும்புரவியுநதேரும் புடைதொறுகட
லெணப்பொலிய (௨௫௯)

வேறு

தொடுதுன்றியமரைமிசைத்துணைபுணரன்ம
மாடுகின்றதோர்மதிநிமுற்றைககண்டுமற்றேரா
பெடுகின்றெறைசேவலைபயிரிநதயனமலாசோந
துடுகின்றவசசெழும்புனறறணபணையுற்றா (௨௬௦)

கோடுவாமலர்ப்பொழிலையுங்குளிதடததுணையும்
நீடுவார்சிறைப்பறவையின்குழாததைசுநிறைநீர்
ஆடுவாரையும்வ்விடததணிமலர்கொயது
சூடுவாரையுங்காடுவானேருகைககுததுணைவன (௨௬௧)

செய்யமாமலரடுததுமொண்பெடைகடேனருந்தாப
பையவேசரும்படைவழிபாததினிதுறலால
தையலாருணவமைததன்பாதாமவரனேககஞ்
செய்யுநாளொத்தசெழுமலர்ககாவெலாநதிருவே (௨௬௨)

கடிமனைக்கணைதமாரிநீதியேதிலார்க்கடியுங்
கொடியர்போலகதம்பிள்ளையைக்கூட்டினிற்கூட்டி
வடிநெடுகணையமலர்நெடுஞ்சோலைகடோறும்
கொடியினகருககுயிலகளைத்தூர்ப்பனகுறியாய். (௨௬௩)

ஆரனீண்மடைப்படைப்பையிற்புகாதிடையமுந்து
தூரவோடியேவெளியிடைப்பரவுறந்தோயம்
தாரமானவள்வருந்திடக்கணிகையைச்சாருஞ்
சோரரொத்தனமுத்தனதிருகைத்தோகாய். (௨௬௪)

மன்றல்வண்டிசைபாடமாமயினடமாடத்
 தென்றல்வந்தலைத்தலைபலமுழுவொலிசெய்ய
 நின்றபூகங்கனிலைபழுக்காயெதிரீட்டக்
 கொன்றைபொனசொரியளமைபாராய்குலக்கொடியே. (௨௬௫)

மதகுமங்கலமுரசெழுவண்டிவாழத்திசைக்க
 உதிரமொத்தசெந்தாமரையோமததீவளரப்
 புதுமலாத்துணைபுணரிளவன்னமும்பெடையும்
 வதுவையெய்வனவொப்பனகண்டருணமயிலே (௨௬௬)

வெடித்தவாற்சிறுகன்றுகணமேதியின்முலைப்பால்
 குடித்தவேம்பலாலரும்பலாகோகனகப்பூக
 கடித்துவாகுதலூடலின்மகளிரகைகணவா
 பிடித்துவாகுதலொப்பதுபெண்கொடிபாராய (௨௬௭)

இத்தடததுமீனருநதியவன்னககளெல்லாம்
 அத்தடததின்மொயத்திழிவனவருநிதியெல்லாம்
 தத்தமககளித்திழுவதவாதகளைத்ததுறந்து
 கைத்ததுளாகட்செல்கணிகையெராப்பனகாணாய (௨௬௮)

மேயுமோதிமஞ்சேலினைக்கவாநதிடவெருண்டு
 பாயுநீனகயலசெகமலத்தலர்படிவ
 ஆயினடிககநற்கணவீனையமரிடையிழந்து
 சீயில்வீழுகுவாரொப்பனதிருநதிழைகாணாய. (௨௬௯)

கூடுமன்னககாபறந்திராகவாநதிடககுழாததில்
 கூடுமன்னமொன்றுபாநத்தாமரைமிசையுகளல
 நீடுவார்கழையேறியேநிறையவைநடுமின
 ருடுவேழும்பமா தணுடிகாததல்பாரணகுகே (௨௭௦)

நனபுனற்புதுமந்துதைந்தளிநறையுணலால்
 வன்பினிற்பிடித்ததுடியமகளிராமணாளா
 அன்புறத்தெவிட்டாவிதழாரமுதருந்தும்
 இன்பமெல்லணையொப்பனவிளகுகொடிகாணாய. (௨௭௧)

துஞ்சவந்தநாடோழவைவிட்டயறுறக்கும்
 வஞ்செருஞ்சார்போலலாதுவண்டணிசுழன்மாதே
 அஞ்சலாதுகின்றவருடனிநகநல்லவாபோல்
 கஞ்செருல்லுடனறுப்புண்டுகிடப்பனகாணாய. (௨௭௨)

அடலனங்கனுககணியபிடேகமேயனையாய்
மடல்கொளவாவிராகுடைந்திடப்பாய்கின் தமடவார்
மிடனெடுஞ்சிலையுயல்பிறைசுமந்துபனமின்போய
கடலில்வீழ்ந்திடுககாட்சியைநிகர்ப்பதுகாணாய். (௨௪௬)

ஏந்தினநதனத்தொருததியின்புனல்குடைந்தெழுந்த
கூநதலவகையான்முறுக்குவானருளிமுகத்தோற்றம்
காநதண்மாமலருடுபோயத்திடுகளைககரிய
பாந்தடண்டிவதொப்பதுபசுகுகொடிபாராய் (௨௪௭)

சிறுநுதற்பெருங்கண்ணியோரெதரிவைநீர்மூழ்க
நறுமலர்க்குழல்வண்டெழுந்தலமந்துநாலவ
அறநெறிப்படிபுரநதகோலாசாகளிற்சக்க
மறுகுமக்குடிபோல்வனகாண்டிமாமயிலே (௨௪௮)

மஞ்சனங்குடைந்தாடியோர்வாணுதன்மடந்தை
சஞ்சநன்மலாககடைந்ததன்மிசைககரம்வைததல்
சஞ்சலநதவிரெனமுசுநனைக்கண்டுதளும்பா
தஞ்சலென்றுகையமைப்பதுநிகாததல்பாரணங்கே. (௨௪௯)

கானிணாப்பெருநீழலின்வருமொருகன்னி
தேனிரைத்தமென்சிகழிகைநறுமலாதேரிவ
வானிரைத்ததணகருமுகிலிடையிடையவங்கி
மீனிரைத்தனவொப்பனகாண்டியான்மினனே (௨௫௦)

பணைமலாத்தடமூழ்குவாணசியிற்பலகால்
மணமறிநதிடவைததவிந்தீவரமலாதான்
ஹீணைவிழிககுமுன்றோற்றிணககுதற்கிசைந்தயலோர்
துணைபிடித்திதருசொல்வதுபோல்வதுதோகாய். (௨௫௧)

அடலையுற்றவேலவிழியினுவாய்கண்டவாம்பல்
உடலினுட்பசுநதுட்டுபைபட்டசைந்தொலகி
மடலெடுத்திருமலரடிபூணலான்மயிலே
படர்தடங்குடைநதேறுவாள்படும்படர்பாராய். (௨௫௨)

நறுமலர்க்குழலாயொருநன்னுதலோடும்
துறுமலாத்தடமாடுதன்றோன்றிலையொருத்தி
முறுவலாலிதழதுக்கியேமுனைவிழிசிவச்சக்
கறுவிரோக்கியுநோக்கமுநோக்குநீகாணாய். (௨௫௩)

இன்னதன்மையாவையுங்கண்டுகண்டேகி
மின்னுமன்னனுங்கலவியும்புலவியும்வினே தது
நன்னெடும்பணைகடநதருஞ்சுரத்திடநணணி
வனனமாமுலுவைவரவிகோட்டததிலவந்தார். (௨௮௧)

யோகினிக்கணஞ்சூழநதிடககொஞ்சுரத்துறையும்
மோகினிப்பெருமாடிருமுன்றிலிற்றெழுது
பாகினிற்சிறந்திரதிததமொழியொடுபனிமர்
சாகினித்துறையணைந்ததிற்படிநதயலகன்றார். (௨௮௨)

வேரலோகுகியமலைகளும்வனககளும்விடுத்துச
சூரலோகுகியவருவியுநதுருத்தியுககடந்து
சாரலோகுகியசககரப்பொருப்பையுந்தளளி
ஆரலோகுகியவயோததிமாநகரியையணைந்தார். (௨௮௩)

வாரணத்தொலியெழுமணியவாயிலிற்புகுந்து
தோரணத்தெருக்கடநதுசோபனம்பலாசொல்ல
ஆரணத்தொலியாதிணைமழையெனவாக்கப்
பூரணக்குடஞ்சமந்தபொற்கோயிலுட்புகுந்தார். (௨௮௪)

முனைத்தவெற்பனகோயிலின்முதாமலரணைமேல்
இனேததநுண்ணிடையிரதியுங்காமனுமெனத்தாம
வினேததநல்லினபவெள்ளத்துவேந்தனுமயிலும்
தினேத்தினேத்தருள்பொழிந்திடகஆழிநதனசிலநாள. (௨௮௫)

உ ஷ று.

தருவையொத்தகரத்தரிச்சந்திரன்
அரிவையைப்பிரியாமலணைந்தநாள
மருவையுற்றமலர்க்குழவவல்லிதன்
திருவயிற்றிற்கருப்பந்திகழநதேத (௨௮௬)

செயிரறப்புனன்றேககிடக்காமத்தண்
பயிர்முனைத்தெழுமபான்மையிதாமென
உயிர்நலககொடியொண்ணுதல்வண்ணமெய்ம்
மயிாபொடிப்புற்றரும்பிமலாந்தவே. (௨௮௭)

கிலமயிர்க்கண்குருக்கொண்டீள் கருங்
கொலைமதர்க்கண்குழிந்துருளிர்முகம்

கலைநிலாவின்வளாத்துக்கதிாமணி
முலைமுககுகளகறுப்புமுதிர்ந்தவே. (2-அஅ)

தொடைமலாகருமல்சோந்துசெழுந்துகி
லுடைநெகிமுநதுபையப்பையவொல்கியே
நடைபெயாநதுநரம்புபசுததவால்
இடையுண்டெனறறியப்பட்டதியாகருமே. (2-அக)

பாங்கிமாரிருபக்கமுநினறுகை
தாங்கிமுனசெலததானடநதொல்கியே
ஆகருதிங்கணிறைநதபின்பாயிழை
சீங்கிலாமற்சிறுவனைப்பெற்றனள (2-க0)

பிள்ளைவந்துபிறந்தனென்றலும
வள்ளலுள்ளமகிமுநகிரவோககெலாம்
அள்ளிநீரறையததிநருசேமுநாள
கொள்ளைகொண்டினெனககொடுததானரே. (2-கக)

மதலைவந்துபிறந்தமகிழ்ச்சியால
திதலையல்குநல்லாரதெருவெங்கஹும
பதலைதோறும்பனிநீர்புமுருருய
குதலைமாதர்கொணாநதுசொரிந்தனா (2-கஉ)

தொட்டிதாழிகடோணிகடாரங்குள
மட்டிலாதமறுகுதொறுமிரீஇ
விட்டமஞ்சனம்வீதியெலாங்கடை
கட்டிவைத்தபின்கனனியர்கூடினா. (2-கந)

இளகிலாதிடைசசேலையிறுககிமென
புளகக்கொங்கையிற்கசுநற்பூட்டியே
அளகம்பினனியணிகளணிகதுமாப்
பிளவுபோன்றகட்பேதையாதோன்றினா (2-கச)

பொன்னின்வட்டிலும்பொன்னின்விசிறியும்
துன்னுதந்தகருமுலுநதுருத்தியும்
மின்னுநுண்ணிடைமெல்லியலாரகொடு
நின்னிலென்றெதிர்நீர்வினையாடினார். (2-கஊ)

ஆழிசோரவணிவடஞ்சோர்ந்திடத்
தாழிநீமொண்டொமெறிந்தாடினார்
ஏழுமேகமுமொத்திடததுபொழி
ஊழிகாலததுமாரியையொக்கவே. (௨௬௬)

துடியிடககைவளைபிணை துந்துயி
நிடிமப்பேரிகைசின்னநற்காகளம்
கீடியெனக்கிளநதாரத்திடவேழையா
படியினமினபரநதென்னப்பரவினா. (௨௬௭)

முருககின்வாய்சசியொருத்திமுகத்திலோ
திருககுமுறபெயசெழும்புனல்சிறதுதல
அருககற்கென்றமுளித்திமொககியம்
சாறசசிகருநதருசெயல்போனறதே (௨௬௮)

ஒருத்திகொங்கையிரண்டினிலொன்றன்மேவ
துருத்திரீரிருதோகையாவீசிஞா
பெருத்தமநதாவெற்பைப்பிணித்ததோ
பருத்தவாசகித்தாம்பிமுப்பாரென (௨௬௯)

கவவிநோக்கிநளிராமுகத்தேதொரு
செவவியானசிறதிடுஞ்சிவிறிப்புனல
அவவியத்துடனாழிவெண்டுககளைக
கவவிமுனனிமிகுட்செவியொத்ததே (௨௭௦)

காருருக்கொள்கருககுமல்கைககுமு
னீரொருத்திரித்தமபத்திறுக்கலால்
போருக்கெனறுபுறப்படுப்புட்பகத
தேருக்கிட்டதிரள்வடமொத்ததே (௨௭௧)

புழுசுந்தனம்பொன்னிறக்குககுமம்
ஒழுசுசெசையுதகயிமசலம்
வழுயில்பொற்குண்ணரல்லெண்ணெயமஞ்சனீர்
முமுதும்வல்லியர்மொண்டெறிந்தாடினார் (௨௭௨)

வம்புலாமூலைமாதர்கருமைநதாகும்
கம்பமால்களிற்றேனுகருககண்ணிக்கும்
அம்புராசியிலாரமுதுற்றநாள்
உம்பர்கோனுற்றவோகைவந்துற்றதே. (௨௭௩)

மேலினோர் தம்விதரணமுநதனிக
கோலினோ தவகுணமுநகுலமனு
நூலின் ஓவந தநுணங்கியகேளவியும்
பாலினோடுகலந்துபருகினா. (௩௦௪)

* ஆவையின்னரிசசந் திரன்மைந்தனை
மூவரனனமுனிவாகள வாழத்தியே
யாவருநகிகரில்லவற்கேற்றிடத
தேவதாசனென்பெயாசெயினார். (௩௦௫)

புலனகொளகாப்புபுயியுகிரததண்டைமுத
தலககல்கினகினியைமபடையாழிகள்
திலங்குபொன்னரைநூணியைசாததியே
துலககுமாமணிததொட்டிலிலேறறினா (௩௦௬)

குமுமாமணிததொட்டிலிலேறறியே
தாமுனகுமுறநூதிபாபோறறயாண
டேமுபுககனனிவகைகக்காதலன
வாமுநாவினிவவநதவைகடறுவாம (௩௦௭)

அரிசசந் திரசரித்திரம

முதலாவது

விவாககாண்டம்

முற்றிற்று.

ஆ. பாடல்கள சக்க.

0 வகது எனவும் பாடல

* ஆவலினன எனவும் பாடல்.

தெய்வமேதுணை.

இரண்டாவது

இந்திரகாண்டம்.

இமமையமமைமறுமைபென்னைவிசைநதுமாமஹநகூறிய
முமரையுதெளிவுற்றுநெஞ்சினின்புகருறுமபுமறுததிஞ்
ஞ்சமடையன்பாமனததுவைகியதெய்வநாயகர்தேவிமற்
றெமமையாளுடையமமைதாளகளிர்ணடுமேத்தியிறைஞ்சுவாம (க)

கொற்றவாசவன்முன்வசிட்டனுரைச்சதற்கெதிர்கோசிகன்
சொற்றவாறுமுடிக்கவன்மைசொடங்கிராடுவிலங்கினால்
செற்றவாறுமுருகுதுவண்டிரிசங்குமைநதனெழுநதுகான
உற்றவாறுநிகமுநதவாறுமுணாந்தவாறும்வீளம்புவாம. (உ)

முண்டகத்திலுதிதநாலுமுசுசுவன்றருகாசிபன்
கொண்டகாதவிபெற்றெடுத்ததருலககுமாரனவலத்தினால்
பண்டமுன்றுவிலங்கலங்கையரிநதவசிரபாணியோன
அண்டாகோனரசாளுநீடமராவதித்திறமோதுவாம. (ங)

மாடமண்டபமேடைமாமதில்வாயினரூயில்கபாடநீள
கூடகோபுரநீடுமாளிகைகோலவேதிகையாலயம்
நாடகம்பயில்சாலுருளிகைநாவலங்கனிபூறல்பாய
ஆடகங்கொடமைததுமாமணியானிராததவனநதமே. (ச)

வேதசாலையும்பாகசாலையும்யோகசாலையின்னரூ
கீதசாலையுநாதமேதருகினனரம்பயிலசாலையும்
சாதலானவ்யாவருநதொடாகாமசாலையுமாபலிப்
பூதசாலையுமாறிலவனுபோகசாலையுமுரெலாம். (ஊ)

உயிரெனத்தகுமன்பாநீமமுடனும்பாமங்கையரின்பமென்
பயிர்விளைத்திடுமனைதொறும்பலபதுமராகயிலங்குவ
செயிர்விளைத்திடுமவுணருற்றுறைதிரிபுரததழலொக்குள்ள
வயிரமுததொளிவிரிவதப்புரமண்டுவெண்புகையொகருமே. (கூ)

அரவுமிழ்ந்தசெம்மணியுமாரமுமணிகொளிந்திரநீலமும்
பாவுகின்றமதிற்புறத்தபரப்பினை ததுமமுத்தின
நிரவிடெம்பலதிசையடங்கலுநிமிடொழுஞ்சுடாவிரிதலால்
இரவுமுண்டினிலவுமுண்டெறிவெயிலுமுண்டொருபொழுதினே.

உரகனுசசியின்மணிபதித்தவயாந்தபத்தியிடத்ததுமா
மரகத்ததிரணமணிகுயிற்றிவகுத்தபத்தியடங்கலும்
கரதலத்தினில்விரிதிராககடவ்கவரும்சசகசககளும்
குரகத்ததிரளுஞ்செறிந்தனகோடிகோடியிரடடியே. (அ)

ஆடலுமபுனலாடலும்பொழிலாடலும்வெறியாடலும்
பாடலுந்துணாகுடலும்பலபாவைபைகுகிரிபூவையாழ
சுதேடலும்பொழிலசோதலுங்கலேதோதலுங்குறைசீர்தலும்
கூடலுந்தமிழாடலுந்தொழிலகோதையாகருளநானெல்லாம் (ஆ)

பூசன்மேவியபாசீள்விழிகாதுளேடுறுபோர்செய்த்
துசினேடணிமேகலாபரம்வீசுசோதிகளகுழுவே
வாசனேறுமரமபைமாதாநிவந்தமாமணிவசிரத
துசலாடுவதந்தரத்திலுலாவுயின்கொடியொக்குமே. (க)

நனிசிவப்புறுதளிர்விளைப்பனநனைவிளைப்பனநனைதொறும்
இனியவுத்தமநறைவிளைப்பனவிலையுருப்பனவிளமதுப்
பனியுருப்பனமணியுருப்பனபணியுருப்பனபடுசெழுநக
கனியுருப்பனமலருருப்பனகற்குப்பொழிலைதுமே. (கக)

வாரிறுக்கிவிசித்தமாமணிமாடமேறிமலாககுழற்
காரிறுக்கிடநதைமாதாகழங்குகநதுகமம்மனை
கூருகிராக்கைசிவப்பவாடுவகொத்தமாமுடியுற்றொபாள்
மேருவிற்பலகால்விழுகதெழுமீனினததைக்காக்குமே. (கஉ)

துடிதுடங்கிடமாதர்கைபுனைதொடிமுழங்கிடுமாடமேல்
அடிதுடங்கிடநடுதுடங்கிடநுனிதுடங்கிடவம்பொனின்
கொடிதுடங்குவகண்டுகத்தெழுருகாகடற்றொனியன்றியவ
விடிதுடங்குவதென்னின்மற்றினியாவதென்கராவதே. (கங)

தலவியப்புறுமரமியசசிறுசாளரப்புழையால்வீழும்
புலவியிற்பரிபுககியின்னிருபுடைவிழுகதுதுடங்கிய

கலவியிற்பரிதரள†மாமணிகங்குனககைகைபற்றியே
 கிலவெனக்கென‡வரியெனககெஊநீத்யொப்பனவீதுயே. (கச)

நீமொசையினீவதெண்ணுறுநெஞ்சிரொபலராயினும்
 கூடுமொசையினேடுமுற்றதுகொளளுவாரவணின்மையால்
 பாடுமொதரியாழிடுடுபயிற்றுமாதராகுகினின
 றுடுமொதாதினம்பெறுகுகொடையண்டவாணாகணெஞ்சமே. (கடு)

பாதிமாமதியொத்தவாணுதலுற்றப்பட்டமிலகுகிடச
 சோதிவாருழைவீசவேயபுகாதோணமணிததொடையின்னவே
 கோதிவாரிமுடிதபாரியகொண்டைநின்றகுலுகுகிட
 வீதிவாய்வருமாதரேநிலயினனுமேகமுடுமென்பவே (கசு)

நன்னகாபபெருவணமையுநதிருவுஞ்சிறப்புரவீனநிடிள்
 பொனகாககுவம்பபாபற்பலநூனெறிபபுலவோரொலாம்
 அநநகாககுவமிககவொபபதிலண்டரண்டமனைததிலும்
 எநநகாப்பொலியநநகாககுநிகாககுடுமெனவியம்புவேன. (கஐ)

ஆனசித்திரமானகர்க்குளலாநதுயாநதெழுக்கற்பகக்
 கானகத்திடையேலேபுகுகதொகாகாசீள்வராயாமெனத்
 தானவாகருடனெயெற்பரிதாமுசடாககுல்சககர
 வானவர்க்கிறையோனமாநதுறைமண்டபததலினம்புவாம். (கஅ)

அத்திபாரயிருத்திவெண்படிகததமைதததனதததாய்ச்
 சித்திரககனகததகட்டளைசெய்துயாசதசுருறட்டினில்
 பத்தியாயிரவாயிரத்தபருதததுணகணிறுத்திடேமல்
 வைத்தபோதிகையுத்திரமபலவசிரத்தினவகுத்ததே. (கக)

இட்டபத்தியினிநதரநீலயிசைததெடுததசுவர்க்குமேல்
 மட்டறசசுடர்மரகதத்திலவகுததெடுததநிலத்தது
 வீட்டவாயிலினட்டனணமணிமசகதததராமணி
 முட்டவைத்தமுக்கட்டொண்கதாமுத்ததணிநதமுக்கப்பதே. (உ௦)

ஆளிசிங்கமிப்பரித்திரளன்னமஞ்சுகமெண்ணிலா
 ளுளிதோறுநிறுத்திநீள்வயிரியத்தினிராதததால்
 கோளிநுந்தனவோ*மடவகல்கொழுந்துவிட்டனவோருமூம்
 டவாளிருந்தனவோமுக்கட்டினில்வைத்தபூரணகும்பமே. (உ௧)

† மாமணி - மாணிக்கம். ‡ அரி - சூரியன்.
 * மடவகல் - இடி. ட வான் - சூரியன்.

காதமாயிரநான்மருங்குகணிததகன்றுநிலநதொறும்
பூதமாயிரகோடிகோடிபுறத்தூநின்றசுமந்திட
மீதடர்ந்துநிலந்துமேரிமலவிண்டெழுந்துவளாந்துபோய்
ஆதினமுசுராபதசதினும்புறத்துமுயர்ந்ததே. (உஉ)

அயனறிந்துவிதிச்சவண்டமனைததுபிரநிகரன்றென
மயனறிந்துபடைசதசிதநிரமண்டபத்தினிலகவன
வியனறிந்துகொடுததவாசனமீநுமாதொடுமவேதநூற்
பயனறிந்துணாகுரவாதமமொடுபாகசாதனன்மேவினான் (உ௩)

கரகினினறிடுபிருளையுநதிருமணிமுடிசுடாநககிட
விரகினினறொருகோடிநாயிறுபிரகெழுநதனவாமெனப்
பெருகினினறொளிாமகரதோரணமிசைசிறநதுபிறங்கிட
அருகுநின்றணிகவரிகோடியரம்பைமாதிரிட்டவே. (உ௪)

வெண்ணிமுற்றிகழ்முததீன்குடைமேனிமுற்றுவுதாயிரங்
கண்ணிமுற்படவேயிருணடுகறுததுமீளவெருப்பதாயத
தண்ணிமுறசெயலிநதிராணிதடம்பெருங்குமுலாயகார
ஒண்ணிமுற்றிருமேனிதாவிடவுமபாமனனனிருநதனன் (உ௫)

வேறு

சுரர்தானவர்கேசுரர்தும்புருசிததர்விசசா
தராகூரணாபூசாபைசாசர்கடநநிரககின
னராநாரதநாகரியக்கரககாபோற்ற
வரராசனிருநதனன்மாமணியாதனத்தே (உ௬)

ஆதிததனோடம்புலியாரல்புதன்வியாமும
சோதிப்பெருமாமறிசுசுக்கிரன்செனரிநூம
கேதுப்பவன்வருணன்சமன்கேடிலாத
ந்திகருபேரன்முதலோர்கணிநைநதுமொய்த்தார். (உ௭)

சனகன்சமதக்கினியிககசனற்குமாரன்
அனகன்பிருகத்திரிசத்தியகத்தியன்சீர்க்
கனகனசுக்காசிபன்கௌதமராபத்தம்பன்
பனகன்னுபமன்னியன்சுவகனுரோமபாதன். (உ௮)

பாரததுவாசன்குமுதாக்கன்பராசரன்கர்ப்
 பூரததுவாசவடமீனசைபூணவசிட்டன்
 வீரததுவாசநதிசைவீசியகோசிகனந
 நேரததுவாசவனைநணணிநிறைந்தனைநதார (26)

அருமாமணியாதனமன்னவாயாககுல்கி
 கிருமாதவததீரெனயாருநிருந்தபினனா
 திருமாமுடிசாயததெழிறசெகுகையமைததுவிண்ணோ
 பெருமான்கனிவாயமலாநதினன்னபேசலுற்றான (27)

பாயமைசுகலோலககடல்குழபுலிபார்த்திவாககுள்
 கீமைககுமவேகசசிலுகுகருமிடங்கொடாது
 வாயமைககுநனநூலவளனுசருமனசசிலுற்ற
 ஆயமைககுமிககாரதமையாயநதனிரசொனமினென்றான் (28)

நறையோதியிளுையிராணிகலநிளாககும
 இறையோதியமாற்றியாவருங்கேட்டபினனாச
 சிறையோதிமமேவருநானமுகனசெல்வன்றெயவ
 மறையோதியநீதிவசிட்டனெடுததுரைப்பானை (29)

பாருக்கொருவனபரதாரசகோதான்வெம்
 போருக்கொருவன்புகமுசருமறைப்பொருட்கும்
 நேருககும்வீடாமனுநனெறிககுமபொறைககும
 ஆருககுமிசகானரிசசநதிரனாகுமென்றான் (30)

அனனானதுகூறிடமைநதராயட்டதாலும்
 முன்னுளமாவென்றெருநதண்டினமுடிதததாலும்
 தன்னுலுணராதசலசதினன்றானமுன்று
 கொன்றாதவததோங்கியகௌசிகன்கூறலுற்றான். (31)

வெய்யன்பதகன்பரதாரவிருப்பன்வீணன்
 பொய்யன்னிறையும்பொறையுஞ்சிறிதுமயில்புலவன்
 கையன்கபடன்கயவனநனைநலலனென்றிவ
 வையன்றிருமுன்னுரைத்தாயிடுதனனாகவென்றான். (32)

கீவெந்தொழிலின்றியொப்பற்றமெயசசெவ்வியோனைக்
 காய்வெந்திறலாலிவைகூறியகௌசிகாநின்
 வாய்வெந்திலநின்மனம்வெந்திலவம்புசொன்ன
 நீவெந்திலைதெய்வமுநின்வயிற்பொய்த்ததென்றான். (33)

தெய்வந்தனைநொந்துவசிட்டனிசெய்திசெப்பக
கைவந்தகொடுநொழிற்கொடுகனகனநினோககிப்
பொயவந்தரினவாயமுழுவாருதலன்றிப்பொயயா
மெயவந்தவெனவாயமனம்வேவலவென்றுசொன்னான் (௩௭)

புனங்கொண்டசெந்தீப்புயரூலியெழுந்ததேபோல்
மனங்கொண்டககாப்பெருவனமைவசிட்டற்கெய்திக
கனங்கொண்டகற்பமுடிவினகணுருத்திரன்போல்
சினங்கொண்டெழுந்தானவிழித்தீத்திகைசேதாறுஞ்சிந்த ()

தாங்குந்நிலனகொசிகன்றூனுமவவாறுசீற்றம
ஓங்ககககிசுதூற்றனனுறறயப்போதிரண்டு
பாங்குந்படுசெந்தழலபம்பியுறறங்குமிங்கும்
நீங்குந்நிலைநீனகொழுந்தோடிநீயிந்ததனனே (௩௯)

கானந்திகழ்தாமகாககட்டிநாதுற்றபுத்தேள
தானந்தனைநாடியெழுந்தெரிதாக்கலோகம்
வானென்பம்வையசுமென்படுமென்றுவானோ
கோனனதுநடுங்கியிலைதுகுலைநெழுந்தான். (௪௦)

ஆற்றெடுவெஞ்சினேமாற்றியமாததியுள்ளம
தேற்றமகவானநிருசசெமமலாககையமைததுக
கூற்றாலவினவாவனகண்டிடிந்கூறுநீராம
தோற்றலிழித்தகதுசெயவதெனசொனமினென்றான் (௪௧)

அன்பாற்கடவாயவசிட்டனமுன்றுமன்னன்
நனபாற்றவறுண்டெனககெளசிகன்சாயககினன்றே
அன்பாற்றவம்விட்டிழிகட்டிலையோட்டினேத்தி
தெனபாற்றனிவெலகுவன்யானிதுதிண்ணமென்றான் (௪௨)

மாறெந்நிகொண்டவசிட்டனமமன்னனுள்ளம்
வேறாமெனினிசசபதத்தைவிளம்பிவிட்டான
தேருவினினிசபததையித்தேவாகோன்முன
கூறெயெனநாரதன்கோசிகனுக்குரைத்தான். (௪௩)

* விளம்புவானே என்றும் பாடம்.

நன்றாகுவென நவரூப தனுக்குரைத்துப்
 0 பின்றூயவன் ஓபாற்பெரும்பாடைபிதற்றமாட்டேன்
 வென்றுவென்னினயானசெய்தமெய்ததவநதன்னிறபாதி
 குன்றாமலீவேனெனககெளசிகனகூறினான் (௬௪)

அமையும்மமையும் நிஃதேயரிச்சந்திரன்பால்
 சமையஞ்சபையினறிமயாவதுஞ்சாற்றாமல
 எமையுஞ்சராகாவல்வென்றும் ருத்திரீயிச
 சமையநதுநதேகெனப்பினனருஞ்சாற்றலுற்றான (௬௫)

ஆதிததனருநருலததண்ணலைண்ணியான்ற
 நீதிததொழிலுநெறியுநதருமத்தினேரும்
 சாதிததவனநனைசமைப்பாநசமாத்தாற்றமாற்றாற
 சோதித்திடுபோவெனசொல்லயசகுழலுற்றான (௬௬)

அககாலையிலத்தவருஞ்சபையுங்கூலேது
 தொககாரமுணியோரபலருநதமகுழலசாரதார
 மைககாராமுகவண்ணலைவாழத்தியககெளசிகன்போயப்
 புககானமுதலவைகியபொன்மலைச்சாரற்பொயகா. (௬௭)

அரிச்சந்திரசரித்திரம்

இரண்டாவது

இந்நிரகாண்டம்

முற்றுப்பெற்றது

ஆ பாடல்கள் ௪௫௮.

0 பின்றூயவன் எனவும் பாடம்.

நிறவண்ணலை என்றும் பாடம்.

மூன்றாவது

வஞ்ச வணக்காண்டம்.



திருந்துசெஞ்சொற்செழுமறைககெளசிகன
பொருந்துநீராககடற்பூசலஞ்சாரநதுபண்
டருநதவமபுரிசாலையணைநதுபுக
கிருநதனனபினனிகழநதத்யம்புவாம (க)

செவவியன்றனைததீயவனென்றியாம்
வெவவியறபடவிண்ணவாமுன்புகல்
அவவியததைமெயயாகருமருநதிறம
எவவியற்றென்றிதயததிலெண்ணினான் (உ)

விண்ணிழிந் துவிரிமலர்ச்சொலையின்
கண்ணிருந்தெருளசிகற்காண்டுமென
றெண்ணிகரதமுனிவாவாண்பு
மண்ணிலயீழநதுவணங்கியிருநதனா (உ)

இருந்தபினனரிருளறுநன்னுணத
தருநதவததரனைவருமையநீ
பொருநதுபொன்னகாபுககபினுற்றது
திருநதவேயருளசெயகென்றுசெப்பினா (ஈ)

கொற்றவாசவன்கூறியமாற்றமும்
மற்றொர்வாயமைவசிட்டனுரைத்ததும்
உற்றவாறுமுணாததுதலின்றியே
கற்றொவஞ்சனைககட்டுகாகூறுவான (ஊ)

தெரியுநீண்மறைததேதவரவைக்கணை
பெரியமாதவாபேசியவேள்வியில
அரியதொன்றுமுடிக்குமவாலினால்
கரியவோலக்கடற்புலியெய்தினேன் (ஈ)

சொல்வதொன்றுண்டுக்கேட்கத்துணிதிரேல்
 நல்லதென்றுகெளசிகனாட்டினான்
 அல்லதாயினுநின்சொனமறுத்திடல்
 வல்லமோவென்றுமாதவாகூறினார். (௭)

அருளயொத்தியரிச்சந்திரனையுந்
 நிருளறுமபெருவேளவிககியானசொலும்
 பொருடருமபடியின்றுபொருத்திரீர்
 வருகவென்றுமறைமுனிசூறினான் (௮)

கேட்டபோகிலெழுந்துகிரிப்பெருங்
 காட்டைநீங்கிககடிபொழிநீங்கியே
 கூட்டமோடுகுளிர்புனற்கோசல
 நாட்டைநண்ணினாநானமறையானரே. (௯)

கன்னலோங்குருமுனியிற்பொன்னிநச
 செநநெலகாலபொரச்சேககையினமேவிய
 அன்னமெககணுமோடுமணிககா
 மன்னாமன்னவன்மண்டபத்தெய்தினார். (௧0)

எய்தினுறையிறந்தியிருத்தியே
 நொய்தினமன்னவர்முக்கநோகருநீய்
 வைதிகத்திருமாதவத்தீர்வநச
 செய்திசெப்பெனறாணுரைசெயுதவார். (௧௧)

மன்னகேளொருவாசககுகெளசிகன்
 சொன்னதுண்டதுநலகத்துணிநதிடிந்
 இன்னதென்றிககியம்புதுமெனறனர்
 பின்னர்மன்னவன்பேசத்தொடங்கினான். (௧௨)

இறுதியெய்தலெனினுமினிதுமந்
 தறுதியற்றுளதாயெநகமைவதேல்
 உறுதிநீருரைசெய்ததற்கொத்திடப்
 பெறுதும்யாமெனமாதவர்பேசவாரா. (௧௩)

சந்திராதிததர்தானவர்வானவர்
 இந்திராதிகளியாவர்கருமெய்திட
 வந்திராவொருவேள்விவளர்ப்பதை
 கொந்திராமுற்றறுண்ணிதினெண்ணினோம். (௧௪)

வேந்தவப்பெருவேள்விக்கிரும்பொருள்
 ஈந்திடற்குரியாரெவரென்றியாம
 ஆய்தனம்முனையன்றிமற்றில்லெடுப்
 போந்தனமெனமன்னனபுகலுவான.

(௧௫)

பரவுயிப்பொருளபற்றவுமககது
 தரவெனககியல்பென்றிரிசசந்திரன்
 திரவியங்கொடுவம்மெனசசெப்பலும்
 பிரமசாரிகண்மீளவும்பேசுவார்.

(௧௬)

இன்றுவேண்டலரியாகியற்றிடும்
 அன்றுலகவமையுமெமககென
 நன்றுநனநெனமன்னவினநபின்
 நின்றுவாழர்திறெடுககாரீககிரூ.

(௧௭)

செநெல்வெண்ணெல்வினையுஞ்செறுககரும
 கன்னமனனுங்கழனி யுஞ்சோலையும
 அன்னமாடுநதடமுமகன்றுபோயப்
 பன்னசாலைப்பழுவததுளையதிரூ.

(௧௮)

அன்னகாலையருநதவககெளசிகன்
 நன்னடிததுணைததாழநதரிசசந்திரன்
 பொன்னளிககப்பொருந்தினனென்றவா
 சொன்னபினனாதஞ்சுழலிறபோயிரூ.

(௧௯)

அடிவணங்கியருநதவாபோனபின்
 கடிதுசிற்சிலதிசுகள்கழித்ததுநீள
 வடிசுடர்ப்படைமன்னனைக்காணிய
 கொடியபாதகக்கோசிகன்றேன்றினூ.

(௨௦)

கெடுக்கவந்தனென்றுகிலேசியா
 இடுககணுற்றிளந்தெனறலியம்பிட
 மடுக்களும்மலர்வாயியுஞ்சோலையும
 கடுக்கமெயதியிலந்தனநாடெலாம.

(௨௧)

களளரீதிக்கெளசிகனெண்ணிய
 துளளமாரவுணாநதினமந்திகள்
 துளளரீங்கினசோலைகடோறுமென்
 புள்ளிரிந்தனபொய்கைகடோறுமே.

(௨௨)

அலைகள் சாய்த்தகல்வாவியினமீனெலாம்
 மிலைகள் சாய்த்தயனீங்கினவாழைகள்
 குலைகள் சாய்த்தயல்குப்புற்றுநின்றன
 தலைகள் சாய்த்தனசாலியினீட்டமே. (௨௧)

எள்ளையேயறிவற்றெடுத்ததார்கையில்
 பிள்ளையாதலிற்பெயமலாககாவெலாம்
 கிள்ளைபாடினகேகயமாடின
 கள்ளையுண்டலின்வணிகளித்தவே. (௨௨)

மாடமாளிகைமண்டபமாமதில
 ஆடரங்கமகழிறறுளங்குவ
 கேடனெயதககிடுகிடுகினிற்போல்
 நாடநின்றநகரிடைநண்ணினுன (௨௩)

தளரினாப்பிறறமனியவாயிலபுக
 களலிலசெவவத்தயோத்தியைநண்ணியே
 கிளரொளிககநிரகீழ்ப்படமேலுநீலு
 வளரொளிபபெருமண்டபத்தெயதினுன (௨௪)

மநதராசலமண்டபத்தெயதலும
 அநதமா தவற்கண்டரிசசநதிரன
 எந்தமாதவமோவருளிகுரு
 வந்தகாரணமென்றுவணங்கினுன் (௨௫)

காவனமனைகடிமறைவேளவீக்கெகை
 னேவன்மாககட்கிசைநதபெருமபொருள்
 தாவெனசசொலககேட்டரிசசநதிரன
 ஈவெலத்ததுணவேணமெனறேத்தினுன் (௨௬)

மானவன்சொலமாமுணினோககியே
 யானேமேனிநெற்றந்தகவணசிலை
 போனதூரம்பொருள்குவிப்பாயெனின
 மோனடவள்விமுடித்திடலாமென்றான். (௨௭)

இறைவனிவவகையீகுவன்யானென
 அறைநிறந்திவணையேததமமெனக
 குறைவிலவாதுவரோடிககொணர்ந்திடப
 பிறையெயிற்புப்பெருங்களிறுற்றதே. (௨௮)

ஒத்ததேயமையும்மெனதொண்பொருள்
வைசுதனன்னின்னிடததடைமன்னயான்
சுத்தவேள்விதொடங்குகொனெனந்
சூய்ததிநீயென்றுரைசுவனேகிஞன்.

(௩௧)

அருவனங்கடந்தாசசிரமம்புகுந்
தொருதருததநீழலுறைநதுபார
பிருகமபுள்ளினம்யாவும்விரைநதிவண்
வருகவெனறுமனந்தனி லுன்னிஞன

(௩௨)

அலங்கலஞ்சடைமாமுனியன்பிலான்
நலங்குலைந்துநீனைசுவனநாடனிவ
கலங்கிவாயகளிறுகளவியசீனவிட்டு
வீலங்கெலாமுனவிரைநதுவநதுற்றவே

(௩௩)

வளையுமவாவெடுத்தோசசிவருகனல
வளையுங்கண்களவிழுவனபோலுற
உளைவிரிததுவிதாசதுதறிப்பெருங்
கிளையினெறறகேசரிகோடியே

(௩௪)

வானியிரநதுவளைநதுடலகூனிநீள
கானியிரநது*வெங்கண்களசிவநதுவிண
மேனியிரநதுவநதுற்றடாவெங்கடல
போனியிரநதுவருமபுலிகோடியே

(௩௫)

குளிர்மாமுகில்கடியவாமென்ப
பிள்ளுகணறுமபிடி களுமபினவர
வெளிதுதநதககருநிறவெண்புகாக
களிறுகோடிகடிதுவநதுற்றவே

(௩௬)

கண்ணெலாங்கணன்மண்டககடுவிடம
மண்ணெலாங்குதிக்கொளளமணிசசுடா
வண்ணெலாம்வெயிலவீசிடவாயபினந
தெண்ணிலாவதுவெங்கும்வந்தீனடின

(௩௭)

* வெண்கண எனவும் பாடம்.

மாநனமுங்குபுல்வாயமராவாங்கலை
 ஏனநானமெலிபெருசசாளியெய
 கானமேதிகரடிசெநநாயநரி
 வானரங்கடமாவீவைவநதவே.

(௩௮)

தோகைபூவைசுகங்குககில்சக்கர
 வாகநாராமடவனங்கோகிலம்
 காகமன்றிலசிவலகவுதாரிபூழ
 வேகமோபெறநதுவிரைநதவே.

(௩௯)

முநதிவந்தமுதிர்சினமாக்களும்
 வெநதிநற்கொடுவேகதநாகமும்
 பநதிபந்திபறவைத்திரளகளும்
 வந்துவநதுமுனியைவணங்கின

(௪௦)

சுழைத்தபுல்லுநதழையுங்கனிகளும்
 விழைத்தருந்திவெருண்டு வெகுண்டு கோள்
 இழைத்துநீள்வனமவாழ்கினறவெமமை
 அழைத்ததீதென்றருளசெயல்வேண்டுமே

(௪௧)

என்றுகூறமுனிவனியமபுவான்
 குன்றுமேவுவிலங்கினகுலததுளீர்
 ஒன்றுகூறுவதுண்டினியாஹமந
 கினறுநீர்செயபணியென்றியம்புவான்.

(௪௨)

தாரின்மன்னுபுயத்தரிசசந்திரன
 பாரின்மன்னுயிபைமபொழிறண்பயிர்
 வேரினோடுககளைநதுவிரைந்துநீர்
 வாருமென்றமறைமுனியேவினான்.

(௪௩)

அக்கணத்திலிறைஞ்சியருந்தவன
 பககனின்றவிலகும்பறவையும்

* அழுங்கு - ஆமை.

o எய் - முள்ளம்பன்றி.

திககனை ததுஞ்செறிந துவினாந் துபோயப்
புக்கவத்திருநாட்டி னபுறததெலாம.

(சச)

வெள்ளையானினைவெம்புலிகேளரி
கொள்ளையாடினகொல்லையுஞ்சோலையும
வள்ளைகுழுவயலுமபுனங்களும
கிளளைதோகைகிளை யொடுமொயசுதவே

(சசி)

அடாந் துமந் தியும்வணடுமகன்கடம்
சொடாந் துசெலவனசோலைகனபாழ்ப்படப
படாந் துயாந் தபழுமரங்காயமரம
இடந் திரிந் தனயானை களெங்குமே

(சசு)

முழங்குநீர் ச்சடமுற்றுமுடைத்தூர்
வழங்குவண்டன்மடைகளுந் தூர்த்துராயத
தழங்குசாலியுஞ்சாடிசுதழைகொடிக
கிழங்குமாய்ததனகேழுற்றிரள்களே.

(சசு)

காட்டுவாழ்கலைமான்கடமாமரை
நாட்டுவாழ்புனஞ்சேரநலிந் திட
ஓட்டுவாரையொதுக்கிநின்றேபருவ
கோட்டுவாரணங்குத்திப்பிளந் தவால்

(சசு)

இரவுகாவலிருப்பவரியாராயும
அரவுந் தேளுமரணையுஞ்சொனறவால்
கரவினினறுபுலியுங்கரடியும
வரவரக்கொன்றுமாககளைமாய்ததவே

(சசு)

மதந்தருங்கரிமான்மரைவல்லுளி
ததைந் ததாமரை ததணவயலிற்புகப
புதைந் துசேற்றினிற்புககவும்வேரந்ச
கிதைந் தவுஞ்செழுஞ்செந்நெலும்வெண்ணெலும்.

(சசு)

நெற்பசும்பயிர்பற்றினியிா தன்மா
பொற்பின்மன்னாபுயவலியற்றநாள
கற்பினமாதர்களுங்குழல்பற்றிநீள்
வெற்பின்மாககள் விசித்திடல்போன்றவே.

(சசு)

பண்டுபோற்பழனசசெழுஞ்சாலியை
 உண்டுபோதவுழுகியமாககளைக
 கண்டுபோயககடிவோரதமைககவவியே
 கொண்டுபோவனகோளரியீட்டமே (௫௨)

இந்தவாறுநிகழநதிடவேங்கியே
 அநதநாட்டிலினவருககூடினா
 வநதயோததியினமனைபபோற்றிசதஞ
 சிநதனைப்படாசெபபததொடங்கினா (௫௩)

என்னபாவமிதற்குமுன்கண்டிலேம்
 மன்னாமன்னவனததுவிலங்கினால்
 செந்நெல்கன்னறினைப்புனநதேமபொழில
 இனனவெண்ணிலவிற்தனவின்நெனரா (௫௪)

கலையுமானுககடமையுமேனமும்
 மலியுநதண்பயிராயாவையுமாயததன
 புலியும்பல்லமுஞ்சிககமுமபுககுயிர
 நலியுமோட்டநடந்தவாதமமையே. (௫௫)

நீராமாய்ததனவாரணீளபயிர்த
 னூராமாய்ததனமானமராசுகரம்
 வேராமாய்ததனமெனமயிலபைங்கிளி
 சேராமாய்ததனசெந்நெற்கதிராயே. (௫௬)

தின்றுதின்றுதிரண்டபைங்கூழெலாம்
 ஒன்றுமின்றியுழுக்கினவோட்டவே
 சென்றுசென்றுசெறிநதவாதகளைக்
 கொன்றுகொன்றுகுவிததனகோடியே. (௫௭)

அரியனந்தமரவுமனந்தம்வெங்
 கரியனநதககரடியனந்தமா
 ளரியனந்தநவியனந்தகுகொடு
 வரியனந்தமலிநதனவந்தென்றார். (௫௮)

மயிலுக்கிள்ளையும்பூவையும்வாவலும்
 சூயிலுக்காகமுங்குகையும்ன்றிலும்
 மயிலுக்காகடையும்ன்னமுமென்றுபேர்
 பயிலுங்கூடப்பறவையனநதமே.

(௫௬)

நாற்றமேற்றுவநதெமமைநலிந்திடத்
 தோற்றுமாகுலசகுழவீனைதன்னைநீ
 மாற்றிடாயெனின்மன்னவெங்களால்
 ஆற்றொணுகிதெனறடிதொழுதேததினா

(௬௦)

அங்கணமாநிலத்தன்னநனனாட்டவா
 தங்களவாய்மொழிகேட்டரிசசநதிரன்
 திங்களகுடிதிருவினையாட்டினுக
 கெங்களாறசெயவதென்னெனவெண்ணினான

(௬௧)

அறைபுனற்றிருநாடழிவுற்றதற்
 கிறையுமககிரண்டாண்டினுககில்லெனாக
 குறையிலாநிதிசுறையளித்துகீர்
 உறையுமாதொறுஞ்செல்லுமென்றேதினான.

(௬௨)

அரிசசநதிரசரித்திரம

மூன்றாவது

வஞ்சனைக்காண்டம்

முற்றுப்பெற்றது

ஆட்பாடல்கள் ௫௨௦.



நா ன் கா வ து

வேட்டஞ்செய்காண்டம்.

நிலவுகாலுநெடுநுடைமன்னவன
புலவுவாயபுலிமுதலயாவையும்
சுலவுதானைதொடர் தரவேட்டஞ்செய
செலவுமேவியசெய்திவிளம்புவாம் (க)

செல்லுமென்னப்பணிநசுவாசேறலும்
வெல்லுமவெம்படைவேநசனமைசசாகாள
கொல்லுமீநசககொடுவினைககெனசெய்கோ
சொல்லுமென்னததொழுதவாசொல்லுவா (உ)

கூட்டவேடருங்கோலுமவைவேலுநா
கூட்டமுங்கொடுகானசததெய்திரீ
வேட்டையாடிவிலங்கினமாயததனை
நாட்டையோம்பனலெனைககூற்றினா (உ)

என்றமைசசரியம்பலுமன்னவன்
நன்றுநநெறநநணணிமனககொளாக
குன்றவாணகாககூட்டிககொணாகென
நினறதூதாதொழுதயலீங்கினா (ச)

கூடினார்களுயாவகாக்கானகம்
நாடினாகணனனாயகனுங்களைத்
தேடினெனென்றுசெப்பலுஞ்சிற்சிலா
கூடினாத்துடிகொட்டினரெங்குமே. (ஊ)

அந்தவேலையருஞ்சுரம்யாவினும்
கந்தன்மேவுகுறிஞ்சிக்கடத்தினும்
குந்தமவேல்சிலைகூன்ருணில்கொண்டவண்
வந்தவேடர்வரவுவிளம்புவாம். (க)

வேறு.

பீலிகட்டியதன்மீதுமொய்ததொளிபிறங்குசொட்டைகளைத்துநீ
மாலையிட்டெவளாருஞ்சிதுஞ்செநெலவரிநதிறுககிமலாருடியே [ள்
காலினிற்றெடுசெருப்பணிக் துகழல்கட்டிநீடிக்கறங்கவை
வேல்பிடித்ததுடலமவோவருமபிடவிராநதுவநநனரனந்தரே. (எ)

கொலையெடுத்தசமனுறைவதற்குரியகூட்டுனத்தகையனூணியில்
கலையெடுத்தபிறையினையமுதலையகணைநிறைத்தவளர்மாபினில்
மலையெடுத்ததனையபுயமணைத்திறுகவராவிசித்தவருகாரொனச
சிலையெடுத்தவழிகனவெழக்கடிதுசென்றவேடுவரனந்தரே (அ)

பணிலமொத்தபலகறைநிறைத்தபலகவசமிட்டுவெருதுவசராய்
அணியமாககரடிமதகரித்திரள்களபுலிமுதற்கிரியினளவவாய்க
கணிலெதிராதவைககரவிஹற்றவைகடுணிபடக்கருவியெறியுமக
குணிலெடுத்தலகநிறையவநதனாகளகோடிகோடிகொலவேடரே.

வென்றிமத்தகமதக்களிற்றினெடுவெணமருப்பிலவினைமுத்தழும்
குன்றிமுத்துநிரையொக்கவைத்தகன்கொவைமாபினிடைதாமுவே
பன்றியிறபருமருப்பினைத்தெழிலபயினறகண்டிகையணிகதுயிர
கொன்றுதின்பதுவிருமபிவநதனா*குடாரவேடரொருகோடியே ()

பாசமிற்றிடவிசித்தசங்கிலிகள்பற்றறத்தயிலமுன்றுவெம்
பூசலிட்டனவெனசசினநதுறுபுணாரசியினடிகுமுணர்ச்சியாய்க
கேசரிகருளையென்னஆளையிலகீதவோதைதிசைநாலினும
வீசமுறசெலநெருக்கமுற்றுவருவெண்கணங்குசத்தகோடியே. (கக)

அநதரத்திடையெனக்குரைத்தமுதிராழிபோலுறுமிவார்தடங்
கந்தரத்திறுகநினறுரபயிருகான்மடக்கியெதிராதாவியே
தந்தமிற்கறுவுகொணடுபல்பலதயங்கவெங்கனறடங்கணற்
சிறங்குடசசருவிமுன்கதித்துவருசெஞ்சணங்குசத்தகோடியே. (கஉ)

வெண்டையங்கவடிகண்டைவாரொழில்விளங்குவெங்கன்களங்கனும்
தண்டைகிண்கிண்சிலம்புநினெருவிதழுககிடுகடியதாள்களும்[வே
துண்டவெண்பிறையிரண்டுநின்றெதிர்துளங்கவெட்டெயிறுமாக
மண்டலங்குழியவந்தொளிபலவண்ணமுள்ளசத்தகோடியே. (கக)

* குடாரம் - கோடரி.

வால்சுருண்டு துளிவாய்வளர்ந்து தடமார்பகன்றிடைசிறுத்துவெந்
மேலுயாந்தணிசிரம்பருத்துநெடுவீரவாளெயிறிலங்கிட
நாலுகின்றமணியாரமென்றுநெடுநாநிமிர்ந்துமிளிதாமழவே
காலுயாந்துகொவிளர்த்துமொய்ததுவருகரியநாய்கள்சதகோடியே ()

கிலைபெயர்ந்துலவுநீலமால்வகாசுணிகரெனப்பிடரினுக்கநீஇத்
தலையிறக்கியகல்வாயில்வெண்ணுரைதயங்கநாமுழமிறங்கவே
அலையெழுஞ்சலதியொலியெனக்கதறியணிகரும்பகடிமுக்களீ
வலைகளுந்திராயும்வாரும்வன்கயிறும்வந்தவன்சகடனந்தமே. (கடு)

இமையமந்தரமுதற்றடவகிரியுமிதனிடைப்புகரங்களும்
அமையும்வேவிரனந்தகோடியரணைநதுமேருவராயன்னதோர்
சமையமண்டபநிறைநதிருந்ததிரிசங்குமைந்தனைவணங்கியே [சினூர்
எமையழைத்தபணிவிடையுரைத்தருளகவென்றுமண்மிசையிறைஞ்
சிங்கமானபுலிபன்றிமான்மகாநிரண்டணைந்துதிருநாடெலாம்
எங்கணுமபரவிவந்துதண்பயிரியாவையுங்கெடவழித்தலால்
அங்கவற்றைவதைசெய்வதற்குமையழைத்தனங்கடிதுசென்மென
உங்களுக்குதவியாகயாமவருதலுண்டெனப்பலவுணாத்தினான். (கௌ)

முன்னடக்கவெனவாடையாபரணமுற்றும்வேடுவர்தமக்களித்
தன்னவாககுவிடைநல்கிமண்டபமகன்றுபோனபினைமசசனாச
சென்னெறிப்படலிவரைநூநீர்நமதுசேனையோடினிதுசென்மெனத்
தன்னகத்திடைபுகுநதுகற்புடையதையல்வெகுமிடமெய்தினான். ()

கரியகாமுகம்விரித்ததுததுவரிகவசமிட்டுமணிமுடிதரித்
தரியவெற்றியுடைவாளயிற்சுரிகையராயமுத்திவயிரவிதரும்
பெரியபொற்சிலையெடுத்தவாளிபலபெய்ததுணி*புறமெய்தவே
தெரிவையாக்கரசியுடன்வரக்கடிதுசென்றுதேரின்மிசையேறினான்.

கோளெழுந்தவெனவந்தெழுந்தனருடைத்திரட்கடையுக்கத்திலர்
நாளெழுந்தகடல்போலவெங்கணுநடந்தமன்னவாபெரும்படை
வாளெழுந்தசுடரெண்டிசாமுகமறைத்தமாமுகினெருக்கியே
னாளெழுந்தனகயங்கள்சென்றனதூங்கமுந்திறநடந்தவே. (௨௦)

கோடகந்தருவிலாழியுங்கரடருஞ்சரந்தருவிலாழியும்
ஆடக்ககவரியுஞ்செறிந்துபகிரண்டகோளமுமறைத்திட

மாடவீதிகள் கடந்து செம்பொன்மதில்வாயில்விட்டகலண்ணியே
வேடர்சேனையொடுகடிஞானமுதவேலைமககடலிலவீழதல்போல்.

சிலையெடுத்தபுயமன்னைதொழுதுசென்றுவேடுவர்பரந்துநீள்
அலையெடுத்தமலாவாயும்வயலுமகழியும்பொழிலடங்கலும்
வீலையெடுத்தருகுதிராவளைததமணிவாரொழிக்கியிடையெனக
கலையுழைத்திரள்கள்கடமைபன்றிபுலிகரடிகோளரிகலநதவே. (1)

எனமெண்குபுலியாளிகங்கமதயானைசம்புழைபுல்வாய்மரை
நானமோரிகடமாவழுங்கிரலோவியூகமெலியாகணில்
கானமேதிவரையாடுமெழுமயலகாலவிசைத்திடைகலந்தன
வானகத்திடைபறந்தெழுநதபலவனசிறைப்பறவைவாககமே. (25)

வட்டமாகவரிவிறகுனித்துவயமன்னாவிட்டபலவன்சரம்
பட்டமாவின்வீழூறுதழன்றுடலபதைத்திறநதனவநதமால்
தொட்டவேல்குணிலெறிநதுவேடுவாதுணித்தமாலினமனந்தமில்
விட்டஞாளிகள்கடித்திழுத்திடவிழுநதமாலினமனநதமால். (28)

தண்டலைப்படுவிலங்கினிற்படுசரங்களுந்துணிசிரங்கரும்
திணடிதற்குமராமண்டலத்தலைவாசெங்கையிறசெறிவிலுண்டையும்
விண்டலத்திலுயாவன்சிறைப்பறவைமீதுபட்டியிரிழுநதுபோய
மண்டலத்திட்டினையெத்திசையும்வநதுவீழுவனவநதமே. (1)

வேலாபட்டவொருகோடிகோடிவிறலவில்லுயிழநதகடுபல
கொடுக, கோலகாபட்டவொருகோடிகோடியெறிகுணில்களபட்ட
வொருகோடிதோக, கால்களபட்டவொருகோடிகோடியெறிகவணு
யிழநதபலகறகல்பட்ட, டோலமிட்டவொருகோடிகோடிசிலையுண
டைபட்டவொருகோடியே. (28)

துடைகள்ற்றனசிரங்கள்பல்பலதுணிநதுவீழநதகைதுயிந்தன
இடைகள்ற்றகுடரோடியறநனவெழுநதுதாவுமடியற்றன
நடைகள்ற்றநநிணநதெறித்தனநரமபுழுளைகள்கழனறந
கடையுத்திலெழுக்கடலெனககுருதிககனமீதுறவெழுநததே. (29)

அலினுடற்களிறுநனிமடிநதுபிடியகல்வதற்கும்வழியற்றந
புலியுடனகரடியுழைமடிந்துகலைபோவதற்கும்வகையற்றந
எலியெழுங்கணிலிறந்திறந்துமுயலேகுதற்குமிடமற்றந
வலியசிகங்கமுடனாளியிற்றுமரைவருவதற்குநெறியற்றவே. (29)

பட்டபட்டவையெடுத்ததுவேவர்பருத்தகட்டைகளெக்கியே
சுட்டசுட்டதசைதினறுதின்றுசுணகுகினமபலபிணகுகவே
மட்டறப்பருகியிட்டளித்திலாமகுககவிறபுனலருநதியே
இட்டமாலைபுனைமனனாமனவனிருநதருழலிடையெய்தினார். ()

இவவிடத்தளவிலகுகிறதவெறியேலபிழைததும்வலைபீறியும்
வெவலிடக்கண்ணகடப்பிபுஞ்சிலவிலகுகுபோனபுளவாயினும்
அவலிடத்தினினடப்பதோவடலிபுகுவதேதாநகரியனைவதோ
எவலிடத்தினிதுசோதுமெனறவாலிளமபமனவனியம்புவான். ()

சென்றசென்றதிசைதோறுமயாயினிதுசென்றுதிணடிநல்லில
குகெலாம், கொன்றுகொன்றவைமுடிநதபினவருதலாகுமுன்னிய
குறிப்பெனச, கென்றுதேரினயிசையேறியேயிறைறவனேகலுகுகழ
லிறைறஞ்சியே, நின்றவேவொபெரும்படைத்திரெணருகுகானிடை
பாந்வே. (கஉ)

அரிபிளந்தகரிபிளிறுமோசையிவையறிதுமென்றணுகியடர்குவா
கரிகவாநத்திரனவினவினகனிகழனறவென்றவெணருங்குவா
வரிநெடும்புலிபிடித்திடக்கதறமாமெனசசிலவணகருவார்
பருமணற்கிழியவுமுதவோதையிவைபன்றியென்றவிடைதுன்றுவார்
ருருகலம்புமொலியிதுசடாகமிதுகுஞ்சரகுகன்சாமொண்டீர்
பருகுதினறவொலியிதுவெனககடிதுபற்றுவாரெடிதுசற்றுவா
சருகலம்புமொலிசெவிபுணாநநிரலைதானெனககடிதுதாவுவா
முருகலாநதபொழில்லவசாகமெனமுநதுவாரபகழிசிறதுவா. ()

மயின்முழககமிதுகுகிமுழககமிதுவாருமென்றுசிலரோடுவார்
சுயினமுழககமிதுசுவன்முழககமிதுகூடவாருமெனநாடுவார்
வெயிலெறிநததுவினகுகுமாமணியின்வேநாகமெனநீடுவா
துயிலுணாந்தநெடுமொகலித்ததிதுதொடாவமென்றுபலர்கூடுவார்

ஞன்றுசுன்றுதொறுநீலமேவியருநதொறுகுகுரிவனந்தொ
றும், சென்றுசென்றடிதொடாநதடாநதுபலதிககினுஞ்செறிவிலக
கெலாம், கொன்றுகொன்றுகுவைசெய்தெரித்திகெடுகுகனற்படு
கொழுந்தசை, தின்றுதின்றுபுனலுண்டு வென்றிபுனைதிண்*பெரும்
படைநடந்ததே. (கடு)

* செருப்படை என்றும் பாடம்.

பொன்னி நத்துமெய்வெண்ணி நத்துகிர்புட்பராகம்
 நண்ணி நககண்டநாலுகாலுஞ்செழும்பவளம்
 செந்நிறத்தகணசெம்மணிசெழுமுகம்பசசை
 அன்னி நககுரலீலம்வசசிரததெயிறதற்கே. (௪௪)

வயிற்றிறைற்பெருமணபுவிமறைபடமறைக்கும்
 எயிற்றிறைலுயாவிணபுலியேழையுமெடுக்கும்
 கயிறிறைலுயிரகவாந்திகொலனைககலககும்
 பயிற்றிறைற்பிளையெனசெயாதப்பெருமபன்றி. (௪௫)

அப்பெருங்கொடும்பன்றியையருநதவகேககி
 எப்பெருமபடைதலைவருமெயினருமி நககத
 தப்பறககொலைசெய்தரிசசநதிரனநனை
 இப்பெருமபொழிலகொணாநதுநீபோவெனவிசைத்தான் ()

என்றுகூறிடலிருடியைவணங்கிரெட்டெயிற்றால்
 குன்றுநீநெழுவெற்றிநீளகுவடெலாகுகுறைத்து
 நின்றநின்றுசெங்கண்களானெருப்புக்விழிததுச
 செனறுசாடிற்றுமன்னவனசேனையசசிதற. (௪௭)

தலைகளற்றிடத்தடககரமற்றிடலீரா
 குலைகளற்றிடககுஞ்சரமற்றிடககொலைஞா
 சிலைகளற்றிடசசெஞ்சரமற்றிடத்திரைகள
 வலைகளற்றிடவெற்றிறறுமாயவராகம். (௪௮)

பீளுமீரலும்பித்தூநீள்குடாகளும்பிளககத
 தாளுநெஞ்சமுமற்றிடமுடுவலைசசாடி
 ஆளும்ற்றிருதோளும்ற்றககையிற்பிடித்த
 வாளும்ற்றிடவெற்றிறறுமாயவராகம் (௪௯)

கரிபடப்படசசேனைகளபடப்படககலினப்
 பரிபடப்படபரிசலமபடப்படபசககண
 ணெரிபடப்படவிரதககள் படப்படவிடைதாள்
 அரிபடப்படசசுணகுகளபட்டனவனந்தம் (௫௦)

கைதவம்மிதுவென்றறக்கடற்படைகலககி
 மைதவழந்ததிண்குன்றினுமரத்தினுமறைந்து
 பெய்தவேல்களுங்குணில்களும்பிறைமுகமமுவும
 எய்தவாளியும்பொடிபடவிதிர் தத்தவவேனம். (௫௧)

ருடாபிளந்தனகுறையுகள் பிளந்தனகொடுங்கை
மடலபிளந்தனவாய்பிளந்தனவிருவகிராய்
உடல்பிளந்தனவுரமபிளந்தனசிரமுருண்ட
கடல்கிளாந்தனகருநிநீர்வனமெலாகவலந்த. (௫௨)

கிரமிதந்தனநிரள்பிணமிதந்தனதெறித்த
கரமிதந்தனகமுனறனகாலகளுங்கண்ணும
குரமிதந்தனகுநினைகணமிதந்தனகுணிலவேல்
சரமிதந்தனகுருதியந்தடங்கடறனிலே. (௫௩)

தோனாவீழ்சத்ததுதடைகனாவீழ்சத்ததுதோளசோ
தானாவீழ்சத்ததுதடைகையைவீழ்சத்ததுதயாபோல
மூனாவீழ்சத்ததுதானையினமாருதமோதப
பானாவீழ்சத்தனவீழ்சத்தனவேடாதம்பறகன (௫௪)

கொலையெடுத்தவேலையினாதகுருநிநீர்பெருகி
மலையெடுத்தனீணமரானைமுறித்தெடுத்தோடிச
கிலையெடுத்தவீழ்சுநிகளாகருமலையெருமவாரி
அலையெடுத்ததீவாரியையினந்தசையனறே (௫௫)

சென்றசென்றவத்திசையெலாகபிணகருவைசெறியக
கொன்றுவீழ்சத்திடகருநைசத்தகொடுமபடைக்கூட்டம
நின்றதிககினைநாடியெரிருபனமுனனெருவன
பன்றியோடியவசையினப்பலமுறைபகார்தான (௫௬)

அந்தவாசகங்கேட்டரிசசந்திரன்முனிந்தே
எந்தவாறுவந்தெய்தியதிவாகனாவதைத்த
தந்தவாறெதுகூடுறனவாசனாவணங்கி
எந்ததேகெனெருவேடுவனவகைவகையிசைத்தான (௫௭)

வானமேழுமண்ணேழுமுனமருபய்நெடுவெடுத்த
எனமோபுரமெரித்தவனுலகெலாமெரிக்குரு
தானமோவுயிராதுரிசந்தசமனெடுமபன்றி
யானதோவதுசிறிதுமயாமுணாநதிலமையா (௫௮)

தலைநிறம்பசுசைதனனிற்றமொன்னிறந்தறுகண
ணிலைநிறஞ்செழுமாமணிசுரமிந்தரநீலம
மலையினும்பெரிதானதோவாராகம்வந்தெய்திக
கொலையுரிந்ததுகூன்பெருங்கோட்டினெனெருன (௫௯)

சேனையும்பெருந்தோகளுந் திண்பரித்திரளும்
யானையுகொடுமுடுவலுமிற்ற திடவெற்றிக
கானெலாமபிணக்காடுசெபதெய்திறறுககண்டாய்
தேனலகலாய்தேரினே ததிரி ததருளென்றான். (௬௦)

வேறு.

எனறுபகாந் திடமன்னவாமனனெழுந்தகதததுடனே
நன்றி துநனவெறனவகையொடங்கையறைந் துநகைத் துடனே
இனறுமடிந் தவரினனுயிரசமயிலுமெம்முயிரோவலிதென
நன்றுசவுந் தரி தந் தநெடுஞ்சிலையகையெடுததனனே (௬௧)

பாகரினமிககவனமனறமுற்றெதிர்பாகுருறிததவனும்
சாகரமுற்றெழுபானுகுலதநிறைசாணிணையசதொழுதே
நாகரிகசுடராடரவப்பணிநாயகிபொறசடிஸச
சேகரிபததிரகாளிகொடுததருடேலாநததினனே (௬௨)

படியுமிடிந் ததுபொடியுமெழுந் ததுபலபலபைமபொழிலும்
மடியவீழுந் தனககனமடாந் துயாவரையுநெரிந் தனவான
முடியும்திரந் ததுகதிருமறைந் ததுமுகிலுமுழனறதூர்
ரிடியுமுதிரந் ததுகொடிமலையுஞ்சுடரிந் தநடந் திடவே (௬௩)

மாறுபடசசிலதேரெனவுற்றெழுமால்வரையததனையும்
நீறுபடப்படநாடிமணிசசடானேயெநெரி ததனவால்
ஆறுபடப்படஆறுபுனறறியாயழியையொத்திடவே
வீறுபடுததுயாகானமனததையும்வேரொடெடுததனவே. (௬௪)

தவகமுடிததனிவெண்கவிகைத்திரிசங்குமகற்கெதிரே
திவகனெனததவளந் திகழமுததொளிசிற்துமருபபதறல்
வெககண்மதககளிறும்பலவீற்செருவெனறபரித்திரளும்
பகமுறப்பலபஞ்சுபடுததியபனறியெதிராத்ததுவே. (௬௫)

வேயின்மிகுததெழுமால்வரையெட்டினுமீதுவிசைபுறவே
பாயுமுகிற்குலமழையும்பொடிபாரிலவிழ்ச்சிததும்
வாயினுரைத்திசைநாலுமிறைததுயாவானுமிறைகரும்வீழித்
தியின்மணித்திராரீவடவைக்கனலசேரவெரித்திடமே. (௬௬)

ஆடன்புத்தகிருநாலுதிசைக்களிறுனவையத்தனையும்
கோடதனிந் கரமீதுறவைத்துடல்கூசுவெருக்கொளவே
சேடன்புதற்படுவாளவத்தலைசேரநடுக்குறவே
ஓடும்வீசைத்தெழுநீள்புலியைப்புனலுறநெரித்ததுமே. (௬௭)

ஊறுபடுததிடுபாகாசெலுத்தியவோடைமதககரியை
நீறுபடுததிடுமவீரநடத்தியநீரத்ததினையே
கூறுபடுததிடும்வாதுவெற்றியகோலவயப்பரியைச
சேறுபடுததிடுமாமகரத்திரளசேருமளககரையே (௬௮)

அனாததமவிளைதகவிடுததவத்தனளித்தவுணாப்படியே
சினததுவெறித்தமதககரிகற்கிதிடுககிடவுற்றணுகி
இனததுரகத்தருணககனகத்திரத்ததினையெற்றுகெரு
மனத்தினினைத்ததுவலத்தபுறத்தினமருப்பையெடுக்கியசே. (௬௯)

உதித்ததுணைப்பிறையொத்தமருப்பையெடுக்கவுணாசசிபெருக
கதித்தபெருத்தசிலைகருளடுத்தொகனறகனைதொட்டுவிட
எதிரத்தகிருட்டியினெற்றியினமுற்றியெடுத்தகலகொடுபோய
வீதித்ததுலுட்கிவெருக்கொளமற்றெருருவெறியிடையுய்த்ததுவே

உய்த்ததுநீளிடையததுளயோசனையுற்றெழுமால்வகாமேல்
வைத்தலுவாய்வழிக்ககியசோரியிலவட்டணையாவுழலா
மெயத்தவன்வாழ்பொழிலுட்புகவோடலுமலிட்டபதாதியெலாம
மொயத்தனகாவலனைப்புடைகுமுதரமுற்கிளாவாரிதிபோல். (௭௦)

கடற்படைசுற்றியிரைத்திறைபதமகமுற்றணையேதொழலும்
தடககையமைத்தமனத்திலைத்தறவீரத்திரத்ததினைமுன
நடத்தியெதிரத்தகிருட்டிவதைக்கருத்ததனுவைத்தவிணக
குடற்கெடுத்ததுவிற்றற்படைபட்டகொலைகனமுற்றனனை (௭௧)

புரவலன்ப்படைகரிபரிபட்டதொப்புதுமைகளைத்தெரிசித்த
தரகரவிப்படிவிளைவெதனகருளத்தருளினெறிசெய்யவென்
ற்றிருகரம்பவைத்திருசெவியைமறைத்தெழினமுடியையசைத்தெத்திரே
துரகநடத்திடவினாவினிமுத்தனகடரித்ததினையே. (௭௨)

ஏனம்விழுந்தயாமாலவகாண்டதினேறியிழிந்தகலப்
போனதுணாநதடிமீதுதொடாநதுபுகாத்தவனங்கபருந்
தானமுந்திருமேனியுநுண்பொடியாடமடந்தையுடன
மானவனவந்தொருவாசநெடும்புனல்வாவியனைநனனை. (௭௩)

கானின்மிசைந்தெழுதாமரையிற்படர்காவிகளிற்படரும்
தேனிநமுழக்கொலீநாலுதிசாதிசைசேரவியப்புறுமால்
மீனிநமுழக்கொலியூழியினிற்கடைவேலையெய்ப்பதுநீள்
வானின்முழக்கொலிபோல்வனசக்கரவாகமிணாப்பதுவே. (௭௪)

தமரநெடுநிதையெரிஞரையும் பலசகுனமுழுகுகிரையும்
 ஆமரமடந்தையாகுடையொலியும் பலவெருவிவிழுங்கலியும்
 திமிரமதக்கயிறைவுறமொண்டறலசிதற்கிர்வுகருவம
 கமழ்தருமவ்வனமுனிவாகமண்டலுகளகொணுநதொனியும் (௭௬)

முறுகுருடைநதளிமுரலமிசூர்தொனிமுதலைகடநசமின்வந
 தருகுசெறுநதொனிசூடந்காவெளவளையகடுளையுநதொனிலெண
 குருகிரியுநதொனிசிரலகளவிமுநதொனிகொடுவரிவநதுபுனல்
 பருகுமிசூர்தொனிபறவைகளினெருனிபகலிர்வுநதணியா. (௭௭)

அறததவாவறகலையிறறுவாநிததமலாப்பொழில்பொற்பிரசம்
 மறததகளிற்றினமதததினொழுக்குமடக்கவரிப்பொழிபால
 நிறததிபசசைமணிததுகிவசசிரநிததிலமுட்களுவ
 கறுத்தவெருததசிவத்தபசுததகணிப்பதெவாகுகெளிதே. (௭௮)

வேறு.

முாரிசெங்குமுதலைமுண்டகங்குவளைவெள்ளை
 கிளர்நறுமலர்களெல்லாகுகிளையொடுமலியப்பூதத
 அளவிலாமகியுமீனுமருக்கருமலியவண்டம்
 வளர்புவிதனிஓமவேதாவகுததனபோனறவன்றே. (௭௯)

மண்கொளாததனுணர்நும்வளைகளுமலருமீனும்
 விண்கொளாததனுளவைகும்வெண்குருக்கனநாரா
 பண்கொள்வாய்வணடுவைகும்பநுமசதினபரப்புநோக்கின்
 கண்கொளாமனமுங்கொளளாகாலியுமனனதேயால. (௮௦)

மீதெலாநதரங்கமல்தினமேலெலாங்கமலப்போது
 போதெலாஞ்சங்கஞ்சங்குதினபுடையெலாமபொருநதுதாது
 தாதெலாம்வணடுவணடினருளெலாஞ்செழுநதேனமற்றும்
 ஈதலாலில்லையாதவிரும்புநற்றடததிலமமா (௮௧)

பங்கயமுக்கமுங்கணனுமபாதமுமபனைத்தபாரக
 கொங்கையுஞ்சைவலப்பூங்கூநதலுங்குமுதவாயும்
 செங்கயற்கண்னுமவளைததிருநெடுங்குழையுங்காட்டி
 மங்கைபுட்கரணியெனபாளவளளலையுளளங்கொண்டாள். (௮௨)

வரையடுததரியசோதிமணிகொழித்தருவிபாய்ந்த
 விமாமலாப்பொழிலினீழுவெண்டிணாமேன்மேன்மோதி
 நிராநிணாத்ரளமுந்திருநெடுநிலாலிரிந்தவண்டந்
 கணாழினமன்னன்சார்ந்தான்கடலினையுருக்கன்சார்ந்தான். (௮௩)

யானையுந்தேருமாவுமிழிந்தொருங்கியாருமீண்டித்
தேனையொத்தினியவாவிசெசுமும்புனல்குடைந்துண்டாறிக்
கானையுற்றிலககுதண்பூகடிபொழிவிடகுகடோறுஞ்
சேனையுமன்னர்தாமுஞ்செவ்வுயினிதிருந்தாரா. (அச)

தாபமும்புனலுங்கொளவாரதாபதாவந்தாமாதா
தீபமுமயோத்திவேந்துஞ்சேனையுமிருக்ககககண்டு
கோபமுற்றழனறுமனனுகோசிகனகண்டாலுன்னச
சாபமிட்டொரிப்பனீண்சாரந்ததுதகாதேயெனரா (அக)

யாமவற்கடிமையன்றோவெமவயிற்சீற்றமெனனோ
யாமவறகிழைத்ததீககுண்டெனனிணூந்நிருத்திப்பின்னைப்
போமதேதகருமெனனாபுரவலனபுகலககேட்டென
டாமதேகாண்டியெனனாருந்தவரகனறுபோனா. (அசு)

மாதவரகன்றபின்னாமாலையமபடாததுணீகுகிப
பூதலமெனனுமங்கைப்புதையிருட்படாததுட்புககார்
மேதகுதவத்தினமிககோன்வினைபபடாமபுகுதுமுனைம்
தீதறுகுணத்தினமிககோனசித்திரபபடாததுட்புககான. (அஎ)

கடாத்தடகுகளிறுமாவுஞ்சேனையுககணகடுஞ்ச
விடாப்படைவேந்தாதாமுமமைசசருமவிழிகுகிஞ்சுக
கெடாப்பெருககுணத்துவனனலகினிமொழிமயிலோடம்பொற்
படாததிடைப்பரியகுகத்தாபபஞ்சுணைப்பளளிகொண்டான. (அஅ)

பூவலயததைழும்புதையிருளறசசெஞ்சுட்டுச
சேவலாப்பெபெபக்கீழபாலசெகுகநிாவநதுதேதான்ற
யாவருமுணாந்தெழுந்தாரினகுகொடியுடன்றுயினற
காவலனனாறுந்நேரர்கனவுகணகிணாநதெழுந்தான். (அக)

மன்னவன்றுணுக்கககண்டுவல்லியும்பல்காறோக்கி
என்னையெனமனத்திலெண்ணியமபுகென்றிறைஞ்சலோடும்
கன்னன்மென்மொழியாயானோகனவுகணகிணர்ந்தேனென்னப்
பின்னரககனவீரீர்மைபேசெனபேசலுற்றான் (அஃ)

அமைசசசாத்தாதரோடியழைக்கவெனறாசன்கூற
இமைப்பினிற்சென்றழைத்தாரியாவரும்விராவின்வந்தார்
சமைத்ததீவீனையெவெனனாருமரைசசரணம்போற்றி
எமைக்கடிதழைத்தவாறெனனிறைவனீயருள்கவென்றார். (அஃ)

மறறவாகூறக்கேட்டுவையகமெல்லாங்காக்குறு
கொற்றவனின்றியானோர்கொடியதீககனவுகண்டேன்
உற்றதுகேட்டுமெவ்வாதுறுதிறமுரைமினெனனாக
கற்றடந்தோளிநாகக்குககனூகிலைகூறலுற்றான. (கூஉ)

என்னையினெறிதததாசையாக்கையோடெய்தியும்பா
சன்னையுற்றிமையோடீக்கததாரகைததலததமாந்த
பின்னையானபிரசககூந்தற்பேதையரைவாதமமை
முன்னையூழுவீதியினுலேமுயககமுற்றினிதிருந்தேன் (கூங)

அருததியிற்புணாந்தமாதரைவரிலருந்தவத்தோ
கொருததியையானேயீந்தேனெருத்திபோயவனெடுற்றான
ஒருத்தியூணற்றகனருளொருத்திபோயககண்ணீழந்தான
ஒருத்திவிட்டென்னையீங்காதிருமைக்குமுறுத்திந்தான (கூச)

இப்படியினறுகண்டேனீக்கொடுங்கனவிலுலே
எப்படியினைவதேதாவல்துணாந்திலேனியம்புமெனனா
அப்படியரசன்கூறவடியினைசொழுதுகனனால்
தப்பறவுணாந்தகேள்விசசத்தியகீர்த்திசொல்வான் (கூடு)

அருவினைவினைத்ததெல்லாங்குகளசிகனவனூலினனம
வருவினைபிகவுமுணடுவநகாநாடிமுந்தது
திருவினையிழந்துசேயுஞ்செலவிபுமவேறுவேறப்
பெருவினைமுடிப்பானறனைன்பின்னையாம்வெவ்வோமெனறன் (கூஎ)

அனையவையமைசசனகூறவரசனையரிவைபோற்றி
எனையிழந்தாலுமனனாவெனவயிற்றுத்தித்தமைசன்
றனையிழந்தாலுமிந்தததலமிழந்தாலுமவெம்போ
முனையிழந்தாலுந்திமுறையொன்றுபிழுவெவென்றான. (கூஎ)

என்றலுமமைசசரெல்லாமிருகணீரருவிபாய
நின்றநின்றமுதுவாடிநெட்டுயிர்ப்புற்றகாலே
மற்றலநதரியனமாபன்வருந்தனீரென்றுதேற்றி
அனறவணுறைந்தானபபாலித்தவாநெடுததுபாபபாம. (கூஅ)

அரிச்சந்திரசரித்திரம்

மூன்றாவது

வேட்டஞ்செய்காண்டம் - முற்றிற்று.

ஆபாடல்களகூகஅ.

தெய்வமே துணை.

ஐந்தாவது

சூழ்வியை க்காண்டம்.



வென்றிவேன்மன்னவிட்டவெங்களைதேசதுவாயால்
 துன்றியருருதிசோரசுமுனறுடறுடிதுடிததுக
 குன்றினைககடநதுசென்றுகோசிகனறனபாறபோநது
 பன்றியாயவநதமாயமபட்டபாடனைததுஞ்சொல்லும் (க)

என்னயாளுடையாயுன்றனைவலின்படியானேகி
 மன்னருங்கரியுமாவுஞ்சேனையுமாளக்கொனறேன
 பின்னவனவிட்டவமபாறசுமுன்றியான்பியைததுபபோநதேன
 உன்னருளுடையாறகல்லாலுயவுண்டோவெனறதன்றே (உ)

கோலத்தினுரையைக்கேளாககோசிகன்வடவைசெநதீச
 சிலத்திற்சிவநதகண்ணனிந்தையுமனையனூழிக
 காலத்திற்கடுகாலன்னமூசினனகடலிற்றேனறும
 ஆலத்தின்கிளாசசியன்னகோபதசனமுனறெழுந்தான (ந)

பேசினிந்கினிபோற்செங்காற்பெயாசசியிற்பெடைபோறசெங்கை
 வீசினின்மினபோற்சீறறமிக்குதியானமுனிவனவிட்ட
 மூசினிந்பிறநதிரண்டுமோகினிமாதராழி
 நீசினினிலைத்துநிற்குநீலமென்கொடிபோனினரா (ச)

செந்திருவமுதிற்றேனறத்திராகடந்பிறநதநருசில
 வந்திருகருந்திருக்கள்வயங்குவதென்னீலச
 சந்திராதித்தெரென்னததலையினபின்கறுத்ததென்ன
 இத்திரநீலக்கொம்பிரண்டுவந்தெழுந்ததென்ன (ஊ)

நீலவாரிதியினீலத்துகிக்கொடிநின்றதென்னக
 கூலவாரிதியினீலக்கொம்பிரண்டுமுந்ததென்னப
 பாலவாரிதிகடைந்தபஃறலையாவகான்ற
 ஆலவாரிதியின்மூழிக்கிளாந்தெழுமன்னமென்ன. (ஈ)

ஆலத்திற்பயின்றகண்டனமுற்றிருக்கண்ணுன்மாண்ட
காலத்திற்புறங்கொடா துகாமனோடொத்தலைந்து
நீலத்திற்கருகிவெம்பிநிலைவிலவந்துதவியன்பாயச
சீலத்திலுயாந்தகாமன்சேனையிலிருவரெனன. (எ)

சுழிகொளும்பெருநதணகங்கைகுடினோன்றுளங்குநெற்றி
விழிகொளுந்தமுலானமேனிவெந்தழிநதிந்தகாமன்
பழிகொளககருதிக்காலபாசமேவிழியாககொண்டு
வழுவிலாவாங்குகொண்டரதியுமாற்றவளுமெனன (அ)

நாவியங்கமலததுற்றபிரமனைககப்பானவேண்டி
வாவியங்கமலவாசககோசிகனவாதிற்றீட்டும்
ஒவியமெனனநீலவோதிமமெனனநீண்ட
காவியங்ககண்ணூர்காநதட்கைதொழுதிதைறகுசிரினரா. (சு)

திதிலாமறைகண்குந்தெளிவுறவுணாநதீர்மைக
கோதிலாககுணததோககெல்லாங்கோபஞ்சண்டாளமென்பார்
ஆதலான்முனிவனமுககிஞரமுறசீற்றததூடே
போதலாலநதமாதாபுலசநியராயினாரே (கஊ)

மாதரைமுனிவனபாத்துவரவழைத்திருத்திரானு
பேதமுமெழுததுஞ்சொல்லுமபெருங்கலையிருநாலெட்டும்
கீதமுநாதபாமுககினனாமுதலவாய
போதமும்வாரிநீரிநகரைததுடனபுகட்டினனே (கக)

நடினாநருபின்சொறகினனராயாருமேங்கப்
பாடினாநதீயநதுலாநதபயிரெலாம்வினையும்ல்கும்
வாடிநாளனைகம்பட்டமரங்களுநதழைக்குமுன்னுள
வீடினாநயாவந்துற்றுவெளனென்புமவிதிராவிதிராகும் (கஉ)

அந்தவேலையிலயோத்தியரகனைககண்டுழீண்டு
கநதவாசமுலமெளலிககெளசிகனறன்னைப்போற்றி
இந்தவாலியிலேமன்னனெண்ணருஞ்சேனையோடும்
வந்தனனென்னவேதமாதவெடுததுரைததார. (கங)

புண்ணியந்திரண்டயாக்கைப்புரவலன்வந்தானென்ன
எண்ணியவெண்ணமெல்லாமுடியுமென்றேம்பலெய்தாப்

* நாவிய - நாயி.

பண்ணியன்மதூரசெஞ்சொற்பவளவாய்க்கரியசெவவேழ்
கண்ணியாதமமைநோககிககெளசிகனவினமபலுநருன. (கச)

பெடைநடைமடவீரவாவிப்பெருககரைதன்னில்வந
படையுடையேநதனபாற்போய்ப்பாடலாலுருசகிவெற்றிக
குடையினேககொண்பினலலாநகலவியைககொண்பினென்ற
விடைகொடுத்திடலுமாதாவிலைவினிநெருமுதுபோலா (கக)

எடுத்தநன்மகரயாமுமேநதியமுலுநதோனற
உடுத்தமேகலையுஞ்செமபொறசிலமபுரினரேசைகாட்டந
தொடுத்தபுகுகொதைசோரததுணைமுலைததும்பிவிம்ம
அடுத்தபுஞ்சோலைநங்கியகனபுனறபொயகைபுககார. (கக)

கனைகமுற்ககிககாற்சேனைககடலினிற்சென்றுபுகக
வினைநெடுவேற்கணரையருளபொழிவிழியானேககிக
இனையரென்றவதைதேறுதையுறவெயதுமெல்லை
புணையிழைமாதாவநதுபுரவலறபோற்றிநின்றார் (கல)

தோளும்த்தோளிற்சாத்துஞ்சடாமணிவலயமுஞ்செந
தாளும்சதாளிலவீரககமுலுநோதாமுநதகையும்
வாளுநீண்மாலையுமவதனமுநோககிமார
வேளுநேரிலலானறனைப்புக்கமுநதனாலியந்துரைப்பார (கஉ)

யாணாகருள்யாணநினையெயதுதற்கிழைதசவேதா
வீணாகருள்வீணெமமைவிதித்தவனநிறதிரற்கும்
வாணாக்ருமனந்தொர்க்ருமவாய்ததவாதேபோனின்னைக
காணற்குத்தொழற்குவாமுத்தககணகைநாப்படைத்திலானே (கக)

வையநின்னகரிசெம்பொன்வடகிரிநினதுபீடம்
வெயயவணினதுதீபம்பவேலைஞ்சனரீர்ச்சாலை
செயயவணினதுபாரிநிககணின்கவிகைசெவவே
லையினபெருமையெம்மாலளவிடற்கரிதேயென்றா (உ௧)

சொல்லியமாற்றகுகளாததோன்றலும்வியநதுநோககிக
வல்லீர்யாரேதூர்நானவந்தவாதேறதீண்டென்றான்
அல்லியந்தொடையன்மாபவ்வனதநகத்துவாழுவோம்
புல்லியசாதீனப்புலைசசியர்யாங்குளையா. (உக)

வேதமாமுனிவன்வைகுமேதஞ்சாரனின்றுன
பாதமேபணிநதுநோகருமார்ததியிற்பதறிவந்தேம்
போதமுநெறியுயிலலாப்புல்லியோலலியாமும்
கீதமுஞ்சிறிதுவல்லேகுகேளொகுகினததிப்பினனா (௨௨)

மகரயாமுலாகுகிள்குருமாடகமுறுககிசசெம்பொற்
சிகரமாமுலையிறசோததிசசெவியுறவிசையெழீஇதநந
நிகரிலாவமுதபபாடறபாணியினிறுலிப்பினனா
பகாதருயிசைகளேமும்வகைவகைபாடினூரே (௨௩)

காவியககணணுமுடாகவாரிதழ்தானுககோடா
வாவியககமலமன்னவதனமுறுதலுமேரு
துவியநதோகைநலலாசவரினமேலெழுதிவைத்த
ஓவியம்பாடிற்றென்னபாடினூருகயாரும். (௨௪)

கரும்பினைக்கடிந்ததிஞ்சொற்காரினைக்கடிந்தகூந்தற்
பரும்பிணைக்கொகுகைமாதாபவளவாயப்பிறகருகுகானம்
வரும்பனிமதியையோககிககிணகிணியாவகொண்டாப்பின்
அரும்பலிழாம்பறபோதுளவண்டிருந்தாப்பதென்ன (௨௫)

இல்லையோவிமைததென்பாரொடாதுகைதொடாதுவைத்த
வில்லையோபுருவமாகவிதித்தனனவேதாவென்பா
முல்லையோமுருந்தோமுததேசாமுறுவலையறியோமென்பா
நல்லையேநல்லையெனநூராதிபாவியந்துதைததா. (௨௬)

அட்டமாவனைததமுள்ளுமாலிபெற்றேருமென்பா
சுட்டநீள்வனகுகொலலாஞ்சோலையாததழைக்குமென்பா
பட்டவாளவீரரெல்லாமுயவகைபலிப்பதென்பார்
வட்டமாமதியமன்னவதனததார்பாடல்கேட்டே. (௨௭)

நாடெலாமழிக்கககேட்டுநரபதிவெகுண்டுவேட்டை
யாடலால்வெருண்டிபோயத்தம்மாருயிரோம்பித்ததுன்றுக
காடெலாககாரதமாக்க்கண்ணியர்மதுரகீதப்
பாடலால்வெளிப்பட்டிற்றறவையும்பறந்தவம்மா. (௨௮)

மஞ்சலம்பிடியேறென்னமாமுரசுதிருமோதைக்
கஞ்சலாலனநதகோடியசுணமாவனைத்துமாவி
துஞ்சலாதீணடிமொய்ககத்தும்புருமுதலோரெல்லாம்
இன்சொலிஞ்சைசெய்ய்தயாழிசையாதென்றோர்வார். (௨௯)

நல்லியன்மகரயாழினுதமுமிடறுமொன்றப்
புல்லியகீதவோதைசெவிவழிபுகுதலோடும்
வல்லியாதம்மைநோககிமலாததிருக்கரமமைத்து
மெல்லியறானும்வெற்றிவேந்தனுமிகமகிழந்தார். (௩௦)

மணியொடுகடகஞ்செம்பொன்வளையெரிமணிப்பொன்றாம்
அணிதுகில்பிறவுநீட்டிக்கொணமெனவளித்தலோடும்
பணிகளுந்துகிலும்பொனனும்பெற்றகியாமபடாந்தேமல்லேம்
திணிகடாமுடியாயாககேடடியபரிசிலகேளாய. (௩௧)

ஏத்தியபரிசிலாளாக்கெண்ணியவனைத்துநல்கும்
பார்த்திவலிவையெலாநின்றிருவுளப்படியாலுள்ளேம்
மூர்த்திகணமூவாககாகுமுடிபுனையநாளேநீ
சாத்தியதவளக்கொற்றக்கவிகையைத்தருதியென்றார். (௩௨)

பழிவழியொழுதாரீதிப்பானுவினருலததுவேந்தா
வழிவழிவந்தகொற்றக்கவிகையைவழங்கமாட்டேன்
விழிவழிகண்டவேறுகவிகையைவிளம்பிலுங்களு
மொழிவழிதருவேனென்றுமொழிந்தனன்மனனாகோமான் (௩௩)

கனத்தவெய்காதலாகருக்கணித்தவராலலாதவ
வினத்தவரொருவராலேயின்பமுண்டாகவற்றே
மனத்துளேகுறித்துவந்தமணிகருடைவழங்காயெலெந்
தனத்தினைத்தழுவியின்பத்தருதியென்றவாகளசொன்னார் (௩௪)

வாட்பொருகண்ணாகூற்றந்திரத்தலைவன்சொலவான்
வேட்பனவில்லையென்னாமெயநெறிவேந்தனறனபாற்
கேட்பனவறிந்தமகருக்கிடைப்பனவுணாநதுகேளீர்
சேட்படநிலல்லுமெனனத்தெரிவையாசெப்பலுற்றார் (௩௫)

முன்பியாகருதிவந்தமுழுமணிகருடையுநல்காய
பின்பியாங்குறித்தவின்பப்பெரும்பயனறானுந்தாராய
அன்பியாமுன்மேல்வைத்ததவத்திலேபோனதநதோ
வன்பியாமுன்பாற்கண்டோம்வள்ளனமைகண்டிலேமால் (௩௬)

கொடுப்பனகொடுப்பதல்லாறகொடாதனகொடுக்கமாட்டார்
விடுப்பனவிடுப்பரென்றும்விடாதனவிடவுமாட்டார்
தொடுப்பனதொடுத்தும்மாற்சொல்வனசொல்லிநுககட்
கடுப்பனகொண்பினல்லாலகனயினென்றமைச்சன்சொன்னார். ()

வள்ளலென்றடைந்தோமுன்பால்வந்திரந்தோக்கொன்றியாக்
கள்ளனென்றறிந்தாலியருவருகலங்கண்டாயென்றார்
உள்ளமுங்கண்ணுஞ்செந்தீயுருதெழுசசினத்துவேந்தன்
தள்ளுமென்றருளிசெய்தானவிலைவதுதன்னையோரான். (௩௮)

பாத்திவனுரைப்பக்கேட்டுப்பப்பரானருங்கிசசீறித்
தித்திரள்கொங்கட்கிந்தநூக்குவான்செல்லவேங்கிச
காத்திரங்கெகக்கையுங்காலகளுநடுங்கமார்பிற்
சோத்தியயாமும*போகட்டிரந்தனர்திசையயங்கி (௩௯)

ஆறுகொண்டோடாசெல்லாவடவியிற்றென்றுமேனி
மாறுகொண்டிரஞ்சிந்தமன்கிணைப்பழிதசகூந்தல்
நூறுகொண்டாககசரசோராததுகிலகிழிந்தகலசசாப
வீறுகொண்டேவிவிட்டமுனிவன்முனவீழாதாவந்து (௪௦)

வேறு

மண்டலந்தளிவிழுப்புண்டசெநதுகிலகளுமாறடித்த
புண்டனிற்பொழிபசுகருநதியுநதுவரிதழப்பொருமலுந்தான்
கண்டனன்கொகிகனகடையுக்கனலெனககடியகோபம்
கொண்டனனவந்தவாறேதனககோதைமமாகூறலுற்றா. (௪௧)

ஐயகேணிண்ணருட்படியினாலரசன்மாட்டணுகிநின்றே
பையவேழிசைகளுமபாடிசொன்னவப்பரிசுரைததேம
கையனெங்கையடிததுமரெனசெய்தவகண்டனத்தால
உய்யவும்பொருமோவுரையுமுண்டோவெமகருயிருமுண்டோ (௪௨)

எனவுரைத்திடவெயாததிடியிடிதசெனநகைத்திருக்கணலும்
கனெறித்திருபுடைககடமனைசுதும்புகைகடிதுமூதச
சினாடிகுத்திறைவனுக்கிடர்வினைத்திடுவதேசெயலெனத்தன
மனநினைத்தசருமறைத்தவமுனித்திரளுடன்வரநடந்தான. (௪௩)

கரதலத்திடுமெழிற்குசைவிதிர்ப்புறவினைக்கழல்வருநதப
பரவுபொற்றடமலாசசடைவிரிந்தகல்பெருமபடியினுவச
சுரர்மிகப்பரதவித்தபயமிட்டலறிதசகவணவெற்பாற்
புரமெரித்திடவரும்புனிதனொத்தணிமலாபபொய்கையுக்கான். ()

பிணிமுகத்திரள்களுங்கருகினப்பகுதியும்பிரிவுறாத
அணிமலாக்குளிர்ந்ததத்திசினதெதொடுநடந்தணுகலோடும்

* போகட்டு - போகவிட்டு. 0 சோதத எனவும் பாடம்.

பணிமுடிச்சுமைதவிர்த்திருபுயத்தினிள்மிசைப்படிதரித்த
மணிமுடிக்குரிசிலக்கொடுவினைக்கெளசிகள்வரவுகண்டான். (௪௫)

கடல்களென்படுநெடுநீனசுகளென்படுமகன்ககனமென்றும்
உடல்களென்படுமவற்றுயிரகளென்படுமிடிநதுலகமென்றும்
வீடலருந்தவமுடைப்பெருவலிககௌசிகளவெகுளியாலென்
றடனெடுஞ்சிலையவன்கடிதெழுந்தெதிராநடநதடிபணிநதான (௪௬)

உருமிடித்தனவெனசசினமிருத்திகலசெயற்குறுவதற்குக்
கருமிடற்றவனவேன்கடனிந்தசவனவேனகமலனலவேன்
கிருமியிற்கடையதாமெனியவேவலனெனக * கெழுமையன்புற
றிருமலாககமுலகளைககரமுறத்தழ்நூலிலத்திடைகிடநதான (௪௭)

கரமுறத்தமுலலுகௌசிகப்பெயரினனகால்பறித்தே
சிரமிசைத்திருமுடிசுடாமணித்தொகைகளபஃறிசைத்தெறிக்க
உரமிசைப்பணிசெறித்திடவுதைத்தனனுதைத்திடலுமுன்றன்
மருமலாககமுல்சிவப்புறுமெனாகைகளாலவருடலுறறான. (௪௮)

குடியினிற்யிழையிழைச்சுவமுனககடிமையிற்றுறையுமில்லேம
இடியிடித்தனவெனசசினமிருத்திடைவீடாசெனையுதைத்த
அடிவடுபடுமெனககவலுஃறபசையொழிநசையவென்றன்
முடிவடுபடுமெனககவலுகிலேனவெகுளியெனமொழிதியென்றான

மாவீனத்தகுணிசெய்தாயசெழுவுகிடாசெய்தாயவானளாவுக
காலீனப்பொடிசெய்தாயசீதியாவினறவெனகாசன்மக்கள
பாவீனப்பழிசெய்தாயசீவினைகருரியதோபாவீரீதான்
ஆவீனற்றேல்பொதிந்தடுபுலித்தொழிலசெய்தாயழுகிதென்றான் ()

நாடழித்திடினுநனகாழித்திடினுமெனனறுமலாப்பூறு
காடழித்திடினுநீனகாலறககிளையீனககையீனுக்கொன்
றீடழித்திடினுநீதானவிடுததேளயெனறயானறிநதால
பாடிழைத்திடுவவேனென்றரிசசநதிரனபல்லொழிநதான் (௫௧)

சிறியரானவாதமகருரியவேயலலவோசீமைநனனூ
லறிஞரானவாதமககலலவொப்பொறைபிறாககாருமோதான்
நெறியிலாவீனையீனெனெருவனைப்பொருளதாரீமுனிந்தால்
பொறைபுரினனருளமெனனளவிலோவிலவெனப்போனதென்றான

* கெழுமியேகுற் எனவும பாடம்.

மடிததவாயினன்மிகக்கொதித்தநெஞ்சினனெதிர்மறுத்துநீதான்
 படிததவாசகமெலாமெனக்குநீபிதற்றிடற்பாலவோதான்
 வடிததவேழிசைசினக்கிசைக்கவேவநதவென்மக்கடம்மை
 அடிததகாரணமெலாமெனக்குநீதக்கவாறறைதியென்றான். (௫௩)

வேறு.

மீண்டுமன்னவன்வேதியன்றாள் கரம்
 பூண்டுவாயிற்புனல்வறநதற்றிட
 ஆண்டநாயகவிம்முனிவாறறிடல்
 வேண்டும்தானதுவிண்ணப்பஞ்செய்வனாள். (௫௪)

இக்கருங்குழலழையார்தம்மைநின
 மக்களென்பதுணாநதிலமாதவ
 தக்கவாறுராயாமையிற்றளளினேம்
 புக்கதீதுபொறுததருணீயெனரான் (௫௫)

கழுததரிந்திதுகைபிழைவநதெதன்
 நழுத்தமாகவுரைததனையாதலால்
 பழுதநல்லறிவுற்றுணைப்பற்றிய
 ஒழுகக * மென்றுளமுட்கிடககூறியை (௫௬)

இரப்பவர்க்கொன்றிலையெனில்யாராயும்
 கரப்பவாககுறுகட்டுரைகூறுவா
 புரப்பவாககுப்பொருததல்லலாவித
 தூரப்பலுநதகுமோவெனறுருததனை. (௫௭)

கட்டகில்லெனநின்றவக்கள்வாபாற
 கெட்டவான்பொருளகாட்டககிலையா
 வீட்டமூசகூடன்விம்மலினுலலை
 பட்டுளாரிற்றையப்பையககூறினான். (௫௮)

மைகுலாவுகண்மாதரைமோதிய
 கைகுறக்கினுங்கண்ணினைசுருவினும்
 மெய்குறக்கினும்வேண்டியவாறுநீ
 செய்கவென்னமறைமுனிசெப்புவான். (௫௯)

* ஒழுககமற்றுள் என்றும் பாடம்.

கொய்துமாக்களைக்கொன்றதும்பன்றியை
 எய்ததும்யிசைகேட்டடிதநீனமாய
 வைததும்மென்றன்மககளைநீமணம்
 செய்துடிற்பொறுப்பேனென்றுசெப்பினான். (௬௦)

நிலத்திலயாருநெறியலசெய்துடின
 விலகருநீயிவையென்கண்விளம்பலென
 புலைகருலததொடுமன்னாபொருந்துதல்
 நலததேதாவென்றுநாயகனகூறினான். (௬௧)

மலையின்வைகருமவசிட்டனசபித்தலாற்
 புலையனானவனமைநதவிப்புவையா
 முலையிலவைகன்முறைமையன்றோவெனக்
 கலையுணாந்தகொள்கன்கூறினான். (௬௨)

அற்றைஞான்றெமதையன்வசிட்டனால்
 பெற்றசாபப்பெருமபுலதீர்த்தனை
 இற்றைஞான்றிகுகளைப்புலையாககநீ
 கற்றதேதெனககால்கரமபுண்டனன். (௬௩)

முன்னமுநதைமுழுப்புலநீக்கினம்
 இன்னநீக்கவெமககரிதன்றியாம
 சொன்னவாசகங்கேட்டுசகடாமுடி.
 மனனாமனவென்மககளைசசோகென்றான். (௬௪)

அடினுநின்விழியாரழலாலெனைச
 சுடினுமென்னுடறனைததுறநதுயிர்
 விடினுமேனியைவெட்டியறிநதுகூ
 றிடினுமிசசொற்கிசைகிலன்யானென்றான். (௬௫)

யூபவேள்விககொள்கிளையீலாக்
 கோபமெய்திககொடியிடைமககையர்
 தீபமன்னவர்சசோகிலையாயினென்
 சாபநீபெறுகென்றுணாசாற்றினான். (௬௬)

கூற்றமுண்ணக்கொடுத்தெமதாருயிர்
 தோற்றனன்றுநன்றென்றுதுணிந்துநின்
 சிற்றமாநிடசெசெப்பிடுஞ்சாபம்யான்
 ஏற்றனன்னிடுகென்னவியம்பினான். (௬௭)

அப்பெருந்தகையனனதுரைத்திட
இப்பெருந்தகைககும்பொறைககும்மியாம்
ஒப்பெடுத்ததுரைககத்தகுமோவெஞ்ச
செப்பருந்தவனசிறதையிலண்ணுவான். (கூஅ)

இரைத்தெழுந்தகத்ததையிருத்திடின
வரைத்தடமபயவாசவன்முன்னாயாம்
உரைத்தவாசகநதோற்குமென்றுன்னுபு
நிரைத்தவேணிநெடுநதவன்கூறுவான். (கூக)

துடிமருகருவத்தேதாகையர் தங்களைக்
கடிமணஞ்செயறீதென்றகள்வனே
குடினமசெய்யுகுகொடும்புலையற்குநீ
அடிமையாவையறிதியென்றேறுதினான். (கூ௦)

கொஞ்சிப்பேசுக்குழவீசொற்குற்றததால்
வஞ்சித்தனனைவனமுலிப்பாலினிவ
நஞ்சிட்டாலதைநாடிவிலகருநன்
னெஞ்சத்தாருளரோவிநிலத்திலே. (கூ௧)

வாரிகாயநதுகொதித்திடினமாற்றத்தண
ணீரியாவாதருவநநீகியிற
சீரியாயெனைநீயிகசசீறிடின
யாரியாரஞ்செவென்பவெனறனன். (கூ௨)

தாயுநதநதையுந்தஞ்சமுந்தெயவமும்
நீயுண்டென்றுநினைநதிருந்தோமெஞ்ச
சேயும்வேநதுநதிருவுமமைசசனும்
போயுன்பாதம்புகவென்றுபூண்டனர். (கூ௩)

அன்னையென்பையருந்துணையென்பையுள்
முன்னையாழ்வுமுதலவனுமென்பமற்
றென்னையிப்படிவெல்பவனிசசமத
துன்னையல்லதுகண்டிலமுண்மையே. (கூ௪)

கண்ணவேண்டினுமீருவன்காக்கின்ற
மண்ணவேண்டினும்வாழ்வுடனீருவன்
பண்ணவேண்டியசெஞ்சொற்பறைககுலப்
பெண்ணவேண்டிலன்யானென்றுபேசினான். (கூ௫)

மன்னர்மன்னனுரைத்திடமாதவன்
அன்னதேநமககாமென்றவாவநீஇச
சொன்னதேயமையுககடல்குழபுவி
என்னதேயெனறெழுந்தெழுந்தாடினான் (எச)

மருவுநாடுமவளநகரும்பெருந
திருவுமீசுவனென்றனைசெவவியோய
தருவனென்றமொழிதவருமலுன
அரசளிககினைமையுமெஞ்சசொனான் (எஎ)

அநதளைனைநோககியவவண்ணலும
உநதமககளுறுநலனவேணடிவேன
எநதநாடுமிருநிகுகுப்பையும்
தநதனனமொழிதப்புவதிலவென்றான. (எஅ)

பாரைவார்ததையினற்றரற்பாலதோ
தாரைவாரெனககெளசிகன்சாறறிட
நாரைவாயகயல்பாயுநறுநதட
நீரைவார்ததனனிபுவியாளகென. (எக)

வையநின்னதுமாநகாரீனனது
வெய்யவாசியுமவேழமுநின்னபொற
செயயதேர்களுஞ்செவவமுஞ்சேவிகருந
தையலாக்களுநதானையுநின்னவே (அ0)

என்றுமன்னனியமபியிறைத்தநீர்
அன்றுகெளசிகனவகையினெற்றபின
நின்றமாதவர் தவகளைநோகுறித
தின்றுநீரெழுந்தார்த்திடுமென்றனன. (அக)

வேறு.

கோசிகனின்னெகூறியபின்கூகூவென்றே
ஆசிகன்சொன்னூராடினராததாரணியாடை
வீசினர்நீயேமேன்மகனென்றுமேன்மேலும
பேசினாபேசிமாசனர்நேசம்பெரிதுற்றார் (அஉ)

வாரணமுநதிண்டேர்பரிதேசம்வளவெல்லாம்
ஆரணமோதுங்கெளசிகனுக்காயினவென்றே
பூரணகும்பம்வீதிகடோறும்பொலிவித்துத்
தோரணமிட்டார் தாரணியெயுருந்துறவோரே. (அங)

மென்னடையன்னநன்னடையானீவிநலானை
முன்னடையானினின்னவையினனுமுனி கூறும்
என்னகாநினேறயிவவுவகெலலாம்யானுள்
நின்னடையாளநதந திடுமாருநெறியென்றான்

(அச)

வாழியநானோசெல்வமமைசசனமாசேனை
குழிநெடுகுகைபபோாமதவேழந தூகநதோ
ஊழியினமட்டுமானுதிதநதேனுனநெனதே
ஆழியளிததானபாருளமட்டுமழியாதான

(அஊ)

குடைதநதேனீர்கொடிதநதேனெனகுழுவாய
படைதநதேனந்கனகததிணடோபரிதநதேன
தடைதநதேநினறடியேனெகததவனேநீ
விடைதநதேகெனறடிமேறபரவிவீழ்வானை

(அசு)

துணியுநதனிரெஞ்சுடையானினதுதோணமாலீல
மணியுமவளையுமவலயகருநினவடிவாரும்
அணியுமமுடியுளுசெயுந்தாயுமணியுமபொற்
பணியுகழலுநதநதேசெகென்றுபலசொனனான்

(அஎ)

எததுககிவையென்றணிமாமுடியுமவடிவாரும்
புத்திப்புதல்வன்புணும்பணியுமபுனைமாதின்
பத்திககிரணப்பணியுககனகப்பணியுமவெண
முத்திற்பணியுககழியாமுனிவனமுனமுயததான.

(அஅ)

உணையும்மடமாதினையும்மரசேயுனமைநதன்
றணையும்வீடுதற்கணியும்பணியீதநதாய்காண்
வணயுகழலாயமகனும்நீயுமமடவாரும்
புணயுககிரணககிலதநதகலப்போவென்றான்.

(அக)

ஆரையிரப்போமாதையளிததாலரனையென
றாரையளிததகாவலனினேறயுயிரசோருந்
தாராநினநதேகெளசிகளுகருதானமும்
சீனாகிழித்தேதமுவகையிட்டிசெசெலவுய்த்தான்.

(க0)

நாறற்பாழ்ந்துணியிலைப்பேனெருநாண்மாருப்
பீறற்சீலையிதாருக்கென்றுரைபேசாமே
மாறற்காலமிதாநிற்செய்வதன்மற்றென்றாக்
கூறற்காமிசைபூணககோனதுகொண்டானே.

(கக)

காவிசீராயுதித்துக்கூறாகழித்துசசென்
 ரூவிககாகுலமாகசசேனையமுங்கப்போயப
 பாவிக்கோசிகரூமுன்னாவொருபால்வையதுத
 சாவிதசாளிணைபூசிததேவிடைதாவென்றன.

(க௨)

தாவென்றனவிடைதநதேனீயொருசார்பூதி
 போவென்றனிதுவெல்லென்னொப்போவான
 வாவென்றனதுகேளாநீளவுமவங்கதெயநி
 யாவென்றனிநீயீகுவவெநதாயானென்றன

(க௩)

செந்தேனெடுந்தண்பனைகுமுந்திருநாடா
 வந்தேநானும்மாமுனிவோருமவளாவேனவிக
 குந்தேநண்ணியிரந்தபசுமபொணுவெல்லாம்
 தந்தேபோவாயென்றிறையோனேசதடைசெய்தான

(க௪)

முன்னமுனக்குசசொன்னதிறத்தின்மொழிமாநி
 அன்னதுகைககொண்டநநிதிதநதேனலவேனயான்
 ஈன்னகரோடுபொன்னுள்முற்றுநனிதநதேன்
 இன்னமுனக்குப்பொன்றாவென்பாலிடமுண்டோ

(க௫)

தாருடனேசெந்தாமரையாளசோதடமாபா
 யாருடனையிமோசமுரைப்பாயநிலில்லாய
 ஊருடனேமுன்கூறியபொன்னுமுடனென்றே
 ந்ருடனேகீபேசியளித்தநெறியுண்டோ.

(க௬)

சொன்னதுமாறாபானுகுலத்திறெல்லவேந்தர்
 அன்னதுகாரேனுகின்றினையென்றனதுகேளா
 மன்னவனுள்ளநொந்தநாணிமதிவல்லோய்
 இன்னமுமொன்றுண்டென்னவிநதேயிவைகூறும்

(க௭)

வேறு.

நித்தனைப்பிரமணையினையாய்நினைவழிந்த
 பித்தனைப்பொருள்வினையெங்கியான்பெறுகோ
 இத்தனைத்தினத்தீவதென்றியம்புவையெனின்யான்
 அதனைக்குநின்பொருடா *வவநியீதென்றன்.

(க௮)

ஊருநாடுநீண்மலைகளுங்காணமுமுழன்றே
 யாருளோடிமுப்புண்பவரவதியாரிடுவார்
 சோரமுள்ளநீகூறுமப்பொருடனைசொரிந்து
 பேரடாவுளைத்தடுத்தனன்பேர்கலையென்றன் (௧௧)

பக்கநோககிலன்பாராமிசைவிமுந்தடிபூண்டு
 கககலவநதிடமிடற்றிளையொடுகருமககதைபோல்
 விக்கலும்பொருமலுபிசைபிசையெழுவிரிநீர்
 உக்ககண்ணனவாயூறுநீர்வறநிடவுரைப்பான். (௧00)

இழைத்ததிவினைபொறுத்தனனரசுதாவெனத
 தழைத்தவன்பொடுதநதியானகன்றிடுகாலை
 அழைத்தநீயெனக்கவதியிட்டாள்விடியைய
 பிழைத்தனன்னிதோரபெருமபுகழ்பெறுதியென்றிரந்தான் (௧0௧)

சுற்றுண்டாகியமலைகளில்வனகுகளிறெருட்டின
 பற்றுண்டாகியபதிகளிற்படுபொருளல்லால்
 உற்றுண்டாகியநிதியமுன்றிருவுளமுணர்
 மற்றுண்டாமெனின்விளம்பிடுவழங்கிடவென்றன் (௧0௨)

ஆமதேயெனினரசுகேளவதியானுரைப்பன்
 எமகூடமுங்காசியுமன்றியிலிப்பால்
 தாமமாபநீதந்தனனொடிதற்கப்பாற்
 போமதுண்டென்ற்பொருளுமப்பொருளலாதளியேல் (௧0௩)

இந்தவெல்லையிலிப்பொருளீதலில்லாமல்
 உர்தவெல்லையிற்பொருடரவல்லையேயானால்
 முநதுநீசொன்னமுறைமையாலவதியானீவேன்
 தநதிடாயென்ற்சத்தியமேதனசசாற்றும் (௧0௪)

நிற்பிழைத்திடினினக்கியானருநிதியளிககுஞ்
 சொற்பிழைத்திடிந்குளுறவேதனிற்சொல்வல்
 கற்பிழைத்தநற்சொற்பரதாரத்தைக்கருதி
 இற்பிழைத்தவனுவனின்னிருநிதிக்கொடேனேல். (௧0௫)

காசினாட்டினிற்சென்றவந்நாளிலுங்கனகம்
 ஆசின்மாதவவளிப்பனவ்வவதியிலதுநீ
 பேசிடாயெனவிருபதுநானையிற்பின்பு
 மூசுவண்டுரைதாரிளையெய்தருகெனமொழிந்தான். (௧0௬)

அங்குற்றெய்தநாளம்முறைககிருமடங்கடங்கா
 எங்குறநீட்டுவதிப்பொருளையவென்றியம்ப
 நங்குறமயிலைநாற்பதிறறெட்டுெனநவினருன்
 உங்குற்றம்மிதற்குட்டுகொடாதொழிநதிடினென்றன். (௧0௭)

வேறு.

இப்புத்திககினிதொத்தனனாவிடுகென்று
 குப்புற்றேகலுககெகசிகனமீளவுககவித
 தப்புத்தீதரதநதவப்பொருளெலாம்பதிவந்
 தொப்புத்தநதுயின்போவெனனனுக்குரைத்தான். (௧0௮)

பாரளித்தனைபுரககநின்பதியிடைசசென்றல்
 ஆரளித்தனொன்பாநின்னடியவவொலலாம்
 ஊரளித்திடவுடன்வரத்துணிநியீதொழியின்
 நீரளித்ததேயெனககுமணணினககெருமொழிந்தான் (௧0௯)

நன்றுநன்றுநீநகரியெழுந்தருளையென
 இன்றுநின்பிறகெயதுவெலென்றினிதியம்பச
 சென்றுகெளசிகனநோமிசையேறினனறிரண்டு
 நின்றமாதவர்கரியினும்பரியினுநிறைந்தா. (௧௧0)

தேரிலேறிமாமுனிசெலசசேனைபினசெல்லப்
 போரில்வீரனுநதேவியும்புதல்வனுநடுவே
 பாரினமேனடநதடிபொருதுடல்பதைபதைகக
 வேரிவாவீட்டயோத்தியைநோககியேவிரைந்தார். (௧௧௧)

கன்னலம்பெருங்கழனியுஞ்சோலையுங்கடநது
 வன்னமாமணிப்புரிசையின்புறத்துவநதனைந்தார்
 நன்னகாப்பெருஞ்சனமெலாமெதூகொடுகண்ணி
 மன்னனைசசெழுந்தோமிசைககண்டிலாமருண்டார். (௧௧௨)

இரதமேன்முனியேறியதகிதமோவிதமோ
 சரதமோவெனுமையத்தாவநதவண்சாரந்தார்
 விரதயிவ்வகைவினைநதவாரேதெனமெலிந்து
 கரதலககளான்முகத்தறைந்தழுதனாகதறி. (௧௧௩)

எங்குவாரிளங்கொடியையுஞ்சேயையுமேந்தித்
 தாங்குவாரசெழுந்தாளிலேவீழ்ந்துவீழ்ந்தயர்வார்
 ஒங்கியோகியேயறைந்தறைந்தொளிமுகககன்றி
 வீங்குவாரமுவார்விழுவாருளமெலிவார். (௧௧௪)

மன்னவற்குநம்மன்னைகருமைந்தற்குமந்தோ
என்னபாவம்வந்தெய்தியவென்றிருந்தேககப்
பொன்னகர்ப்பெரும்புரிசையின்புறத்துவந்தணுகி
இன்னல்செய்தவக்கொள்குகனி ர தம்வீட்டிழிந்தான்.

(கக௭)

கோசிகன்றையுடன்கொடுகோநகாபுகுந்து
வாசியுள்ளவுமதகரியுள்ளவும்வழுகிக்
காசினல்லறைபூசனையறையெலாங்காட்டித்
தூசினல்லறைதூயிலறைபொனசசொன்றான்.

(கக௮)

என்னின்முன்னவரிருபதோடொருவருண்டந்த
மன்னர்வைத்தசெம்பொன்னறையீடுதெனவழுகிக்
அன்னசத்திரமியைவையடியினேன்வைத்த
பொன்னறைத்தொகைகொள்கெனகொடுததனன்புகழோன். ()

ஆடரங்குகளம்பலமடமன்னசாலே

மாடமாளிகைமண்டபமஞ்சனசசாலே

கூடகோபுரமடைப்பள்ளிகோயில்செய்துன்றம்
பீடமாதனமியைவெனகொடுததனன்பின்னை

(ககஅ)

இந்தவாதனத்திருந்தருளெனமுனியிருந்தான்
அந்தவெல்லையிலரசனுமவனடிபணிந்தான
வந்தமன்னருமமைசசருமங்கையர்குழாமும்
சந்தரக்கமுற்சேனையுமவனடிதொழுதாரா.

(கக௧)

தொழுதெழுந்துதஞ்சுடாமுடிமன்னனைநோக்கி
அழுதுநின்றவத்தலைவரையவன்கையாலமைத்துப்
பழுதிலாதுநீரொமகருமுன்செய்தவப்பரிசே
முழுதுயிந்தமாமுனிவறகுமுறைசெயுமென்றான்.

(க௨௦)

எவற்குநல்லவர் திரிபுரமெரியெழுசசிரித்த
சிவற்குநல்லவர்செங்கண்மாலுக்குநான்முகத்த
னவற்குநல்லவரமரர்க்குநல்லவராவர்
இவற்குநல்லவொனக்குநல்லவொனவிசைத்தான்

(க௨௧)

வையமேழுடைமன்னவனவ்வுரைவழங்க்ச
செய்யவாய்மலாசெங்கையாற்புதைத்தடிவணுகி
ஐயநின்மொழிமறுப்பவரொருமுகத்திற்
கையறைந்தழக்கண்டவக்கொள்குகன்கருதும்.

(க௨௨)

அறந்திரண்டுருவாகியவரசினையவமே

புறம்பறைந்தனமபுனமையெம்புநதிரியில்லாமல்
திறந்தொரிநதவாசெயலிதோவெனுககெளசிகன்மெய்
மறந்திருநதுபினமற்றுமோவாசகமுரைப்பான.

(க௨௩)

இந்தவையமுமிருநிதிககுழுவுயிப்பொருளும்
முந்தூநீதரமொழிநதவப்பொருளமயானிழப்பேன்
எநதன்மக்களைமணமபுணர்நதிரநகரிருவென்
றநதணன்மகிழந்தரசினைக்கையிடிததமைததான்.

(க௨௪)

கையிடித்தலுமுனிவீணக்கால்பிடித்திறைவன்
மெய்பிடித்தலுமிக்கவைசெய்தலுமல்லால்
மைபிடித்தகட்பரதையாப்புணாதலும்வழங்காப்
பொய்பிடித்தலுமறனலசெய்தலும்புகழோ.

(க௨௫)

உமக்கியானசொல்லவேண்டுமோமனுவின்பினுதித்தேச
எமக்குமுன்னரசாண்டபாவேநதாமுவெழுபா
தமக்குமுன்னொருததருக்குநதாங்கருமபெரும்பாரம
சுமக்கவல்லனோதவிாகவிசசொல்லெனாதொழுதான்.

(க௨௬)

சூளைக்கூட்டம்யான்பொருநதிலேனசொன்னவிப்பொருளுக
காளைக்கூட்டெனவரசினேநாகதியேமுனிவன்
நாளைக்கூட்டுவனினறுநீநடபுறததென்னத
தாளைக்கூட்டரவாககியதலையினசாரறறும்.

(க௨௭)

சிறுத்தநாயினேனசெய்தவிப்புண்மைகளெல்லாம்
பொறுததல்வேண்டுமென்றடியிணையிருகரம்புண்டான
கறுத்தசிரசையன்கெளசிகனபொறுத்தனென்றான்
மறுத்ததுயின்னுமொன்றுரைத்திடக்கேளெனவளளள்

(க௨௮)

கையிறுப்பிடித்தமைசசகாககாட்டிமறறிவர்கள்
வையினுந்நினைமறுககினும்மற்றுமோகுற்றம்
செய்யினும்பொறுத்தருள்செய்வாய்செலகதியளித்த
ஐயனேயுனதடைக்கலமிவொனுவளித்தான.

(க௨௯)

குடைநிழற்பொலிகெளசிகனடியினமேற்கொடிநே
ரிடையினுளையுமகனையுமிறைஞ்சுவித்தேத்திப்
படையைநோக்கிநீர்நின்மினென்றகையாற்பணித்து
விடையிதேயெனப்பணிநதனன்வேந்தர்க்குவேநதன்

(க௩0)

பரமுனக்குலகென்றிறையகன்றனன்பரிந்து
 புரமெரித்தவனையமாமுனிபுவிபுரந்தான்
 சிரமரீங்குவீரர்கள்செறிமன்றமுந்தெருவும்
 பிரமசாரிகண்மலிந்தனர்பெருகுமுடகளிப்பால். (க௬க)

காமத்தோகையர்கருங்குழல்விரித்தனர்பரப்பிச
 சேமத்தாமங்கள் காட்டுமசசிறப்பெலாந்தேயந்து
 தாமத்தாமலாத்தருப்பைகளசயிதைகளவிரித்த
 ஓமத்தாமமேயோகுகினவுயாமனையெலலாம. (க௬௨)

தோலினோர்களுந்துரகத்தோகளுஞ்சோதி
 வேலினோகளுமாதருமிடைநசமைமாறி
 தூலினோர்களுநுண்ணிடைக்கவுந்தியாகளுமுக
 கோலினோகளுமலிநசனாகொடித்தெருவெலலாம (க௬௩)

புனிதமாதவாகுமுநதிடப்புரவலாபோற்றக
 கனிதிருநதியசெய்வாயககன்னியாகாண
 நனிதிருநதியநவமணியாதனத்தேறி
 இனிதிருநதுலகாண்டனனகெளசிகனிப்பால் (க௬௪)

அரிச்சந்திரசரித்திரம

ஐந்தாவது

குழவினைக்காண்டம

முற்றுப்பெற்றது

ஆ. பாடல்கள எஞ்சு

ஆ ரு வ து

நகர் நீங்கிய காண்டம்.

தலமுழுதுந் தவமுனிவன் றனகுகளிதேச மினியுறைதற்குதியன
நென, நிலகுமணிமண்டபமுமெழினமணிச சிங்காதனமுமிழிநது
போநது, பலவரசருடனமைசசரமுதுடனபோய்ப்பரதலிககப்பதாதி
மொய்ககக, குலமகனுமடமயிலுமுன்னடககப்பினனடநதான்கொ
றறவேநதன். (க)

நொடைதுறந்துமுடிதுறந் துபணிதுறந்து துடிமுரசந்துறந்து
சாமக், குடைதுறநதுவெண்கவரிககுழாநதுறநதுகரிபரிதோககுலந்
துறந்து, கடைதுறந்துமறுகணைநதகாவலனறன் றிருமுகததைக
கண்டோரொலலாம, அடையமனமழிநதுருகியவரவரோமுகததிவறை
நதமுவாரானர் (உ)

மயிரோடுஞ்சிறையிழந்தபோகிலபோல்வேலியொடுவரம்பிழந்த,
பயிரோபோற்கரமிழந்தகரியேபோநபொறியிழந்தபாவை யேபோல,
உயிரோபோய்ப்பரதலிககு முடலேபோன மசசாலுளளுடைநதலம்
புந, தயிரோபோற்றளாநதலைநதுதத்தமககு நிகழநதவெலாஞ்சாற்ற
லுற்றா. (ஈ)

கொடிமீதுசெறிதேருகஞ்சரமும்பொற்சிவிகைக்குழாமுமின
றிப், படிமீதுநடந்திடவும்படிததனவோபார் வேநதன்பாதமென்
பா, அடிமீதுநொழுமசாமுடிமீதுமடிமீதுமன்றிசசட்ட, பொடி
மீதுநடந்திடவும்பொறுத்தனவோ குலகுமரன்பொற்றளுன்பா

அஞ்சாயன்மடவன்னத்தணிதுவியதனலுமனிசசததாலும், பரு
சாலும்பதைபதைக்கும் பதத்தாட்டுக காண்டையோபலிசததென்
பார், செஞ்சாலிககோசலமுயிராச குலவளநாடுந். தேவாநாமெ,
அஞ்சாமற்காததருளெம்பெருமானுகிதுவோவந்திதததென்பா

கசகைக்குத்திளமுலைச சந்திரமதிதன் கணவனெடுகமுடியே கக, கொசகைக்குவலய மயில்கொற்றவனைவிட்டு முணிக்கூட்டம் வெட்டாள, இசகைக்கிதம்பேசியீந்தாரைப்பாராட்டியவார்தம்பாற், பிசகைக்குவந்தவரோபெண்ணுக்குமணவாளப்பிள்ளையென்பார். ()

முல்லைமுறைகையாளுமுடி வேந்தனும்மகனுமுமுதும் போன, எல்லையெலாமணவறையுமலரணையு முண்டோவென நிரங்கி வீழ்வார, தொல்லைவிதிப்பயனாலேவந்திரந்தமாமுனிவன் சொன்ன தெல்லாம், இல்லையெனாதீந்தோருக்கிதனையோபெறும் பேற்றென்றேககிவீழ்வார. (எ)

வல்லாககுமாட்டார்க்கு மறமேநன்றென்றுரைப்பார் மறநன்றாமோ, அல்லாககு குமுனமடவீ ரறமேநன்றென்றுரைப்பாரது நன்றாகில், நல்லாககுநதீயார்க்கு மெல்லாக்குமொருமையினுடவாசென்னே, எல்லாக்குமுனதாதுலெககோனுக கிலையானதென்றேவென்பார. (அ)

கொண்டிருந்தவளநாடுகுறையாசபெருந்திருவுக்கொடித்திண்டேரும், பண்டிருந்தமாளிகையும்பரிசனமுநதமககளிததுப்பாலனேடும, வண்டிருந்ததாராணுவாணுதலும் வறியோர்போல்வனத்தேபோக்க, கண்டிருந்தும்விலககாதகெளசிகனா தம்மனமுங்கல்லோவென்பார. (க)

செம்மையினுலகமெலாந்தனக்களித்துசசெறிவனத்தேதேம் பிசசெல்வோ, தம்மைவரவழைத்திருத்தி யொருமனைக்குத தலநீயாத்தறுகட்பாலி, நம்மையெலாககாத்தளிககவல்லவனெவெனக்கரககணடுககிமாரு, வெம்மையினுலவெயதுயிர்ப்பாமின்றும் லிடிவநதுவீழந்ததென்பார். (க0)

என்றலமந்தனையோரும்வயிறுலத்து விழுந்தேக்கியிரககுட்கால, கனறினெடும்பியினெடுககிளையினெடுமவனம்புகுதுககளிறேபோல, இன்றனிதததருண்முனிவாககேற்றனவோவேற்றிலவோவெனனாவேககிக், குன்றினையமதில்குடந்தேதனிநடந்துசரையுவினைக்குறுகினனே. (கக)

உரைபெறுசிரவிசுலத்தரசர்க்குவழிவழியேயுரிமையாய, சரையுவெனுநதாநியரிசசந்திரற்குவந்தவினைதானேசென்றோ, விமைலாத்தாள பூண்டுகிடநதாற்றிடவுமிழிந்தேகி விரைந்துபோய்மேல், கரையனுகிவரிமணலில்விரிமவுர்கள்சொரியுநறுங்காவிற்றுக்கான். ()

வரைக்கனகபுயத்தினனம்மலர்க்காவில்வரிமணன்மேல்வந்திருந்தான், வினாககரும்பூககுழலாளுந் திருமகனுமிருபாலும்வீற்றிருந்தார், திராககடலுட்பொருனென்ப்போய்ச்செககதிரோன்சென்றனசெசென்றகாலே, உரைபபனவுமவினேபபனவுமறிதுமெனமுனிவனும்வந்தொளித்திருந்தான். (கக)

அககாலத்தமைசசொலாமடல்வேந்தனடிபோற்றியரசேமீண்டெககாலமெழுந்தருளவதென்றுகாககவாகவவாயிருகனேக்கி, முக்காலககருமுணருமுனிவனுக்கின்றியான்கொடுத்த மூதூாதன்னில், எககாலமும்வருவ தில்லையென்றானமைசசொலா மேககிவீழ்ந்தார். (கச)

முன்செய்ததீவினையோமுனிசெய்த வுபகாரமுன்னுண்டாகப், பின்செய்தகைம்மாறே பேரரசுகொடுத்தகன்று பெருககாடெயதல், மின்செய்தகெடுவேலாயமெயததவனையாக் தூர்த்துவிட்டேமாகில், என்செய்வானெனவுரைப்பாயாமபோதாமவனபோருக்கெதிர்க்கவென்பா. (ககு)

தோலேந்தாமார்பமலர்சதொடையேந்தத் தருப்பைமுடிசசருககத்தோடே, கோலேநதுகருங்கைககதிர்வேலேநதக் கனகமுடிககோஉரத்தின், மேலேநதியிருடியிருநதுலகான வவன்குடைக்கீழ்வீனையன்னான, காலேந்திவாமுவதின்யாககனன் மூழ்கலமையுமெனக்கட்டுரைப்பா (கக)

சடைபிடித்ததுகரம்பிடித்ததுநதாள்பிடித்து மரவுரியாற்றகைந்துசெத, உடைபிடித்ததுமீததவனையுயர்வனத்திலிப்பொழுதேயொட்டுகின்றோம், மடைபிடித்தவயகுழும்வனநாடு நீபுரக்கவருவாயென்று, படைபிடித்தமலர்க்கரத்ததாற்பதம்பிடித்து விறல்வேந்தாபணிந்துவீழ்ந்தார். (கக)

படிபுரக்குமன்னவன்கேட்டிருகரத்தாற் செவிபுனதத்துப்பாவமந்தோ, குடிகெடினுமுயாகெடினுங்கொடுத்தது வாககேனென்று கூறுமெல்ல, கடிபொழிலிற்காததிருநதகெனசிகனும் வந்தெதிருநதான்கண்டபோதே, அடியினைதனமுடிசாத்தியிருகரத்தா லுறப்பூண்டானரசர்கோமான். (கக)

வெய்தாநீவேவரால்விலக்கினத்துங் கொல்வித்தாய்வெகுண்டேனத்தை, எய்தாயென்மககனையு மிசைகேட்டுத் தூர்த்தடித்தா

நண்பினொடுமின்புரிசைநன்னகரானோக்கி
விண்புலமெழுநதமதிவ்வேவிதனைநோக்கித்
தண்புனல்வழங்கிடுதடங்கலையுநோக்கிக
கண்புனலசொரிந்தழுதுகாரிகைநடந்தாள்.

(௩௩)

பாசகமலங்குளபதறப்பதறவைத்துக
காசலிநடந்தநடைகண்டரசாகோமான
நாதனருளிப்படியிருந்ததெனநக்கான
ஆதபனமுன்றெழுமருஞ்சுரமடைந்தாள்.

(௩௪)

படிசுடவடிககணகலபாரினெழுகாய்நுண்
பொடிசுடவுடற்கணழல்பொருவெயினமீது
முடிசுடமிகத்துடிதுடிதமுதிர்சிப்புக
கொடிசுடரெழுநதுபடுகொளகையினராறா.

(௩௫)

அந்தநெடுவெஞ்சுரமமுன்றெழுதலகண்டே
மைநதனையெடுத்தமதிமந்திரிநடந்தான்
பைநதொடிபடுமபரிசுகணடியிப்பதைதேத
வநதெனதுதோளிளிவாவாயெனவுரைத்தான்

(௩௬)

பூமகளுமண்மகளுமேறுதல்பொருமல்
மாமுனிவனுக்குறவளித்தநீன்மணிதேதான்
நாமநெடுவேலிறைவநாயினிகழபெண்பால்
ஆடுமளியளேறினரகாமுநதழிவனென்றான்.

(௩௭)

என்றுமயில்கூறிடவிரங்கியெறுமுமன்னன்
நின்றுதளாவெயிதிவிழிநீருகவுயிர்சது
மன்றலசொரிசின்றகுழல்வலவியனையாய்நிற்
கென்றுமுளதிந்தவறிவென்றமுதுசென்றான்.

(௩௮)

சுட்டடிகுறுத்துடறுளக்கமுறீணை
விட்டெரிகொழுந்தழலினெய்சொரிவிதமபோல்
* கட்டுறவிதேன்பணிகருங்குளவிபூரம்
மட்டறவழைத்துமுனிவிட்டனன்வழிக்கே.

(௩௯)

பட்டமரமேசுழிபாறைவழியெல்லாம்
அட்டையொடுமுட்டையிசையாடரவுமொய்ப்ப

கட்டரவுதேளரணைகண்டவிடமெங்கும்
மட்டற்றெருங்கியடிவைககவிடமில்லை (௪௦)

நடந்தவடி * யுட்புறநலிந்திடுமெறும்பர்
அடாநதுபலபூரமுடனட்டைகளகடிக்கும்
தொடர்நதுபலவாளரவுசற்றியடிநீணடும
கடந்தகலினும்பலகருங்குளவிகொட்டிம. (௪௧)

அறப்பழுதுபட்டுளமமுநதுவதிலாவி
இறப்பதினிதெனறுமனமெண்ணினுயிர்போகா
* வறப்பதினுலநதொருமருநதுமீலையாகம
கறுததழுகெட்டுடறடிசதனகறுசதே (௪௨)

மைநடுவிளங்குவிழிமங்கையெதிர்சீறிப
பைநடுநடுங்குவருபலலரவுகண்டே
மெழ்நடுநடுங்கிடவரம்பையாவெரித்திசதங்
கைநடுநடுங்கவிருகணமலாபுதைததார (௪௩)

நீருமீலெருட்டிலையினீழலிலைன்பேயச
தேரதனைநீரெனநடநதடிசிவநதார
வேரினெடுவெநதமரநீழிலைவிரும்பிச
சேரினுமடாந்தரவுசிறியெழுமனறே (௪௪)

காவலவனப்பரிசுகண்டுகையறைநதே
யாவரெழுபாரினிதுபட்டவாகொன்றை
மூவரையுநோகிலனம்முனிவனையுநோகான்
தேவரையுநோகிலன்முற்றீவினையைநொந்தான். (௪௫)

சுடந்தழலில்வெநதெழிற்றெலைந்தரசாகோமான
கொடுஞ்சுரமகன்றுருளிரகோமதிபுகுந்தான்
நடுங்கிடவிலங்கினநலிநதிடுமெனசசெங்
கடுங்கதிர்பயந்தலைகருங்கடல்புகுந்தான். (௪௬)

மைதிகழுகுறும்பொறைவனத்திலிழிமால்யா
றெய்தியசன்வண்டிறையிழிந்துபுனலுண்டு
கைதவநினைந்துமிளிரகண்கலுழிசிந்தப்
பெய்தமணல்வண்டலிடைபேதையொடிருந்தான். (௪௭)

* பட்டற எனவும் பாடம்.

* வறுப்பதினு வந்தொரு எனவும் பாடம்.

அந்தவமையத்தடவியும்பொழிலுந்நீர்
வந்தடிவருநதியவருத்தமுணராமல்
கந்தமொடுகாய்கனிகவாந்தருகுவந்தே
மந்திரியுமன்னவன்முன்வைத்தடிபணிந்தான்.

(௪௮)

அக்கணமெடுத்திறைவனக்கனியுனெல்லாம்
மிககனதெரிந்துமறைவிப்பிரன்முன்வைத்தே
தக்கனவுரைத்தெனதுசஞ்சலமுணாந்தே
இக்கனியெடுத்தினிதருநதெனவிசைத்தான்

(௪௯)

பரிந்துறவிரந்திறைபகர்த்தமொழிகேளா
விரிந்தெடுவாயினிதழுவெண்பலினதுக்கி
* எரிந்திடுகினத்தழவிரண்டுகணிநிலும்

சொரிந்துளம்வெருணடுகடுசொற்களசிலசொன்னுள்

(௫௦)

உவறு.

நீயுமுனியுநிகழ்த்துநெறிமுன்னுணர்ந்து
தோயுந்தயிரெய்பால்சோற்றோடருந்தாமல்
காயுகிழுகருகனியுமியையுநதின்று
வாயும்வயிறுமவளர்க்கிலேனமனனவனே.

(௫௧)

என்றுபுகரியம்பவேகிக்ஞலேகுலைந்து
நின்றுமொழிகுழறிநெஞ்சடைத்துவாய்புலர்ந்து
சென்றுபணிந்துதிருக்கரத்தாற்றாளபூண்டு
குன்றுஞ்சிலையுககாரைதுருக்ககூறலுற்றான்.

(௫௨)

நாடுகருமுனிச்சுகரித்துநானறியாக்
காடுதிசைநோக்கிவந்தமைநீகண்டிலையோ
வாடுந்தமியேன்வருந்திப்போய்ப்பாலடிசில்
தேடும்பரிசுளதோசெப்பாய்தரவெனருன்.

(௫௩)

கன்னெஞ்சராயகெளசிகனூர்நெஞ்சம்போல்
வன்னெஞ்சோவுன்னெஞ்சமென்னமயிலுரைத்தான்
தன்னெஞ்சருகியொருசற்றேதயையாகித்
தினனுய்கனியருந்திதெண்ணீருந்தான்குடித்தான்.

(௫௪)

தாமந்திகழ்புயனுந்தையலாளும்மகனும
 மாமந்திரியுமலாககரத்தாலேவாககித
 தேமென்கணியருந் திசசெவ்வாயவெருப்பேறத
 தாமுமபுனலருந் திததாரணிமேலகணவளாந் தார.

(௫௫)

வேந்தன்மகனைவிழிமஞ்சனமாட்டக
 காந்தணமலாககைவழியேகாரிகைகணனீரோடச
 சாயந்தவிடம்பாரத்துத்தடித்ததுமிடித்தமமழைகாள்
 சோந்தவழிபெயயியநீர்செனமினென்றான்மாமுனிவன

(௫௬)

மண்டலமுந் தரமுமைபோலிருண்முடி
 அண்டபகிரண்டமதிரவெடித்தடித்தக
 கொண்டலடர்ந்துகொடுககாலடித்தநவ
 கண்டமதிரமழைக்காலுன்றிவீழ்ந்தனவால்.

(௫௭)

மங்கைகனைந்துமகனைந் துமன்னனைந்
 தங்கைகடுகியடிநடுகிமெயநடுகிப்
 பங்கமதுபட்டுபற்கிடுகிடுனறடிப்பத
 துங்கமணிமுடியான்சுககிரின்பார்த்துரைப்பான்

(௫௮)

மாறுவதுயில்லைமழைதான்மறையோனே
 ஆறுபெருகிடுமுன்பாற்படுத்திடுமெனச
 சீறுமரவேபோற்சினத்தநீர்செல்லுமூர்
 தோறுமவரவெனகருக்காரணமெனசொல்லுமென்றான்

(௫௯)

எந்நகரிந்புக்கேமிடர்வனத்தைவிட்டினியோ
 நன்னகரஞ்சேர்ந்தாலந்நாளையுனக்கடியேன்
 சொன்னபொருடருவேன்றுயோயவருதியென
 மன்னவனுமந்திரியுமாதாமவன்றளபுண்டார்.

(௬௦)

வந்தடியிந்பூண்டவதற்கன்றுமறைமுனிவன்
 முந்தமொழிந்ததற்காவெளளிமுயனறெழுந்தான்
 சிந்தைமகிழ்ந்திறைவன்றேவிகரங்கைப்பிடித்தான்
 மைந்தன்றையெடுத்தாமந்திரிமுன்னேநடந்தான்.

(௬௧)

காலால்வழித்தடவிக்கட்டைமுனைவேரிடறி
 ஆலாலககாலுமரவின்றலையிதித்து
 மேலாறுகிழாறுயின்வினக்கத்தாலறிந்து
 கோலான்முன்னுன்றிக்கொடுககாளியாற்றிழிந்தார்.

(௬௨)

சங்கந்தவமுந்தடவண்டலுங்கயமும்

அங்கககேசோ தித்தடிவைதடிவைத்துப்

பங்கமிகப்பட்டுப்பல்காலுநீராகுடித்துச

கங்கம்புலி திரியுந் துண்கரையிலேறினார்.

(௬௩)

நீந் திப்பயமகன்றுநெஞ்சிந்பயமகன்றவ

வேந்தனிநீநாம்விடிநதேகத்தக்கதெனத

தோயுநதகலையாற்குமுலாநசொரிபடுநீ

பாயந்தொழுக்கவாண்டோபமுலவததுறுகினரா

(௬௪)

வேறு.

பாசவமுந்றெழுபைம்பொழிநனனில்

ஏதமிகுததவொயதியநாளில்

மாதவனேவியவன்கண்பேயும்

பூதமுமவநதுபுகுந்தனவனறே.

(௬௫)

மண்ணிலெழுந்துவளாந்தகருங்கார்

விண்ணிலெழுந்தனமேனியவிண்ட

புண்ணிலிரண்டுபதங்காபுலாந்த

கண்ணினவெண்ணில்கணங்கண்மலிந்த.

(௬௬)

பின்றியெழும்பிறையொத்தவெயிற்றால்

தின்றிதழவநதுதெறிககவதுககிக

கொன்றுதிரங்களுக்குடிசுதுமென்றே

சென்றுபிடுகுகினதுண்கிரியெல்லாம்

(௬௭)

துண்டிறல்கொண்டியர்செந்தலைமீதே

மண்டியெழுந்துவளாந்தசெழுந்தீக

கொண்டலெழுந்துகொழுந்துசருண்டே

அண்டமுக்கட்டையடைந்தனவனறே.

(௬௮)

ஐயனருந்தசையானயில்வேனிச

செய்யனருந்தசைதின்குவன்யானித்

தையலருந்தசைதம்மினெனக்கிப்

பையலினந்தசைபற்கெளிசென்னும்.

(௬௯)

சென்மினடந்துசெறுத்திவர்தம்மைக

கொன்மினெடுந்தசைகூறுறமென்று

தின்மினினைத்தவைசெய்யினெனப்போய்ப்

பின்புனெருங்குகினபேயொடுபூதம்.

(௭௦)

சிறப்பமைசேயொடுதவியுமன்னும்
உறததழுவித்தமுணாசசிவிடாமல்
அறத்தினேநற்றுணையாகநினைத்தே
இறததலெமககினிசென்னவிருந்தார் (எக)

சொல்லுவிரன்முனிசொல்லியவண்ணம்
கொல்கலிரெம்முயிரகொல்லுதினோலெம
அல்லலுமுங்களரும்பசியும்போம்
வில்லிலவாளிலைவம்மெனவினடார (எஉ)

கொன்றிடமாமுனிகூறினனலலன்
சென்றிடரித்தனைசெய்தமைபோதும்
என்றுகணங்களுமெண்ணிருபேயும
நின்றனகட்புலநீங்கியவன்றே (எங)

தகருவளளறளர்சசியுணாந்தே
செங்கதிரோனுயாதேரினில்வந்தான்
மகருனெடுத்தளிமாரியொழிந்த
ககருல்விடிந்துகழிந்ததையன்றே. (எச)

அன்றுவிடிந்தபினத்தலம்விட்டுசெ
சென்றுசெழுங்கனிதின்றயனண்ணிக
குன்றுகடந்துகுளிராதமலாததாள
கன்றநடந்தணிகங்கையணைந்தார (எடு)

திராதொறுமுருள்வனசெம்மணியாரம்
கரைதொறுமுருள்வனகாரகிலாரம்
நூலாதொறுமுருள்வனநுண்ணியவண்பூ
விராதொறுமுருள்வனவெறிமதுகரமே (எசு)

துளைமணிவெண்பலராமணிதுத்தி
விளைமணிவெயில்விடவெண்புனலூடே
களைமணியொடுமதகரிமணியோடும
வளைமணிநிலவெழுமவாஹுகமெல்லாம (எஏ)

நளினமரத்தநறுங்கனிநாகத
தளிநரல்வப்புனலரவமடக்கத்
தெளிந்திபுக்கணிசிறைகள்புலர்த்தும்
புளிநமுயாநதெழுபுளிநமறைப்ப. (எஅ)

வெங்கயமாமதமேமிகநாறும்
 கங்கைவளம்பலகண்மெகிழந்தே
 செங்கைகொடண்ணல்சிறப்புள வெல்லாம
 மங்கைதனக்குவருத்துரைசெயவான் (எக)

இந்திரசாபமிரணபெடைத்த்
 செந்திருவாணுதலாயதெளிநன்னீச
 சுந்தரமேவுசுழித்திரனோரின
 உந்தியையொப்பனவுற்றிடல்காணாய (அ0)

புள்ளியெழுங்கரிபோய்ப்புனலுடே
 அளளியெறிந்தவராமணியெல்லாம
 துளளியெழுந்தவீர்சோதிவிசும்பின்
 வெளளியீழுந்தெனவீழவனபாராய. (அக)

விரிதிரையுந்தியவெண்மலாகாலால்
 வரிமணலுந்தியவண்டலிளேடே
 பிரிவுறுசேவல்களபெடையெனவோடித
 தெரிவுறநின்றுதிகைப்பனகாணாய (அ2)

புண்ணியநீருறைபுள்ளினநமமைக
 கண்ணிடைகண்டுகலைநதுபறப்ப
 மண்ணிடமின்றகல்வானிடமுண்டென
 றெண்ணிவிசும்பிலெழுந்தனபாராய (அ3)

கங்கையொருத்திசிலம்பணிகாலும்
 சங்கணிகந்தரமுந்தாவாவாயும்
 செங்கயலுண்கணுமவெண்புள்ளிததண
 கொங்கைகளுஞ்சதகோடிகளபாராய (அ4)

முத்தணிகொய்கையிரண்டுமுளைக்க
 ந்ததணையம்பிகைநெயமவிளைத்தாள்
 இத்தனைகொங்கைபடைத்தருளென்றாய
 அததனையெத்தனையாசைவீளக்காள (அ5)

மண்ணிலருந்தவமன்னுரைக்க
 ஒண்ணிலவொத்தொளிரொண்ணுதன்மேளுள
 பெண்ணிலவித்தித்தபெருந்தனமல்லால்
 எண்ணிலகொங்கைகளைன்செயவெனராள். (அ6)

ஒருமகவுய்யவளாகருமொருத்திக
கிருமுழையுள்ளனவினனமுதேதேகள
வருமுயிரயாவுமவளாததிடுமனைக
கிருமுழைபோதுவதேதாவிசையெனருன

(அ௭)

மகுகையுமனனனுமற்றுமுனோரும
ககுகைவளமபலகணநிடநதே
எககடவப்பயனெய்தியதெனற
அகுகனெடுமபுனலாடினானறே.

(அ௮)

அருமறைநூலவழியாடியினனா
மருவியவண்டுறைமனனவனேக
விரிபுனறனனிலிழிநதுவிரைநதே
ககாய்சைவநதொருகாவிலணைநதார

(அ௯)

சோலையிலன்னவாசோவொடுபுகநார
வேழைபுகுந்தனனவெககதிரோனும
காலையிலேகுதுமெனறகணிததம
மாலையிலவவிடைவைகினானறே

(௧௦)

அனநிரவப்பொழிலவவிடமவைக
வனநிறனமாமுனிவருசனையாலே
வென்றிமடங்கல்வியனபுலவேழம
பனநியொடெணகுபடாநதனவனறே

(௧௧)

பொருப்பதிரப்பிளிறிககைபுடைசுதே
மருப்பைவிதிரததுமலைநதகயங்கள
செருப்புலிகோளரிசெககணுமவாயும
நெருப்புக்கவநதுநெருகுகினவனறே

(௧2)

அனறெறினததையறுசதபழிகருக
கொன்றுநினைகருருதிபுனலுண்டு
தின்றுபெரும்பசுதிருதுமெனறே
நின்றுமொழிந்தநிறைந்தசெநிநது

(௧௩)

அன்னதுகண்டவாளுசிலாதமமைத
தின்னுவதேயினிதென்றுதெளிநதார
உன்னியவெண்ணமுணாநதவையெலலாம
மன்னியகாணிமமைநதனவனறே

(௧௪)

நீ திவழாதவாநீர்மையுணாந்தே
சாநிவிலங்குகள்சார்விடநண்ண
ஒதியவேதனுரைததருறிப்பால
வேதியன்மற்றேரூவிசாரமுரைப்பான் (கூ௫)

மன்னவகேள்வினைவந்ததுசற்றே
இன்னம்வரும்வினையெல்லையிலாத
முன்னமுணாந்துமுனிககனியேனென
றுனனரசெய்துதலுத்தமமென்றான.. (கூ௬)

நின்பரமீந்திலன்யானெனநிற்றல
என்பரநின்னரசெய்தவளித்தல்
துன்பமுணாநதிவைசொல்லறுணிந்தேன்
யின்பயில்வேலவமீனூதியென்றான. (கூ௭)

அநதணனவ்வுரைகூறிடவண்ணல்
மைநதனுமங்கையுற்றுமுனோரும
நைநதெனுடன்றெலவெய்தினுநானமுன்
நநததுமாநிலெனறுதணித்தான். (கூ௮)

சொன்னவைகொள்கிலைசூழ்வினையெய்தின்
அன்னவைபட்டறியாகுலமனறா
என்னைவிடிநதிருளேகலுமேகி
மன்னனடநதன்னம்ற்றவரோடும. (கூ௯)

வல்லையிலேகிமறித்திரள்பொங்கு
முல்லையிலத்தினைமுற்றுமகன்று
புல்லையிக்கொளகுறிஞ்சிபுகுந்தாங்
கெல்லையிலாமலையேறியழிந்தாா. (கூ௦)

உவறு

அரிகளாமரிகளால்வீழ்ந்தழிந்தவெங்
கரிகளுங்கரிகளான்மடிந்தகாலெறி
வரிநெடுமபுலிகளும்புலிகளான்மறிந்
திரிதருமுழைகளுஞ்செறிவைப்பெய்தினா (கூ௧)

நானமுநரந்தமுநாறுநான்மலர்க்
கானமுமாரமுங்காகதுண்டமும்

பானமும்பாந்தளிண்முடங்கும்பாய்கரி
தானமுந்தெரிகவதூலமயக்கமே. (௧0௨)

நல்லணியரம்பையாவிஞ்சைங்கையர்
மல்லணிரெடும்புயமணுளர்சம்முடன
புல்லலினுநிரந்தசெநதருவின்பூக்களும்
பலவசயனமும்பாநததுப்போயினா. (௧0௩)

அழிதருமிறலுருநறவுமாயமலாப்
பொழிதருபிரசமுமபெருகிப்பொகுகியே
வழிதருமருவிகளசிவணிமாமணி
இழிதருசோணமாநதியையெய்தினார். (௧0௪)

கடகரியிழிதுறைக்களுசமுத்தமும்
தடவரியிழிதுறைச்சரிநதசெம்பொனும்
படவரியிழிதுறைப்பதுமராகமும்
இடமறமிளிர்வனவிரணபொலுமே. (௧0௫)

பருமணல்வண்டலும்பாந்தசங்கமும்
சருமணற்புளிநமுங்கடிகொளசந்தனத்
திருமணமருவிரீசசுழியுந்தெண்புனல்
வருமணிவரனறியவாலுக்கங்களும் (௧0௬)

குரண்டமுமன்னமுங்குருகுநாராயும்
திரண்டபோதாக்களுநதிகிரிப்புட்களும்
முரண்டகீமுடுவலுமுதலைட்டமும
கரண்டமுங்கமபுளுக்கண்டகண்ணெலாம் (௧0௭)

கால்கரைமேயகின்றகானமேதியின
பால்கரைநதிழிபுனற்பரப்பைநீந்திப்போய்
மேல்கரைவெணமணற்பரப்பில்வேதநன
ஊல்கரைகண்டவெளய்தினெய்தினான. (௧0௮)

அடர்ந்தபூஞ்சோலையினன்றுதங்கியே
விடிந்தயின்னவவிடம்விட்டகன்றுபோய்ப்
படர்ந்தவெங்கானமும்பருப்பதங்களும்
கடந்துபோயமுனையினகரையைமேவினார். (௧0௯)

எடுத்தமன்னனைத்திறந்திருடிதன்னுடன்
அடுத்தகற்பழுகிதென்றவனிமங்கையைக

கசித்திடித்திறைவனைக்கடிதும்பீள்கெனத்
தடுத்தவாரொத்ததுளநியமுனைதானுமே. (௧௧௦)

கட்டினன்பொருள்கொள்கிசுகன்கொளப்
பட்டனவதற்கிதுபகுதிக்கொள்கென
இட்டெனயமுனையாறியாணாசசநதகில்
மட்டநகருவித்ததுமணியும்பொன்னுமே (௧௧௧)

கொழித்தசெம்மணிகளுமபொன்னுகோசிகந்
கழித்திடற்கெணமடங்கானதாயினும
எழிற்றவமுனிவனுக்கீநதவெல்லையி
னுழிப்பொருள்கொள்ளுதற்காடுதன்றுன்னினுள். (௧௧௨)

இன்னதுநிகழவுழியிறைவன்சாளிந்தி
நனநதிககராயினைநணணிகைகினுள்
அநநதித்துறைபடிந்தாடிவைகமம்
மன்னெதிராகொள்கிசுகன்வநதுதோன்றினுள். (௧௧௩)

வேறு.

அரவுயிர்த்தமணிதுற்றுதரபநதனமழுத்தியதன்மேல்
மரவுரித்தொகைவிசிப்புறொருங்கியமருங்குறவிடிகூக்
கரதலப்பிரணவதெதொழில்செவிப்புடைகலகமுடிமேல்
குரவுறொசசிவெளொருக்கலரிக்கொத்திதழியுற்றலையவே. (௧௧௪)

இடைநுடங்கியுமடங்கியுமெழுந்துறவலைந்திசெழுஞ்
சடைரூலைநதுறவரிநதணிதலநதனில்விழுந்துபுரள
வடநெடுங்கனலும்விண்டலமுமண்டலமுமவெஈதுகருக்க
கடைநெடுங்கொடுவிழித்தொறுமடுங்கனல்கனன்றெரியவே (௧௧௫)

படைபிடித்தணிரெறித்தகைபவித்திரதருபபைநிறுவிக்க
குடைபிடித்துவரமற்றொருகைகுண்டிகைபிடித்துவரவே
மடைபிடித்தவயன்மண்டலமுமாநகரும்வண்பொருளுமுன்
கொடைகொடித்தகருணைத்திருமுக்கருருசிலைகருதுகினுள். (௧௧௬)

கண்டன்கருணையங்கடல்கடுங்கொள்கிசுகன்வரவினை
மண்டலத்தலைவுர்மந்திரிகடன்பணிமறுத்தனர்கொலோ
தண்டமென்றன்பிசையுண்டெனமெலந்திருசாண்டமுலியே
கொண்டனன்புணரீரண்டுகணுகின்றுகுதிக்கொண்டொழுகவே. ()

எந்தநாயகவுணக்கெமர்நெடுமபிழையிழைத்தனர்கொலோ
தந்தமாரிதியினிற்சிலகரந்தசிலதந்தவுளவோ
உந்தமேவறவறிச்சிலர்பிழைத்தெதிருரைத்தனர்கொலோ
வந்தகாரணமெடுத்தினி துரைத்தருளவருத்தமறவே. (க௨௮)

இந்தவெங்கடமணைந்துடறளாநதுயிரிடைந்தனையென
நொந்தனன்மனதுநொந்தபடாசிறத்தனைதணிந்திடமுனி
தந்தநாடுகரத்தந்திலைதந்திலையென்றுமொழிந்த
தந்தநாடுதனிவ்வந்தரசுகொணடுறைகவென்றருளசெய்தான். ()

எந்தநல்லுயிருமென்கிளைஞரினனுயிருமன்னுயிர்களும்
நந்தினுமுடல்பதைக்கநரகத்தினிலிருத்திவிடினும்
முந்தவந்தணரறிந்திடமொழிப்படியளித்தபொருளைத்
தந்திலையெனயுன்றனைநிரமினறுசொசெய்ததருவதோ. (க௨௯)

கடிஞையிட்டபலியைககையெடுத்தடிபசிகருங்கரும்
பிடியரிப்புவியிடத்திலையெனக்கிதுவித்தித்தலவென்
றடிக்காரிநகரமிறுக்கினனிறுக்கிடமறுத்தரசன்முன
கடியசொற்கொடுவினைக்கெளசிகப்பெயரினன்கழறுவான். (க௩௦)

தொக்கப்பற்பலவிலங்குகடொடாநதுடல்பினந்தநலியும்
புககவிக்குடிஞையிற்குடிஞைப்பற்பலபொருப்புமஃதால்
இக்கடத்தினிலவத்திலெளித்திற்புத்தநகத்தலதென
மக்களைத்திருமணஞ்செய்துபுணாநதுமினவளம்பெறுதியால். (க௩௧)

கண்ணிலாதமதனப்பிணிகருத்திடைபெருத்திடின்மனத்
தெண்ணிலாதுயிரிறுத்திடுமிடத்தினுமிருட்கணுறுவார்
மண்ணிலாசையுறித்திப்பெருவளத்தினிடைவைத்தமனமும்
பெண்ணிலாசையுமொருத்தர்கைபிடித்ததுவிடுதற்குரியவோ. (க௩௨)

குக்கிபுக்கத்துசெருக்கொடுகுடற்கருவருப்புவரவே
கக்கிவிட்டதுபுசிப்பவர்கடற்புவியிடத்திலுளரோ
தக்கசொற்றிறமுரைத்திலைசமுக்கினனென்பபெயரிடும்
இக்கருத்தையினிவிட்டுவிடுவிட்டுவிட்டுணக்கமுறினான். (க௩௩)

இடுதலுந்தவிரதலும்பிடமறிந்தியல்பறிந்தொருதரம்
விடுதலுந்தொடுதலும்வினையறிந்துவினையும்வினாவறிந்
தடுதலும்படுதலும்மளவறிந்தடைவறிந்துசெயலால்
கெடுதலுண்டறுதலுண்டவையறிந்துணர்தறிக்கெடுவரோ. (க௩௪)

இததவத்தரமுனககினியெனக்குராசெயத்தருவதோ
 வெநதழற்குளேனேவிட்டிடினும்வெட்டிவகிரிட்டுவிடினும்
 முநதுவன்பினுடனென்வயினமுனிநதமுனிவிந்கடியனேன்
 தநதுவிட்டபொருள்கொள்வதிலவிருப்பமொருசற்றுமீலையே. (1)

புனிதநினசொலேமறுததலிலவெறுத்திடல்பொறுத்தருளென்ப
 பனிதவழ்நதபொழிலிந்படிவிமுநதடிபணிநதுசொழலும்
 முனிவெருண்டிருவிழிசகடைசிவப்பறுநெருப்பெழமுனிந
 தினிவரும்பரிசுகண்டிடுகெவென்றவணகன்றனனரோ. (௧௨௭)

மாசவன்கடிசகனறிடவருவகொடுமையைககருதியே
 சீதபங்நயமுநகருகியெணமடிசெனிரததூடனே
 பூதலமபெறுவதும்புலமடநசையாபுணாசசியுமலால்
 வதுவநதிடினுநன்றெனவிருநதனனிருநதபொழுதே. (௧௨௮)

உவறு.

இறைநயவனின்னணமெயதுமெல்லையில்
 நிறைமலாசசொலையின்மறைநதுநினறுழி
 அறைநகழற்கெளசிகனரசனபானின்ற
 மறையவனவரும்படிமனததினெண்ணினான். (௧௨௯)

மாதவனினேதநிடமறையவன்விரைந
 தாதரினமயகருறுமரசைகியே
 வதமும்வஞ்சமுமிழைக்கவெண்ணியே
 பாதகனின்நறும்பழுவசதெத்ப்தினான் (௧௩௦)

வெஞ்சினககெளசிகனவேதியன்றிரை
 வஞ்சினத்தழைத்தடல்வலநாவியை
 நஞ்சினிநரேய்தசதேதபோலநன்கிலா
 நெஞ்சினுக்குறுவினைநிகழத்தியேகினான் (௧௩௧)

இன்னதுகொசிகனியம்பிப்போனபின்
 மன்னனைமறையவன்வந்தூநண்ணினான்
 நன்னதிபெருகருநீரற்றநாளிலே
 அந்நதிதன்னைவிட்டகன்றுபோயினான். (௧௩௨)

கன்னியுமன்னனுநகாதன்மைந்தனும்
 நன்னதியமுனைவிட்டேகுநாளிலே

சென்னியைத் துளக்கிக்கண்சிவந்துகொள்கிகள்
வன்னியைவருகெனமனத்திலுன்னினான்.

(க௩௩)

வருகெனினே ததலுமலர் த்தண்குழலில்
இருபிறப்பாளனாயினாவியெய்தியே
அருமறைமாதவெனையழைத்தவ்க
கருமமே துரையெனக்கனல்விளம்பினான்.

(க௩௪)

கடுநெருப்பின்னணமபகரககொள்கிகள்
நெடுவனம்பொடிபடவெரித்தூநீமறித்
சுடுதிறன்மன்னையடாநதுகோளொடும்
சடுகெனவுரைத்தனைவனுஞ்சொல்லுவான

(க௩௫)

கற்பினின்பிக்கவளகனனிநன்னெறிப்
பொற்பினனமனனன்யான்சடவும்பொசிலேவர்
வெற்பினிந்நருத்தவவெளியடக்கிரீன
சொற்படிமறுக்கிலேன்சடுவன்யானென்றான

(க௩௬)

இவ்வகைகேட்டபின்முனிவனெகினான்
அவ்வழிநீங்கியெய்கலவெய்திட
வேவ்வழனமறித்தினிநிருக்கவேந்தனும்
நவவியன்னுளுடனடநதுபோயினான்.

(க௩௭)

வெறிகமழ்சோலையும்வெற்பும்வெண்டிரை
எறிபுனற்பொய்கையுநீங்கியெகியே
செறிகழைவனத்திடைசசெல்லச்சேணிடைப்
பொறிகளுகரும்பெரும்புகையுந்தோன்றின.

(க௩௮)

கண்டனாபுகைவதேதென்னுறுகாலயில்
மண்டலம்வளாந்துயாவானத்தாவியே
அண்டரண்டங்கரும்வெடிககவாரத்தழன்
மண்டலமெங்கணும்வளைந்துகொண்டதே.

(க௩௯)

இடஞ்சிறிதிலையெனவெண்டிசாமுகம
படர்ந்தனவிலங்கெலாமிரிந்துபாறிடக்
கடந்தவத்தொகுதியைக்கடிதுநாடியே
தொடாந்தனவெனவழற்சடொழுந்ததே.

(௧௪0)

அவ்வழல்வளைந்திடவரசர்கோமகன்
இவ்வழலெவ்வழலென்றுகூறலும்

செவ்வழலயிற்படைசசெவ்வகேளொ
வெவவழலனையீர்வெள்ளிகூறுவான். (கசக)

சண்டவெம்பசியினூழன்றுதாவியே
அண்டகோளத்தினையடர்ந்தசெநதழல்
மண்டலத்தரசாதம்மரபிலோருயிரா
உண்டலதேதகிலதென்றுணாத்தினுன (கசஉ)

ஒருவரையாருயிருண்டுபோகில்யான
ஒருவனையிறப்பனீருய்நதுபோமெனத
திருவையுமகனையுரோசகிசசெநகணீர்
வரவரவனலெதிராமனனனேகினுன (கசங)

புரவலனடிகளைப்பூண்டமைசசேரோ
உரையிதுகேட்டியானொருவனிற்கவே
அரசழிவதுனலனனறுநிற்றிரீ
விராகொடுகனலிடையீழவலயானென்றான (கசச)

உ வ று .

அன்னவையுரைக்கவண்ணலவனைமார்பிறுகப்புல்லி
மனனவாதம்மையன்றிமற்றவருயிரையுண்ணு
தெனனவுககேட்டேன்யானீயிறககினுயிறககவேண்டும்
உன்னுயிர்விடாமலென்றொருயிர்விடுதன்னறே. (கசசி)

இருவருயிற்றந்தோமாகிலிவனாயோர்பதியிற்சோகக
ஒருதுணையுண்டோசொல்லாயுறுபொருளுணாந்தோயென்னு
மருமலாநறுநதராமன்னன்மறுதலைததுகாகருமெலலை
திருவெழில்வடமீன்கற்பிற்றிருந்திழைசெப்பலுற்றான. (கசசு)

மாநதராலிறத்தல்வாழ்தன்மாதரார்க்கென்றுமேனான்
ஆய்ந்ததூலிறந்தோகூறக்கேட்டனனாதலாலே
வேந்தனைவிடாதுகாத்தியண்ணனீயானிவவெநதீப்
பாபநதுயிர்விடுவேனென்றாப்பைந்தொடிமுந்திச்சென்றான். (கசஎ)

அன்னதானேகமைந்தனலறிச்சென்றடிவீழ்த்தன்றாய்
என்னையீர்பயந்தீருங்களிகெணுக்குசுவவன்றே
முன்னையுழவிதியினாலேமுந்தயான்றழலில்வீழ்வேன்
பின்னையீர்பிழையினென்றான்பெருநீரருவிக்கண்ணன். (கசஅ)

தையலாள்சொற்கேட்டுத்தனயனைத்தழுவீமோநது
செய்வாயப்பல்வீழநதிலலாயசெழுமுலைமறநதாயல்லை
ஐயவீத்துணிவுபீநதவநிவுமெங்குததெனனாக
கையினமுததின்மோதிக *கண்ணினுலருவிசோந்தான். (க௨௬)

செய்தவபயததினாலேதான்றியசெல்வசெய்த
கைதவமுண்டேனம்மைககடுகனலகொல்லுமல்லால்
உய்தகவுதவுமுள்ளம்வருந்தலையொழிநீயென்ற
மொயதழறனைசென்றுமுடுகிரினறினையசொல்வான் (க௩௦)

மறைவழிகடந்தேமாகிலவருமவிருநதிகழநதேமாகில்
முறைவழிசெய்யேமாகினமூபபனாயிகழநதேமாகில்
பிறர்மனைநயநதேமாகிந்நிராமனமவைததேமாகில்
குறைசிலசெய்தேமாகிந்கொல்லெனககனலிந்பாய்ந்தான. (க௩௧)

மதூரமென்மொழியாள் கறபுவளாநெடுவடவைததீயின
முதிர்ந்தழலதுதானென்னைசகடுமொழுமுதுகடுசெநதீ
அதிராருலராபுமாரியடங்கிராவொடுகிககாலக
கதிரவன்வரவுகண்டவீருளெனக்கழிந்ததன்றே. (க௩௨)

மண்டழறணிந்துமுகில்வனமெலாம்வாலியாகி
முண்டககருமுதநீலமுளரிகணிறையப்பூப்பக்
கண்டகங்குளிராநதுகந்பிறகரசியைப்புகழநதுபோற்றி
வண்டலின்மணிகொழிக்கும்வாரணவாசிரசேந்தான. (க௩௩)

வாரணவாசிரணனிவண்டுறையதனினைமேவி
ஆரணநெறிநீராடியந்நதியகனறுபோகிப்
பூரணக்கொகைகமாதுமபுதல்வனும்பின்னேபோதக
காரணத்தைமைசசுளெடுககாசிரணனாட்டைசசோந்தான. (க௩௪)

அரிசசந்திரசரிததிரம்

ஆருவது

நகர்நீங்கியகாண்டம் - முற்றிற்று.

ஆடபாடல்கள் ௧௦௬.

தெய்வமே துணை.

ஏழாவது

கா சி கா ண்ட ம்.



மாவெலாமரிகளபாடமகிழ்ந்துநல்வாசமன்னும்
பூவெலாஞ்செழுந்தேனலகப்புவையுநகிளியுமோதும்
பாவெலாமுருகககேட்டுப்பலகனிபரிசினல்கிக
காவெலாந்தலையசைகருககாசிராட்டியலபுசொல்வாம (க)

தேவியுநகோவுமெய்தததிகமுசெழுநகமலப்போதும்
காவியுநகுமுதப்போதுநகாமர்செநகிடையுந்தணனீர்
வாவியுநகாட்டமாநாவதனமுநகாட்டவண்டாம
பாவியுமீதேதென்றுபரதவிததுமுலுமன்றே. (உ)

வயலெலாஞ்செந்நெல்செந்நென்மருநகெலாகயல்கள்வாவும
கயலெலாகலவைவாசகநாவெலாம்புயல்களகாவிற்
புயலெலாம்புகையெயநதப்புகையெலாம்பூழில்பூழில்
அயலெலாமாரமாரத்தருகெலாநதேவதாரம். (ஃ)

நுரைமணநாறுஞ்சீதநுண்டுளித்திரளகள்சிறதும்
தினாமணநாறுமீனத்திரணமணநாறுஞ்செந்தா
மரைமணநாறுமவெள்ளைவளைமணநாறுமவாவிக்
கரைமணநாறுமாதர்கனதனககலவையம்மா. (஄)

கரும்பினையொடித்துமளளர்கடாவினையடிக்கசசிர்தி
நிரம்பினமுத்தமெங்குநீணிலாக்கதிர்பரப்பித்
திரும்பினதிகைகடோறுந்திகழ்தலாற்செநிற்துபன்மீன்
அரும்பியவாணுமநாட்டசனியுமொத்தவன்றே. (அ)

காய்ந்தவெஞ்சினக்கடாக்கள்கமலங்கள்சிறைத்தமுந்திச
சாய்ந்தவக்குழிகளெல்லாருசங்கினஞ்சரிவமேதி
தோய்த்தபூந்தடகுகளெல்லாந்துள்ளுவவாளைகாளை
பாய்ந்தவக்குழிகளெல்லாம்பறிவனபலவிணுநல். (ஆ)

கடைசியர் குரல வகேட்டுக்கலகுகியேமயங்கிக்காவி
 னிடையிடைமறைவதேபோலிரிவனகினிகளெல்லாம்
 மடையிடைசரியுமுதமவளரிளநகைகண்டஞ்சி
 உடைபெருமபுனவிலோடியொளிப்பனபோன்றவன்றே (எ)

இன்விளைமதுவுண்மள்ளரிருந்தூநாள் கொண்வித்தி
 முன்விளைசெநநெல்கொயதுவருமுதன்முதிராநதுகாயநத
 பின்விளைகதிராகளாலப்பெருககினின்முளைப்பவெவலாம
 பொனவிளை குரலிற்றேறும்வெள்ளிவால்போனறவனறே (அ)

இயலறிபுலவோர் தம்மாட்டுள்ளன * வில்லோர்க்கீநத
 செயலறிநதுநாளகைம்மாறளித்திடசசெல்வோர்போல
 வயல்வளஞ்சுரககமேனணமழைவளஞ்சுரந்தசீசால
 புயல்வளர்விசம்பிற்செநநெல்போய்ப்புகவளநதவன்றே. (க)

இத்தகையாயநன்னாட்டெல்லகண்டொல்லையேகி
 மைததழைகபாடவாயினமணிநிழல்வநதுநண்ணிக
 கொத்தலாகுழலியோடுகோடுகொடுகமுரனோடும்
 மெய்த்திறலமைசசனோடுமவித்தகன்காசிபுககான. (க0)

ஆரணசாலகோடியாவணவீதிகோடி
 தோரணவாயில்கோடி.சுடாமணிமாடங்கோடி
 பூரணகும்பினிப்பொலியுமண்டபங்கள்கோடி
 வாரணபந்திகோடிவயப்பரிப்பந்திகோடி. (கக)

ஆடுமங்கையரனநதராவொராடல்காண
 ஓடுமங்கையரனநதருலாவுமங்கையரனநதா
 பாடுமங்கையரனநதாபயிறருவீதியெல்லாம்
 வாடுமங்கையுமயோத்திமன்னனுங்கண்டுபோனா (கஉ)

தொலைவிலாமுதலவனாக்குஞ்சுக்கிரன்றனக்குமாய
 அலைவின்மாநகரம்புககாரரிவையரளகககாடும
 கலைழிக்கடலுமினபககடிதடவரவும்பார
 முலையெனுமலையும்வந்துமுடுகினமறுகுதோறும். (கஊ)

உத்திரபத்திமீதிலுயர்ந்தமாளிகையினெற்றிச
 சித்திரசசாளரங்கடிநந்துசெந்திருவையனனா

* விரவோர்க்கீந்த என பிரதிபேதம்.

வத்திரசசிலைகள்கோட்டிமன்னினையிலக்காவெய்த

அத்திரமனந்தகோடியிணைநதிலவறிவுககஞ்சி

(கச)

அன்னவைபலகண்டேகியணிமணிநகோயினண்ணி

நன்னதிபுணந்தசெனனிநாயகன்விசுவநாதன

சனனிதிதன்னிற்சென்றுதலையுறவணங்கிப்போநது

மன்னவாபெருமானங்கோமணிமுடிப்பொதியிலசோநதான். (கரு)

அப்பெரும்பொதியில்புககாரமைசசனங்காடிநண்ணி

எப்பெரும்பண்டமுங்கொண்டெய்தினனிமைப்பினட்டுச

செப்பருநதிருவினலலாடிருககையாறபடைததவனனம்

துய்ப்பனசெய்திருநதாரிருநதபினிகழநதசொல்வாம்.

(கசு)

வேறு.

ஒருநாளசெலமறுநாளையிலுறுதீவினைநினையா

பொருமால்களிறுடையானொடுபுகரோன்மிகவெருளா

முருகாதொடைமுடியாய்மறமுனிகூறியபொருணீ

தருமாறுளதெனிலினறதுதருகென்றுதடுததான.

(கஎ)

அதிரப்பெருகரவதொடுமழல்கட்புகர்பலகால்

முதிரசசிலகுகடடுகொமொழியப்பொருடருமச

சதுரெப்படியெனவெய்ததுடறளரததுணைவழிமுத

துதிரசசிறிதெதிருததரமுனாயாமலிருநதான.

(கஆ)

மொழியும்பழியுணராமுகிமுமுலையாண்முதிரகடனீர்

பொழியுங்கயல்வழியாணமுனிபொருணலகுதறுணியா

எழுகினறதொபசியானலிவெருகஞ்சியவெலிபோல்

அழுகின்றதெனரசெயெனவவனுஞ்சிலமொழிவான

(கக)

மின்னஞ்சியவிடையாயகதிராவெலஞ்சியவழியாய

வன்னெஞ்சுடைமுனிநமமுடைவளமுள்ளதுகொண்டான

என்னெஞ்சமுமுன்னெஞ்சமுமொனறன்றியிரண்டோ

உன்னெஞ்சறியாதெனவயினுளதோபொருளென்றான

(கஊ)

கல்லென்றுயாதோளாயகெளசிகெண்ணுதலல்லால

இல்லென்பதுமுளதெனபதுமியாமெண்ணுதற்குமோ

எல்லொன்றினியவதித்தினமெனையும்மகணையுநீ

வில்லென்றனைகற்புக்கொருவிததாகியுதித்தாள.

(ககூ)

அவ்வாறு னாசெயமன் னவன லையுந் குறை யுயிர்கொண்
 டெவ்வாறு மைவி லைகூறுவென வெண்ணியிடந் தான்
 வெவ்வாயவடிவே லோயெமைவி லைகூறு தலரிதென்
 றெவ்வாயெனி னவிடுமோந மதுழினவலியென றுள். (22)

தேமென்கனிவாயா னிதுசெப்பசெயலி துவே
 யாமெனநெழுவே வெள ளியும் துவேநலென னுற
 மாமன் னவன்மைந தனற் லிசைபுகுநுலமடவா ள
 பூமென் குமுன் மிசைபுகுநி துபுலவை ததுநடந தான (23)

மெளளசசெலநா ணஞ்செலவீரையசசெலவாயமை
 தள்ளப் புதலவனையும் மயிற் றினையும் முனடத தி
 உள்ள ததுயர நிவாசியவுர னைகவிழிநீர்
 வெள்ள ததினையடையா விற்றைவி லைகூறிநடந தான (24)

தாலததறமு ணரா துயிர தளருமபடிபலசெய
 மேலெப்பழவி னைபறநிடவி நகின நனனவி னையேன்
 வாலைசசி துபருவத தெனமரபி றபுதலவனையும்
 நீலககயலவிழியா னையுநி தியுள்ளவா கொணமின் (25)

சோதித்திருமுடியா னிவைசொல்லசகடாமாட
 வீதித்தலைநின் றோசிலா மிகவுமமனமழலாப
 போதிற்றிருவீன யாளிவடனை யும்புதலவனையும்
 ஏதிப்படிவி லைகூறிடவெய துநகிறமெனபா (26)

செருவுற்றகணயி லைப்பொரு திருவொப்பவளிவனும்
 மருவுற்றணி தெரியந்புயமதெ னுப்பவன்மகனும்
 ஒருவாக குறுவி லையிற்பொருளுடையாக ருமுளரோ
 இருவர்க்குறுவி லையிப்பதியெவாநலருவடு னபா (27)

தவருக்கலதயிராவதமெ னுநீளகரசைலத
 தவருக்கலதள காபுரியர சக்கலதலைசோ
 உவரிககடல்புடை குழவியனுலக ததிடையுறுவா
 எவருக்கெளி திவருக்குறுவி லைநல்குவதெனபா (28)

மண்மின்னெனவருமெ ன்மனைவியையும் மகனையுநீர்
 கொண்மின்னெனவி லைகூறியசோ மா னுரைகேளா
 விண்மின்னெனவ லையம்பரிவெண் னூலணிமாபன
 கண்முன்னெருமநறையோன திகளவோடெ திராவநான். (29)

எனசொல்லினைமுன்சொன்னவையின்னம்பகரெனவே
மெனசொல்லியையிளமைந்தனைவிசைநினனெனவும்
மனசொல்லலுநின்சேயையுமடமாணையும்விற்கும
பொனசொல்லெனவிறலவேலினன்மறையோனொடுபுகல்வான் (1)

களபபபிடாமிசைநின்றெறிகவணிற்படுகிலேபோம்
அளவுககிருந்திரல்கிடினதுவேவிலையென்றான்
உளதப்பொருணமுழுதும்முனதுராயின்படிதருவேன்
சுளவததிரநகையானொடுமகனைததரினென்றான் (௩௧)

வேறு.

நிருவருக்குமிதுவிலையாமெனில்
பொருளளிப்பனின்றென்றுபுகன்றிட,
தருகவப்பொருடானெனசசாறறலும
வெருவில்நதணன்மீளவுகூறுவான். (௩௨)

உணமகிழ்தின்றளிக்குமுறுபொருள
கொணமாதமமையழையெனககூறினன்
வெணமனததெனவெளளியைககூவியந
புண்மறைககுலதேதானமுகநொககியே (௩௩)

இவாதமககளியென்றலுமீவென
நவாதமககவனங்கையறைநதன
உவாரிகுழ்புவிமன்னவனுறறுகீ
கவருமாரிதிகைபுககதோவென்றான் (௩௪)

வநததெனபொருணமாதையுஞ்சேயையும
அநதணற்களிததாவணநல்கென
முந்தவாவணநதீட்டிமுடிநதபின
மைநதேனாமிலவணங்கினான (௩௫)

வல்லிபோற்றிவருநதலெமக்கெனச
சொல்லிவேற்கட்டுளிப்பலசிந்திட
அல்லிமாமலாததாளகளையன்புடன்
புலலிழீழ்துகிடந்துபுலம்பினான (௩௬)

நின்றுகாணுநிருபரும்யானுமன்
நன்றுகாணவவாவுறுசெம்முகம்

இன்றுகாண்டகவெய்தியதன்றிமற
றென்றுகாண்பனிளியெனவேககினாள். (௩௭)

ஏககிமன்னனிடைவென்றேபடா
தாங்கியநாயகசாலிடையென்றயல
நீககினாள்நீளகமுததைதழீஇச
தூககிவாயவிட்டுதேதானறலரற்றினான் (௩௮)

எமையவெண்ணையுடையையுநதாங்கிய
சுமையிறக்கினையோசுகமுற்றதேதா
உமையணைநதுககுறவென்றிருநதவா
றமையுமோவையெனெயன்றாற்றினான் (௩௯)

கமுத்தைதப்பூண்டமுக்காதலன்கைககோ
அமுதசமாமபற்றறவிடுவிததனன
விழித்தகட்பொறிசின்திடவேதியன
இழுத்துப்போயததனதில்லிடமெய்தினான் (௪௦)

கடியவேதியன்கைதொட்டிமுததவக
கொடுமைகண்டுசுலைசுலைதேககியே
இடிவிழுந்தமராமரமீதெனும்
படிவிழுந்தனன்சற்றும்பதைததிவன். (௪௧)

வந்துமநதிரிமன்னனைத்தாங்கிநீ
புநதியிலவவாபோலப்புலம்புவ
தெந்துகாரணமென்றடிபோற்றலும
சிறதைவாட்டமுக்கோட்டமுநதேறினாள் (௪௨)

அநதணன்முகநோக்கியரும்பொருள்
வநததேதாவென்றமனன்னவிளம்பயான
இந்தமாநிதிபெற்றனனின்னமும
சின்தையோடுசெய்வதொன்றுண்டென்றான். (௪௩)

முனிக்குமுன்னமொழிநதபொனீந்தனை
எனக்குககூலியீருவதென்னென
உனக்குமீருவன்வாவெனவுத்தமன்
றனக்குப்பின்னடந்தான்வினைசசல்லியன். (௪௪)

அன்னகாலையமைசசனேநோக்கியே
எண்ணீவிற்றிவற்குப்பொனீகெனாள்

சொன்னபோகிற்றுணுக்கெனவேங்கியெம்
மன்னகேகொனமநதிரிகூறுவான் (௪௫)

அன்னையாயெமதாண்டகையாகிய
நினனையான்விலைகூறுதனீதியோ
எனனைநீவிற்றிவற்குசசெலததகும்
பொன்னைநல்கெனவீழநதடிபுண்டனன். (௪௬)

மண்ணில்வீழந் தவமைசசனைமார்பனைத
தொண்ணிலாவதனததொளிமாழகவே
கண்ணினிற்புனலாட்டழகுகெளசிகன்
என்னுநீமைககிதேதற்குமதேதாவென்றன் (௪௭)

ஏற்குமோபொருட்குன்னைவிற்றீருவ
தார்க்குமாதவனெண்ணமறியலாம்
தார்க்குலாவுவெனவேலவதாழககிலா
தூர்க்குளெனனைவிற்றெண்ணிநிநல்கென்றன் (௪௮)

என்னபாவமெனகருப்பலித்ததென்
நநகாப்பலவாவணவீதிவாய்ப்
பொன்னின்மாமுடிமீதிற்புற்குடியே
மன்னனைவிலைமநதிரிகூறுவான். (௪௯)

ஆதிதூலினராயினுமல்லது
சாதியினாகளாயினுஞ்சால்புடைக்
கோதிலான்றனைககொண்மினெனப்பல
வீதிதேதாறும்விலையதுகூறினான். (௫௦)

வாரமேதகுமநதிரிமனனைத்
தூரவேவிலைகூறியசொற்கொளா
வீரவாருவெனும்பெயாமேவீனென்
குரநீமைப்புலைமகன்றேனறினான். (௫௧)

குடக்கணுகியமயங்கியகொள்கையால்
தடககைகால்வீதிாப்புற்றதளர்சசியான்
விடக்கினரேறநைசவினெவின்றண்டினில்
தொடககிககாவியதிண்பெருந்தேதாளினான். (௫௨)

சுமக்குங்காவைத்துத்தூசொடுவாய்புதைத
துமகருவேண்டுமுறுபொருணல்கிடிந்

அமைக்கும்புன்றொழிலாளரெம்போல்பவா
தமக்கும்விநகத்தகுதியுண்டோவெனருன்.

(௫௩)

அன்னதன்மையரசன்மனங்கொளா
இநகர்க்குளிவனலதெமவிலைப்
பொன்னளிப்பவனிவெனப்பந் திவைத்
தென்னேவில்வென்றமைசசநகியம்பினுன

(௫௪)

ஆயினன்றென்றமைசசனுமவயின்
மேயினன்னினிவிந்பனுனககெனருன்
நாயுநலவிலையேசெனப்பொனபதி
னாயிரம்மென்றமைசசனியம்பினுன்

(௫௫)

தருகுவேனெனததன்பெயராறபொறித
தருளினைபுலையந்கமைசசாவணம
பொருளேவாங்கிப்புக்காகளிதனதயபோய
வருகவென்னமகிழநதவனேகினுன்.

(௫௬)

மீளவேந்தும்விடக்கின்றசைசசமை
தோளிலேற்றிப்புலையற்றொடாநதனன
ஆளிமொயம்பினமைசசனுமனவன
ருளில்வீழந்துதளர்ந்துவருநதினான.

(௫௭)

கொற்றவாநிக்குளிாமலாத்தாளினை
உற்றநாடொட்டுமுன்பணியேசெயப
பெற்றமாதவப்பேறெனகின்றொடும
அற்றதோவென்றயலமுதேகினான.

(௫௮)

வலையநீத்தபுயத்திடைவைத்தகா
அலையவேபினொடாந்தரிசசந்திரன்
தொலைவிலாமுடைநாறியதொன்னெறிப்புலயம்பி
புலையன்மேவும்புலைக்குடினண்ணினுன.

(௫௯)

பாத்தவாக்குப்பசத்தசையாய்மறை
கோத்தகாவையிறககிககொடுத்தபின்
ஊத்தைக்கொட்டிலினுள்ளிருநதேபுல்
காததகோவுடன்காலனியம்புவான்.

(௬௦)

வேறு.

தாங்கிருன்கடியுஞ்செந்தீசகடலையிற்சுடும்பிணத்துக்
கோங்கியபுலப்பேரூடையொன்றுண்டுபணங்காலுண்டு

வாங்கியீடுசனக்குவைத்துவாய்க்கரிசியைநீயட்டுண்
டாகுகிருவென்றுபின்னுமண்ணலுக்கவனுரைப்பான் (கக)

எனக்குநீபணமுங்கொள்ளியாடையுமினி தூல்கி
புணக்குவாய்க்கரிசிதந்தேனுண்டிருபசியைநீக்கி
மனததுளேவஞ்சமினறிமயானததிலுறைவாயென்னத்
தனக்குநேரில்லானருணானறெனசகடலைசாரந்தான் (கஉ)

சுட்டவெம்பிணததோடொக்கததொலைந்துவெந்தெரிந்தகொளளிக
கட்டையுமபாடைசோரதகழிகளுமெடுத்திக்குட்டிக [ட
கொட்டிலொன்றெறிததுமேளைகொடுஞ்சவங்கொணாநதுபாட
சுட்டிலொன்றேறிசெசுககொற்காவலனவீற்றிருந்தான் (கங)

பாடையிற்கொணாநதுவைத்தபிணஞ்சுடுபணமுங்கொளளி
ஆடையுமவாங்கியிட்டியாண்டகைக்களித்தங்குற்றுக்
கூடையினிறைததுநாளுங்கொடுத்தவாய்க்கரிசிவைத்தாங்
கோடைமாக்களிற்றினமன்னனுறைநதனனுறைநதபிணா (கச)

அத்திருநகரின்மற்றேராம்பலததிரவுத்தகிச
சத்தியகீர்த்தியென்பானறங்கனையகனைததேடிப்
புத்தியில்வருத்தநண்ணிப்புலைக்குடிவருகுதேடி
உத்தமனிமங்காகுமாறுகேட்டோடிச்செனருன். (கௌ)

நெருப்பெழுநெரியுஞ்செந்தீசுகுகரைநீந்தியேகி
மருப்பயிலலகனமனைமநதிரத்தலைவனன்மீச
செருப்பயில்வீரவேலானசிறுகுடிநணிலேபுக்கக
கிருபபதுகண்டான்காணவேங்கியேயலறிவீழாதான். (கசு)

மன்னவரிடம்பொருதுவந்துகுழந்திறைஞ்சிப்போற்ற
ஆனனமெனனடையாராடவரம்பையாபாடவையும்
பொன்னெடுங்கொயினீங்கிப்பூதழும்பிசாசுமாதும்
இந்நெடுங்கொயிலோவந்தெய்தியதையெவன்றான். (கஎ)

கத்திருமயனுமாலுங்கடக்கருங்கொடியநீர்மை
வீதியினையெரியநம்மால்வெல்லலாந்தகைமைத்துண்டே
அதிகம்வந்தெய்தாமேளைமைத்தவேயடுக்குமல்லால்
மதிவலோயித்தற்குவாடிவருந்தலைவென்றுசொன்னான். (கஅ)

எனனவேயமைசசன்றேறியிருந்தனனிருக்கவேந்தன்
முன்னமேயுயத்துவைத்தவரிசியைமுறையினீந்தான்
இன்னமுதடுவதற்கென்றெண்ணியேயமைசசனவீழ்ந்து
பொன்னடிவணங்கிவாகிப்புலவினிற்றொதிந்துகொண்டான் ()

மண்டலத்திறைவனுய்த்துவைத்தவாய்ககரிசிதன்னைக
கொண்டுபோய்சசரய்ககீந்துகொமயத்துடனேவீழ்ந்து
தண்டிலமெடுத்ததுக்குத்திசசமைத்தினிதுதவவசசோ
றுண * டவருறைந்தாயின்னையுறறவாறெடுத்துரைப்பாம் (60)

அரிசசந்திரசரித்திரம

எழாவது

கா சி கா ண ட ம்

முற்றுப்பெற்றது

பாடல்கள் கஙகூ.

எட்டாவது

ம ய ர ன க ண் ட ம்.

வல்லியுமகனுமந் தமறையவன்மனையிற்சோந் து
சொல்லியபணிகளெல்லாஞ்சோவறசெய்துபின்னும்
எல்லியோராசாமமென்னவெழுந்திருந்தேவன்முற்றி
அவலிருசாமஞ்சென்றாலளி தச்சுமுணடுறங்கி. (க)

கையினி லுலக்கைபற்றிககாந் தளிநு திரம்பாய
மெயயினி ல்வெயாநீாசுந் தவிழியினி ல்ருவிபாய
நெயயினி னமுடி த்சுந் தனெற்குத் துங்கொடுமைகாணு
மையினி ற்றிகழுவேற்கண்ணூரம்பையாமறுகிசசோந்தா (உ)

புன்கணுற்றரம்பைமாதர்வருந் தவும்புந் திசெய்யா
வன்கணனி ரககமில்லானமடி த்தவாய்வெடி த்தசொல்லான [ன
தன்கணனி ல்வான் பொல்லான நறுகணனவிலைகொண்டாளவோ
இன்கணில்லா தாளபாரியினி லுங்கொடியபாவி. (ங)

அடியினுலஞ்சிமைந் தனனந் தலைப்பயமுணா த்த
விடியமுன்னெழுந் திருந் துவிலை புலங்களைபறி த்துக
கடிவன ததடகுக்கொய்துகாட்டமுஞ்சயிதையும்பொன
முடிபுனை தலையில்வை த்துமுறைமுறைவருமநாளில. (ச)

மைந் தனுஞ்சிறாரோடேகிவனந் தனில்விறகுகட்டித்
தந் திடுவழியினோபாந் தருப்பைகண்டி துவிட்டேகில்
அந் தணன்முனிவானென்னவஞ்சியோர்வட த்தினீழல்
இந் தனயிறககியப்புலிருந் திடுபுதற்கட்டுசென்றன் (ஊ)

பறித்தனன்குசையைப்பறிப்பறி த்தலுமுனிவனைவக்
குறித்துவந் ததனுட்டங்குக்கொளராசீறியோங்கித்
தெறி த்தழல்விழியாந் திந் தத்தீண்டிற்றுத்தீண்டலோமும்
வெறித்தெழுந் தவறியோடிவெருவியேதரையில்வீழ்ந்தான். (சு)

வடத்தின்கீழிருந்ததோழாமறுகிப்போய்வன்னல்வீழ்ந்த
இடத்தினையணுகியையோவென்னுறறதுரையாயெனனப்
படத்தினுற்பெரியநாககவகடிதததுபாருமென்று
விடத்தினுலறிவுசோநதானவிட்டுயிரடகுகிறனறே. (௭)

ஆவிபோயகன்றபின்னையனைவருமபுரட்டிப்பார்சதுப
பாவியுமெனனையிந்தப்பாலகனிநநதானெனன
மேவியவவடத்தின்கீழ்வநதவரவர்விறகுகொண்டு
காவியகமுனிசுமுுககாசியம்பதியிறபுககார. (௮)

பாலர்வந்தூரிற்புககாரபானுவுக்கடலிறபுக்கான
மாலவநதிறுத்தபினனாவழியினேநோக்கியனனை
பாலன்வநதிலனெனநேறகுகிபரதவித்திருகண்டாரா
காலநொநதுருகிவாயிற்கடைத்தலைவநதுபாரததாள. (௯)

வணக்கியகரத்தாள்சாலவாடியமனததணுண்மக்காள்
இணகுகியும்முடனேவந்தவென்மகனெகுகெயென்றள்
மணககமமுருமுலாயுன்றன்மைந்தனையரவுதிணடி
உணகுகியேயிறந்தானென்றருயிர்த்திலண்மறுகிவீழ்ந்தாள் (௧௦)

மடத்தகைவல்லிபின்னுமைந்தநானோக்கியந்த
இடத்திலேயிறநதானென்னயாம்வரும்வழியினிற்கும்
வடத்தினுக்கயலேசந்நேறவடகுகினிற்குசைபடாநத
தடத்தினிற்பெற்றகெயெனறுசாற்றியேயவாகளபோனார். (௧௧)

அறுதியீதெனறுசாலவறிபழிந்தருகிவீழ்ந்தது
மறுகினுளுடையோற்கஞ்சுவாயதிறநதாற்றுண்மாழ்கிச
சிறுதொழினமுழுதுஞ்செயதுதீநதபினநேறடிசசேறல்
உறுதியென்றுளத்தினுள்ளேயொடுககிவநதகசத்திற்புககாள். (௧௨)

முறைமுறைபணிகளெல்லாஞ்செயதறமுடித்ததுப்பின்னர்
மறையவநநன்னையேத்திவாயுதைததமுதுவிம்மி
இறைவகௌரவநதிணடியென்மகனிநநதான்யானச
சினறயிலேசேறற்குன்றனநிறுவுளமறியெனெனருள். (௧௩)

சினக்கடுஞ்சொல்லாந்சீறித்திடுக்கூடவுரப்பிவீணீ
எனக்குறுகுறையென்றியென்பொருட்கழிவுவந்தால்
உனக்குறுகுறதானுண்டோவுறுவிலைப்பட்டபையல்
தனக்கொருதாயுமுண்டோதவிற்கீபோவதென்றன். (௧௪)

அடிமையெயெனி னுமையாவந் தரத்திறந்தானென்றால்
கொடியனென்றனக்குப்பெற்றவயிறுதான்கொதித்திடாதோ
படியின்மேலிறநதான் நன்னைப்பாத்தெடுத்ததககிககங்குல்
விடியுமுன்வருவேனல்குவிடையெனத்தொழுதுவீழ்ந்தான். (கௌ)

மாலையகமுலாள் கூறமறையவன் மனம்பொருந்தி
வேலைகண்டிகவுமுண்டுவிடியுமுன்வருவாயாகில்
நீலவேல்விழியாயெருநீயெனவொருகாற்சொன்ன
காலையெழுந்திருந்தகடிகாகாகடந்துபோளுள். (கக)

பாவியேன்மகனெயென்பளபதைப்பண்மென்முதத்தின்மொதித்
தாவியேவிழுவணின்றுதயககியேமயங்கிவீழ்வன்
காவியங்கண்ணீர்பாயக்கதறுவன்பதறியேகுகி
ஆவியைத்தேடித்தேடியலமருமுடலமொத்தான். (கக)

ஆறெலாமடிகள்வைத்தவடியெலாம்விழிநீர்நின்ற
ஆறெலாமரிவைசென்றசவடெலாகுருதிதொட்ட
மாறெலாகூந்தறுன்றுவனமெலாந்துணிகள்யாககும்
தேறலாந்தகைமைத்தன்றிசெடியெலாந்தேடிசென்றான். (கஅ)

ஒடினாள்ளமெல்லாமுருகினாள் கருகிமேனி
வாடினாள்விறகுவைத்தவடத்தினுக்கருகேவந்தான்
நாடினாள் கழுமும்பேயுநரிகளுகுகுறநாந்துன்றிக்
கூடியகுழுவீனப்பண்குமரனைசென்றுகண்டாள். (கக)

கண்டனளகதறிவீழ்ந்தாள் கழுகெலாமிரியல்போகக்
கொண்டதோர்மகவினொசையாலியைகொள்ளைகொள்ள
முண்டகககரத்தாலேநதிமுருகனைமடிமேல்வைத்தே
அண்டருமறுகியேவகவய்திறந்தரற்றலுற்றான். (உ௦)

வேறு.

பனியானனைந்துவெயிலாலுலர்ந்துபசியாலுலந்துமுலவா
அனியாயவெங்கணரவாலிற்த்தவதிபாவமென்கொலறியேன்
தனியேகிடந்துவிடநோய்செறிந்துதரைமீதுருண்டமகனே
இனியாரைநம்பியுயிர்வாழ்வமென்றளிற்றையோனும்யானுவமே.()

நிறையோசைபெற்றபறையோசையற்றுநிரையாய்நிறைத்தகழுகின்
நிறையோசையுற்றசெடியுடிநக்கவிதியாரிழைத்தசெயலோ
மறையோனிரக்கவளநாடனைத்தும்வழுவாதளித்தவடிவேல்
இறையோனளித்தமகனெயுனக்குயிதுவோலித்தித்தலியே. (உ௧)

வானின்றிழிந்துசொரிகின்றதாணாமழைபோலவீழுவீழிநீர்
 னுனின்றிமேனியுதிருகுகளசிறதவியிரின்றிவெம்புதழுவின்
 மேனின்றுவெந்ததளிரபோலுயங்கிவிதியானொன்றாந்ததனியே
 யானின்றிரங்கவேனென்பதில்லயிதுவோவுளீதிமகனே. (உ௩)

செங்குகொலறத்தின் முறையேசெலுத்து நிறலோனெவர்க்குமுர
 வோன், வெங்குகொப்பானே விறனமனனமமை விடுவிககவெண்ணி
 வருநாள, பங்குகருகத்தமலாபோல் விளங்குவதனமகிழ்ந்த பரி
 வால், எங்கேயெனாசைமகனென்றுகாக்கிலினியேது சொல்வன
 மகனே. (உ௪)

நீரானவாவிசெறிநாடனை ததுநிறைமாதவற்குதவியும்
 பாராளுநீமைதொடாபற்றசன்றுபடியாளுமெந்தமுடியில்
 காராளரோகங்கடயோசையாய்விலகனனேசினாடதனைமேல்
 ஆரானவல்லரவமேவனததிலரவாலிறதமகனே. (உ௫)

நல்லோர்வகுத்தமுறையாமறங்கனெலட்டிலொன்றுகுறையேம்
 இல்லோராயற்பயிகழோயிறுகருமிறையன்றியேறவுகவேம்
 சொல்லோமறுசதுமுனையோமுனாதததுறவோகன்புத்திகடவேம
 எல்லோர் தமகருமினிதேவினெப்பமேதாகவந்ததிதுவே. (உ௬)

மறைநீதியுற்றபுறநாடழி ததுவருசேனையாள்வதறியேம்
 அறைநீதிமுற்றுமுணராவமைசசையனிவாயிலவைததுமறியேம்
 குறையேயிழைத்ததுவினையேவினாததகுடிவைத்திருநதுமறியேம்
 இறையேதவத்தின்வினாவேயெமகருமிதுவோவிதிததவிதியே (உ௭)

கனமுந்தருக்கங்குலமுந்தரி ததகரமுமபெருத்தவரமும்
 தினமுஞ்சிறகருமுமகமுநசரி ததசிகையுகிடகருமுறககன்
 டினமுந்தரித்ததுயிர்ப்பாவியிறவாமென்றனமகனே
 மனமுந்தரிப்பதிலொன்றாதுபெற்றவயிறுந்தரிப்பதிலையே. (உ௮)

பரவா திகட்குமிகவேவினே த்தபடிபோலுளத்திலறமே
 விரவாததுட்டமுனிகெளசிகற்குவினையேயிழைத்தகுறையோல்
 கரவேபிடித்துவறியேனளித்தகளிர்வசெற்றகடுவாய
 அரவேயுனகருமுளதோபகைக்கவளியேனிழைத்தவினையே. (உ௯)

என்ஞுகன்றன்மணிமாபிலேறிவினையாகினிறவெழிலோய்
 முன்ஞய்வினேந்தகனன்முழகவெமமினமுதலெடந்தமதலாய்
 செந்நாய்திரண்டசெறிகானிருந்துதெளியாதிரங்குமெனைநீ
 அன்ஞய்வருந்திலையெனாததுன்றனறிவுக்கடாதுமகனே. (௩௦)

மறவாளெயிற்றுமணிமாசுணத்தின்வலியாலிற்ந்துளவெனவே
 டிறவாதிருகருமதிபாவிதனனெடுறவேதெனக்கருதியோ
 திறவாய்சிவத்தகனிவாயுரைததல்செய்கிலாயமுதததுவிய்யாய்
 பிறவாதிததனடியேவமுததுபெருமானளிததமகனே. (௩௧)

வடியேறுவெற்றீநெடுவேனமலாககைமகனேடிநநதுமடியாக
 கொடியேனமுதததிலவிய்யாயர்முனிகருவனநாடளித்தகொடையா
 இடியேறடர்த்ததமரமாகிமணணினிடையேயுழைத்தலழகோ
 அடியேனையொககமுடியாதிருததலனியாயம்ககயமனே. (௩௨)

வேறு.

எனமறுகியிவனுடனையிறநதேமாகிலிவனை
 யெடுத்தெரித்தடககவுரியாரில்லை
 மனமுருகானமமைவிலைகொண்டோன்சால
 வனகணணமனைவியவனறனின்பாபாவி
 சினமுடையாவிடியமுதறசெலவேனுகிற்
 செறுவரிவனறனைககருககிசெலவனென்று
 தனதுதிருமகனையெடுததணிகேதாள்வைத்துது
 தள்ளாடிமதிதயனாநனையமீண்டாள (௩௩)

காடுமேடுஞ்செறிநதசெந்நாய்முன்னே
 கெளவியிழுததிடப்பறநதுகமுருமோதப்
 போடுபோடெனப்பலபேயதொடரககொணடு
 போகேனீயெனககொடியபூதஞ்சுமு
 மாடுதோறுமபறிககநரிகடாவ
 வாராமுழலஞ்சோதகிலும்வனநதொட்டாகக
 ஈடுபாடிததனையுமபட்டுணமுள
 ளிகுகாடுகீநதிநெடுஞ்சுகுகாடுற்றாள (௩௪)

பிணங்குகுகுகுகிமபுலையரவத்தாலும்
 பிளந்துலைவெடிதசுகிடுபேரமலையாலும்
 நிணங்கருகிசசுறுநாறுமுடையினாலும்
 நெடுங்கனலினகொழுந்தெழுநதநீவப்பினாலும்
 கணங்கணமிகககளிததாடுநதுமுனியாலும்
 கனற்பொறியின்மலிவாலும்புகையினாலும்
 சுணங்குபலபிணங்குபெருங்குரைப்பினாலும்
 தோகையறிநதுணாநதுகொடுஞ்சுடலைசாரநாள. (௩௫)

கண்டனளிதீமமெனககருத்திலுன்னிக
 கடவுளாதகசாவலிறறனமகனைவைத்துப்
 பண்டுவெநதுகரிநதருறைககட்டையெலலாம
 பலதிசையுமவினாநதோடிப்பாரத்தெதிததுக
 கொண்டுவநதுபிணங்ககசுடுஞ்சுடலைநண்ணிக
 கொள்ளியெதிததோடியனலகூட்டிமுட்டி
 மண்டுதழறகட்டையினமேனமகனைவைத்தாள
 வாரநதெரிபுககனலவிளககமனனனகண்டான் (௨௬)

அரவுகடித்தரசினகுகோவிறநசானென்ப
 தறியாமலவெருண்டிறைவனோயிநத
 ஐரவுதனிந்பிணஞ்சுடுவாரறிவோமெனனா
 வெழுநதுநுதுவினாநதோடியேடிமுடி
 சாயிரியபொருளெனகருத்தாராதேநீ
 தனியேயிப்பனியிருளிநசவகுகொணாநது
 கரவினமுறகடுவதுன்ககடையோவெனநக
 காலவீசிககான்முளையெயெதிததெறிநதான (௨௭)

எறிநதிடலுமுயிளோவநவேகுகிவேனி
 விடிவிழநதாறபடிமீசையேயடிசாய்நதாடி
 முறிநதுவிமுமரமபோறெசனறடிமேலவீழநது
 மொழிசுமுறிவிழியருவிசொரியவலவி
 அறிநதுபிலனிவயூரிலவழகருநீதி
 யருவினையேனாருடலியறயுமபாவி
 மறிநதமகன்றனைசசுடநானவநதேனையா
 வறியேறகுப்பொருளுளவோவழகுகவெனராள் (௨௮)

பொருளுடையேன்நமருடையேனாலிநதப
 புத்திரனைத்தேசாணமீதுவைத்துப்போநதிவ
 வீருளிடையீசசுடலையிலவநதெயதுவேனா
 வெரிநதருறைககட்டையினிலேற்றவேனா
 தெருளுடையாயறமுடையாயவினையேனீன்ற
 சிறுவனையானசுடககருணைசெயயாய்தேயா
 அருளுடையாயாதாரமறதேற்றுகன்ற
 னடியிணையேதஞ்சமெனவலறிவீழநதாள. (௨௯)

பொன்னையாய்விடுவியொன்புலையனென்னிற்
 புலையனுமல்லேன்புலையற்கடிமைகண்டாய
 என்னடிநீதீண்டுவதுதகாதூநீதா
 னிப்பொருட்கியானூரியனலெனென்னையாளவோன்
 சொன்னபணங்கா லுண்டுகொளரியாடைத
 துண்டமுமொன்றுண்டுதநதுசுடுதியன்பால்
 அன்னவன்றானபடியாகவெனகஞ்சதநத
 வாயக்கரிசியானளிப்பேனறியென்றான். (௪௦)

துஞ்சியமைநதனையெடுத்தசுசுமநதுபோந்து
 சுடுவாரறறிகொட்டிற்றேணமேலேறறிப்
 பஞ்சிபடுமபாடுபடும்பாவியேற்குப்
 பணமேதுகொளளிமுறிப்பாதியேது
 றெஞ்சுதளநதருவினையேனவருநதககண்டு
 நீயிரங்காயெனவிரநதுநீற்குங்காலே
 வஞ்சிதிருமணிநீடறறிலவயங்காமின்ற
 மங்கலநாணகண்டிழைநவன்மறியதுஞ்சொலவான (௪௧)

நல்லைநல்லையறசசமாதநிநீயேகண்டே
 னன்னுதலாரனைவரினுமிநதரசாலம்
 வல்லைவலலைவிறகுஞ்சுகளவேசெம்பொன
 மங்கலநாணுகமுதநிலிருக்கவேதும
 இல்லையெனசசொல்லுவதுசறறுமேலா
 திசனையெனகநீவாயென்றியமபவேடா
 பல்லமுயிரிலைவாயிறபட்டமானபோற்
 பதைபதைததுப்பைநதொடியான்பதறிவீழநதான (௪௨)

வேறு.

வாடினாடளநதான்மலாமாமுகம்
 கோடினாடளநதான்லைநதான்கொடுங்
 கேடிநாள்வந்ததென்றுகிலேசமெய்
 மூடினாடளநதொடியான்பதறிவீழநதான (௪௩)

அலைவிலாவரிச்சந்திரற்கல்லது
 தொலைவிலாவர்கருந்தோற்றருமங்கலம
 புலையன்காணவும்போதுவதோவென
 உலையின்மீதுமெழுகொத்துருகினான். (௪௪)

இருள் றுகருணத்தெந்தைகருநல்வரம
அருளுககாலததரவணிவேணியான்
திருவுள்ளுச்செய்ததிவவியமெனமொழிப்
பொருளுமிததலமபுககபினபொயதததோ, (சடு)

பனிமதிசசடைப்பாவைபககான ஞா
இனியவாசகமினரெடுநதீநததால்
புனிதனூரினுமபுவனநதோனினும
முனிவனெழுதியோனெனவேககிஞள், (சசு)

அறபுககாழியனூரிசசநதிரான
விறப்போயினமேனமைகருலததொடும்
பொறப்புபோமபொறைபோநிறைபோமென்றன
கற்புப்போவதென்னென்றுகலககிஞள், (சஎ)

அனையகாலையரிசசநதிரனூநதன்
மனையியாயிவனென்றுமனகுகொளாத
தனையன்மாண்டதுதனையுட்கொண்டென
நினையவநீககிமறப்பையுநீககிஞள், (சஅ)

சள்ளவேகத்தரவுகடிக்கநம்
வள்ளலோவிறநதானென்றுமன்னவன்
* உள்ளுள்ளெநொநதுயிததுயித்தபுபுறம்
விள்ளலானுணாவீம்மிமயககிஞள், (சக)

அன்னையின்றியருககாளிலெயதிய
உன்னையோடியுரககடித்தலின்
மின்னையுமமுனையுமவிறறவெவவினை
என்னையெவவணநொநதனையேநதலே, (சூ)

நநதநாடுநவமுமிழந்தூநீ
எந்தமோடுவநதிவவணம்பட்டனை
மைநதனையெனறனூற்பெற்றவாழ்வுனக்
கிநதவாமுவனவோவென்றிரககிஞள், (சுக)

ஒன்றிலாதவுயிரினையோம்பியே
பொன்றிலாதுபுலையனுககாட்பட்டான்
வென்றிவேநதினிமீட்கத்தருவனெ
என்றிறந்தனையோவென்றியம்பினான், (சூஉ)

* உள்ளநொந்து எனவும்பாடபேதமுண்டு.

விறநாளிலென்மேனிதழீஇயழப்
பற்றியநதணனீர்த்ததும்பாத்திருந்
திறநைநாணமட்டிரங்காதவெனவயின
உற்றபாவமொழிததனையோவென்றான். (௫௩)

விலைபட்டாயபபட்டும்வெவ்வரவாயபட்டுத
தொலைபட்டாயனனேதோளிநகொணாநதிடத்
தலைபட்டாயதமியேனெறியத்தகாந
தலைபட்டாயிதுவோவிதியையனே (௫௪)

காதலாலினைககாணாதநாயயும்
சுதெலாம்வினேததெற்றியவெனனையும்
மீதெலாமரவினவிடமேயநாள
வதெலாமுரைத்தாயுரையேநதலே (௫௫)

பிறப்புணாநதவன்றேபிறிதினறியுன
இறப்புணாநதனமெனனிணுமெமமுனோ
சிறப்புஞ்செலவமுஞ்சோதலிறநீநதவா
முறப்பெருமபிழையென்றெநறமுங்கினான் (௫௬)

வாளினடிககவயமன்னாவநதுநின்
ராளிலவீழநதழலினறிமினரயந்ருத
தோளிலேறநிசுசுடலையிலேவர
வேளின்டிககவவெவவினையோவென்றான் (௫௭)

இன்னவாறுரைத்தெங்கிடவேநதிழை
தன்னகத்தினுணாசசிதழைத்திட
மன்னனையிவனென்றமதித்தவன
பொன்னடித்தனைபுண்டமுதோதுவாள. (௫௮)

கொதித்தெழுநதுபடாகுடிகொண்டெளங்
கதித்ததுனவயிறகண்டனனுத்தம
விதித்ததல்லதுவேறணுகாதென
மதித்திருநுதலவல்லிளமபினான். (௫௯)

திமைசெய்ததுனககுஞ்சிறுவற்கும்
வாயமைதானதுமணணுககும்விண்ணுககும்
சூயமையேயினியென்றுதுணித்தனன
நீமயககலறத்தைநினையென்றான். (௬௦)

தோகைகேள்புலையற்குத்தொழும்பனன்
ஆகையான்மற்றவன்பணிநீததவன்
ஈகையானிமுநதாற்றவறெய்திடும
போகைநனறுபொருடருதற்கென்றான். (கக)

உன்னையாளுமறையவறகுற்றிது
சொன்னகாலநதரினாநதநூசொடு
பொன்னைவாங்கியளித்தநரினபுத்திரன
றனைநீசுடததககதுனககென்றான். (கஉ)

அரககெனசெவபபுறறவமுறகணன
இரககமறபமுலிலவவளிப்பொருள
தரககருத்திலநறநதிடிறகாணபனென
றுரைததுவலவிமகனைவையேநோடினாள் (ககூ)

வேறு

மங்கைகடிதேகிடலுமைநதன்முகநோககி
அங்கைதொடநாணிமனமஞ்சியயனிநேற
கங்கைவளநாடளிருகணகலுழிசிறத
வெங்கபநுகாநதவிளவினகனியையொசதான (கச)

மன்னவன்வருநதியுறமாமயிலையன்னாள்
துன்னவரிதாயசுகோடதுகடநதே
என்னவினையினமவருமெனபதுகருததாய
மின்னுமணிநீளபுரிசைவீதியிடைபுககாள். (கசு)

கிள்ளைமொழியமமறுகுகிட்டிவதன்முன்னே
வள்ளையொலிமாடநிறைகாசிறகாமன்ன
பிள்ளையையெடுத்ததயலபெயர்நதுயிரசெருததே
கள்ளாசிலாநலலணிகவாநதுகொடுபோனாள். (கசு)

அம்மதலையைததெருவகத்தினிடைகாண
இம்மதலையாரமதலையென்னவலநதாள
எமமதலையைககணமெறிநததுகொவென்றாள்
தமமதலையெய்ககுறிதனைததெரிதலுற்றாள். (கசு)

விடிந்திடுமுனந்கரிகாவலாவினாந்தே
இடிந்தமதிலேறியுமிழிந்தமறுகுற்று
மடிநதகுழல்ககருகண்டிமடமாதைக்
கடிந்தனர்கொணாநதுயிரகவர்ந்ததிவனென்றே. (கசு)

பதைத்திடுசினததொடுபசுறுகுழுவீதன்னை
வதைத்திவளாமெனமலாககுழல்பிடிததே
விதைத்தலின்விழுநதெனவிழிக்கனறறிகக
உதைத்தனாடித்தனரொடித்தனாகனென்ப. (௬௬)

செனறவாகாசெனறவாகளசேரவடரககண்
டனறவாகரிநிலாவிலகியகலப்போம்
என்றுதலமேதுகுலமேதுசிறிசேயைக
கொன்றபரிசேசரிவைகூறெனவுரைத்தாரா (௭௦)

தேவருணமககிலைசெருத்திலனென்றறன்
ஆவதிலைமமொழியையாரூறுநிகொளவாரா
நோவதிலுநமமகவீனேசகவினாலும
சாவநினிசென்பதுமனசுதிடைதரித்தாள். (௭௧)

மெய்யுரைசெயிறபொயெனமேவியதுவீணை
ஐயவியினிலையதனறபுரையிலாத
பொய்யுரையுமெய்யொடுபொருநதுமெனநாடித
தையவவரோடிதுதனைப்பகரலுறளுள் (௭௨)

ஒன்றினிதுகேண்டினிலகத்தினிலிரககத்
தன்றியுயிரகொன்றுமுலககியறியீரோ
இன்றியிரிழநதமகவெனகையிலிருக்கக
கொன்றதிலையென்னவலவேகொடியனென்றாள். (௭௩)

ஆயின்விடன்மின்னெனவடித்தணிகயிறுல்
சாயுமிருகைத்தனைபிணித்தவிசவசதை
வேயும்விழைதொள்ளினமிகையேற்றிவிற்றன்மன்னன்
வாயிறனைநாடியிலைக்கொடுநடநதார். (௭௪)

கைகொடுசவத்தினிருகால்களையிணைத்து
மெய்கொடுசுமநதடிவிதிராப்புறமித்ததுப்
பெய்கொடுநிணங்குறுதியின்னுமுனுமொய்க்க
மொயகுழல்வணங்கிடைமுறிந்திடநடநதாள். (௭௫)

குறித்திடுசினத்தொடுகொதித்தவரடிக்கத்
தெறித்தருநித்துளிநிசைத்திசையின்மொய்க்கப்
பிறித்திருகயிறிடைபிடித்துவரநாய்மேல்
வெறித்தடரமொனெனவெருண்டுமுனடந்தாள். (௭௬)

வேலைகாகாவலரும்வேதமுனிவற்கன்
 ஸ்ரீவையல்சூழபதியரிததமடமாதும
 காலமுரசுகுளி றுவாயிலகன கடநதே
 மாலமுடிமனனணுறைமண்டபமணைநதாரா. (எஎ)

அததலமணைநசவருளககொடியாமனைக
 கைததலமெடுதநிருகமுற்றெழுதுநீனரா
 மெயததவமுயனறமணிவையனையேதோணமேல
 வைததபிணமுகுகொடுமடககொடியுநினருள (எஅ)

நினறனவின:மனனணுநிகழநதபிழையெனகொல்
 எனறதிசயிந்நிலிநிறககெனவுகாகக
 மன்றலகமழகோதைபிணமவைதசனணிலதநில
 கொன்றபரிசெநதநெறிநூறிடுமீனெனருள (எக)

என்றிறையுரைதசிடவிறைநசியவாமனன
 இன்றிரவுநினமகநவைவநசிவனெடுசது
 மனறணிநெடுநநெருவிலவைததுடலபிளநது
 கொன்றபடி.கண்டுக்கொடுவநசனமுனெனரா (அ0)

அந்தமொழிசொவனவரையகுகையினமைதது
 வநதபடியாய்வுநிவணவலலியுரையென்னச
 சநதிரமநிசுதெநிறைவதன்னடியையேநாககிச
 செநதுவாமலாககுமுதவாயமலாநிறநதாள் (அக)

செய்யமகவினணுயிசெருததபடிகண்டாய
 கையினிலெடுததநொசவத்தையெதிராகண்டாய
 மெய்யிடைபுலால்வெறிவிரிநதமுடைகண்டாய
 ஐயமீலையானுமொரரககியறியெனருள். (அஉ)

என்றுநரவன்றசைகளுண்டுடெடுததேன
 வென்றிவடிவேலிறைவநின்னகரினமேலி
 இன்றிரவினின்மகவிளந்தசைவீரும்பித்
 தினறிடநினைத்துயிசெகுத்ததுனதென்றள். (அங)

மடக்கொடியுரைக்கவிதுமன்னவனுரைப்பான்
 அடக்கமுமொடுக்கமுமரக்கியலனென்னும்
 இடர்ப்பலவிவட்கிவரிழைத்தமைநமக்குச
 சுடசகடவுரைக்குமிவள்சொன்னமொழியென்றள். (அஃ)

உயிர்க்கொலைபுரிந்தவர்முகக்குறியுரைக்கும்
கையிற்குறியுரைக்குமிருகட்டுறியுரைக்கும்
குயிற்குரனமடநதையிவளகொன்றகுறியுண்டென்
றயிபபிலையெனககெனவமைச்செராடுரைத்தான். (அடு)

வள்ளலிவைகூறீடலுமவந்தவர்கண்மனளு
பினளையெயெடுத்தவடியினபிறகுசென்று
களரியிவள்கொன்றபடிகணடுகொடுவநதேம
உள்ளதலதிலலதையுரைக்கவீதியுண்டோ (அசு)

உன்னுரைதனககொருதிருத்தாமுமுண்டோ
என்னுரைசெய்ததருவதெமபெருமவென்றே
மன்னுரைகடறபுவிவளாகபிசைவாமும்
இன்னுயிரிநகருமிவடனைவிடினென்றா. (அஎ)

அன்னவையுரைத்தவரைமன்னவனமைத்தே
எனனைபலபேசுவநிலைமையடிசாளே
பின்னையடிசென்றதுளதோபிறிதெனக்கண்
டிநகொடியிலவநதிடுமெனச்சிலரைவிட்டான (அஅ)

போற்றடிபணிநசவாகளபோயமறகினூடே
காற்றடிசைசகருமுனாகண்டிதுமென்றே
மாற்றடியிலாற்றரியவல்லியடிவைப்பின
வேற்றடிகளபாத்தவாவினாநதுநெறிசென்றா. (அக)

அங்கவாகளவநதிடுமுனதெதருவகத்தக
கங்கருகுநன்னலவினைகன்னபுரிமனன்
மறுகையடியேயெழுதிமற்றையடியெல்லாம்
அங்கககொடுவீமுனிசெளசிகனழித்தான். (அஊ)

உநதவடிவநதெதனவெண்ணியவண்ணணி
அநதவடியினசவடமைப்பனைவருங்கண்
டிநதவடியேமுமுதுமியாவாகருயிகடுகே
வநதவடியில்லையெனமன்னுழைவந்தா. (அக)

உற்றடிவணங்கியவாமுறகலையொதுககிச
சுற்றடிகள்பற்பலதெடாநதுநனிசென்றேம்
அற்றடியினிககொடியகளரியடியல்லால
மற்றடிகளிலையெனமன்னுடுகொத்தார். (அஉ)

வள்ளலும்வருந் திமிசமகுகைமுகநோககி
உள்ளதுரைசெய்கெனவுரைத்திடமறிததும
கள்ளியெனையலவதிலையென்றுகழறககேட்
டளளலவயனூடடரசெனூதகமவியநதான (க௩)

கொலலவிவளவல்லவனமலளகொலையெய்தாள
அல்லனெனிலகொருவாவநதவடியிலை
தொலலைவினையவகைதொடாநததறிதகக
திலையெனமைநதனிலிவடகுருகினினுன (க௪)

முனைவிதியாலுமவினைமுற்றமுதனலும்
எனனையிவடனனைவிடெனபதுநினைநதே
கன்னலசெறிகாசிபதிகனனபுரிமன்ன
மினைவதைசெய்வதுவிருமபியொருமிததான (க௫)

அவவணநினைந் திடலுமவவளவுதனனில
செவவணவயிறகுருநிவினைகளெல்லாம்
இவவணமகனறிடுமெனுகுருநிவிளக
மைவவணவயகிருண்மறைநததுவிடிநதே. (க௬)

தககுலமடநதைபடுசஞ்சலமுணாநதே
மககுலெழுமெணசசிமமுககியொளிமாயக
கககுனமகளிநதவினைகண்டகலவோட
வெககுலெடுகுகதிராவெகுண்டனவெழுநதான. (க௭)

காதலிபிடிதநெறிகண்டெமதுகறபின
போதயிதுவென்றுபுருடாககெதிராகுலாவும
மாதாமுகமென்னவயலுநதடமுமற்றமு
ஆதபனமுகததெதிரலாநதவரவிநதம. (க௮)

வேறு.

விடிந்தகாலையிலவேறொருதிறம்புறககாணன்
மடிந்தமைதனையெடுமெனமனையினடப்போககி
முடிந்தவினைப்பயததினுமுதிராவினையானும
கடிந்திடும்படிகருதினனகாசியாகோமான. (க௯)

சோரர்மற்றயலுண்டெனிற்சோதித்துவநநி
நேரயியாவருமுரைத்திலரவரவாநினைவை
யாரறிந்தவரிவடனைவதைப்பதற்கழைத்து
வீரவாகுவைககொணாகெனத்தூதாவிடுததான். (க௭௦)

வினாவினோடிசசென்றவன்புலேசசேரியின்மேவி
அரசாகோணுனையருளிப்பாடெனவுரைத்தழைக்கச
சுரைகொள்வெளவேவாயசிவந்தகட்கருநிறசகடர்வாட்
கரதலத்தொடுகடிதுவந்தரசனைக்கண்டான. (க0க)

தூரநின்றவாயபுதைத்துளமலைந்துதூசொடுக்கிப்
பாரமேனியைசசருக்கிவீழநதரசனைப்பணிந்திந்
நேரநாயினேனறானையெனனினைநதவாறெனருன்
வீரவாகுவைநொக்கியவவேந்தாகோணுரைப்பான (க0உ)

தூட்டியாமிவளருழுவியைத்துணித்தனளெனனறாத
திட்டியாற்கண்டேமெனரசிலரரிவையைப்பிடித்ததுக
கட்டிவநசனாகட்டொடுகுகொண்டிபோயக்களத்தில
வெட்டுவித்ததிடென்றீந்தனனகாசியர்வேந்தன. (க0ங)

மின்னைககைக்கொணுகட்டினையிறுருறவிசித்தது
மன்னைககைக்கொழுதேத்தித்தனசேரியிலவநது
பின்னைத்தனவயினவிலைபட்டவயோத்தியாபெருமான்
றன்னைக்கூவியேபவனகையிறறையலைக்கொடுத்தான. (க0ச)

பிள்ளையைக்கொடுபோயுடல்பிளந்துயாதொலைத்த
கள்ளியைக்கொலைக்களத்திடைக்கொண்டுபோயக்கவந்தம்
தூள்ளியோடீவெட்டெனத்தேதொகையைக்கொடுத்தது
வள்ளியோனகையிறறன்கையிலவானையுக்கொடுத்தான். (க0ரு)

வானைவாகித்தனமாதையுமவாகுகினவநதான்
பானையோதியையறிந்தனனபாவையுமறிந்தான
வேளைவென்றவறேகறறதோவெனவிறைமெலிந்தான்
கானைவாட்டமுக்கோட்டமுக்கனனிகண்டுரைப்பான. (க0சு)

முன்னைநாளரசாண்டணிமுடிபுனைந்திருந்த
மன்னர்செபகையுமறகளுந்நிறகளுமவளாநத
இன்னமுக்குறைந்துயாதரித்திருந்தவரில்லை
அன்னதேதுணிபடியனேற்கிரவகலையென்றான. (க0ஏ)

அக்கணத்தினிலமைசசனும்வியாயவந்தணுகிப்
புக்கவாறெலாம்புரவலன்புகனறிடக்கேட்டுப்
பக்கநொக்கியெமன்னனைப்பணிந்துயிர்பதைக்க
ஒக்கவேகியேசுடர்மணித்தெருவில்வந்துற்றான். (க0அ)

இடக்கைபாசமுமேதியும்பிடித்திடவலத்துத்
 தடக்கைபறறியசவஞ்சுகுகோலினூற்றள்ளிச
 சுடாததெருத்தனிற்றேரூன்றிடத்தணுகமுற்றேறகி
 மடக்கொடித்திருமாதருமைநதருமுரைப்பாரா.

(க0க)

உ வ று.

கையோசெழுங்கமலமுகமோ நிறைநதமதிகாலோ விளஞ்சினை
 வரால், மெய்யோகலாபமயிலிடையோ, நுடங்குகொடிவிழியோகடை
 நதவடிவேல், மையோ சுருண்டகுமுனமலையோ நிரண்டமுலேவனி
 தைககெனப்புதலுவாரா, ஐயோவிவட்குவிதிகொலையோவெனக்கதறி
 யமுவாரறைநதுவிழுவாரா.

(கக0)

தவளத்திருத்தரள நகையுஞ்சிறந்தவிரு தணுவைப்பழித்ததநுத
 லும், பவளத்தையொத்தகனியிதமுமபடைத்தவிதி பதறிப்படைத்த
 துளதோ, கவளக்கனிற்றரசனுலகத்துயிராகருசவுகபடற்றிரககமுடை
 யோன், இவளைக்கொலக்கருதியிவாகைக்கொடுத்ததிறமேதென்றிர
 க்கியமுவாரா.

(ககக)

வேலைப்பழித்தவிழியானைசசினத்தரசன் வெட்டென்றுரைத்த
 பொழுதே, சாலசவங்குகுகோலிறகடிநதுநனி தளளிக்கொணா
 நதபுலையன, சிலத்தையுங்கனகமாபத்தையுகருவலுதிண்டோனையு
 கண்டிடின, மாலொப்பனன்றிமயிலொடுபபனலலதொருமதென
 ப்பனென்றுமருளவாரா

(ககஉ)

மறையோனிடத்திவளைவிலைகூறி மிக்கவொருமகனோமீவற்ற
 வனிவன, குறையோபொருட்செலவு தெரியாதமற்றுமொருகொடி
 யோனலக்கணுறவே, பறையோனிடத்திவளை விலைகூறிவற்றுமு
 ளன்பலநாள்கழித்ததறிவேம், இறையோன்மகற்கிற்றுதிசெயலாலிவர்
 கருவருமிடையூறிதென்றுரைசெயவாரா.

(ககங)

எங்கோமகன் கதறவுயிருண்டகொலகாரி யிவளோவெனத்
 தொடருவாரா, வெங்கோபவன்கரியின்முன்போடு மென்றுசிலர்வெ
 ருள்வாரொருக்கியடாவார், பங்கோபறைக்கிவளை வதைசெய்தனம்
 படைபடாதோவெனப்பதறுவாரா, செங்கோன்முறைக்குவமுநீகொ
 ல்வதென்றுசிலர்செயலால்லக்கிவருவார்.

(ககச)

அறியாதகாசிபதி மகனாகொண்ட விவளனியாயகாரியசடி,
 பழிபூணியிவககலினெளிதாய்விடாதநமர் பலராவியும்பருருவார்,

விழியாலெறிந்துமுயாகவாவாணமுகத்திலெதிராவிழியாதுநில்லுமெனவே, மொழிவாவதைத்திடுகை பொருளாகவறபமனமுசியாவெனப்பகருவாரா. (ககடு)

தப்பாதுமன்மகளை யுயிரகொண்டிரமுண்ட தறுகண்ணரக்கி நமந்தக, கைப்பாசமுற்றுவாவலனோ விசுமபிணிடைகரவாதிருத்தலிலளே, அப்பாலனைககறுலியியளகொன்றதோவலதியாகொன்றதோதெயவமே, இப்பாவிதனறலையிலவைததாயுனசருநகிவிலையோ வெனப்புகலுவாரா. (ககசு)

கொலைகாரியைத்தெருவில் விலைகூறிவிறறபிகொலைகாரதுட்டனிவனும், புலயாவிணைககொலைசெய்வளாவிகொலவதொருபொருளோவெனககதறவாரா, விலைகூறிவிறறவனுயிவனுகிலவிட்டிடுவனவிடலீனெனநொடருவாரா, கலையாலிறுககிமடலுறவேபிணித்தகயிறுடனேபிடிசதுவருவாரா (ககௌ)

தளியாயபாவிருறை யெவாபோயுரைத்திடுவாதருமாலயப்புரவலன், அளியாயமென்றசிறிதுணராதொபெண்பழியையவமேகொளககருதினன, இளியாரிசுருபவொனவேயலைதுவயிறெரியாவுலைநதுசமுல்லாரா, கனிவாயபுலாநதுநிலைதளாவாராகலகியுடல்ககாவாரா புலமயியமுடாரா (ககஅ)

வல்லோகன்வவலபடி சொல்லாகண்மன்னுபிறை மருமானையிவளகொன்றவா, நிலலாதபோதிவிலைவறிதேவதைத்தபழியாராபாலொன்றபகாவாரா, கொல்லாதுவனசிறையிலவைத்தேவிளகுகினிவளகொலைதானவைத்திடுதலாம, அல்லாதுவிட்டிலுமறமாகுமென்னவவாவோடுகாததுமுலுவாரா (ககக)

பதியேதுபாவியிவணவரவேது வநதபெறுபலனேது பாவநிகழ்பெண், மதியேதிதித்தசையுமலினைவித்ததேதென்றமறுகாமருண்டுவிழுவாரா, விதியேயறககொடியை யெளியாடனைககறுவி விலைகூறிவிறறதுமலால், சதியேவின்ததனையி தறமோவெனசசிலர்கடளாவாமுகத்திலறைவாரா. (கக௦)

அககேயடித்தவடியிககேயலைகருமலை வல்லாமெலய்துகொலையும், பககேருகத்தினறுமலாபோல்விளகருமுகமறியாதபாவையினையாள, எககேபிறநனளகொலெககேவளாநதனளகொலெககேயிருத்தனளகொலோ, இககேயிறநதவியவநதாளெனப்பலருயிலைகின்றவெல்லைதனிலே. (ககஉ)

வேறு.

என்னபாதகஞ்செய்தனமெனவிறைகைத்துக்
கன்னிகைகளைக்கட்டியகயிறுதான்பிடித்துத்
துன்னுமாமணித்தோரணவாயிலைக்கடந்து
பொன்னின்மாநகாப்புரிசையினபுறத்துவந்திழுத்தான. (கஉஉ)

உற்றநாளையிலவசிட்டனவவுமபாகோன்றனகருக
கொற்றவாநினக்கியானபுகலகோதிலானிடத்தே
அற்றநாணமுதற்கெளசிகனமைசூழமுற்றினததும்
இறைநாளவிடுககாணபடியெழுகவென்றிசைத்தான. (கஉ௩)

தாமும்வாசடைமாமுனியவ்வுகாசாற்றச
சூழாமாதருநதுமபுருநாரதாதாமும
வாமும்வசிரபாணியும்வசிட்டனுமியாரும்
எழுபாலருககாணவந்தநதநதநருநதா. (கஉ௪)

அந்தவேலையிற்கெளசிகன்விரைநதுவந்தரசே
இந்தநோதகவெய்தவெனெனகருந்முனனம்
தநதநாமியான்தந்திலெனெனுமொழிசாற்றி
உய்த்துநாடியிவயுயிர்களும்பெறுகெனவுரைத்தான. (கஉ௫)

சேரநின்றவன்செப்பியதாகவவான்றி
யாருககேட்டிலர்வசிட்டனுமமரருமறிநதா
வீரவேந்தனுமககையுமவனடிவீழநதிவ
கியாராநீயிநத * வேழைமைககாட்டுசெபதியெனறா. (கஉ௬)

செய்மையன்மையிலுயிரககொருதுணையெனசகிறநத
வாய்மையாலகந்தாய்மையாமற்றிலைபுறத்தைத
தாய்மைசெய்வதுநீரலாற்சொல்லின்வேறுளசோ
நோய்மைசெய்யினும்வாய்மையேநோனபெமககறிதி. (கஉ௭)

புலையனும்விரும்பாதவிப்புன்புலால்யாககை
கிலையெனாமருண்டியிரினுநெடிதுறசகிறநதே
தலைமைசோதருசத்தியம்பிறழ்வதுதரியேம
கலையுணர்ந்தநீயெமககிதுகமுறவதழகோ. (கஉ௮)

இம்மையன்மைவீடெனமறைபுலககொளவியம்பும
மும்மையுந்தருமுறையுடைத்தெனுநிலைமுரணி
எம்மையாழ்வயிறநடக்கிமீட்டுமிழ்கலாவெரிவாய்
வெம்மைகூர்நரகய்க்கினுமெய்மையைவீடேமால். (கஉ௯)

* ஏழைமையுரை என்றும் பாடம்.

பதியிழந்தனம்பாலினையிழந்தனம்படைத்த
நிதியிழந்தனமினிநமக்குளதெனநினைக்கும்
கதியிழக்கினுகட்டுரையிழக்கிலெமென்றா
மதியிழந்துதன்வாயிழந்தருந்தவன்மறைந்தான். (க௬௦)

மறைந்துபோகலும்வாசவன்மாமுனிவனைக்கூய்
அறைந்தகாரணமறிந்துபோவெனவருகழைத்தான்
நிறைந்தநாணமுங்குறைந்தபாரவையுமுறநினைவு
குறைந்திருந்தனன்முகிவிடத்தவருடன்கூடி (க௬௧)

வாசத்தார்புனைவாசவனுடன்முனிவைகப்
பாசத்தாள் கரம்பிணித்ததோபாசவகைபற்றிப்
பேசத்தான்பெருநயிணஞ்சுகோலினாற்றள்ளி
நேசத்தார்மகன்கிடநதேதார்டெடுநிலமுற்றான். (க௬௨)

வழக்கினென்றுநீவழிபடுதய்வத்தைவணங்கிக
கிழக்குநோக்கியீண்டிருவெனக்கிளிமொழிமடந்தை
பழக்கமானவகணவனைப்பரவியென்னாவி
இழக்கற்கஞ்சிரீயறம்வழுவெலெனவியம்பும். (க௬௩)

பொருந்துநீததத்திற்புற்புதவாழ்வைநீமெய்யென்
றருந்தவததையுறததையுமெய்யையும்விடுத்து
வருந்தன்மன்னவவழிவழிசிறககெனவாழ்த்தி
இருந்தபின்சுடர்வாட்படைவலககையினெடுத்தான். (க௬௪)

உலகுயிர்க்கெலாம்பசபதியொருமுதலாயின்
அலகில்சீருடையவன்மொழிமறையெனினதன்கண்
இலகறம்பலவற்றினும்வாய்மையீடிலதேல்
விலகுறமலவவாயமையைவிரதமாககொளின்யான (க௬௫)

நெறியினன்னவென்றனைவிடாநிறையிவட்டுளதேல்
இறுதியின்மையைப்பெறுகவில்லெனினிவளிறுதி
பெறுகவென்றுவான்வீசினன்பேதைதன்கழுத்தில்
மறுமணத்திடெமாலையாய்வீழ்ந்ததவ்வடிவாளர். (க௬௬)

அரிச்சந்திரசரித்திரம்

எட்டாவது

மயானகாண்டம்

முற்றுப்பெற்றது.

ஆ பரடல்கள் ௧௧௧௨.

ஒன்பதாவது

மீ ட் சி க் கா ண் ட ம்.

படத்தகாதபாடியாவையும்பட்டுளத்தழுத்தும்
திடத்தினின்றுவாளவெட்டினிற்பிழைத்தடுசெழுந்தீப்
புடத்தினின்றுமாற்றுயர்ந்தசெம்பொன்னென்பொலிந்தாள்
மடத்திற்றீர்த்தொளிசந்திரமதியெனுமணங்கு. (க)

சடைபட்டோங்கியமுடிமுனிதனதுகூழ்வினையால்
அடைபட்டேறுபாடனைததையுங்கடந்துசாணையினால்
கடைபட்டானபின்செழுமணியெனவொளிகாட்டிக்
கொடைபட்டரூபுகழ்க்கோமகன்விளங்கின்குணத்தால். (உ)

புலத்தின்மாட்சிகொள்பொலங்கொடிபடரவோங்கரசு
குலத்தின்மாட்சியுங்குணத்தின்மாட்சியுங்குறையறுசீர்
நலத்தின்மாட்சியும்வாய்மைமாட்சியுநளிமலர
நிலத்தின்மாட்சிகொள்காட்சியினேர்த்தனர்பலரும். (ஈ)

வண்டிருந்ததார்வல்லியைக்குட்டலும்வானிற்
கண்டிருந்தவர்மதித்தனர்குளித்தனர்களித்தார்
மண்டலத்திழிந்தீண்டினர்வயிரவாட்படைகைக்
கொண்டிருந்தவக்குரிசிலுமகிழ்ச்சியிற்றுகளித்தான். (ஊ)

என்றனவிவன்குணமெலாம்விளங்கிடினெனைப்போல்
நன்றியார்கெய்தாரிவற்கென்கைமுகமலர்ந்து
துன்றுவார்சடைசுவன்மிசைசசுமுன்றுவீழ்ந்தாட
வென்றுளானெனக்கெளசிகளுடின்விரைந்து. (ஐ)

வாடிநாடொறும்வருந்தியவசிட்டன்மெய்ப்புளகம்
மூடினான்மிகக்காலங்கண்மூன்றையுமுணர்ந்தும்
ஆடினாயுயர்ந்தானயர்ந்தான்நினையறியா
தோடினான்மகிழ்ந்துவகையங்கடல்குளித்துறைந்தான். (ஐ)

அடையவானவர் திரண்டது திருவுளத்தடைத்துப்
புடையிலகியமைந்தரோரிருவரும்பொருந்தத்
தொடையிலகியசடைமுடிமுறைமுறைதளக்கி
வீடையிலேறிவந்துமையுடன்றேன்றினன்விமலன்.

(6)

சிந்திடும்படியவுணர் தம்முடல்களைத்தேய்த்த
ஐந்துவெம்படையடைககியகரமெடுத்தமைத்துச
சந்தரத்திருத்தோளிணையுளகமுற்றேறுக
வந்துதோன்றினன்வயின்மேற்றிருமறுமார்பன்.

(7)

தாதிற்றேன்றியதண்டுழாய்ததாமுகினுபிப்
போதிற்றேன்றியநானமுதத்தொருதனிப்புத்தேள்
ஓதிற்றேன்றியவாணியோடோதிமப்புள்ளின்
மீதிற்றேன்றினன்விண்ணவர்யாவரும்வந்தார்.

(8)

சித்தர்கின்னரர்தும்புருநாரதந்தேவர்
பததாதானவர்கருடகநதருவாகன்பசாசர்
பித்தன்றன்னொடுமொடொடும்பிதாமகனொடும்
மெய்த்துவந்திரைந்திண்டினாமேதினியிசையே.

(9)

சந்திராதித்தர்வரவர்சததமாதாகளோ
டிந்திராதிவரெண்மாமாமுனிவாரியககர்
மந்தரப்புயத்திரகிதோய்வேனில்வேண்மற்றேர்
அந்தரத்திணைமறைத்துவந்தாவயினடைந்தார்.

(10)

கந்தரத்தினில்வார்விசுமுதுருறக்கதுவ
மந்தரப்புயமாயிரமுடையவோர்வாணன்
சந்தரக்கையான்முழக்கிடுகருடமுழாத்தொனியும்
அந்தரசெழுந்துந்துமித்துமுனியுமார்க்க.

(11)

சின்னம்பேரிகைசல்லிகைசெம்பொனின்காளம்
மின்னுமாமுகிலிடியெனக்கடலெனவிம்மத்
துன்னரம்பையர்சொரிந்திடுகற்பகத்துணரும்
பொன்னினன்னெடும்பூக்களும்பொலிந்தனவன்றே.

(12)

வந்தேதவரைக்கண்டரிச்சந்திரன்மகிழ்ந்தே
எந்தமாதவமென்னையோவென்னையோவென்றோச
சிற்தையுட்பெருகானந்தப்பெருவெள்ளந்தேக்கிப்
புந்தியாககொபொடிபடப்புடைத்ததையன்றே.

(13)

தொழுதனன்றொழுதெழுந்தனனடிமுடிதொடங்கி
முழுதுமுற்றியவுவகையம்பெருககடன்மூழ்கிப்
புழுதியாடினன்கருணையகண்ணினீர்பொழிய
அழுதுவீழ்ந்தனன்செய்தவமின்னதென்றறியான்.

(கடு)

நாரிபாகனை முகுந்தனைநான்முகத்தேனை
மூரிவேலனை விநாயகமூர்த்தியைப்பணிந்தான்
* பூரைபூரையென்றிருகையாலமைத்தபுத்தேளிர்
யாரையாரையென்றறிந்தியாம்விளம்புதுமம்மா.

(கசு)

மீட்டுமன்னவன்விமலனைத்தொழுதுவண்மிடைநத
கூட்டமாயுளாரியாவர்க்குமாகெனகருறித்தான
நீட்டும்பல்கினைக்கமைவதன்றோநெடுமுதலில்
ஊட்டுகீரவனைவாககுமுளகருளிர்ந்தனறே.

(கஎ)

ஐயனையெமைவழிவழியடிமைகொண்டருளகூட
செய்யனேசிவலோகனைசுருதியின்சிரத்தின்
மெய்யனையுனைவிழிகளாற்கண்டுமீழாதிறைஞ்சி
உய்யநாயினென்புரிதவமுணர்கிலெனென்றான்.

(கஅ)

தையலம்பிகைதனைத்தொழுஞ்சந்திரமதியைக
கையினாலெடுத்தாங்கவள்கற்பினைப்புகழ்தான்
துய்யமுப்பத்திரண்டறம்வளர்த்தகைதொடலும்
மெய்குழைந்ததுதழைந்ததுபேரின்பவெள்ளம்

(கக)

மயிலைமுற்செலநடத்தியேவரைபகவெறிந்தோன்
அயிலெடுத்தசெகுகையினால்வருகெவைழைக்க
குயின்மொழிசெழுநகுதலைவாயரசினகருமரன்
துயிலுணர்ந்தவர்போற்புகுந்திணையடிதொழுதான்.

(உ௦)

வேலன்சூயசேய்துணையெனக்காசியர்வேந்தன்
பாலனூவிபெற்றெழுந்தபோய்முருகனைப்பணிந்தான்
சிலமேவுமசிறுவரோரிருவருஞ்சிறப்பிற்
காலகாலஊந்தேவருகிற்பதுகண்டார்.

(உ௧)

ஆசினன்குணத்தயோத்தியர்வேந்தனுமணங்கும்
காசிவேந்தனுமதலையரிருவருக்கனித்துக்
கூசிடெய்யம்மயிர்பொடித்திடக்கொண்டனர்புளகம்
வீசியோங்கிடவிறைஞ்சிராவசமேவினரால்.

(உ௨)

மன்னர்மன்னனைநோக்கியேமலர்க்கரமமையா
என்னையோவெனவுருகித்தந்திருவுளமிரங்கி
முன்னையுத்தமரெவருளுமுறைமைகருநெறிக்கும்
உன்னையொப்பவரிவரெனமூவருமுரைத்தாரா. (உ௩)

தேவதேவாகளருளியதிருமொழிகேளா
யாவரிப்பயன்பெற்றவரென்றுரைந்துருகிப்
பூவருகமுழல்வல்லியும்புதல்வரும்புருடா
மூவரும்விழுந்தெழுந்துபன்முறைமுறைதுதித்தாரா. (உ௪)

வேறு.

அன்னவர்வணங்கியங்ககெகருருகியவசமுற்றெழுந்திடுமமைதி
கன்னிபககாளன்றிருக்கரமமைததுககெளசிகன்றனையெதிர்நோக்கி
மன்னவன்றனகருநீயிடாவினாத்தவகைமைபுமெய்தியவாரும்
இன்னாற்றலததுளியாவருமறியவியம்பெனத்திருவுளமாறா. (உ௫)

இம்மொழியிறைவன்வினாதலுமுனிவனிசயத்திற்றுணுக்கமுற்
றெகிபோய, முமுமுறைநிலததின்மிசைவிழுந்திறைஞ்சிமுதுமறை
மொழிகளாற்பழிச்சிச, கைம்மலர்கொடுவாய்புதைத்துமெய்குனிந்
துககண்கணீரரும்பமெய்பொடிப்ப, எம்மையாளுடையவிறைவ
கேட்டருளகென்றியாவையுநீகமுந்தவாறிசைப்பான். (உ௬)

வாசவன்முன்னாள்விரையகாரணமும்வசிட்டனுந்தானுமன்றிட்ட
பூசலும்விலகார்புனமழித்ததுவும்புரவலன்வேட்டைபோந்ததுவும்
நீசமங்கையவாவிடுத்ததுந்தனக்குநீருபனன்னுடளித்தேகிக்
காசிபுககீமககாத்ததும்வினாத்தகருமமுங்கெளசிகனுரைத்தான். ()

என்றவனுரைக்கவிந்திரனவையத்திகலிசீயருவினாவினாத்த
தொன்றலபலவுண்டவற்றினன்மனத்திலுற்றதுபெற்றிலையுலகம்
அன்றவனளித்ததுமின்றிதமட்டுமறநீபிழைத்திலனதனல் [பு.
வென்றவர்தோற்றோர்யாரெனவிமலன்வினாவிடக்கெளசிகன்வீனம்

கோதிலாக்குணத்தோனிதியுருநியுக்குறியுமியானறிசிலாநிகழ்
ந்தேன், ஆதலால்வென்றோன்வசிட்டனேதோற்றோனடியனையடி
யனேமேனாட், காசலாற்செய்ததவத்தினிந்பாதிகாவலன்றனக்கியா
னளித்தேன், ஈதலாலெனக்கண்நீந்தபேரரசுமீந்தனென்றுரை
செய்தான். (உ௭)

உரைத்ததுசெவியிற்காய்ந்த நாராசமோட்டியதென விறையுருகிக், கரப்பினர் தாமுகுகொடுத்ததுவாங்கக் கண்டிலோங்கேட்டிலோவகையேற், நிரப்பினர்க்களித்தபொருடனைக் கொண்டோனிவனென்பபெயாபடைத்துலகம், புரப்புவன்யானோவிப்பழிதனையான்பூண்கிலேனென்றனன்பின்னும். (௩௦)

இம்மையிற்பழியா மறுமையினரகமிரந்தவர்க்களித்ததை வாங்கிற், செம்மையோக்கெல்லாம் பெருநகையாமிதீமைசெய்வதற்குநீயுலகத, தெம்மையோகண்டா யிதற்குமுன்றீரவிடர்பல வினைத்தனையெனினும், மும்மையும்பழியே சூட்டுதறகுமோ வென்றனன்முனியதற்குரைப்பான். (௩௧)

கன்னலகமுனிநாடு நன்னகருங்கருதிசெய தவத்தையான்விட்டி, மன்னவகைவல்லளோமீண்டும் வளளல்கேள்வசிட்டனுமியானும், முன்னமேமொழிந்தமுறையறிவதற்குன் முறைமைசோதித்தறிந்துணாந்தேன், நினனகாரீயேயாளுதியென்றொடுநதகைமறுத்தனமறித்தும். (௩௨)

வேதியாககாளாய மின்னையுமைநதன்றன்னையும் விற்றனன்யான்போய்ச, சாதியிற்கீழாம புலையனுக்காளாயச சவஞ்சுகொடுகாத திருந்தேன், சோதிமண்டபத்தின் மணித்தவிசேறிசகடாமுடி கவித்தமண்புரகக, நீதியன்றென்றேயானரசளித்தேனினக்கதேயெனக்கிதேயென்றான். (௩௩)

ஆமதேயெனக்குசகடலகாத்திருப்பதவனிகாத்திருப்பதற்கங்குன் போமதேநினக்குததொழிலெனமறுத்துப்புரவலனுரைப்பதுகேளாவாமமேகலையாடனைவிலைகொண்டுமறையவனாகியாணடுறைந்த [ன்] தாமகேதுவுககவகாளார்திருமுன்றேனநிநின்றினையனசொல்வா

என்னையுரைத்தாயெனக்குவிற்றதுவுபிகழ்ச்சியோவிவன்விலைபடுதல், முன்னமே யுணர்ந்துகொள்வதற்கிசைந்து முதுமறைக்குவத்துவந்துதித்து, மின்னையுமைநதன்றன்னையும்விற்கவிலைகொண்டவாவணமீதென, நன்னபங்காளன்றிருமுனேவைத்தா னரசனுமதிசயமுற்றான். (௩௪)

காலனவ்வளவிற்கருங்கடாவேறிக்கருமுநிகப்புவிட்டனாய கோலமுஞ்சிவந்தகண்களுநிவந்தருஞ்சியுங்குண்டலக்குழையும் குலமுங்காலதண்டமும்பிணைத்ததேதாள் கருமாற்பமுந்துளக்க [வான் மூலமாமுதலையோக்கி வீழ்ந்திறைஞ்சி முகமலர்ந்தரசன்முன்மொழி

அலைகடற்புவியிற் புலையருக்கடிமை யாவை யென்பது முத்
ஸறிநது, புலையனாய்ப்பிறந்து கொண்டவன்யானே பொறித்து நீ
தநதவாவணமீ, திலைகுலார் தொடையா யிருந்து நீகாத்த மீமமு
மியாகசாலகளாகாண், தொலைவிலாவடுவென்றுணரீனீயிகழ்ந்தசுட
லையைப்பாரெனவுரைத்தான். (௩௭)

ஆவணமிரண்டுகண்டுதம்மெழுத் தேயாமெனவறிந்து மெய்
மகிழ்ந்து, கேவணக்கிரணமணி முடிதுளக்கிக்கிலேசமும் பீடையு
மகற்றிக், காவணநிழலிற்கழுக்கெழுந்தோகருங்கனற் புகைசசடலை
மைப்பார்த்தான், பூவணவருறையும்பொய்கையும்வாசப் பொழிஊ
மாய்ப்பொலிநததையன்றே. (௩௮)

வாயெலாம் யாக மரமெலாம் யூபம் வானெலா மாருதித்
தூமம், தீயெலாமுத்தீ திசையெலாந்தருப்பை தீப்படுவிறகெலாஞ்
சமிதை, பேயெலாமுனரீவோர்பேசசெலாம்வேதம்பிணடு. லா மதற்
கமை பசுக்கள், ஆயவாறெல்லா நோக்கினுன் றெல்லை யமைந்ததே
யீதெனவமைந்தான். (௩௯)

ஆகவவன்றன்னைப் பாங்குடனோக்கி யரசரீ யயோத்தியினனு
கித், தீவகறமகுடஞ்சூட்டியிம் முனிவன்செய்தவம் பாதியுகுகொ
ண்டு, வாகுரூரூலகம் பொதுவறப்புரந்துவருதியெம் பதத்தினி
லென்னாத், தேவகமழ்சடையான்றிருவுளமகிழ்ந்து தேவர்கோமாற்
குரைசெய்வான. (௪௦)

காரணமொன்று கேட்டியானீயுங் காசிபன் முதன் முனி
வாரும், வாரணவாசிமன்னனு மயோத்திமன்னவின் றன்னுட
னேகித், தோரணவீதித் திருநகர்புகுந்து சுடர்முடி சூட்டிய
பின்னர், ஊரணநதிடு கென்றுரைத்திடவணகுகி யுவகையாலன்
னவருரைப்பா (௪௧)

திருகண்மேவிய செஞ்சடைமுடியாய் நின்றிரு வுளத்தின்படி
யல்லால், எககண்மாட்சிமை வேறில்லையென்றளித்த வேவறந்தலை
மிசைக் கொண்டார், அங்கண்மாஞாலமகன்றெழுந்தீச னணி திகழ்
கயிலையிற்புக்கான், செங்கண்மாலேகிப் பாற்கடல்புகுந்தான்றிசை
முகன்றனா துலகடைந்தான். (௪௨)

வெறு.

கருத்தினிண்மகிழ்ச்சியோங்கக்கடவுளரேவன்மாற
தருத்திகொண்டேகித்தத்தஞ்சார்பினிலடைந்தபின்னர்

வருத்தமும்வினையுமாற்றிமன்னனைமருடஞ்சூட்டி
இருத்தினும்போவோமென்னாவந்திரனிணிதிருந்தான். (சக)

காசிப்பிற்றுரோமன்களதமன்பரததுவாசன்
கோசிகன்வசிட்டன்சன்னுகுறுமுனிமீசியாதி
ஆசிராதன்மதகனத்திரிமுதலோர்குமுக
காசியிலிணிதிருந்தார்கழிந்ததுகங்குற்போது. (சச)

கழிந்ததுகங்குற்போதுகழிதலுங்காசிவேந்தன்
மொழிந்தனைவினாவினந்தமுரட்படையெமுகவென்னாச
செழுந்தடமுரசமெகருமறைந்திடத்திசைகடோறும்
எழுந்தனதேருமாவுமியானையுஞ்சேனைதானும். (சசி)

கரிபரிட்டத்தோடுங்கணமணித்தேருந்தாரும்
தெரிவையர்குழாமுஞ்செம்பொற்சிலிகையுங்கவிகைதானும்
விரிபெருந்துளியாக்கவெண்கொடிப்படலமுடச
சரிபெருககடல்கள்போல்வந்தரசனைசசார்தவன்றே. (சக)

வானவர்கோனும்வேதமாமுனிவோரும்வைவேந்
றானையுங்காசிவேந்துஞ்சத்தியகோத்திதானும்
ஆனையுந்தேருமாவுமடாந்தெழுவயோத்திவேந்தன்
மாநகர்விட்டெழுந்தான்மழையெனமுரசமார்த்த. (சக)

காண்டையேகுமன்னன்காசியாவேந்தன்கண்டு
தேனடையலகன்மார்பதேர்மிசையெறுகென்னத
தானதுமறுத்தலோடுந்தபோதனரெல்லாம்வேண்ட
வானவரெடுத்தசுசெம்பொன்மணிநெடுந்தேரில்வைத்தார். (சக)

சந்திரமதியைக்கற்பின்றழலினைத்தீண்டவஞ்சி
ஆந்தரத்திமையோர்மாநதரனைவருமகலநின்றார்
இந்திரன்றேவியென்னுயினமுலைக்குதலைசெஞ்சொற்
சந்தரிதிருக்கைபற்றிசுடர்மணித்தேரில்வைத்தான். (சக)

கண்ணிபாற்பட்டுமுன்றுகமுன்றவெககளிறுக்கன்றும்
திண்ணியபிடியும்பண்டைப்பயிலிடஞ்சேர்தல்போலப்
புண்ணியவேந்துஞ்சேயும்புவையுந்தேரிலேறி
மண்ணிலுள்ளோர்கள்வாழ்த்தமாநகர்விட்டகன்றார். (கி)

தோரணவாயில்பின்னாத்தமுனியக்கமுனிநண்ணிப்
பூரணவாவிரீகிப்பூம்பொழில்பலவுந்தீர்த்து

காரணத்தமைச்சரோடுகடற்பெருஞ்சேனையோடும்
வாரணவாசியாற்றின்வண்டலின்வந்திறுத்தான்.

(௫௪)

அந்தமாநதியுற்றீர்த்தமாடியன்றவருவைவி
மந்தராசலப்புயத்தான்மற்றைநா * னேகிவாசச்
சந்தடையும்தெறப்புந்தடவகளுங்கடந்துமெல்ல
வந்தநாயமுனையாற்றின்களையினைவல்லசார்த்தான்.

(௫௨)

அந்ததீர்த்தமாடியணிமணிதரளஞ்செம்பொன்
மின்னவிந்தரங்கக்கோதாவிரிதுறைதீர்த்தமாடிப்
பன்னதிகடந்துவெற்றிப்பகீரதன்கொணர்ந்தகவகை
நன்னதிதனைவந்தூண்ணினுன்விண்ணோரோடும்.

(௫௩)

வேலிருபுறமுண்டவெண்குடைமேனிமுற்ற
நாலிருதிசையுந்தேருநாகமுமாவுஞ்செல்ல
மேலிருவிசம்பைத்தூளிமறைக்கவெண்கவரிக்கற்றை
காலிருமருவகுமாரக்ககவகைமாநதியைக்கண்டான்.

(௫௪)

அருகுவந்தணைந்துள்ளிக்கினைத்தெழுந்தானுவன்பு
தருகுழக்கன்றைக்கண்டதாயமுலைசார்த்தேபோல்
நிருபனுமாதஞ்சேயுநெடுகந்நோககிணை
வருவதுகண்டிகவகைமாநதிபெருகிறதன்றே.

(௫௫)

வரைபலவுருட்டிநீண்டமரம்பலபிடுங்கிவெள்ளை
றுரைபலசிதறியெங்கு † தூறையும்வராலும்பாய
நிராசிரைபதூராககித்திலங்கொழித்திரண்டு
கரையையுங்கடந்தூகாதக்கடலெனவந்ததன்றே.

(௫௬)

விரிகடலென்னவந்தவிமலையின்களையினேறிச
சொரிமலர்சகுழரேறுஞ்சுடர்மணிப்பாறைதோறும்
வரிமணல்வண்டரேறுமால்வரைசசாரரேறுத்
தெரிவையாருழாமுந்தேவர்சேனையுமடைந்தவன்றே.

(௫௭)

சுரர்சிலகுழல்சார்த்தார்த்தோகையரோடுமண்வாழ்
நராசிலகுழல்சார்த்தார்தான்மறைத்தவத்திற்பெற்ற
வார்சிலகுழல்சார்த்தார்தாமகரயாழ்வல்லிசசா
தார்சிலகுழல்சார்த்தார்தபணனுக்குடபாந்சார்த்தான்.

(௫௮)

* ஏசில் வாசச எனவும் பாடம்.

† தூறை = மலங்குமீள்.

கரடவெககளிறுமாவுகாரகிலாரஞ்சாதி
சுரதுருமத்தினோடுஞ்சேர்த்தனர் துக்கத்தெய்வப்
புரவீசீள்பூண்டநேமிப்புட்பகத்தேருஞ்செமபொன்
வரைபலநிரைத்தவென்னவடகடாசெறிந்தவனறே.

(கௌ)

ஆதபமகற்றிவெய்யோனாழ்கடற்புகுநதயின்னர்ப்
பாதகமுனியும்பாரிற்பாவமுமகன்றகாலே
புதலவேந்தன்வந்தபுணணியம்பரந்ததேபோல்
சோகிமாமதியந்தோன்றித்தூநிலாவிரிதததன்றே.

(கௌ)

மாற்கடமலையுந்தேரும்வாசியுமன்னர்தாமும்
வேற்கடற்படையுந்தோன்றவிரிந்தவெண்ணிலவீட்டம்
நீற்கடனடுவிற்றேரூன்றுநிலமுமெண்டிசையும்விண்ணும்
பாற்கடலுகாந்தவகோத்தபடியெனப்பரந்ததன்றே.

(கௌ)

நல்லவர்மனத்தொடாசசினல்லவர்க்குற்றதேபோல்
பல்லவப்பொழிலுமாதும்பருமணற்பார்ப்பும்வெற்பும்
புல்லுமான்மரையுந்தோலுமேதியும்புள்ளநர்சூரத
தெல்லவர் தமக்குந்தோன்றவெண்ணிலாவெறிந்ததிந்து

(கௌ)

நிரந்தரம்வயிரந்துப்புந்திலும்பசசைநீலம்
பரந்தசெம்மணியுமுந்தும்பகீரதியாற்றைநோககிச
சிரந்தனைத்துளக்கிமேன்மேலணிமயிர்சிலிர்க்கவைவேற
புரந்தரன்மகிழ்சசிகடாந் துபுலோமசைக்குராப்பாணான

(கௌ)

கண்ணுதல்சடையின்வீழ்ந்தகவகையின்கரையில்வந்து
நண்ணுதலுற்றவேகநாகமும்புகக்காவும்
மண்ணுலகத்திற்றுன்றுமணிகளும்புளளுமாவும்
விண்ணுலகத்திலுண்டோமெல்லியல்விளம்புகென்றன

(கௌ)

மந்திரவானோர்கோமானுணாத்திடமகிழ்ந்துநந்தம்
இந்திரபுரத்துமந்தோவிசகிறப்பில்லையென்றன
சந்தரியுடனேகூடிததுயின்றனன்மகவான்பின்னைச
சந்திரனுதயமாறத்தரணிவந்துதயஞ்செய்தான்.

(கௌ)

மாமதியொளிமழுக்கவியங்கிருள்விடிந்தகாலே
போமதியினவேயாகிப்புலரியினெழுந்திருந்து
தாமதியாமலேகித்தடங்களும்வெற்புநீங்கித்
கோமதியாற்றின்வண்டற்குன்றிலைசென்றிருந்தார்.

(கௌ)

வள்ளலைமுனிவன்கூட்டிவருகின்றவாறுகேட்டுப்
பள்ளமுற்றும்பர்வெளளம்பாய்கின்றபரிசேபோல
உள்ளமுமகிழரோமஞ்சிவிர்ப்புறநூரிற்சேனை
வெள்ளமுமரசர்தாமும்வியந்தெதிர்கொண்டாரன்றே. (௬௭)

அயினெடும்படைதுறந்தகரத்தினரயோத்திமூதூர்
எயில்கடந்தேகிமன்னைககண்டனரிறைஞ்சுவீழந்தார்
மயிர்வொடிப்புறமனங்கண்மகிழந்திடமறலிகொண்ட
உயிவரப்படர்துறந்தவுடலமேயொசுதாரன்றே (௬௮)

ஆரணமுழங்கயோத்தியணிபெருஞ்சேனையோடும
வாரணவாசிவேந்தன்படையொடுமவள்ளலெகித
தோரணவாயினண்ணிசசுடர்மணித்தேரிழிந்து
பூரணகும்பமன்னுமண்டபம்பொலியப்புக்கான். (௬௯)

பன்முடிவேந்தர்தாழ்ந்துபணியப்பொற்றவிசினேற்றிச
சொன்முடிவற்றீமைத்தாபதாசூழ்ந்துவாழ்த்த
நென்முடிசாய்ப்பாயுநீரவயளுடன்றன்னைப்
பொன்முடிசூட்டிவாழ்த்திப்புறநதரன்விசும்பிற்போளுன் (௭௦)

காருளசோலைசூழுகுகளசிகன்றீமைநன்கே
நீருளவளவுமீரேழ்நிலமுளவளவுமுன்றன்
பேருளதொருகாலத்தும்பிழைப்பில்துனக்குநேர்வே
ருருளரென்னாவாழத்தியருந்தவமுனிவாபோளு (௭௧)

மைந்தனைநின்னைமாதையித்தனைவருத்தகுகண்டேம
நித்தனைசிறிதுநின்பாற்கண்டிலேநீதிவேந்தே
எந்தமாதவத்திற்பாதிவாருங்காணவின்றே
தந்தனமுனககேயென்றுகுகளசிகன்றூவாவாத்தான. (௭௨)

உற்றறிந்தளவிட்டோராதுமமையானிகழநதுபேசப்
பெற்றவைபொறுத்தொன்னுவசிட்டனுக்கினியபேசிக
கொற்றவன்றன்னையாற்றிக்குமரனைமயிலைத்தேற்றி
மற்றுமந்திரியைவாழ்த்திக்குகளசிகன்வணத்திற்போளுன் (௭௩)

தேவருமுனிவர் தாமுந்திண்புவித்தலைவர்தாமும்
யாவருமகன்றபின்னரிணைமணிக்கவரிவீச
மூவருமனையநீர்மைமுனிவனுங்காசிவேந்தும்
எவருநிகரிலானுயினிதுகாத்துடனிருந்தாரா. (௭௪)

வது

மீட்சிக்காண்டம்.

ககக

இருந்தபின்காசிவேந்தன்வசிட்டனையிறைஞ்சியேத்தி
அருந்தவர் தம்பாலையவறமலான்மறமுமுண்டோ
வருந்திடவிவாபாலிந்தவனகண்மைசெய்யவுள்ளம்
பொருந்தியவாரேதெனவசிட்டனும்புகலஹ்ரன.

(எடு)

நிலத்தியல்பற்றேகொண்மூரீரியல்பதனற்றுகள
குலத்தியல்பெவாகருமன்னாவாழிணுகெடிணுகுன்ற
தலததாசகனறுநீயுகித்தவத்தனாஹுநொல்ல
நலததுபோமோவெனறுநரபதிககினிதுரைத்தான.

(எசு)

அன்னதுகேட்டவண்ணலருந்தவத்தோனேநாககி
மன்னவனாவாறுமாமுனியானவாறும்
இன்னவாறினனவாறெனநெனகருளசெயவாயென்னப்
பொன்னணிமுடியாயகெளன்மமுனிபுகலஹ்ரன.

(எஎ)

அரிசசநதிரசரித்திரம்

ஒன்பதாவது

மீட்சிக்காண்டம்

முற்றிற்று.

பாடல்கள ககக

தெய்வமேதுணை.

பத்தாவது

உ த் த ர க ண் ட ம்.

கிராமமுதுகவிலி ததகுடைசசெங்கோல்வேந்த
 கிசமுதததோனவழிவந்தகுசெனென்போற்கு
 வசையறுசீர்ககுசன்குசநாபனவதூாததன்
 வசுவெனனுமபெயருடையமககணுல்வா
 குசனுககுசுகிரிவிரசமெனனுநாடுங்
 குசநாபற்கரியகெளசாம்பிநாடும
 வசவுககுசமதியும்வதூாததனுககு
 வாரணமென்வளநாடுமவழுககிணை.

(ச)

அங்கவரிற்கெளசாம்பிககுசநாபற்கே
 யைம்பதிற்றிரட்டியெனுமடைவிற்கேரூன்று
 மவகையாதாமொருகாவிற்புகுந்துநாளும்
 வண்டலிழைத்திடுவரகேவாயுவெயதித
 திககணுதற்றேமொழியீரென்றஞ்சை
 தீரவெனத்தமுவிநலஞ்செயமினென்ன
 எங்கன்பிதாவறியவெமைவதுவைகுட்டி
 விணககுசுவோமல்லதிதற்கிசையேமென்றார்.

(உ)

மறுததமறுத்துரைத்திடவும்பொருந்திலாத
 வல்லியரைமுதுகொடியவாயுமோதி
 முறித்துகிலத்திடையீழ்த்திப்போனபின்னர்
 மொய்குமுலார்தளாந்துமனைமுன்றிலுற்றார்
 செறுத்தவரைககண்டிதுவேதென்னலோடுந்
 திருவணையாரமுதுசெப்பத்தாதை
 பிறித்தூயாதுன்னொடுக்கிசுருளிமைந்தன்
 பிரமதத்தன்றனக்களித்தான்பேதைமாரை.

(ஊ)

சூளிமகன்பிரமதத்தன்றன்னைச்சோந்து
 துயர்நீங்கிசகமோககிப்பெருவாழ்வுற்றார்
 மீளியெழிற்குசனாப்பின்புசெய்த
 வேள்விதனிற்காதுயெனும்வீரன்றேன்றி
 ஆள்திகழ்தவிசேறிமகுடஞ்சூடி
 யரசாண்டுசிலகாலஞ்சென்றபின்னா
 காளியைப்போற்கவுசிகையைநிறுப்பினபு
 கெளசிகனைப்பெற்றெடுத்தககாலதன்னில். (ச)

இருசிகனககௌசிகையைப்புணர்ந்துசினா
 ளின்பநுகாந்திருவர்தமையீன்றபினபு
 பிரமனுலகணைநதுதவம்புரிநதுமீளப்
 பிரிவுநீனந்தவள்புலமபமுனிவன்சீறி
 வருபுனலாருகவெனசசபித்தலோடு
 மானதவாலியிலவீழநதுசரையுவோடே
 அருகணைந்துபிறிதுழிகோமதியேயான
 ளவணிலையீதிவனுலகம்புரகருநாளில். (சு)

மைந்தரொருநூற்றுவரைப்பெற்றுவெற்றி
 வடிவானமவரிசிலையுநகளிற்றுமாவும்
 இந்தவுலகத்திவாபோலவல்லாரில்லை
 யென்னவளர்த்தனனவரோடிருகருங்காலைத்
 தந்திரமார்பெரும்படையுநதேருமாவுந
 தநதிகளுநாளிகளுமுநதியீண்ட
 மந்திரிகடகுகொடுமககனோடு
 மான்வேட்டையாடவிவன்வனத்திற்புக்கான். (சு)

கரியினமும்புலியினமும்வெருளாவோடக
 கலைகடமையுழைமடியககனைகடுவி
 எரிபரப்பிவனமடகவழியநாறி
 இருடிகடஞ்சூழலெலாமபாழாகசசெய
 தரியினமுநகுறுமுயலுமகலாவண்ண
 மயில்வேலுகுணிலுமெறிந்தனைத்துங்கொன்று
 தெரிபடுசெந்தசைவெதுப்பித்தின்றுதகவிச
 சிலநாள்காணகத்துறைந்துதிரியுநாளில். (சு)

ஒருஞான்றுபுலரிதனிலெழுந்துபோகி
யுயர்வகைகடோறுமுழன்றென்றுமின்றி
வருநாளிலவவிடதேதார்மானின்பின்போய
வாயபுலாநதுநாவுலாந்துகாலுமோயந்து
பெருநாணமும்பசியுந்தவிப்புமாகிப்
பின்பிடிததவிலங்கைவிட்டுத்துன்பமெயதித
தருகீழறனனிலியானினி துவைகித
தவம்புரியுமலைசசாரறன்னிற்சார்த்தான். (அ)

யானவனைக்கண்டிரங்குகீயாரென்ன
வடிபணிக் துகெளசிகமனனவன்யானிகதக்
கானகத்தினமானவேட்டைபோந்துமற்றோ
கமொனினிபின்னோடிககாலகளசோந்து
தானையும்யானுமபசியுந்தவிப்புமாகித
தளாநதுனதுசரணடைந்தேனென்னக்காம
தேனுவைவாவென்றழைத்தியானமுதநல்கித்
தீராதபசுதாகநதீர்த்தபினனா. (ஆ)

அப்பசுதீர்த்தமைசசரொடுவிலாவின்வந்தென்
னருகணைநதுமாமுனியேயடியனெற்கின்
றிப்பசுவைத்தரலவேண்டுமென்னககேட்க
விதற்குரியனியானல்லெனென்னலோடும்
அப்பசுவைக்கரிபரிததேர்சேனையோடு
மடங்கவளைநதெறிபாசத்தாலேவீசத்
தப்பறவேபுண்டகயிற்றெதிர்போயநதத
தானையெலாமடிநதுவிழ்சசாடிற்றவ்வான் (க௦)

வேறு.

ஆலாலமெழுந்ததெனசகினமுற்
றணியூடுபுருந்துதுகைத்திடவே
வேலாளரும்வெங்கரிவித்தகரும்
வில்லாளரும்வெம்பரிவீரர்களும்
காலானயிதிபட்டவர்கோடியர்கட்
கனலாவெரிபட்டவர்கோடியர்நீள்
வாலாலடிபட்டவர்கோடியர்வெண்
மருப்பால்வதையுண்டவர்கோடியரே. (க௧)

கொழுவுவோடு திரத்தசையீரனிணங்
 குடர்மூளைசரிந் துருழைந் திடுவார்
 மழுவாளசிலைதண்டிகடைத்தலைவேல்
 வலயங்கரவாளமொடிந் திடுவார்
 விழுவாக்காவாருருள வார்புரளவா
 விதியேசதியாகவிளை ததனையென்
 நழுவா தகவல்ல துசெய்தநமக
 கழிவேயெனவோடியகன நனரே. (௧௨)

இவவாறுவெருட்டிவதைத்தெனையுற்
 நிணியேதுசெய்ககடவேனடியென்
 அவவாறுரையென்னவியானினி
 யகல்வானயிசையென்னவுனைத்தனிவிட்
 டெவவாறகல்வேனிவணிற்பென
 வினிநீகடிதேகிவணிற்றலுன்க
 கொவவாறெனயானுரைசெய்திடவே
 யுயாவானிடைதேனுவுமுற்றதுவே. (௧௩)

அமராவதியின்பசுவெய்திடவே
 யரசனகுலமைந் தாகணூற்றுவரும்
 எமதாவிக்கொள்ககருதிசசினமுற்
 றிடிபோலமுழுககமெழுகுமுறிச
 சமராடெருடங்கிநெடும்பொழுதிற்
 சரமாரிபொழிந் திடலும்முடலம
 கமராகவெடித்துவிழித்தவிழிக
 கனலாலவாவெந் துகழிந் தனரே (௧௪)

சண்டத்தழலாலிவர்மைந்தர்படத்
 தனுவங்கையெடுத்தெதிராவந் துகடுங்
 கொண்டற்சரமாரிபொழிந்திடவே
 கொடியோனிவணுககெதிராவெனது
 தண்டத்தினைநட்டனன்விட்டபெருஞ்
 சரமாரிமழுககதைசககரம்பேல
 விண்டற்பவரும்பொடியாயுதிர
 விசையானையோடுவிழுககின்தால் (௧௫)

விடுகின்றகொடும்படையத்தீனையும்
 விற்றல்கொண்டியர் தண்டம்விழுங்கிடவே
 அடுகின்றதெமக்கெளிதல்லவென
 வமராமகவாசையடைந் துறவே
 சுடுகின்றமனத்துடனூரணுகித்
 துறவோர்வலியோரிறையோரிடெனக்
 கொடுவெந்தொழிஞ்சு துறந்தகலக்
 குணபாலணுகித்தவமுற்றனனே. (௧௬)

இவனுற்றதவத்தையழிக்கநினைத்
 திமையோர்க்கிறைவிட்ட திலோத்தமையோ
 டவனத்தவம்விட்டிரலத்திடைபுக்
 கழிபட்டுடனையறிவுற்றவளைப்
 புவனத்தின்மனித்தார்பிறப்பினிளீ
 போவென்றுசயித்தகறென்றிசைபோய்ச்
 சிவனைக்கருதித்தவமுற்றிடவே
 தீராவரமீசனளித்தனனே. (௧௭)

அந்நாளிலெனைத்திரிசங்கருகுற்
 தங்கத்தொடுவிண்புகல்வேண்டுமென
 சொன்னான்முடியாதெனயான்மொழியத்
 துறவோர்பிறாலுறுவேனெனலும
 இன்னாதுகாசெய்தீனநீபுலையா
 கெனவேபுலையாயெழில்செட்டவமே
 தன்னாடணுகித்தமர்ச்சியெனத்
 தள்ளத்தளமெள்ளநடந்தனனே. (௧௮)

அன்றையெனைவிட்டிவனைத்தரிசித்
 தங்கத்தொடுவிண்புகல்வேண்டுமென
 கென்றேதனுளத்ததுசொல்லவவ
 எனன்னோடுதொடுத்தமறத்தொழிலால்
 குன்றையும்விமானமழைத்ததன்மேற்
 கோவேறெனவேறிநடந்திடவே
 சென்றேயமராவதிசேருதலுந்
 தேவாதிபர்கண்டுசினந்தனரே. (௧௯)

புலையாசுரர்நாடுபுகேலெனவே
 புறமுந் தினர்வானவர்புட்பகமோ
 டலையாவிழுவான்முனிகெனசிகனுக்
 கபயம்மெனவீழ்வதறிந்தெதிர்போய்
 ிலையானவிமானம்விழா துநிநீஇ
 நெடுவெஞ்சினமாய்விழிநின்றகனல்
 பலபாலுமெரிந்தனபல்லுயிரும்
 படாநீயினிவ்வெந் துபதைத்தனவால்.

(20)

இவவண்டமனை த்துமெரித்துலக
 மீரேமுடனிந்திரனும்மயனும்
 தெயவகுகளும்வேறுபடைப்பெனனாத்
 தேவாதிபன்மால்சிவனோடயன்வந்
 தெவ்வண்ணம்வினைந்திடுமென்னவிரந்
 தெழுநின்றசினந்தணிவித்துலகம்
 உய்வண்ணமுறத்திரிசங்குதனக
 குடுவீன்பதநல்கவுரைத்தனரே

(25)

அத்தன்மையனம்முனியென்னுடனே
 யந்நாளிலெடுத்தமறத்தொழிலால்
 எத்தன்மையிழைத்தனனன்னவெலா
 மென்றோடுபலித்திலவாதலினால்
 இத்தன்மையிழைத்தனனமன்னனுட
 னிதனாலும்வெலந்கரிதாயினனிப்
 பித்தன்செயலித்தகவென்றறவோர்
 பெருமானிறையோடுகொபேசினனே.

(22)

இந்நீர்மையசிட்டனுரைத்திடலு
 மெழில்வாரணவாசியர்கோன்முனிவோர்
 தந்நீர்மையைநீயலதாரறிவார்
 தழைஞானயிலந்கறியத்தகுமோ
 நின்னீர்மையுணர்ந்தவரேயறிவார்
 நீயேயவந்நீர்மைநினைந்துணர்வாய்
 எந்நீர்மையுணக்கரிதென்னவெழுந்
 திருபாதமிறைஞ்சியிருந்தனனே.

(25)

எனது

அரிச்சந்திரபுராணம்.

அவ்வாணகரத்தொருநிக்ளிகுந்
தருண்மாமுனியைத்தொழுதேவிடைகொண்
டெவ்வாறுமறந்ததரிப்பமெனு
விறையும்மகனும்பிறரும்மெலியச்
செவ்வாரணவாசியர்கோணவகைத்
திருமார்புறவேதழுவீப்பரியுங்
கைவாரணமும்படையும்மிடையக்
காசித்திருகாடுபுகுந்தனனே.

(௨௪)

கடிமீதுறுகார்வனமல்குதிருக்
காசித்திருநாடனுமேகியபின்
முடிமீதொளிபொங்கிடவெண்குடையு
முத்தின்குடையுங்கொடியும்மிடையப்
படிமீதினின்மன்னவர்வந்துதொழப்
பலபாவையர்பாணர்பரிந்திடவே
அடிமீதுவணங்கவயோத்தியாகோ
னரியாசனமீதிலிருந்தனனே.

(௨௫)

வேறு.

மன்னர்வாழியமாமறைவாழிய
செந்நென்மன்னுகசெந்தமிழோங்குக
அன்னதானவரிசசந்திரன்கதை
தன்னைக்கேட்டவர்வாழ்வுதழைகவே.

(௨௬)

அரிச்சந்திரசரித்திரம்

பத்தாவது

உத்தரகாண்டம்

முற்றுப்பெற்றது.

ஆட்பாடல்கள் ௧௨௧௫.

அரிச்சந்திரசரித்திரம் முற்றிற்று.

